



ஏ

கடவுள்துணை.

தெய்வப்புலமைத்

திருவள்ளுவநாயனேர்

அருளிச்செய்த

**திருக்குறல்மூலம்.**

இதன்கருத்துரையுடன்.

—○—○—○—○—

திருமயிலீ,

திருவள்ளுவநாயனேர் சங்கதியில்

திருத்தொண்டுசெய்துவரும்

மேற்படியூ·

**வி - சு ந் த ர மு த லி யா ரா ல்**

தமது - சென்னை

விக்டோரியா ஜுபிலி அச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

முதற்பதிப்பு.

காஷாங்கி.

இதன் விலை ரூபா - 5.



## முகவுரை.

---

தெய்வப்புலமைத் திருவள்ளுவநாய்  
 னார் அருளிச்செய்த திருக்குறளுக்குப் பரி  
 மேலழகர் முதலியோர் அருளிச்செய்துரை  
 கள், கற்றோக்கு அலலால், மற்றோக்குப்  
 பொருள் விளங்குதல் கடினமாய் இருத்தலைப்  
 பற்றி யாவாக்கும் எளிதில் பொருள் விளங்  
 கும்படி கருத்துரையும், அங்காயனா சொல்  
 லாதுசொல்லி விடுத்தருளிய வீட்டுநெறியை  
 க் கொற்றவன்குடி - உமாபதிஸிவாசாரியர்  
 அருளிய சைவசித்தாந்த சாத்திரத்தில் ஒன்று  
 திருவருட்பயனுக்கூறி இருத்தலால், அதற்குக்கருத்துரையும் பலருக்கு உபயோகமாக  
 வெளியிடக்கருதி திருமயிலை - செந்தில்  
 வேலுமுதலியார் அவர்கள் நெடுங்கள் விரும்பிய வண்ணம் அச்சிட்டு முடித்தனன்.

வி-சுந்தரமுதலியார்.



## சிறப்புப்பாயிரம்.

இஃது

மஹாவித்வான்

புரசை அஷ்டாவதானம்

சபாபதிமுதலியாரவாகள் மாணுக்கர்

திருமயிலை

சண்முகம்பிள்ளையவர்கள்பாடிய

நேரிசையாசிரியப்பா.

பூவிரிகமலமேவியபெருந்தகை

நாவினினமர்ந்தவோவியக்கொழுந்தன்

டொன்பான்றலையிட்டநாற்பாளேண்டமிழ்

இன்பாஞ்சலைதேக்கிரும்புலவோருக்க

கொண்டுநான்மாடக்கூடலிற்சங்க

மண்டபத்தமர்ந்துவயங்கவீற்றிருங்

திறுமாந்திருப்பவிவர்செருக்ககற்றவான்

நறுமாமலருறைநான்முகத்தொருவனே

வெள்ளறிவினரும்வீடுபேறைய்துவான்

வள்ளுவனென்னமகிமிசையவதரித்

தருந்தமிழ்மடந்தையகமகிழ்பூப்பத்

திருந்துசலைத்தெய்வத்திருக்குறளென்ன

வாய்மலாந்தருளினன்வகைபெறுமுப்பால்

தூய்மலர்பொதுளியதொன்முதனீழவில்

ஓவுதொன்முதனிகர்மெய்கண்டதேவன்  
 ஓவியல்சந்ததிப்பயோநிதிதனிலொரு  
 ஸ்வரிமுத்தெனவயங்குச்குனுகரன்  
 ஸம்புரிசிந்தையவுமாபதிசிவன்  
 ருணையினுதவியதிருவருட்பயன்  
 ஓமாருவருஞ்சீர்மவியோங்குவீட்டுறப்பென்  
 ரின்னனகருத்துரையோடுமெற்களித்தனன்  
 வீணயனியாரெனினியம்புதுமன்ற  
 வீணயறம்பிறழாமாண்பினினேங்கிய  
 தீணயனையானுமைதன்கரங்திதரும்  
 வீணயருஞ்சோக்குலப்புண்ணியமேரு  
 சோழியர்மரபிற்கேருன் றியதிறலோன்  
 கருவிடைபுகாதாகாதலித்தடையும்  
 திருவிடையார்கோத்திரந்தரவந்தோன்  
 மாதரார்வாண்முகமதிகண்டஞ்சி  
 கோதில்வாண்மதியக்குடிலமேயமைதலூ  
 மேர்குலாம்வியாசமாபுரியிருந்தவச்  
 சீர்குலாமப்பாசாமியாஞ்செம்மஹம்  
 பச்சைவழிவத்தெம்பார்ப்பதியீணய  
 பச்சையம்மையும்பரிவினுடி  
 செய்தவத்தால்வருஞ்செல்வப்புத்திரன்  
 சைவசாதனங்தீணயோடுவோன்  
 இறைவனமருமிருந்தலயாத்திரை  
 கறைதபுருளத்தொடுகருதியேசெய்வோன்

காழியர்பெருமான்முதறகவின்றைய்வ  
 மேதாவியரெலாம்விளாம்பியதளிகட்  
 கேதோரிறும்பூதென்றியாவருமோதுறூஉம்  
 கீர்த்தனஞ்சிவங்காமப்பெயாகெழீஇய  
 ஆத்தியொடுகண்றவருங்குண்சாகரம்  
 தொழுததகுமரசசுதந்தரமுணாத்தும்  
 விழுத்தகுமிந்துசன்னபூஷணியெனும்  
 பத்திராசிரியப்பண் பினேவாய்ங்கோன  
 சினைக்கமுததினிரந்தரமளிக்கும்  
 தனிக்கணை னுதலமர்தருமருணைப்பதி  
 ஞானதீபக்குடைஞாஞாஞ்சைடைபெறத்  
 தானெருநற்றுணையெனசெறிதகையோன்  
 தருமையாவடுதணை டிறைமதுரை  
 வருவொருபுறவமாங்கர்க்கவணிய  
 மாமணியாதனமுனமகததுவநிகேதனம்  
 தாமகிழ்பூக்குந்தகைமைசாலறிஞன்  
 தெள்ளுதமிழ்கொழிக்குந்திருத்தகுமயிலை  
 வள்ளுவாகோயில்வளாமவிதொண்டு  
 குயிற்றிசெந்தரக்குரிசிலென்னுமத்  
 தியற்றமிழ்ப்புலவனென்றிலங்குசீரியனே.

சிறப்புப்பாயிரமுற்றிற்று.

ஏ

திருமயிலை  
 தெய்வப்புலமைத்  
**திருவள்ளுவநாயனர்**  
 சுதீத்திரச்சுருக்கம்.

நாலா

சிரியர் பலரினும் உயர்வொப்பில்லாத சிறப்புப்பொருங்கிய முதனாலாசிரியராய் மேற்கொள்ளப்படுகின்றனர். அவரினின்றுங்கோன்றிய திருக்குறளோவளின், மக்களுக்கு உணரவேண்டுவனவளைந்தும் பயத்தற்சிறப்புடைத்தாய் விளங்குகின்றது. அவர், மதுரையில் அரசாட்சிசெய்த உக்கிரப்பெருவழுதி யென்னும் பாண்டியராஜன்காலத்திலே ஆதி பகவன் என்னும் தாய்தங்கையருக்குப் புத்திரராகத் தொண்டை மண்டலத்தில் திருமயிலாப்புரென்னும் சிவஸ்தலத்திற்கு வடபுறம் இலுப்பைத்தோப்பில் திருவவதாரஞ்செய்தருளினா. அவரிடத்தே விளங்கிய பலவகைப்பட்ட அழுர்வகாரியங்களாலே அவரது தெய்வத்தன்மை உலகத்திற்கு வெளியாக்கப்பட்டது. அவர்யாவர்க்கும் பொதுவான பரமாசாரியரா யெழுங்கருளி யிருங்தாலும், அக்காலத்திலே பரிபாகப்பட்டிருந்த கொங்கணசித்தர் ஏலேலசிங்கர் முதலானேர் அவரை வழிபட்டு உபதேசம்பெற்றுயந்தனா. அவராலே செய்யப்பட்ட

ட திருக்குறள் மதுரைகடைச்சங்கத்தில் அரங்கே றியது. அச்சங்கத்துப்புலவர்கள் அப்போது திருவுருளினுலே திறக்கப்பட்ட தமதுமெய்ஞானப்பார் வையைக்கொண்டு அவரை நான்முகக்கடவுளது திருவுவதாரமாய் வந்தவரென்றும், அவரினின்றுங் தோன்றிய நூலைச் சிறந்த உத்தரவேதமென்றும், கண்டுகொண்டு யாவரும் உணர அவரது மேன்மை யைத் திருவள்ளுவமாலையால் விளக்கினார்கள்.— அப்பால், நாயனா உலகத்தார்க்கு இல்லறநெறியை க்காட்டும்பொருட்டு வாக்கியென்னுமைனவியோடு கூடி நெடுங்காலமிருந்து பிறகு விதேகமுத்தியடை ந்தருளினார்.—

திருவள்ளுவாயனார்  
சரித்திரச்சருக்கம் முற்றிற்று.

---

நாயனார் குருபூசைத்திருங்கூத்திரம்.

வெண்பா.

மாசியுத்தி ரத்தினத்தில் வள்ளுவனார் மாநிலம் விட்டாலில்பர முத்தியடைங் தாரால் - காசினியில் கொல்லா விரதங் குறிக்கொண்டா ரெல்லாரும் நல்லார்வஞ் செய்மினந்த நாள்.

**ஸ்ரீ** இந்நாயனாருடைய திருக்கோயில் ஸ்ரீபா வீஸ்வரர் சங்கிதிக்கு வடபுறம் இருக்கின்றது.

# பால், இயல், அதிகார அட்டவணை.



பால.	பக்கம்.	அதிகாரம்.	பக்கம்.
அறத்துப்பால்.	க	அடக்கமுடைமை.	உள்
பொருட்பால்.	அ.2	ஒழுக்கமுடைமை.	உக்
காமததுப்பால்.	உ.ஞ.0	பிறனிலவிழை	உக
இயல்.	பக்கம்.	யாமை.	உக
இல்லறவியல்.	க	பொறையுடைமை.	உங்
துறவறவியல்.	ந.ஞ	அழுக்காருமை.	ந.ஞ
அரசியல்.	அ.ஞ	வெஃகாமை.	ந.ஞ
அங்கவியல்.	கந.ஞ	புறங்கருமை.	உக
ஒழிபியல்.	உ.ஞ.02	பயனிலசொலாமை.	சக
களவியல்.	உ.ஞ.0	தவணையசசம்.	சங்
கற்பியல்.	உ.ங	ஒப்புரவறிதல்.	ச.ஞ
அதிகாரம்.	பக்கம்.	ஈகை.	சங்
கடவுள்வாழ்த்து.	க	புகழ்.	சக
வான்சிறப்பு.	ந	அருளுடைமை.	ந.ஞ
நீத்தார்பெருமை.	ஞ	புலானமறுத்தல்.	ந.ச
அறண்வலவியுறுத்தல்.	எ	தவம்.	ந.ஞ
இல்லவாழ்க்கை.	கூ	கூடாவொழுக்கம்.	ஞ.அ
வாழ்க்கைத்	க.ஞ	கள்ளாமை.	சக
துணைநலம்.	க.ஞ	வாய்மை.	உங்
புதல்வரைப்பிப்	க.ஞ	வெகுளாமை.	உ.ஞ
றுதல்.	க.ஞ	இன்னுசெய்யாமை.	உ.ங
அன்புடமை.	க.ஞ	கொல்லாமை.	க.கூ
விருங்தோம்பல்.	க.கூ	நிலையாமை.	எ.க
இனியலவகூறல்.	உ.க	துறவு.	எ.ங
செய்க்கண்றியறிதல்.	உ.ஞ	மெய்யுணர்தல்.	எ.ஞ
நடிவநிலைமை.	உ.ஞ	அவாவறுத்தல்.	எ.ங

அ

## அதிகார அட்டவுணை

அதிகாரம்.	பக்கம்	அதிகாரம்.	பக்கம்.
உள்ள.	அ0	இடுக்கணழியானமகநந	
இறைமாட்சி.	அ2	அமைச்சு.	கங்க
கல்வி.	அ4	சொல்வனமை.	கங்க
கல்லானமை.	அ6	வினைத்துய்மை.	கசா0
நீகள்வி.	அ8	வினைத்திட்பம்.	கசா2
அறிவுடைமை.	கக	வினைசெயல்வகை.	கசா3
குற்றங்கழிதல்.	கங	தூது.	கசா4
பெரியாறைத்து {	கங்க	மனனரைச்சேர் {	கசா5
கீணக்கோடல். } கீணக்கோடல். } கங்க		ந்தொழுகல். } கசா6	
சிற்றினஞ்சேராமைக்குஅ		குறிப்பறிதல்.	கநுக
தெரிந்துசெயல் {	க00	அவையறிதல்.	கநுங
வகை. } வகை.		அவையஞ்சானம்.	கநுஞ
வலியறிதல்.	க02	நாடு.	கநுங
காலமறிதல்.	க04	அரண்.	கநுக
இடனறிதல்.	க05	பொருள்செயல் {	கசுக
தெரிந்துதெளிதல்.	க06	வகை. } வகை.	கசுக
தெரிந்துவினை {	ககக	படைமாட்சி.	கசுங
யாடல். } யாடல்.		படைச்செருக்கு.	கசுஞ
சற்றங்தழால்.	கங	நட்பு.	கசுங
பொச்சாலானமை.	ககு	நட்பாராய்தல்.	கசுக
செங்கோண்மை.	ககள	பழைமை.	கவக
கொடுங்கோண்மை.ககக		தீநட்பு.	களங
வெருவந்தசெய் {	கஙக	கூடாநட்பு.	களஞ
யாமை. } யாமை.		பேதைமை.	களங
கண்ணேட்டம்.	கஙங	புல்வறிவாண்மை.	கங்க
ஒற்றூடல்.	கங்கு	இகல்.	கங்க
உளக்கழிடைமை.	கஙங	பகைமாட்சி.	கங்க
மழியனமை.	கங்க	பகைத்திறந்தெரிதகங்கள்	
ஆளவினையுடைமை.	கங்க	உட்பகை.	கங்க

அதிகாரம்.	பக்கம்.	அதிகாரம்.	பக்கம்.
பெரியாரைப் {	ககு ०	நானுத்துறவு {	உசூ
பினழுயாமை.		ரைத்தல.	
பெண்வழிச்சேரல்.ககு १		அலரநிவுறுறுத்தல்.உசூ	
வரைவினமகளிர். ககு २		பிரிவாற்றுமை.	உசூ
கள்ளுண்ணுமை.	ககு ३	படர்மெலிந்தி {	உடு ०
குது.	ககு ४	ரங்கல்.	
மருந்து.	உ ००	கண்விதுப்பழிதல்.உடு	
குடிமை.	உ ०१	பசப்புறுபருவரல்.உடு	
மாணம்.	உ ०२	தனிப்படாமிகுதி.உடு	அ
பெருமை.	உ ०३	நினைநதவர்புலமப் கஉகூ	
சான்றுண்ணமை.	உ ०४	களவுநிலையு { [ல்	உசூ
பள்புடைமை.	உகக	ரைத்தல.	
நன்றியில் {	உகந	பொழுதுகண் {	உசூ
செல்வம்.		திரங்கல்.	
நானுடைமை.	உகநு	உறுப்புகளன் {	உசூ
குடிசெயல்வகை.	உகள	முதல்.	
உழவு.	உகக	நெஞ்சொடு {	உங
நல்குரவு.	உகக	களாத்தல்.	
இரவு.	உங	நிறையழிதல்.	உங்கு
இரவச்சம்.	உங்கு	அவர்வயின் {	உங
கயமை.	உங	விதும்பல்.	
தகையணங்கு {	உங ०	குறிப்பறிவுறுத்த	உங்
குறுத்தல்.		புணர்ச்சிவி {	உங்
குறிப்பறிதல்.	உங १	தும்பல்.	
புணர்ச்சிமகிழ்தல்.உசூ		நெஞ்சொடு {	உங்
நலம்புணைந்து {	உங २	புலத்தல்.	
ரைத்தல்.		புலவி.	உகக
காதற்சிறப்பு {	உஙகூ	புலவித்துணுக்கம்.	உகக
ரைத்தல்.		ஊடலூவகை.	உங்கு

கூ ஆசிரியரும், நாற்பெயரும்.

ஆசிரியர்பெயர்-க.	நாவின்பெயர்-க.
திருவள்ளுவர்.	திருக்குறள்.
நாயனார்.	முப்பானுல்.
தேவர்.	உத்தரவேதம்.
முதற்பாவலர்.	தெய்வநால்.
தெய்வப்புலவர்.	திருவள்ளுவர்.
நான்முகனார்.	பொய்யாமோழி.
மாதானுபங்கி.	வாயுறைவாழ்த்து.
செங்காப்போதார்.	தமிழ்மறை.
பெருநாவலர்.	பொதுமறை.

இங்நாவின் உரையாசிரியா பெயர்.—கூ.

வெண்பா.

தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்  
பரிமே வழகர் பருதி - திருமலையர்  
மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நாற்  
கெல்லையுரை செய்தா ரிவர்.

இங்நாற்களின்சிறப்பு.

வெண்பா.

தேவர் குறளுங் திருநான் மறைமுடிவும்  
மூனர்தமிழும் மூனிமொழி யுங் - கோவை  
திருவா சகலுங் திருமூலர் சொல்லும்  
திருவா சகமென் றுணர்.  
வள்ளுவர் நா வண்பர்திரு வாசகந்தொல் காப்பியமே  
தென்னுபரி மேலழகர் செய்தவுரை - ஒள்ளியலீர்  
தொண்டர் புராணங் தொகைச்சித்தி யாராறுங்  
தண்டமிழின் மேலாங் தரம்.

திருவள்ளுவாயனார் திருவடிவாழ்க்.





திருவள்ளுவநாயன்.

—  
—  
—

—

சற்குருதுணை.

திருக்குறள்மூலமும்,

கருத்துரையும்.

—○;○;○—

அறத்துப்பால்.

—~—

க-அநிகாரம்—கடவுள்வாழ்த்து.

————◆————

அஃதாவது-கவி தானவழிபடுகடவுளையாயினும், எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளுக்கு ஏற்படைக் கடவுளையாயினும் வாழ்த்துதலாம். அவைகளுள்-இவவாழ்த்து ஏற்படைக்கடவுளையென்றறிக.

————

அகர முதல வெழுத்தெல்லா மாதி  
பகவன் முதற்றே யுலகு. ✓

(கருத்துரை.) எழுத்துக்களைல்லாம் அகரத்தை முதலாக உடையன - அதுபோல உலகம் கடவுளை முதலாக உடையது. (க)

கற்றதனு லாய பயனென்கொல் வாலறிவ ஈற்று டோழாஅ ரெனின். ✓

(க-ரை.) கடவுளை வணங்காராகில் கற்றதனுற் பயனில்லை. (க)

யலாமிசை யேகினுன மாண்டி சோந்தார  
நிலமிசை நீடுவாழ் வா.

(க-ரை.) கடவுள்டிகளைச் சேர்ந்தவர்கள் மோட்  
சத்தில் வாழ்வாகள். (ஏ)

வேணுதல வேண்டாமை யிலான்டி. சேர்ந  
தாக், கியாண்டி மிழுமைப யில. V

(க-ரை.) கடவுள்டிகளைச் சோந்தவர்களுக்குப்  
பிறவிததுனபங்கள் இல்லை. (ஏ)

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்  
பொருள்சோ புகழ்பூரிந்தார் மாட்டு.

(க-ரை.) கடவுளுடைய கீர்த்தியை விரும்பின  
வரிடத்து உல்வினைதீவினைகள் சேரா. (ஏ)

பொறிவாயி லைதவித்தான் பொய்தீ ரொழு  
க்க, நெறினினரூ நீடுவாழ் வா.

(க-ரை.) கடவுள்வழியிலே நின்றவர்கள் நீழே  
வாழ்வாகள். (ஏ)

தனக்குவமை யில்லாதான் றுள்சேர்ந்தார்க்  
கலலான், மனக்கவலை மாற்ற வரிது. V

(க-ரை.) கடவுளுடைய திருவடியைச் சேராத  
வர்களுக்கு மனக்கவலை நீக்குதல் இல்லை. (ஏ)

அறவாழி யந்தனன் றுள்சோந்தாக் கலலாற  
. பிறவாழி நீக்க வரிது

(க-ரை.) கடவுள்டிகளைச் சேராதார்க்குப்பொரு  
ளும் இன்பமுனிசிய கடல்களைக்கடத்தல் கூடாது.

கோவில் பொறியிற் குணமிலவே யேன  
குணத்தான், ரூளை வணங்காத் தலை.

(க-ரை.) கடவுள்பாதங்களை வணங்காததலைகள்  
பயன்படா. (க)

பிறவிப் பெருங்கட ணீங்துவர் நீதா  
ரிறைவ னடி சேரா தா.

(க-ரை.) கடவுள் பாதங்களைச் சேர்க்கூவர்கள்  
பிறவிக்கடலைக்கடப்பார்கள், சேராதவர்கள் பிற  
விக்கடலைக்கடக்கமாட்டாகள். (க0)

2. ம். அடி.—வாண்சிறப்பு.

அஃதாவது - கடவுள்து ஆணையால் உலகமும்,  
அதற்குறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும்,  
நடத்தற்கு ஏதுவாகியமழையினதுசிறப்பைச் சொ  
ல்லுதலாம்.

வானின் ருலகம் வழங்கி வருதலாற்  
ருணமிழ்த மென்றுணர்ந் பாற்று.

(க-ரை.) மழையானது நீங்காமற் பெய்துநிற்க  
உயிர்களானவை நிலைபெற்றுவருகையால் அம்மழை  
உயிர்களுக்கு அமிர்தம். (க)

துப்பாக்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்குத்,  
துப்பாய் தூஉ மழை.

(க-ரை.) உண்பவாக்கு நன்மையாகிய உணவுக் கொடியண்டாக்கி அவவுணவை உணபவாக்குத் தானும் உணவாகநிற்பது மழை. (୧)

விண்ணினின்று பொய்ப்படின் விரிநீ வியனுலகத் துண்ணின ருடற்றும் பசி

(க-ரை.) மழைப்பெய்யாது பொய்க்குமாகில் உலகில் பசியானது உயிர்களை வருத்தும். (ந)

ஏரி னுழாஅ ருழவர் புயலெனனும் வாரி வளங்குன்றிக் கால

(க-ரை.) மழைவளம்குறைந்தால் பயிரசெய்மாக்கள் ஏருழா. (ஈ)

கெடுப்பதூங் கேட்டார்க்குச் சாவாம்மற் றூங்கே, யெடுப்பதூங் மெல்லர் மழை.

(க-ரை.) கெடுப்பதும் கேட்டவரைக் காப்பதும் மழை. (இ)

விசம்பிற் றுளியீழி னல்லரன்மற் றூங்கே பசம்புற் றலைகாண பரிது.

(க-ரை.) மழைப்பெய்யாவிடில் புல்வின்தலையைக் கானுதல் அரிது. (ஊ)

நெடுங்கடலூங் தன்னீர்மை குன்றுக் தடிச் தெழிலி, தான்ல்கா தாகி விடின்.

(க-ரை.) மழைபொழியாவிட்டால் நெடியகட ஆம் வளம் குறையும். (ஏ)

சிறப்பொடு பூச்சீன செல்லாது வானம் வறக்குமேல் வானோக்கு மீண்டு.

(க-ரை.) மழைபெய்யா விட்டால் இவ்வளகில் தேவர்களுக்கும் பூசை நடவாது. (ஏ)

தானாக தவமிரண்டு தங்கா வியலுலகம் வானம் வழங்கா தெனின்.

(க-ரை.) மழைபொழியாவிட்டல் உலகத்தில் தரு மழும தவமும் உண்டாகா. (க)

நீரின் நமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் நமையா தொழுக்கு.

(க-ரை.) எவ்வகைமேன்மையுடையோர்க்கும் நீ ரையல்லாமல் உலகியலானது நடவாது, அதுபோல மழையையல்லாமல் நீராழுக்கம் கிடையாது.

உ.ம். அதி.—நீத்தார்பேருமை.

அஃதாவது-முற்றத்துறந்த முனிவரது பெருமை யைச் சொல்லுதலாம்.

இழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு.

(க-ரை.) நூல்களது நிச்சயமானது துறந்தவர் மகிமையை மேலானதென்று விரும்பும். (க)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண டற்று.

க.

## நிரும்குஷன் மூலமும்

(க-ரை.) துறங்கவர் பெருமையைச் சொல்லில் இறங்கவாகளை யெண்ணிக் கொண்டாற்போலும். இருமை வகைதெரிக் கிண்டறம் பூண்டா பெருமை பிறங்கிற் கூலகு.

(க-ரை.) துறவறத்தைக் கொண்டவரது பெருமையே இவ்வுலகில் உயாங்தது. (ஏ)

உரனென்னுக் தோட்டியா ஞேரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்படுக்கோர் வித்து.

(க-ரை.) ஐம்பொறிகளையும் ஐம்புலன்களிற் செல்லாமற்காப்பன், மோட்ச நிலத்துக்கு வித்தாவான. (ஏ)

ஐங்கவித்தா அற்ற லகலவிசுமபு ளாகோமா னிச்திரனே சாலுங் கரி

(க-ரை.) கெளதமழுனிவல்லமைக்குத் தேவேங் திரனே சாக்ஷியாம். (ஏ)

செயற்கரிய செய்வா பெரியா சிறியர் செயற்கரிய செய்தலர் தார்.

(க-ரை.) பெரியோர் செய்தற்கு அரிதானவை களை அறிந்துசெய்வாகள், சிறியோர் அவவிதம் அறிந்து செய்யாகள். (ஏ)

சுவையொளி யூரோசை நாற்றமென் றைக் தின், வகைதெரிவான் கட்டே யுலகு.

(க-ரை.) உலகமானது பஞ்சதன்மாத்திரைகளையறிபவனிடத்தத்தே. (ஏ)

சிறைமொழி மாந்தர் பெருமை கிலத்து  
மறைமொழி காட்டி விடும்.

✓

(க-ரை.) முனிவரது மகிழ்ச்சையை அவர்கள் மங்கிரங்களேகாட்டும். (அ)

குணமென்னுங் குன்றேறி நின்றூர் வெகுளி  
கணமேயுங் காத்த லரிது.

(க-ரை.) முனிவரது கோபம் கோபிக்கப்பட்ட  
வராலே தடுக்கமுடியாது. (க)

அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வியிர்க்  
குஞ், செந்தணமை பூண்டொழுக லான்.

(க-ரை.) அந்தணா என்று சொல்லப்படுவோர்  
முனிவர்களே. (க0)

சு-ம். அடி.—அறங்வலியுறுத்தல்.

அஃதாவது - அம்முனிவரால் அறிவிக்கப்பட்ட  
மூன்றுள் அறமானது மற்றைப்பொருள் இன்பங்  
கள்போல் ஆகாமல் இம்மை மறுமை வீடு என்கிற  
மூண்றையும் தருதலால் அவற்றினும் உறுதியுடைத்  
தென்று சொல்லுதலாம்.

சிறப்பினுஞ் செல்வமு மீனு மறத்தினாலுங்  
காக்க மெவனே வியிர்க்கு.

(க-ரை.) மக்களுயிர்க்குத் தருமத்தின் பேற்பட்ட  
து இல்லை. (க)

அ

## தருமத்துவமுலமு

அறத்தினுடங் காக்சமு மீலை யதனை  
மறததவி நூங்கில்லை கேடு.

(க-ரை.) தருமத்தின் மேற்பட்ட செல்வமும்  
இல்லை, அததருமததை மறத்தலைப்பாக்கிலும் கே  
டும் இல்லை. (2)

ஒல்லும் வகையா லறவினை யோவாதே  
செலவுமவா யெல்லாஞ் செயல்.

(க-ரை.) மனம் வாக்கு காயம் இம்முன்றாலும்  
தருமஞ்செய்யக் கடவா. (ந)

மனத்துக்கண மாசில னத லனைத்தற  
ஞகுல நீர பிற

(க-ரை.) தருமஞ்செய்ப்பவனது மனம் மாசற்று  
இருக்கக்கடவது. அறம் அவளவே. (ச)

அழுக்காறவாவெகுளி யின்னுச்சொன்னுன்கு  
மிழுக்கா வியன்ற தறம்.

(க-ரை.) பொருமை ஆசை கோபம் கடுஞ்சொல்  
இஙான்குமகடிந்து நடந்ததேதருமம். (ட)

அன்றநிவா மென்ன தறஞ்செய்க மற்று  
பொனறுங்காற் பொன்றுத துணை.

(க-ரை.) இறக்கும்போது தருமம்செய்வோபென்  
னத இருக்கும்போதே தருமம் செய்க. அத்தரு  
மா இறக்கும்போது உதவியாம். (க)

அறத்தா நிதுவென வேண்டா சிவிகை  
பொறுத்தானே ரேந்தா னிடை.

✓

(க-ரை.) தருமமசுப்பினபயனை சிவிகை ஏறுவனிடத்திலும், அதைசுசெய்யாமையால்வருமபயனை அச்சிவிகை எடுப்பவனிடத்திலும் காணலாம். சீழ்காள் படாமைநன்றாற்றி னாஃதொருவனை நாழ்காள் வழிபடைக்குங் கல்.

(க-ரை.) ஒருவன் தருமத்தைச்செய்தால் அத்தருமம் அவனபிறப்பை நீக்கும். (அ) அறத்தான வருவதே யின்பமற் றெலலாம் புறத்த புகழு மில.

(க-ரை.) தன்மனைவியோடு கூடும் இன்பமே இன்பமாகும், பிறனமனைவியோடு கூடும் இன்பம் துன்பமாகும். (க)

செயற்பால தோரு மறனே பொருவற் குபற்பால தோரும பழி.

(க-ரை.) ஒருவனுக்குச் செய்யத்தக்கது கல்வி னை, செய்யத்தகாதது தீவினை. (கா)

### இல்லறம்.

இல்லறமாவது - இல்லாழ்க்கைக்குச் சொல்லப்ப குக்குற வழியிலே நின்று அதற்குச்சதுணையாகியகற்பு டைய மனைவியோடுகூடுச் செய்ப்படும் அறமாம்.

ஞ-ம். அந்.—இல்லாழ்க்கை.

---

அந்தாவது - மனையாளோடு கூடிவாழுதவினது கிறப்பாம்.

க.0                    திருக்குறள்மூலமு

இலவாழ்வா னென்பா னியல்புடைய மூவாக்கு, கல்லாற்றி னின்ற துலை.

(க-ரை.) இல்லறத்தில் வாழ்பவன், பிரமசாரி வானப்பிரததன் சங்கியாசி இமழுவாக்கும், துணையாவான. (க)

துறக்தார்க்குக் துவ்வா தவர்க்கு மிறக்தாக்கு மிலவாழ்வா னென்பான றுஜை. ✓

(க-ரை.) துறக்தவர்க்கும், வறியவாக்கும், இறக்தவர்க்கும், இலவாழ்வான் துணை. (உ)

தென்புலத்தார் தெய்வம் விருக்தொக்க று னென்றாங், கைம்புலத்தா ஞோமப றலை.

(க-ரை.) பிதிர்க்கும் தெய்வத்திற்கும் விருங்கிறகும் இனத்திற்கும் தனக்கும் தருமமசெய்தல் தலை மையான தருமம். (ஏ)

பழியஞ்சிப் பாத்தூ னுடைத்தாயின் வாழ்க்கை, வழியெஞ்ச வெஞ்ஞான்று மில்.

(க-ரை.) பாவத்திற்குப்பயக்கு பொருளைத்தேடிப் பங்கிட்டு உண்ணும் ஒருவன் சந்ததியானது குறை தல் இல்லை. (ஏ)

அன்பு மறனு முடைத்தாயி னிலவாழ்க்கை பண்பும் பயனு மது.

(க-ரை.) ஒருவன் இல்வாழ்க்கை அன்பையும் அறததையும் உடைத்தானல், அவவுடைமையானது குணமும் பிரயோசனமுமாம். . (ஏ)

அங்கு காற்றி னிலவாழ்க்கை பாற்றிற் டுரத  
காற்றிற், போன்றப் பெறுவ தெவன.

(க-ரை.) ஒருவன் இல்லவாழ்க்கையைத் தருமாவ  
மியாக நடத்துவானுகில் துறவுத்திற்போன்றப் பெ  
றுமபயன் என்ன? (க)

இயல்பினு னிலவாழ்க்கை வாழ்பவ னென்  
பான், முயலவாரு ளைலாந தலை.

(க-ரை.) தரும இயல்போடு இல்லறத்தில் வாழ்  
பவனதவஞ்செய்வா எல்லாருள்ளும் தலையாவான.  
ஆற்றி னெழுக்கி யறரிமுக்கா விலவாழ்க்கை  
ஓற்பாரி னேன்மை யுடைத்து.

(க-ரை.) தவததோரைத் தவவழியில் நடக்கச்  
செய்து தானும தன் இல்லறத்தினின்று தரைத்  
வாழ்க்கையானது, தவஞ்செயவோ நிலையினும்  
பொறுமையுடையது. (அ)

அறனெனப்பட்டதே யில்லவாழ்க்கையங்கும்  
பிறன்பழிப்ப திலலாயி னன்று.

(க-ரை.) அறம என்று சொல்லப்பட்டது இல்  
வாழ்க்கையாகும், துறவுறமும் பிறன்பழிக்கப்படு  
வது இல்லாதிருந்தால் ஈல்லது. (க)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானு  
றையுங, தெய்வத்துள் வைக்கப் படும்.

(க-ரை.) இல்லறத்து வழுவாதுவாழ்பவன் தெய்  
வத்துள் ஒருவஞ்க மதிக்கப்படுவான். (அ)

க.ட.

## சிருங்குறள்மூலமும்

க.ம். அ.தி.—வாழ்க்கைத்துணைநலம்.

அஃதாவது - அவவில்வாழ்க்கைக்குத் துணையாகவ மனையாளது நன்மையாம்.

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான், வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

(க.ரை.) இல்லறததிற்குத்தக்க நற்குணநற்செய்கை உடையவளாகித் தனளைக்கொண்டகணவன் வரவுக்குத்தக்க செலவுசெய்பவள் இல்வாழ்க்கைக்குத் துணையாவாள். (க)

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை, யெனைமாட்சித் தாயினு மில.

(க.ரை.) இல்லறததிற்குத்தகுநத நற்குணநற்செய்கை மனையாளிடத்து இல்லாதாயின், அவவில்வாழ்க்கை எவவளவு சிறப்புடைத்தாயினும் பயணில்லை. (ஏ)

இல்லதெ ணில்லவன் மாண்பானு லுள்ளதெ ணில்லவன மாணுக்கடை.

(க.ரை.) மனையவள நற்குணநற்செய்கையுடையவளாகில் இல்லாததொன்றுமில்லை, அமமனைவி நற்குணநற்செய்கை இல்லாதவளாகில் உள்ள தொன்றுமில்லை. (ஏ)

பெண்ணிற் பெருங்க்க்க்கயாவள கற்பென்னுக்கிண்மையுண டாகப பெறின்.

(க-ரை.) ஒருவன் பெறும்பேறுகளுக்குள் கற்றைய மனைவியைப்பாகக்கிலும் எவ்வளவிருக்கினான்? (ச)

தெய்வக் தோழா அன் கொழுநற் றேழுதெழு நாள், பெய்யெனப் பெய்யு மழு.

(க-ரை.) பிறதெய்வத்தை வணங்காளாகிக் கணம் வின்ததோழுது ஏழுபவள் பெய என்று சொல்ல மழுபெய்யும். (டு)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற, சொற்காத்துச் சோாவிலாள் பெண்.

(க-ரை.) கற்பில் இருந்து தண்ணீக்காததுத் தன்கணவினைக் காப்பாற்றி நற்குணநற்செய்கை களை மறவாதவளே மனையவள். (கு)

சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர் சிறைகாக்குங் காப்பே தலை.

(க-ரை.) கணவர்வைத்த காவலென்செயும்? பெண்கள் கற்பால் தங்களைக் காத்துக்கொள்ளுங் காவலே தலைமையானகாவல். (எ)

பெற்றூற் பெற்றீற்பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப், புத்தேளிர் வாழு மூலகு.

(க-ரை.) பெண்கள் கணவரை வணங்கப்பெற் றூல், சவர்க்கத்தில் தேவரால்வணங்கப்படும்பெருஞ் சிறப்பை அடைவர். (அ)

புகழ்பூரிக் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் னேறுபோற் பீடு நடை.

கச திருக்குறள்மூலமு

(க-ரை.) கறு எனதும் கோத்தியை விரும்பிய  
மனையவளில்லாதவாக்குத் தமது பகைவர்முன் சிட்  
கம்போலும் பெருமிதநடை இல்லை. (க)

மங்கல மென்ப மனைமாடசி மற்றத  
னன்கல னன்மக்கட் பேறு.

(க-ரை.) மனையவளது நற்குணநற்செய்கைகளை  
ஒருவனுக்கு ஈனமை என்றும் நல்லபுத்திரரைப்பெ  
றுதலை அங்கனமைக்கு ஆபரணம் என்றஞ் சொல்  
ஒவர். (க0)

எ-ம். அந்.—புதல்வரைப்பேறுதல்.

அஃதாவது-முனிவாகடன் கேள்வியாலும் தே  
வர்கடன் வேள்வியாலும் தென்புததார்கடன்  
புதல்வரைப்பெறுதலாலுமல்லது செலுத்தக்கூடா  
மையால், அக்கடன செலுத்தற்பொருட்டு நல்ல  
மக்களைப் பெறுதலாம்.

பெறுமவற்றுள் யாழில் தில்லை யறிவறித  
மக்கட்பேறல்ல பிற.

(க-ரை.) ஒருவன் பெறும்பேறுகளுக்குள் அறி  
யவேண்டியவைகளை அறிந்த மக்கட்பேற்றை யல்  
லது பிறபேற்றையாம்மதிக்கணேண்டியதில்லை. (க)  
எழுபிறப்பு தீயவை தீண்டா பழுபிறங்காப்  
பண்டுடை மக்கட் பெறின்.

(க-ரை.) பழிக்கப்படாத நங்குண முடைய புதல் ரைப்பெறுவானுயின், ஏழுவகைப்பிறப்பிலும்துன வகள் அனுகா. (ஒ-)

தமபொரு ளனபதம மக்க ளவாபொரு  
டந்தம வினையான் வரும்.

(க-ரை.) தம் புதல்ரைத தமபொருளென்று  
சொல்லுவர், (ஏனெனில்) பிள்ளைதேழியபொருள்  
பிதாவிறகு வருமாகையால். (ஈ)

அமிழ்தினு மாற்ற வினிதேதம மக்கள்  
சிறுகை யளாவிய கூழ்.

(க-ரை.) தம்மக்கள் சிறுகையால் அளாவிய  
சேரூனது அயிர்தத்தினும் மிக இனியது. (ச)

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவா  
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு.

(க-ரை.) மக்கள் உடலைததோடுதல் உடற்கின்  
பம், அவர்சொற்களைக்கேட்டல் செவிக்கின்பம். (இ)

குழலினி தியாழினி தென்பர்தம மக்கண்  
மழலைச்சொற் கேளா தவா

(க-ரை.) தம்மக்கள் மழலைச் சொற்களைக்கேளா  
தவாகள் புள்ளங்குழலிலை இனிதென்றும் வீணை  
யிலை இனிதென்றும்சொல்லுவா. (ஊ)

நடதை மகற்காற்று நன்றி யவையதது  
முஞ்சி யிருப்புச் செயல்.

கா திருக்குறள்மூலம்

(க-ரை.) பிதா பிள்ளைக்குச்செய்யும் உதவியானது சலையில் கல்வியில் வல்லவன் என முற்பட்டிருக்கச்செயல். (எ)

தமமிற்றம் மக்க எறிவுடைமை மாநிலத்து மன்னுயிருக் கெல்லா மினிது.

(க-ரை.) தமமக்கள் அறிவுடைமையானது தம் மைவிட உலகத்து உயிரகளுக்கெல்லாம் இனிதாயிருக்கும். (ஏ)

ான்ற பொழுதிற் பெரிதுவக்குங் தன்மகனைச் சான்றே னெனக்கேட்ட தாய்.

(க-ரை.) தன்மகனைக் கல்வியில் வல்லவன் எனக்கேட்டதாயானவள் பெற்றகாலத்தைக்காட்டி னும் பெருமகிழ்ச்சியை அடைவாள். (க)

மகன்றங்கைக் காற்று முதவி யிவன்றங்கை யென்னேற்றுன் கொல்லெனுஞ் சொல்.

(க-ரை.) பிள்ளை பிதாவுக்குச்செய்யும் உதவியானது இவன்பிதா இவனைப்பெறுதற்கு என்னதவும் செய்தானே என்று பிறாசொல்லுஞ்சொல்லை உண்டாக்கல். (க0)

அ.ம். அதி.—அப்புடைமை.

அ.ஃ.தாவது-அம்மனைவி புதல்வர்முதலாகியசம்பந்தமுடையவரிடத்து ஆசையுடையவனுயிருக்கை.

கருத்துரையும்.

கஎ

அன்பிற்கு முன்டோ வடைக்குந்தா யூர  
வலர், புன்கணீர் பூச நரும்.

(க-ரை.) அன்பு செய்ப்பெற்றவருடைய துன்  
பத்தைக் கண்டபோதே அன்புடையவர் கண்ணீர்  
உள்ளிருந்த அனபைக்காட்டும். (க)

அன்பிலா ரெல்லாங் தமக்குரிய ரன்புடையா  
ரென்பு முரியர் பிறர்க்கு.

(க-ரை.) அன்பில்லாதவரது எல்லாப்பொருள்  
களும் அவர்க்கே உரியன். அன்புடையவா எலும  
பும் பிறர்க்குரியது. (க)

அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிரக்  
கென்போ டியைந்த தொடர்பு.

(க-ரை.) மக்களுயிருக்கு உடலோடு உண்டாகிய  
சம்பந்தத்தை அன்போடுபொருந்தவந்த பயனென்  
பர். (க)

அன்பீனு மார்வ முடைமை யதுவீனு  
நண்பென்னு நாடாச் சிறப்பு.

(க-ரை.) அன்பானது ஆசையைத்தரும், அது  
சிகேக்தையுந்தரும். (க)

அன்புற் றாங்த வழக்கென்ப வையகத்  
தின்புற்று ரெய்துஞ் சிறப்பு.

(க-ரை.) விண்ணுலகில் அடையும் பேரின்பத்  
தை மண்ணுலகில் இவ்வாழ்க்கையில் பொருந்திய  
அன்பின்பயனென்பர். (க)

கஅ திருக்குறள்மூலமும்

அறத்திற்கே யன்புசார பென்ப வறியார்  
மறத்திற்கு மங்கே துணை.

(க-ரை.) அறியாதவர்கள் அறத்திற்கே அன்பு  
துணையெனபார், மறத்தை நிக்குதற்கும் அவவனபே  
துணையாம். (க)

என்பி லதைனை வெயிற்போலக் காட்டுமே  
யன்பி லதைனை யறம்.

(க-ரை.) என்பில்லாப்புமுக்களைச் சூரியன் கடு  
தல்போல அன்பில்லாவுயிரகளை அறக்கடவுள்கூடும்.  
அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்  
கண், வற்றன் மரங்களிரத் தற்று.

(க-ரை.) அன்பில்லாவுயிரவாழ்க்கையானது வன்  
னிலத்திற்பட்டமரம் தளிர்த்தாற்போலும். (அ)  
புறத்துறுப் பெல்லாமெவன் செய்யும்யாக்கை  
யகத்துறுப் பன்பி வவர்க்கு.

(க-ரை.) உள்ளன்பு இல்லாதார்க்குப் பிறவுறுப்  
புக்கள் இருஞ்து பயனில்லை. (க)

அன்பின் வழிய துயிர்கிலை யங்கிலார்க்  
கென்புதோல போத்த வுடமடி.

(க-ரை.) அன்பொடுபொருங்கியவுடலே உயிருள்  
ளவுடலாகும், அவவன்பில்லாவுடலே உயிரற்றவு  
டலாகும். (க0)

க.ம். அதி.—விநாக்களேய்பல்.

அஃதாவது விருந்தினரையுபசரித்தலாம்.

இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம விருந்தோம்பி, வேளாண்மை செய்தற் பொருட்டு.

(க-ரை.) இல்வாழ்க்கையில் வாழ்வதெல்லாம் விருந்தினரைக்காப்பாற்றும் பொருட்டு. (க)

விருந்து புறத்தாத் தானுண்டல சாவா மருக்கெனினும் வேண்டற்பாற் றன்று.

(க-ரை.) வந்தவிருந்தினரைப் புறம்வைத்துத் தேவாயிரதமாகினும் உண்ணப்படாது. (ஏ)

வருவிருந்து வைகலு மோம்புவான்வாழ்க்கை ஏருவகது பாழ்படுத வின்று.

(க-ரை.) வந்தவிருந்தினரைக் காப்பாற்றுபவன் வாழ்க்கை கெடுதல் இல்லை. (ஏ)

அகனமர்ந்து செய்யா ஞறையு முகனமர்ந்து சலவிருந்தோம்புவா னில்.

(க-ரை.) விருந்தினரைக்காப்பவன் வீட்டில் இலக்கி வாசம்பண் ஞுவாள். (ஏ)

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி, மிச்சின் மிசைவான் புலம்.

(க-ரை.) விருந்தினரைக் காப்பவன் வினோலை தானே வினோயும். (ஏ)

செலவிருக் தோமபி வருவிருந்து பார்த்திருப்பா, னல்விருந்து வானத் தவர்க்கு.

(க-ரை.) வந்தவிருந்தாளிகளைக்காப்பாற்றிவரும் விருந்தாளிகளுக்கு எதிரார்த்திருப்பவன் தேவர் களுக்கு விருந்தாளியாவான். (க)

இனைத்துணைத் தென்பதொன் றிலலை விருக் கின், ருணைத்துணை வேள்விப் பயன்.

(க-ரை.) விருங்தோமபலாகிய வேள்வியின் பய னுக்கு அளவில்லை அவவிருந்தினர் தகுதியளவே அளவாம். (க)

பரிச்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருங்தோ ம்பி, வேள்வி தலைப்படா தார்.

(க-ரை.) விருங்தாளிகளைக் காப்பாற்றுதார், பொருளைக்காப்பாற்றி இழுங்தோம் என்பார். (அ) உடைமையு ஸின்மை விருங்தோம்ப லோம்பா, மடமை மடவார்க ஞுண்டு.

(க-ரை.) செல்வத்துள் வறுமையாவது விருந்தி னரை உபசரியாமை. அது அறிவில்லாரிடத்து உண்டு. (க)

மோப்பக் குழையு மனிச்ச முகக்திரிந்து நோக்கக் குழையும விருந்து.

(க-ரை.) அனிச்சப்பூ மோந்த இடத்து வாடும், விருந்தினாமுகம் வேறுபட்டுப்பார்க்க வாடும். (க0)

கங்ம். அநி.— இனியவைக்கூறல்.

அஃதாவது - மனதிலுள்ள மகிழ்ச்சியை வெளிப் படித்துகிற இனியசொல்லுகளைச் சொல்லுதலாம்.

இன்சொலா ஸீர மளோஇப பாட்றிலவாஞ்  
செமபொருள் கண்டாவாய்ச் சொல்.

(க-ரை.) அறத்தின்வழியை அறிந்தவரது வாய்ச் சொற்களே இனியசொற்களாம். (க)

அகனமாங் தீதவி னன்றே முகனமாங்  
கின்சொல் ஞகப பெறின்.

(க-ரை.) முகம் மலாந்து இனியசொற்களைச் சொல்லுவானாகில் அது அகம்மலாந்து கொடுத்த பினும் கல்லது. (க)

முகத்தா னமர்க்கினினு கோக்கி யகத்தானு  
மின்சொ லினதே யறம்.

(க-ரை.) தருமமானதுஇன்சொல்வினிடத்ததே.  
ஊன்புறாஉங் துவ்வாமை யில்லாகும் யார்  
மாட்டு, மின்புறாஉ மின்சொ லவாக்கு

(க-ரை.) இனிய சொற்களையுடையவாச்குத் தன்பம் இல்லை. (க)

ஏனிவுடைய னின்சொல் ஞத லோருவற்  
ஏனியல்ல மற்றுப் பிற.

(க-ரை.) ஒருவனுக்கு இன்சொல்லே ஆபரணம்.

22. திருக்குறள்மூலம்

அலவைவ தேய வறம்பெருகு வலவை  
நடி. யினிப் சொல்ல

(க-ரை.) ஒருவன் இன்சொற்சொல்லுவானுகிள்  
பாவமதேயப் புண்ணியம் வளரும். (க)

நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று  
பணபிற் றலைப்பிரியாச் சொல்

(க-ரை.) இனிய சொற்களானவை நீதியையும்  
தருமத்தையும் தரும். (எ)

சிறுமையு ஸீங்கிய வின்சொன் மறுமையு  
மிமமையு மின்பங் தரும்.

(க-ரை.) இன்சொற்களானவை இருபிறப்பிலும்  
இன்பத்தைத்தரும். (ஏ)

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்  
கொலோ, வன்சொல் வழங்கு வது

(க-ரை.) இன்சொல் இன்பத்தைத் தரக்காண்ப  
வன னன்சொல் சொல்லுவது என்ன? (க)

இனிப் வளவாக வின்னுக் கூறல்  
கனியிருப்பக் காய்கவாக தற்று.

(க-ரை.) இன்சொல்லிருக்கவன்சொல்சொல்லு  
தல் கனியிருக்கக் காயைத்தின்றூற்போலும். (க0)

கக-ம். அடி.— சேய்ந்தன்றியறிதல்.

அஃதாவது - தனக்குப் பிறாசெய்த நன்றியை  
றவாமையாம்.

செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்  
ஏனகமு மாற்ற லரிது.

(க-ரை.) ஒருவன் பிறர் உதவிவேண்டாது செய்த  
தவிக்கு மண்ணுலகததையும் விண்ணுலகததை  
மாதந்தாலும் ஒத்தல் ஆரிது. (க)

ஏலத்தி னற்செய்த நன்றி சிறிதெனினு  
நாலத்தின மாணப பெரிது

(எ. ர.) ஒருவன் காலத்திற்செய்த உதவி சிறியினும் அது உலகினும்பெரிது. (எ)

யன்றாக்கா செய்த வுதவி நயன்றாக்கி  
ஏன்மை கடவிற் பெரிது.

(க-ரை.) பினவரும் பலளையெண் னுமல் செய்த  
தவியினது ஏன்மை, கடவினும்பெரிது. (ஏ)

பைனத்துளை நன்றி செயினும் பனைத்துளை  
ஏக, கொள்வர் பயன்றெரி வார்.

(க-ரை.) தினையளவு நன்றிசெய்தாலும் பனைய  
வு நன்றியாகக்கொள்வர் பெரியோர். (ச)

தவி வரைத்தன் றுதவி யுதவி  
செய்ப்பட்டார் சால்பின் வரைத்து

(க-ரை.) உதவிக்கு அளவு இல்லை, உதவிசெய்யப் பெற்றுக்கொண்டவா மகிழ்ச்சியளவே அளவாம். (ட)

மறவறக மாசற்றூர் கேண்மை துறவறக  
துனபத்துட டுபபாயார் நட்பு.

(க-ரை.) குற்றமற்றவரது சினேகத்தை மறவாதிருக்கக்கடவன், துனபகாலத்து உதவியானவரது சினேகத்தை விடாதிருக்கக்கடவன். (க)

எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்  
விழுமங் துடைத்தவா நட்பு.

(க-ரை.) துனபத்தை நீக்கினவரது சினேகத்தை  
எழுபிறப்பினும் நினைப்பா பெரியோ. (எ)

நன்றி மறபபது நன்றன்று நன்றலல  
தன்றே மறபபது நன்று.

(க-ரை.) பிறர்செய்த நன்றியைமறப்பது தரும  
மல்ல பிறாசெய்ததீமையை மறப்பதுதான் தருமம்.  
கொன்றனன் வின்னு செயினு மவாசெய்த  
வொன்றுஙன் றுள்ளக் கெடும்.

(க-ரை.) நன்மைசெய்தவர் கொன்றூற்போலும்  
துன்மைசெய்யினும், அவர்முன்செய்த நன்மை  
யொன்றை நினைக்க அத்துன்மையெல்லாம்கெடும்.  
எநகன்றி கொன்றூர்க்கு முய்வுண்டா முய  
விலலை, செய்சன்றி கொன்ற மகற்கு.

(க-ரை.) எவ்வகைத்தருமங்களை அழித்தவாகனுக்கும் ஸடேறும்வழியுண்டாம். செயதநன்றியைக் கெடுத்தவர்களுக்கு ஸடேறுமல்லியில்லை. (க0)

க2 ம். அதி.—நடவுநிலையம்.



அஃதாவது - பகைவா அயலோ நட்பனா இம் மூவகையோரிடத்தும் அறத்தினவழுவாமல் ஒப்பு நிறுங்கிலைமையாம்.

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட்ட டொழுகப் பெற்றின

(க-ரை.) நடவுநிலைமை என்று சொல்லும் அற மே கல்வதாம். (க)

செபப முடையவ ஞக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப புடைத்து.

(க-ரை.) நடவுநிலைமையுடையவனசெல்வமா னது அவன சந்ததிக்கு உறுதியுடைத்து. (2) னன்றே தரினு நடவிகந்தா மாக்கத்தை யன்றே யோழிய விடல்.

(க-ரை.) நடவுநிலைமையில்லாதுவருஞ்செல்வம் னன்மையைத்தரினும் அதை அப்பொழுதே விடக் கடவன். (க)

தக்கார் தகவில் ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப படும்.

உசு

## துறுக்குறளமுலமு

(க-ரை.) நடவுநிலைமையுடையவர் நடவுநிலைமையில்லாதவர் எனபதைச் சந்ததியால் காணலாம்.

கேடுமே பெருக்கலும் மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோக் கணி.

(க-ரை.) பெரியோக்கு நடவுநிலைமையே அழகு. கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச நடவொரீஇ யல்ல செயின்

(க-ரை.) நடவுநிலைமை நீங்குவானுயின் கெடக் கடவன் எனது அறியக்கடவன். (ஆ)

கெடுவாக வையா துலக நடவாக

- ரிக்கட் டங்கியான் ரூழ்வு.

(க-ரை.) நடவுநிலைமையில் நின்றவனது வறுமை பெரியோ தாழ்வாகநினையா. (எ)

ஞ்செய்து சீதூக்குங் கோல்போ லமைக் தொருபாற், கோடாமை சான்றோர்க் கணி.

(க-ரை.) ஒருவர் பக்கமும் சாயாமையே பெரியோக்கு அழகு. (அ)

சொற்கோட்டமில்லது செப்பமொருதலையா வுட்கோட்டமினமை பெறின்.

(க-ரை.) சொல்லினிடத்தே கோணுதலில்லாமையே நடவுநிலைமை. (க)

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுச் தமபோற் செயின்

(க-ரை.) பிறர்பொருளையும் தமது பொருளைப் போலக்காதது வியாபாரஞ்செய்யில் அதுநல்லவி யாபாரமாம். (க0)

—  
கந்-ம். அந்.—அடக்கழுடைமை.

—♦—  
அஃதாவது - காயமும், வாக்கும், யனமும், தீய ஷழியிலே செல்லாமல் அடங்குதலுடையனுயிருத் தலாம்.

அடக்க மமரரு ஞய்க்கு மடங்காமை பாரிரு ஞய்த்து விடும்.

(க-ரை.) அடக்கமானது ஒருவளைத் தேவருல நத்திற்செலுத்தும், அடங்காமையானது நரகத்திற செலுத்தும். (க)

காக்க பொருளா வடக்கத்தை யாக்க மதனினுாலங்கில்லை யுயிர்க்கு.

(க-ரை.) அடக்கத்தைக் காக்கக்கடவன் மக்களு ராக்கு அதைவிட செல்வம் இல்லை. (உ)

சறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந் ராற்றி னடங்கப் பெறின்.

(க-ரை.) ஒருவன் அடங்கி நடப்பானாலெல் அவ னுக்கு அவவடக்கம் மேன்மையைத்தரும். (ஏ)

சிலையிற் றிரியா தடங்கியான ரேற்ற மலையினு மாணப் பெரிது

உடு திருக்குறள்மூலம்

(க-ரை.) அடங்கிடப்பன் அடக்கம் மலையைப் பாரக்கினும் மிகப்பெரிது. (ச)

எல்லாக்கு நன்றாம் பணித வவருள்ளஞ் செலவாககே செலவாத தகைத்து.

(க-ரை.) அடக்கம் யாவாக்கும் நல்லதாகு, அது செல்வாககு வேறுசெலவம்போலிருக்கும்.

இருமையு ளாமைபோ லீநதடக்க லாற்றி னெழுமையு மேமாப புடைத்து

(க-ரை.) ஒருவன ஐய்பொறியடக்க வல்லவனு சில் அது ஏழுபிறப்பிற்கும் உறுதியுடைத்தாம்.

யாகாவா ராயினு சாகாக்க காவாக்காற் சோகாப்பா சொல்லிமுக்குப் பட்டு.

(க-ரை.) காவொனறையேகாக்கக்கடவர், காவாக் கால் சொற்குற்றம் பொருத்தித் துன்பப்படுவா.

ஒன்றுஞுக தீச்சோற் பொருடபய னுண்டாயி னன்றுகா தாகி விடும்.

(க-ரை.) கொடுஞ்சொல்லான்று உண்டாயின அவனுக்கு நன்மை உண்டாகாது. (ஏ)

தீயினுற் சுட்டபு ஞுள்ளாறு மாறுதே நாவினுற் சுட்ட வடு.

(க-ரை.) தீயாற்சுட்டபுண ஆறும் நாவாற்சுட்டபுண தீருது. (க)

கருத்துரையும்.

உகை

தங்காத்துக் கற்றடங்க ஸாற்றுவான் செவ்வி  
றமபாரக்கு மாற்றி னுழைந்து.

(க-ரை.) கற்று அடக்கவலவலவனுயிருப்பவனி  
-த்து அறக்கடவுள் அடைவன. (க0)

கச-ம். அதி.—ஓழுக்கழுடையை.

அஃதாவது - தங்கள் தங்கள் வருணைசிரமங்களு  
குச சொல்லப்பட்ட ஆசாரத்தை உடையவனு  
விருக்கையாம்.

ஓழுக்கம் விழுப்பா தரலா லொழுக்க  
முயிரினு மோமபப படும.

(க-ரை.) ஆசாரமானது சிறப்பைத்தரலால் அவ  
வாசாரம் உயிரினும் மேலானது. (க)  
பரிசுதோம்பிக் காக்க வொழுக்கங் தெரிச்  
தோம்பித், தேரினு மங்கேத துளை.

(க-ரை.) ஆசாரத்தைக்காக்கக்கடன் அவ்வா  
சாரமே துளை. (க)

ஓழுக்க முடையை குடியை யிழுக்க  
மிழிந்த பிறப்பாய் விடும்.

(க-ரை.) ஆசாரமேகுலமாம். அவ்வாசாரமில்லா  
யையே குலவீனமாம். (க)

மறபபினு மோத்துக் கொள்ளாகும் பாப  
பான், பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

(க-ரை.) பார்ப்பான வேதத்தை மறந்தாற் காறுகவொள்ளலாம், ஆசாரங்குறைநால் அவன்குலப் பெடும். (ச)

அழுக்கா ருடையான்க ஞைக்கம்போன்றிலை யொழுக்க மிலான்க ஞையாவு.

(க-ரை.) பொருமையுள்ளவனிடத்துச் செல்வ மிலலாமைபோல ஆசாரமில்லாதவனிடத்து மேனமை இல்லை. (ஞ)

ஒழுக்கத்தி னெலகா ரூரவோ ரிமுக்கத்தி னேதம படுபாக் கறிச்து

(க-ரை.) ஆசாரமில்லாமையால் வருங்குற்றத் தையறிந்து பெரியோ அவவாசாரத்திற் குறையார். (ஞ)

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிமுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி.

(க-ரை.) ஆசாரத்தால்மேன்மை அடைவர் அவவாசாரமில்லாமையால் இழிவு அடைவா. (எ)

நன்றிக்கு வித்தாகு கல்லொழுக்கங் தீயொழுக்க, மென்று மினிம்பை தரும்.

(க-ரை.) ஆசாரமானது தருமத்திற்குக் காரணமாகும், தீயவாசாரமானது துன்பத்தைக் கொடுக்கும். (ஏ)

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்

(க-ரை.) நல்லொழுக்கமுள்ளவாகருக்குத் தீய சொற்களைச் சொல்லுதல் கூடாவாம். (க)

— வெகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் வெல்லா ரதிவிலா தார்

(க-ரை.) உலகத்தோடுபொருந்த நடத்தலைக் கல்லாதவாகன் பல கற்றும் கல்லாதவாகளே. (க0)

கரு-ம். அந்.—பிறனில்விழையாமை.

அஃதாவது-காமமயக்கத்தினாலே பிறனது மனையாளை விரும்பாமையாம்.

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதை மை ஞாலத், தறம்பொருள் கண்டார்க ணில.

(க-ரை.) பிறன்மனைவியை யிச்சித்து நடக்குங் தன்மையானது பெரியோரிடத்தில்லை. (க)

அறன்கடை நின்றூரு ஸெல்லாம் பிறன்கடை நின்றூரிற் பேதையா ரில.

(க-ரை.) பிறன்மனைவியை இச்சித்து நடப்பவரைப்போல அறிவீனரில்லை. (உ)

விளிக்தாரின் வேறல்லா மன்ற தெளிக்தாரிற் மீமை புரிந்தொழுகு வார்.

(க-ரை.) தெளிக்தவரது மனைவியிடத்திற்பாவஞ் செய்து நடப்பவர் உயரோடிருந்தும் இறங்தவரே.

எனைத்துணைய ராயினு மென்னு திலைத்  
துணையுங், தேரான் பிறனில புகல

(க-ரை.) தினையளவும் அறியாதவனுகப் பிறன்ம  
னையாளிடத்திற் செலவுதல் எவ்வளவுசிறப்புடை  
யராயினும் பிரயோசனமில்லை. (ஏ)

எளிதென விலவிறப்பா னெய்து மெஞ்ஞான  
றும, விளியாது நிறகும பழி

(க-ரை.) பிறன் மனைவியிடத்துச் செலபவன  
பழிப்பை அடைவான். (இ)

பகைபரவ மச்சம பழியென கான்கு  
மிகவாவா மிலவிறப்பான கண.

(க-ரை.) பிறன்மனைவியைச் சோபனிடத்தில்  
பகை பாவம அச்சம் பழி இங்கானகு குற்றங்களும்  
விட்டு நீங்கா. (ஏ)

அறனியலா னிலவாழ்வா னென்பான பிறனி  
யலாள், பெண்மை நயவா தவன

(க-ரை.) பிறன்மனைவியைவிரும்பாதவனே இல்  
வாழ்வான என்னப்படுவான. (ஏ)

பிறன்மனை நோக்காத பேராணமை சான்  
ரோக, கற்றென்றோ வான்ற வொழுக்கு.

(க-ரை.) பிறன்மனைவை இங்கியாமையேபெ  
ரியோக்குத் தருமம். (ஏ)

நலக்குரியா யாரெனி னுமான் வைப்பிற்  
பிறற்குரியா டோடோயா தாா.

(க-ரை.) கன்மைக்குரியவாயாரென்றால் பிறன் மனைவியைச் சேராதவாகளே. (கு)

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள், பெண்மை நயவாழை நன்று.

(க-ரை.) தருமததைச் செய்யாதவனும்ப பாவத தைசெய்யினும் பிறன்மனைவியை விரும்பாமையே நன்மை. (க0)

கசு-மி. அடி.—போறையுடையை.



அஃதாவது - காரணமபற்றியாவது அறியாமையாலாவது ஒருவன்தமக்குத்தீங்குசெயதவிடததுததாரும் அதனை அவனுக்குச் செய்யாது பொறுத்த அடையராதலாம்.



அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தமமையிகழ்வார்ப் பொறுத்த றலை.

(க-ரை.) வெட்டுவோரைத்தாங்கு நிலம்போல இகழ்வாரைப் பொறுத்துக்கொள்ளுதலே தலைமையான தருமம். (க)

பொறுத்த விறப்பினை யென்று மதனை மறத்த வதனினு நன்று.

(க-ரை.) பிறாகுற்றத்தைப் பொறுக்கக்கடவன், அக்குற்றத்தை மறத்தல் அப்பொறுமையினும் நன்மை. (2.)

நூச திருங்குறள்மூலமு

இன்மையு ஸின்மை விருங்தோால வன்மை  
யுள், வன்மை மடவாப பொறை

(க-ரை.) தரிததிரத்திலே தரிததிரமாவது விருங்  
தினரைக் காப்பாற்றுமையே, வல்லமையிலே வல்  
லமையாவது அறிவினாசெய்த குற்றத்தைப் பொ  
றுத்தலே. (ந)

நிறையுடைமை நீங்காமை வேண்டியிர் பொறை  
யுடைமை, போற்றி யொழுகப் படும்,

(க-ரை.) நிறைவைகேண்டுவானுகிற், பொறுமை  
யைக் காக்கக்கடவன். (ச)

ஒஹுத்தாரை யோன்றுக வையாரே வைப்பா  
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

(க-ரை.) பெரியோர்கள் பொறுமையில்லாரைப்  
பொருளாகநினையார், பொறுமையுள்ளோரையே  
பொருளாகநினைப்பார். (ஞ)

ஒஹுத்தாரக் கொருநாளை யின்பம் பொறுத்  
தார்க்குப், பொன்றுக் குணையும் புகழ்.

(க-ரை.) பிறர்குற்றங்கணடு தண்டித்தவர்க்கு  
ஒருநாளையின்பம, பொறுத்தவர்க்கு உலகம் அழியு  
மளவும்புகழ். (ஞ)

திறனல்ல தற்பிறர் செய்யினு நோனோக்  
தறனல்ல செய்யாமை நன்று.

(க-ரை.) பிறர்செய்யத்தகாத கொடியவைகளைச்  
செய்தாலும் தான் தருமமல்லாதசெயல்களைச் செய்  
யாமைநல்லது. (எ)

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தங்  
தகுதியான் வென்று விடல்.

(க-ரை.) மனச்செருக்கால் பிறாதீஸை செய்தா  
லும் அவாக்குத் தீஸைசெய்யாமல் நன்மைசெய்து  
பொறுமையாலவெல்க. (அ)

துறங்காரிற் ரூய்மை யுடைய ரிந்தார்வா  
மின்னுச்சோ ஞேற்கிற் பவா.

(க-ரை.) தீயவழியில் கடப்பவரதுகொடுஞ்சொற்  
களைப் பொறுப்பவா துறவிகள்போலப் பரிசுத்தகு  
ணமுடையவா. (கு)

உண்ணேது நோற்பா பெரியர் பிறாசோலலு  
மின்னுச்சோ ஞேற்பாரிற் பின்.

(க-ரை.) தவத்தா பசிநோயைப்பொறுப்பர், அவ  
ரும் பிறர்கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்களுக்  
குப்பின்னுவா. (கா)

கள-ம். அதி. ஒருநூற்று நடு  
போற்றுத்தையை.

அஃதாவது - பிறர்செலவம்முதலானவை கண்ட  
விடத்துப் பொறுமைப்படாமையாம்.

இழுக்காருக் கொள்க வொருவன்றன் னெஞ்ச  
த, தழுக்கா றிலாத வியல்பு.

(க-ரை.) ஒருவன் பொறுமையில்லாமையே நல்  
லவழியாகக் கொள்ளக்கூடவன. (க)

ஈசு

திருக்குஸ்ஸமூலமும்

விழுப்பேற்றி னஃதாபப திலலீ யாமாடட  
யழுக்காற்றி னன்மை பெற்றின.

(க-ரை.) ஒருவன யாவரிடத்தும் பொருமையில்  
லாமையைப் பெறுவானுகில அதைவிட வேறுபே  
ற இல்லை. (ஏ)

அறஞக்கம வேண்டாதா னென்பான் பிறஞக்கம,  
பேணு தழுக்கறுப பான

(க-ரை.) பிறன்செலவத்தைக்கணடு பொருமை  
கொள்வோன் மறுமைக்குத் தருமமும் இமைமக்குச்  
செல்வமும்வேண்டாதான என்று சொல்லப்படுவான. (ஏ)

அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி  
னேதம் படுபாக்க நறிக்குது.

(க-ரை.) பெரியோ பொருமையாற் பாவகக  
ளைச்செய்யா. (ஏ)

அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னர்  
வழுக்கியுங் கேண்ட பது

(க-ரை.) பொருமை கேட்டைத்தரும. (ஏ)  
கொடுபப தழுக்கறுபபான் சுற்ற முடுப்பதூஉ  
முண்பதூஉ மின்றிக கெடும்.

(க-ரை.) பிறருக்குச் கொடுப்பதைக்குறித்துப்  
பொருமைகொள்பவனது சுற்றமானது, உடுக்க ஆடையும் உண்ணச்சோறும் இல்லாமற்கெடும். (ஏ)

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ  
டவ்வையைக் காட்டி விடும்.

(க-ரெ.) பொருமையுடையவனை இலக்குமியானவள் பொருமைப்பட்டு முதேவிக்குக் காட்டி விட்டு நீங்குவான். (எ)

அழுக்கா றனவொரு பாவி திருச்சேற்றுத் தீயழி யும்து விடும்

(க-ரெ.) பொருமையென்னும்பாவியானவன் பொருமைகொண்டவனது செலவத்தைக்கெடுத்து அவனை நரகத்தில தள்ளுவான். (ஆ)

அவ்விய நெஞ்சத்தா ஞககமுஞ் செவ்வியான கேடு நினைக்கப் படும்.

(க-ரெ.) பொருமையுள்ளவன் செல்வமும் பொருமையில்லாதவன் வறுமையும் பழையவினையென்று எண்ணப்படும். (கூ)

அழுக்கற் றகன்றூரு மிலலை யங்கிலா  
பெருக்கத்திற் நீாநதாரு மில.

(க-ரெ.) பொருமைப்பட்டுச் செல்வம்பெற்றாரும் இல்லை, பொருமைவிட்டுச் செல்வம் நீங்கின வரும் இல்லை. (கா)

கடு-ம். அ.தி.—வேங்காணம்.

அஃதாவது - பிறர்பொருளை வெளவதற்கு நினையாமையாம்.

நடுவின்றி நன்பொருள் வெங்கிற் குடி.பொன்றிக், குற்றமு மாங்கே தரும்

ந 2

## திருக்குறள்மூலமுடுப்

(க-ரை) சுதிவுகிலைமையில்லாமல் பிறாபொருளை  
இச்சித்தால் அவவிசசையானது குடியைக்கெடுத  
துக் குறைத்தையும் கொடுக்கும். (க)

படுப்பன வேங்கிப் பழிப்படுவ செய்யா  
நடுவனலை நாணு பவா

(க-ரை) நடுவுகிலைமைக்கு அஞ்சுப்பா பொரு  
ளால்வாரும் பிரயோசனத்தை விரும்பித் தீயசெயல்  
களைச் செய்யா. (2)

சிற்றினபம் வேங்கி யறனலை செய்யாரே  
மற்றினபம் வேண்டு பவா

(க-ரை.) பேரினபத்தை இச்சிப்பவா சிற்றின  
பத்தை இச்சித்துத் தருமய அல்லாதவற்றைச்  
செய்யா. (ங)

இலமென்று வேங்குதல செய்யார் டுலம்  
வெனற, டுஞ்சமையில் காட்சி யவா

(க-ரை.) ஜம்புலனகளைவனற அறிவுடையவா  
வறியோம் என்று பிறாபொருளை விரும்பா. (ச)

அஃங்கியகனற வறிவெனஞம் யார்மாட்டுமே  
வெங்கி வெறிய செயின.

(க-ரை.) பொருளை இச்சித்துத் தீமையைச்செய்  
தால் அறிவின்பயனென்னவாம? (ஏ)

அருள்வெங்கியாற்றின்க ணின்றுன்பொருள்  
வெங்கிப், பொஷ்டுத் சூழக் கெடும்.

(க-ரை.) அருளை இச்சிதத்துங்களை, பொருளை இச்சிததுக்குற்றவழியை நினைக்கக்கூடுவான். (க) வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின மாண்டற் கரிதாம பயன்

(க-ரை.) பிறபொருளை அநுபவித்தல் பயன்படாமையால் அதனைவிரும்பாதிருக்கக்கூடவன். (எ) அஃகாமை செலவத்திற் கிபாத்தனின் வெஃகாமை, வேண்டும் பிறன்கைப் போருள்.

(க-ரை.) குறையாத செல்வத்திற்குக் காரணம் யாதென்றால் பிறன்பொருளை விரும்பாமை. (ஆ) அறன்றிடது வெஃகாவறிவுடையாகச் செருஷ திறன்றிட தாங்கே திரு

(க-ரை.) பிறன்பொருளை இச்சியாத அறிவுடையவரை இலக்குமிசேருவாள். (இ)

இறலீனு மெண்ணுது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

(க-ரை.) ஒருவன் பிறன்பொருளை இச்சித்தால், அது அழிவைத்தரும், இச்சியாமை வெற்றியைத் தரும். (கு)

கா.ம். அ.நி.—புறங்கூறுமை.

அஃதாவது—காணுதவிடத்தே பிறரை இகழ்த் தேசாமையாம்.

அறங்கரூ னலல செயினு மொருவன்  
புறங்கரூ னென்ற வினிது.

(க-ரை.) ஒருவன், தருமத்தைச் செய்யானாகி  
அதருமத்தைச் செய்யினும், பொருமை சொல்லா  
மையே நன்மை. (க)

அறனழிக் கலவை செய்தவிற் ரீதே  
புறனழிக்கிப் பொய்தது நகை

(க-ரை.) ஒருவனைக் காணுதவிடதது இகழ்ந்து,  
கணடவிடததுப் புகழ்ந்துபோசதல், தருமத்தை  
அழித்து அதருமத்தைச் செய்தவினும் குற்றம்.(க)  
புறங்குறிப் பொய்ததுயிர் வாழ்தவிற் சாத  
லறங்குறு மாக்கங் தரும்.

(க-ரை.) ஒருவன், பிறனை முன் புகழ்ந்தும் பின்  
இஞ்சுதும்பேசியிருவாழ்தவினுமிற்குத்தலேநன்று.  
கணனின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்  
லற்க, முனனின்று பின்னேக்காச் சொல்.

(க-ரை.) ஒருவனை முன் இகழினும் பின் இகழா  
திருக்கக்கடவன. (க)

அறஞ்சொல்லு செஞ்சத்தா னன்மை புறஞ்  
சொல்லும், புனமையாற் காணப் படும்.

(க-ரை.) தருமம் நன்றென்று வாயினுற்சொல்  
லுபவனது மனதில் தருமம் இல்லாமையை, அவ  
னது புறங்குறுதலால் அறியலாம். (க)

பிறனபழி கூறுவான றன்பழி யுள்ளுஞ்  
திரன்றெரிக்கு கூறப் படும்.

(க-வை.) பிறன் குற்றத்தைச் சாலாலுமே நன்றா  
குற்றம் பிறஞ்சு சொல்லப்படும். (ஆ)

பக்சரெல்லிக் கேளிப் பிரிப்பாகக் சொல்லி  
நட்பாட ஹேற்று தவா

(க-வரை.) சினேகஞ்செம்தலைஅறியாதவாகள்புறங்  
கூறி யாவாக்கும் பகையாவா. (எ)

துன்னிபா குற்றமுர தூற்று மரபினு  
ரென்னைகோ வேதிலா மாட்டு

(க-வரை.) உறவினா குற்றத்தைத் தூற்றுவோ  
அயலா குற்றத்தை பெபடுத்துற்றா? (ஆ)  
அறஞேக்கி யாற்றுங்கொல் வையம் புறஞேக்  
கிப, புனசொ லுரைப்பான பொறை.

(க-வரை.) பூமியானது பொருமைக்குறவேனது  
உடலைத் தருமத்தைக் கருதிச் சமப்பதுபோலும்.  
ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்  
பிற், மீதுண்டோ மன்னு முயிக்கு.

(க-வரை.) அயலார் குற்றத்தைப்போலத் தங்குற்  
றத்தை ஆராய்வாராகில குற்றம் இல்லை. (க0)

20-ம். அடி.—பயனில்கோல்லாமை.

அஃதாவது - தமக்கும் பிறாக்கும் அறய்பொருள்  
இன்பங்களுள் ஒன்றையும் தாராத் சொற்களைச்  
சொல்லாமையாம்.

ஈடு நிருத்துஸ்ஸுலமூர்ய

பல்லா முரியப பயனில் சொல்லுவா  
வெல்லாரு மேள்ளப படும.

(க-ரை.) பயனில்லாச சொற்களைச் சொல்பன்  
யாவராலும் இகழப்படுவான. (க)

பயனில் பல்லாமூற் சொல்ல எயனில்  
உட்டாகட் செய்தலிற் ற்து

(க-ரை.) பயன்படாச்சொற்களைச் சொல்லுதல்  
சிகேகரிடத்துநிதியில்லாதவைகளைச் செய்தலினும்,  
குற்றம. (க)

எயனில் ணெபது சொல்லும் பயனில்  
பாரித் துரைக்கு முரை

(க-ரை.) பயனில்லாபொருளோ விரித்துச்சொல்  
லல், நிதியில்லாதன ணெபதை அறிவிக்கும. (ங)  
நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப  
பண்பில்சொற் பல்லா ரகத்து.

(க-ரை.) பயனில்லாச சொற்கள் நறகுணக்கப்பீ  
நீக்கும. (க)

ஒரைமை சிறப்பொடு நீங்கும் பயனில்  
நீரைமை யுடையா சோலின்

(க-ரை.) நறகுணமுடையோ பயனில்லாச  
சொற்களைச்சொன்னால் அவாமேனமை குறையும்.  
பயனில்சொற் பாராட்டு வாளை மகவொனன்  
மகங்கட் பத்தி யெனல்

(க-ரை.) பயன்படாச்சொற்களைச் சொல்பவைனை  
மக்களுக்குள்ளே பத்திரன்று சொலக. (\*)

யெனில் சொல்லினுஞ் ரோல்லுக் கான்டே  
பயனில் சொல்லாமை நன்று.

(க-ரை.) அறிவுடையோரிதியிலாச்சொற்களைச்  
சொன்னாலும் பயனிலார் சொற்களைச் சொல்லாமை  
நன்று. (ஏ)

அருமபய ஒபு மஹிவினா சொல்லா  
பெரும்பப வில்லாத சோல்.

(க-ரை.) அறிவுடையோ பயன்படாச் சொற்க  
ளைச் சொல்லா. (அ)

பொருநாநத பொச்சாநதுஞ் சொல்லா மரு  
நாநத, மாச்சு காடசி யவா.

(க-ரை.) குற்மற்ற அறிவுடையோ பயனில்  
லாதசொற்களை மறந்தும் சொல்லா. (ஏ)

சோல்லுக் சொல்லிற் பயனுடைய சோல  
லற்க, சோலவிற் பாபனிலாச் சோல

(க-ரை.) பயனுடையசொற்களைச் சொல்லக்கட  
வா, பயனிலாச் சொற்களைச் சொல்லாதிருக்கக்  
கடவா. (க0)

உதா. அடி.—தீவினையச்சம்.



அஃதாவது - பால களாயுள்ளவகளைச் செய்  
திறகு அனுசதலாம்.

தீவினையா ரஞ்சா விழுமியா ரஞ்சவா  
தீவினை யெனுனுஞ் செருக்கு.

சு

## கிருந்துமுளைமும

(க-ரை.) பாவததுச்சுத் தவினைபாடுப்பட்டார்,  
நலவினையா பயப்படுஷா. (ஏ)

தீயவை தீப பயத்தலரூ நியவை  
தீவினு மஞ்சப படும்.

(க-ரை.) பாவமானவை துனபவகளைக் கொடுத்  
தலால், அவைகள் அகசினியிலும் கொடியன. (ஒ)  
அறிவினு ஸெல்லா தலையெணப தீப  
சேறுவாக்குஞ் செய்யா விடல்.

(க-ரை.) தயமை வருத்துவோரிடத்தும் துன்  
பவகளைச்செய்யாமலவிடுதல், ஸெல்லா அறிவினுள்  
ஞும் தலைமை. (ஏ)

மறந்தும் பிறனகேடு சூழ்ந்த சூழி  
னநஞ்சுமுஞ் சூழ்ந்தவன கேடு.

(க-ரை.) ஒருவன மறந்தும் பிறனுக்குக் கேட்டை  
நினையாதிருக்கக்கடவன, நினைப்பானுகில் அவ  
னுக்குத் தருமக்கடவள கேட்டைநினைக்கும். (ஈ)  
இலனென்று தீயவை செய்யற்க செய்யி  
னிலனுகு மற்றும் பெயாதது.

(க-ரை.) வறுமையாலே தீமைசெய்யாதிருக்கக்  
கடவன, செயவானுகில் பின்னும் வறியவனுவன.  
தீபபால தான்பிழகட.. செய்யறக நோய்ப  
பால, தன்னையடலவேண்டா தான.

(க-ரை.) பாவங்கள் பின்பு தனனைவருத்துதலை  
இச்சியாதவன பாவங்களைப் பிறநிடத்துச் செய்யா  
திருக்கக்கடவன். (கு)

எலைப்பகை யுற்றாரு முயவா விலைப்பகை  
மீயாது பின்சென நடுமே

(க-ரை.) எவ்வகைப்பகையை அடைந்தவர்களும்  
கடைத்தேறுவா, தீவினைப்பகையை அடைந்தவா  
கள் கடைத்தேறா. (க)

தீயவை செய்தா கெடுத னிழுறன்னை  
மீயா தழியுறை தற்று

(க-ரை.) தன்னிழலானது ரெடுந்தூரம் சென்  
றும தனன்டியிலே தங்கியதுபோலத தீவினைகளும்  
தன்னேடு தங்கும். (க)

தன்னைத்தான் காதல ஞாயி னென்னைத்தான்  
றுக, துன்னற்க தீவினைப் பால.

(க-ரை.) தன்னைக்காக்கவிருயமினால் பிறனிடத்  
தில் எவ்வளவும் பாவம் செய்யாதிருக்கக்கடவன.  
அருங்கேட னெனப தறிக மருங்கோடித்  
தீவினை செய்யா னெனின்.

(க-ரை.) ஒருவனபாவும் செய்யாதிருப்பானுகில்  
கேழில்லாதவன எனறு அறியக்கடவன. (க0)

உடம். அநி.—ஒப்புரவறிதல்.

---

அஃதாவது-உலகங்கடையை அறிந்துசெய்தலாம்.

---

கைமமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட  
டென்னுறுங் கொல்லோ வுலரு. \*

சார் திருக்குறள்மூலமு

(க-ரை) மேகவகளுக்கு ஒப்பானவர் செய்யும் உபகாரங்கள், பிரதிலூபகாரங்களை ஓன்றால்.

தாளாற்றித்தத்தொடர்ந்து தக்காக்கு வேளாண்மை செய்தற பொருட்டு.

(க-ரை.) முயற்சிசெய்துசெய்தபொருளை ஸம உபகாரம் செய்யும்பொருட்டு. (2)

புத்தே ஞாகத்து மீண்டும் பேறாரிதே யொப்புரவி னலல பிற.

(க-ரை.) விண்ணுவகத்தும் சன்னுவகத்தும் உபகாரததைப்போலவே ரூண்று இல்லை. (ங)

இத்தத்திற்கு நூயிரவாழ்வான மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்

(க-ரை.) உலகின இயல்லை அறிந்து நடப்பன் உயிரோடு வாழ்வன், அவவியல்லை அறியாதவன் செத்தவன். (ஈ)

ஊருணி நீங்கிறை தற்றே யுலகவாம பேரறி வாளன் றிரு.

(க-ரை.) அறிவாளா செல்வமானது ஹரா உண்ணுங்குளத்திலே நீங்கிறைந்தாற்போலும். (ஏ)

பயன்மர முள்ளாப் பழுத்தற்றூற் செலவ யனுடை யானகட படின.

(க-ரை.) செல்லும் உபகாரம் செய்பவரிடத்தில் உண்டாகில் நடிழுரிடேல் மரபபழுத்தாற் போலும்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றுற் செலவும்  
பெருந்தகை யானகட் படின்.

(க-ரை.) செல்வும் பெரியோரிடத்து உண்டா  
கில் அது மருந்தாகி நிறகும் மரத்துக்கு ஒப்பாகும்.  
இடனில் பருவத்து மொப்புரவிற் கொலகார  
கடன்றி காடசி யவா.

(க-ரை.) அறிவுடையோ வறுமையிலும் உதவி  
செய்தறகுக் குறைவுபடா. (அ)

நயனுடையா னலகாந்தா ஞதல சேயுஞ்சைமை  
செப்பா தமைகலா வாறு.

(க-ரை.) உபகாரிக்கு வறுமையாவது உதவிசெய  
தற்கு ஏலாமையால் வருமதுயரமே. (கு)  
ஒப்புரவி ஞலவருங் கேட்டனி னஃாநாரு  
வன், விற்றுக்கோட டக்க துடைத்து.

(க-ரை.) ஓருதவிசெய்தலால் கேடுவருமெனில்,  
அவ்வுதவியைத் தன்னைவிற்றுக்குனும் செய்யக்கட  
வன். (க0)

உடு-ம். அந்தி.—ஈடுகை.

அஃதாவது - வறியவராய் இரங்தவாக்கு இல்லை  
என்னுமல் கொடுத்தலாம்.

வறியார்க்கொன் நீவதே யீகைமற் றெல்லாங்  
குறியெதிர்ப்பை நீர் துடைத்து

சு

## திருக்குறள்மூலமு

(க-ரை.) தரித்திரருக்குக் கொடுத்தலே கொடையாகும், மற்றவாகனுக்குக்கொடுத்தல் பின்வாங்கிக்கொள்ளும் பயனுகும். (க)

நல்லா நெனினுங் கொள்றீது மேலுலக மிலலெனினு மீதலே கன்று.

(க-ரை.) யாகித்தல் நல்லது என்றாலும் வாங்குதல்குற்றமே, கொடுத்தலால் முத்தி இல்லை என்றாலும் கொடுத்தல் நல்லதே. (ஒ)

இல்லென்னு மெவ்வ முரையாமை யீதல குலனுடையான கண்ணே யுள்.

(க-ரை.) நற்குடியில் பிறகதவரிடத்தில் இல்லையென்னமையும், கொடுத்தலும் உண்டு. (ஏ)

இன்னு திரக்கப் படுத விருதவ ரின்முகங் காணு மளவு

(க-ரை.) இரப்பவா இனிய முகத்தைக் காணு மளவும் இரத்தலும் துனபம். (ச)

ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றவிற் பின்.

(க-ரை.) தவததோக்குப் பசியைப்பொறுத்தல் வல்லமை, அவவல்லமையிலும் பசியை ஆற்றுவோர் வல்லமைபெரிது. (டு)

அற்று ரழிபசி தீர்த்த லங்கதொருவன் பெற்றுன் பொருள்வைப் புழி.

(க-ரை.) பொருள்பெற்றவன் வறியவர்பசியைத் தோத்தலே அவன் பொருள்வைக்கும் இடம். (கு)

கருத்துரையும்.

சுகு

பாத்துண் மீஇ யவனைப் பசிவென்னுட  
தீபபினி தீண்ட ஸரிது.

(க-ரை.) பிறருக்கு இட்டு உண்ணுவோளைப்பசி  
நோய் தீண்டாது. (எ)

ாத்துவக்கு மின்பா மறியாகோ ரூமுடைமை  
வைத்திழக்கும் வனக ணவா.

(க-ரை.) பொருளைத் தேழிவைத்து இழப்பவர்  
கொடுத்து மகிழும் இனபத்தை அறியா. (ஏ)

இரத்திலி ணினானுது மன்ற நிரப்பிய  
தாமே தமிய ருணல்.

(க-ரை.) பிறருக்குக் கொடாமல் தாமே உண்  
னுதல் யாசிப்பதிலும் துண்பம். (கூ)

சாதலி ணினானுத திலலை யினிததூஉ  
மீத சியையாக் கடை.

(க-ரை) இறத்தலைவிடத்துண்பம் இல்லையாயினும், யாசிப்பவாக்குக்கொடுக்க இசையாதகாலத்து  
இறத்தலே இன்பமதரும். (கா)

உசு-ம். அதி.-புகழ்.

அஃதாவது - இல்வாழ்க்கைமுதல் சைக ரூகச்  
சொல்லப்பட்ட இல்லறத்தில் தவரூதவர்க்கு இம்  
ஸைப்பயனுகி இவவுலகத்திலே செய்தபடியே நிற்ப  
தாகிய கீர்த்தியாம்.

கு0

## திருக்குறள்மூலமும்

ாத விசூரட வாழ்த லதுவலை  
தூதிப மிலலை யுயிரக்கு.

(க-ரை.) கொடுத்தலால் கோத்தியுண்டாக வாழுக்  
கடவா அக்கோத்தியை அல்லாமல மக்களுயிராக்கு  
இலாபம் இல்லை. (க)

உரைப்பா ருறைப்பவை யெல்லா மிரப்பாக்  
கொன், நீவாரமே னிற்கும் புகழ்

(க-ரை.) கொடுபவரிடத்திலேதான் கோத்தி  
நிற்கும். (2)

ஒன்று வுலகத் துபாத் புசழலைற்  
போன்றுது நிறபதொன நில.

(க-ரை.) உலகத்தில் அழியாமல் நிறபது புகழே  
அல்லாமல வேற்றுன்று இல்லை. (ஈ)

ஙிலவரை நீள்புக மூற்றிற் புலவரைப  
போற்றுது புத்தே ஞாகு.

(க-ரை.) உலகில் அழியாது நிற்கும் புகழை ஏரு  
வன் செய்வானுகில், தேவலோகம் தேவாகனைத் துதி  
யாது அவனையே துதிசெய்யும். (ச)

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடுமே  
வித்தகாக் கலலா லரிது.

(க-ரை.) புகழுடம்பிற்குப்பெருக்கமாகும் வறு  
மையும், அவவுடம்பு நிலைப்பறுவதாகும் மரணமும்  
அறிவில்லாக்கு இல்லை. (டு)

தோன்றிப் புகழீடு தோன்றுக வங்கிலா  
தோன்றவிற் ரேண்றுமை நன்று.

(க-ஞர.) பிறக்தாலுபுகழோடுபிறக்கக்கடவா, அவ  
வாறில்லாதவாகள் பிறவாமையே நல்லது. (க)

புகழ்ப்பட வாழாதார தாஞ்சாவார தமிழம்  
யிகழுவாரை சோவ தெவனை.

(க-ஞர.) புகழுள்ளடாக வாழாதவா தமிழம்  
இகழுதவரை நொந்துகொள்வது என்ன? (ஏ)

வசையினப வையத்தாக் கெல்லா மிசை  
பென்னு, மெச்சம பெருஅ விடின்.

(க-ஞர.) ஒருவன் கோத்தி என்னும் பிள்ளையைப்  
பெருமலிருப்பானுகில், உலகிற்குவசையாம். (ஏ)

வசையிலா வண்பயன் குன்று மிசையிலா  
யாக்கை பொறுத்த நிலம்.

(க-ஞர.) கோத்தி இல்லாத உடலீச்சுமங்த நிலத்  
தில் விளைவு குறையும். (ஏ)

வசையொழிப வாழ்வாரே வாழ்வாரிசையொ  
ழிய, வாழ்வாரே வாழாத தவா.

(க-ஞர.) கோத்தியுடன் வாழுவா உயிரோடுவாழ்  
பவா, அக்கோத்தியின்றி வாழ்வா இறதவா. (க0)

இலவறவியல முறைப்புரு.

நூ.

## திருக்குறள்மூலமும்

### துறவும்.

—••—

துறவுமாவது - முனசொல்லப்பட்ட இல்லறத் தின வழுவாது நடஞ்சு அறிவுடையாராய்ப் பிறப் பினை அஞ்சி முத்திப்பெறுதற்பொருட்டுத் துறங்த வாக்கு வரித்தாகிய அறமாம். அதுவிரதமும், ஞானமும் என இருவகைப்படும்.

### விரதம்.

—————

அதாவது - வினையாசத்தின்து அந்தக்கரணங்கள் பரிசுத்தமாதற்பொருட்டு இன்ன அறங்களைச்செய் வேணன்றும், இன்ன பாவங்களை விடுவேணன்றும், தமதுவல்லமைக்கு ஏற்க அளவுசெய்து கொண்டு துறந்தோராலே காப்பாற்றப்படுவது.

### உடும். அதி.—அநுஞ்சடைமை.

————◆————

அஃதாவது - தொடாபுபற்றுமல் இயல்பாக எல்லா உயிகளின்மேலும் செல்வதாகிய கருணையை உடையராதலாம்.

அருட்செலவஞ்சு செலவத்துட்ட செலவம் போருட்செலவம், பூரியா கண்ணு முள்.

(க-றை.) கிருபையால் வருஞ்செல்வமே செல்வமாகும், பொருளால்வருஞ்செல்வங் கீழோரிடத்தும் உண்டு. (க)

நல்லாற்று னடி யருளாள்க பல்லாற்றுப்  
நேரினு மஃதே துனை.

(க-ரை.) நல்வழியிலேனின் ருக்குபையை ஆளக்  
கடவர், பலவழியில் ஆராயினும் அவவருளே துனை.  
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கிலலை யிருள்  
சேர்ந்த, வின்னு வுலகம் புகல்.

(க-ரை.) கிருபைபொருங்திய மனமுடையோர்  
நாகத்தில் புகுதல் இல்லை. (ந.)  
மன்னுயிரோம்பி யருளாள்வாற் கிலலென்ப  
தன்னுயிராஞ்சும் வினை.

(க-ரை.) பிறவுயிராகளிடத்துக் கிருபையுடைய  
வனுக்குத் தன்னுயிரா பயப்படும் பாவம் இல்லை. (ச.)  
அல்ல வருளாள்வார்க் கில்லை வளிவழுங்கு  
மல்லன்மா ஞாலங் கரி.

(க-ரை.) கிருபையுடையவர்களுக்குத் துன்பம்  
இல்லை. (இ.)

பொருணீங்கிப் பொச்சாங்தா ரென்ப ரா  
ணீங்கி, யல்லவை செய்தொழுகு வா.

(க-ரை.) அருளைவிட்டுப்பாவஞ்செய்ப்பை மறு  
மைப்பொருளை மறந்தவர் என்பர். (க.)  
அருளிலாகக் கவ்வுலக மிலலைப் பொருளி  
லாக், கிவ்வுலக மில்லா தியாங்கு.

(க-ரை.) பொருளில்லாதவர்க்கு இவவுலகத்தின்  
பம் இல்லாமைபோல் அருளில்லாதவாக்கு அம்  
மேலுலகத்தின்பம் இல்லை. (எ.)

நுச் திருக்குள்மூலமும

பொருளாற்று பூப்ப ரொருகா வருளற்று  
ரற்றுமற் றத லரிது

(க-ரை.) பொருளற்றவர் ஒருகாலத்தில் செல்  
வம்பெறுவா, அருளற்றவா அழிந்தவரே. (அ)

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றுற்  
றேரி, னருளாதான் செய்யு மறம்.

(க-ரை.) அருளில்லாதவன் செய்யும்தருமத்தை  
ஆராய்ந்து பாக்கில், மெய்ஞ்ஞானம் இல்லாதவன்  
உண்மைப் பொருளைக் கண்டாறபோலும். (க)  
வலியாமுற் றன்னை னினைக்கதான் றன்னின்  
மெவியாமேற் செலவு மிடத்து.

(க-ரை.) வலியவன் மெவியவனை வருத்தச்செல்  
லும்போது தனனிலும் வலியவன் தனனை வருத்  
தியதை னினைக்கக்கடவன் என்பதாம். (க0)

உசா-ம். அதி.—புலான்மறுத்தல்.

அஃதாவது - ஹன உண ஜுதலை ஒழித்தலாம்.

தனனுான் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்  
பா, னெங்கன மானு மருள்.

(க-ரை.) தனனுடல் பெருத்தற்குப்பிறவுடலைத்  
திண்பவன் ஏவவகையால்கிருளபயுடையவனுவான்?  
பொருளாட்சி போற்றுதார்க் கிலலை யரு  
ளாட்சி, யாங்கிலலை யூன்றின் பவர்க்கு.

(க-ரை.) பொருளீக்காப்பாற்றுத்தவாக்குப் பொருளின்பம் இல்லை, அதுபோல அருளீக்காப்பாற்றுதார்க்கு அருளின்பம் இல்லை. (2)

படைகொண்டா நெஞ்சமபோ னன்றுக்காதொன்ற, னுடலசவை யுண்டா மனம்.

(க-ரை.) ஊன்தினபவாகளது பனமானது நன்மையை விரும்பாது. (ஃ)

அருளால்ல தியாதெனிற் கொல்லாமை கோறல், பொருளால்ல தவ்வுன் றினல்.

(க-ரை.) கொல்லாமையே கிருபையாம, கொல்லுதலே பாவமாம், ஆதலால் ஊன உண்ணல் பாவமாம். (ஃ)

உண்ணுமை யுள்ள துவிர்தில் யூனுண்ண வண்ணுத்தல் செய்யா தளறு.

(க-ரை.) ஒருவன்ஊனுண்பானுயின் அவனை நரகம் விழுங்கிவிடும். (ஃ)

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின்யாரும், விலைப்பொருட்டா ஹன்றருவா ரில்.

(க-ரை.) ஊனைவாங்குபவர் இல்லாதிருந்தால் அதை விற்பவா யார்? (ஃ)

உண்ணுமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன், புணண துணாவார்ப பெறின்.

(க-ரை.) ஊன் பிறவடவின் புணணென்றறிந்தவர்களைப்பெற்றுல் அதனை உத்திருக்கவேண டு.

நூர் திருக்குறள்மூலமும்

செயிரிற் றலைப்பிரிநத காட்சியா ருண்ண  
ருயிரிற் றலைப்பிரிநத வூன்.

(க-ரை.) அறிவுடையோர் ஊனதின்னா. (அ)  
அவிசோரிச தாயிரம் வேட்டலி ஞென்ற  
னுயிர்செகுத் துண்ணுமை நன்று

(க-ரை.) ஆயிரம் யாகனுசெய்தலினும் புலாலைத்  
தின்னுமையிகல்லது. (க)

கொலவான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி  
யெல்லா வுயிருக் தொழும்.

(க-ரை.) ஊனைத்தின்னுதவனை எல்லாவுயிரும்  
வணக்கும். (க0)

உள்-ம். அந்.—தவம்.

---

அஃதாவது-மனம் பொறிவழிபோகாமல் நிற்கை  
யின் பொருட்டு விரதங்களினுலே உண்டிசுருக்கு  
தல் முதலானசெயல்களை மேற்கொண்டு அவைக  
ளால் தமமுயிர்க்கு வருந்துன்பங்களைப்பொறுத்துப்  
பிறவுயிகளைக் காப்பாற்றலாம்.

---

உற்றோய் நோன்ற லுயிர்க்குறுகண செய்  
யாமை, யற்றே தவத்திற் குரு.

(க-ரை.) தவத்திற்கு அழகானது பசிபொறுத்த  
ஆம் துன்பஞ்செய்யாமையுமேயாம். (க)

தவமுந தவமுடையார்க் காகு மவமதனை  
யங்திலா மேற்கொள் வது.

(க-ரை.) முற்பிறப்பில் தவம செயதலருக்குத்  
தவம பலிக்கும். (2)

துறக்தாக்குத் துப்புரவு வேண்டி மறந்தார  
கொன, மற்றை யவாக டவம்.

(க-ரை.) இலவாழுவோ துறவிகளுக்கு உண்டியும்,  
அருந்தும் இடமும் உதவவேண்டித்தவத்தை  
மறந்தாபோலும். (ஈ)

ஒன்றாத்தெறலு முவக்தாரை யாக்கலு  
மெண்ணிற் ரவத்தான் வரும்.

(க-ரை.) சத்துருக்களைக் கெடுத்தலும், மித்துருக்  
களைக்காத்தலும் தவவலிமையால்வரும். (சு)

வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ  
மீண்டு முயலப் படும்.

(க-ரை.) மறுமையில் வேண்டியபயன்களை அடை  
தலால் இம்மையிலே தவமானது முயற்சிசெய்யப்  
படும். (ஞ)

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வாமற்  
றல்லா, ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.

(க-ரை.) தவத்தோர் தவகாரியங்களைச் செய்வா  
மற்றவர் அவகாரியங்களைச் செய்வார். (சு)

சுடச்சுடரும் பொன்போ லொளியிடுங் துன்  
பஞ், சுடச்சுட நோக்கிற் பவாக்கு.

நுஅ

சிருக்குறள்மூலமும்

(க-ரை) பொன்புடமிடப் பிரகாசிப்பதுபோலத் தவமபுரிவோரதுதவம் தவஞ்செய்யப்பிரகாசிக்கும். தனஞ்சிரிதானநப பெற்றுள்ள யேனேய மன்னுயிரெல்லாங் தொழும்.

(க-ரை.) தவத்தால் உயிரெபற்றவனை எல்லா வழிரும் ஏனாகும். (அ)

கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி அற்ற நலைப்பட்ட டவாக்கு.

(க-ரை.) தவவலிமையை அடைந்தவர்களுக்கு இயமனைவெல்லுதலும் பொருந்தும். (க)

இலாபல ராகிய காரண நோற்பா சிலாபலா சோலா தவா.

(க-ரை.) பாக்கியர் சிலரும் நிர்ப்பாக்கியா பலரு மாக இருத்தற்குக்காரணம், தவமசெய்வார் சிலரும் அத்தவம் இல்லா பலருமாக இருத்தலாம். (க0)

உஅ-ம். அந்.—கூடாவோழுக்கம்.



அஃதாவது - தாம்விட்ட காமலின்பம் தம்மி டத்து உறுதியில்லாமையினாலே பின்னும்விரும்பும் வழிதோன்ற அவவழியேனின்று தவத்தோடு பொருந்தாத தீடவொழுக்கம்.



வஞ்ச மனத்தான் படிற்றிருழுக்கம் பூதங்க ஜோது மகத்தேந்தும்.

கருத்துறையும்.

ஞகூ

(க-ரை.) வஞ்சகனது பொய்யொழுக்கத்தை அவன் ஐம்பூதங்களும் சிரிக்கும். (க)

வானுயா தோற்ற மெவன்செய்யுட தன்னெஞ்சங், தானறி குற்றப் படின்.

(க-ரை.) தன்னுள்ளம் குற்றத்தில் படிந்தால் தனது உயாவானதவவேடம் என்னபயனீச் செய்யும். (க)

வலியினி லைமையான வலலுருவம் பேற்றம் புலியின்ரோல் போத்துமேயங் தற்று.

(க-ரை.) தவவலிமையில்லாதவனது பொய்வேடமானது பசுவானது புலித்தோலைப் போததுக் கொண்டு பயிரை மேய்ந்தாற்போலும். (க)

தவமறைந்தல்லவை செய்தலடுதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.

(க-ரை.) தவவேடங்கொண்டு ஒருவன் பாவஞ் செய்தல் வேடன் புதரில்மறைந்து பறவைகளைப் பிடித்தல்போலும். (க)

பற்றற்றே மென்பார் படித்திரோழுக்க மெற்றெற்றென், ரேதம் பலவுங் தரும்.

(க-ரை.) பற்றுவிட்டோமென்பவர் பொய்யொழுக்கமானது பின்புதுன்பம்தரும். (க)

ஙஞ்சிற் ரூறவார் துறங்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்களு ரில்.

## குருக்குறள்மூலம்

(க-ரை.) துறந்தவாபோல வளசித்து வாழ்பவரி ஆவ கொடியவா இவலே. (க)

புறங்குன்ற கண்டனைய ரேனு மகங்குன்றி  
முக்கிற் கரியா ருடைத்து.

(க-ரை.) புறத்தில்குன்றி மணிபோல் சுத்தமும் அகத்தில் அக்குஞ்றிமணிலுக்குப்போல களங்கரும் உடையவரை உலகமும் உடைத்து. (6)

மனத்து மாசாக மாண்டாந் ராஜ-  
மறைதொழுகு மாநதா பலர்

(க-வர.) களங்கும் உள்ளத்திலிருக்க டடற்புறம் சுத்தமாக நிராழிக்காட்டுவா பலா. (அ)

கண்கொடித் யாழ்கோடு செவ்விதாங் கன்ன  
வினைபடு பாலாற் கொள்ல.

(க-ரை.) அமடு ஒழுங்காயிருந்தும் கொடுமை செய்யும் வீணைவனைக்கிருந்தும் இனிமைசெய்யும், அதுபோலத் தவததோரை நடக்கையில் கண்டு கொள்க. (க)

மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்  
பழித்த தொழிற்கு விடின்.

(க-ரை.) உலகம் பழித்ததை ஒழித்துவிட்டால் முன்னித்தஞ்செய்தலும் சடைவளர்த்தலும் வேண்டாம். (க0)

2 சு.ம். அடி—கள்ளாமை.

அஃதாவது - பிறருடைண்மயாயுள்ளவைகளில் யாதொருபொருளையும் அவரைகளுசித்துக்கொள்ள நினையாலெயாம்.

எள்ளாமை வேணுவோ னென்பா னெனைத் தொன்றுங், கள்ளாமை காக்கதன னெஞ்சு.

(க-ரை.) முத்தியை இகழாமல் வேண்டுபென் களாவுசெய்யாமல் தன்னின்றுசைக் காக்கக்கடன். உள்ளத்தா ஹுள்ளலுட தீதே பிறனபோருளைக், கள்ளத்தாற் கள்வே மெனல்.

(க-ரை.) குற்றவகளை நினைத்தலும்பாவமாதலின் பிறன்பொருளைக் களாவுசெய்வோமென்று எண்ணு திருக்கக்கடவர். (2)

களவினு லாகிய வாக்க மளவிறந தாவது போலக் கெடும்.

(க-ரை.) களவாலாகிய செல்வம் வளர்வதுபோலத்தோன்றிக் கெடும். (3)

களவின்கட்ட கன்றிய காதல் விலைவின்கண் வியா விழுமங் தரும்.

(க-ரை.) களவை இச்சிக்கும் இச்சையானது துண்பத்தைத்தரும். (4)

அருள்கருதியன்புடைய ராதல போருள்கருதிப், பொச்சாப்புப் பாப்பாக ணில.

கூட

## கிருக்குள்மூலமு

(க-ரை.) பிறாபொருளை இச்சிப்பரிடத்து அரு  
ஞம் அன்பும் இல்லை. (டு)

அளவின்கணின்றோமுக லாற்றாகளவின்கட்ட  
கன்றிப் காத வை.

(க-ரை.) களவில் இச்சையுடையவர்கள் கிருபை  
வழியிலே நடவார். (கு)

களவென்னுப் காரதி வாணமை யளவென்னு  
மாற்றல் புரிசதார்கணில்.

(க-ரை.) களவுசெய்வோம் என்னும் அறிவுடை  
மையானது பெருமையுடையோரிடத்து இல்லை.  
அளவறிசதார் செஞ்சத தறம்போல நிற்குங்  
களவறிச்தார் செஞ்சிற கரவு.

(க-ரை.) அறிந்தவரது நெஞ்சில் வளரும் அறத்  
தைப்போல, களவுசெய்வோரிடத்து வஞ்சனை வள  
ரும். (அ)

அளவல்ல செய்தாங்கே ஹீவா களவல்ல  
மற்றைப் பேற்று தவா.

(க-ரை.) களவு அல்லாதவற்றை அறியாதவர்கள்  
பாவங்களைச் செய்து கெடுவர். (கு)

கள்வாக்குத் தள்ளு முயிர்களிலை கள்ளார்க்குத்  
தள்ளாது புத்தே ஞாலகு.

(க-ரை.) களவு செய்வோர்க்கு நரகமும், களவு  
செய்யாககுச் சுவர்க்கமும் உண்டாம். (கே)

நூ-ம். அடி.—வாய்மை.



அஃதாவது - மெய்யினது தனமையாம்.

வாய்மை பெணப்படுவ தியாதெனின யாதோ  
ன்றுக, தீமை யிலாத சொல்ல.

(க-ரை.) சத்தியம் என்று சொல்லப்படுவது யா  
தொருத்தீமையும் சொல்லாது நனமை சொல்லுதல்.  
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீராத  
நன்மை பயக்கு மெனின்.

(க-ரை.) பொய்மொழிகள் குற்றமற்ற நன்மை  
யைத்தருமாகில், அவைகளுமெய்யமொழிகளுக்கு  
உப்பாம். (2)

தன்னெஞ்சு சறிவது பொய்யற்கபொய்த்தபின்  
நன்னெஞ்சுசே தன்னைச் சுடும்.

(க-ரை.) தன்னெஞ்சறிவதைப் பொய்சொல்  
லாதிருக்கக்கடவன் பொய்சொன்னால் தன்னெஞ்சு  
சே தன்னைச்சுடும். (ங)

உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா  
ருள்ளத்து ளொல்லா மூளன்.

(க-ரை.) மனதிற்கு ஏற்கப் பொய்யாது நடப்பா  
னாகில் அவன் எல்லாருள்ளத்தும் இருப்பான். (ச)  
மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு  
தானாஞ்செய் வாரிற் றலை.

கூச

## திருக்குறள்மூலமு

(க-ரை.) உண்ணம்சொல்லுவானுகில் அவன் தவம் தானம் செய்பவரினும் தலையாவன. (ஏ)

பொய்யாமையன்ன புகழிலலை யேப்யாமை பெல்லா வறமுந தரும.

(க-ரை.) பொய்சொல்லாமைக்கு ஓப்பாகியடி கழ்ச்சி இல்லை, அது எல்லாத்தருமமுமகொடுக்கும். பொய்யாமை பொய்யாமையாற்றி னறமபிறு செய்யாமை செய்பாமை என்று

(க-ரை.) பொய்சொல்லாது நடக்கில் வேறுதரு மமசியயாமையே எல்லது. (எ)

புறநதாப்பை நீரா னமையு மகநதாப்பை வாய்மையாற் காணப படும்.

(க-ரை.) உடமடி நீரால் சுத்தமாகும், உள்ளம் சுத்தியத்தால் சுத்தமாகும். (ஏ)

எல்லா விளக்கருமவிளக்கலல் சான்றோக்குப் பொய்பா விளக்கே விளக்கு

(க-ரை.) உலகவிளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, பெரியோக்குப் பொய்சொல்லாமையே விளக்காம். (ஏ)

யாமெப்யாக் கணடவறு னிலலை யெனைத் தொன்றும, வாய்மையினலல பிற

(க-ரை.) மெய்பொலும் பிறதருமங்களை யாம் கணடதிலலை (க)

ந.க.-ம். அதி.—வேதாலை.



அஃதாவது - கோபஞ்செய்தறகுக் காரணமாகிய குற்றம் ஒருவனிடத்தே உண்டாகியவிடத்தும்கோபம் செய்யாமையாம்.

செலவிடத்துக் காபபான சினங்காப்பா னலவிடத்துக், காக்கினென் காவாக்கா வென்

(க-ரை.) கோபம்செல்லுமிடத்துக் காப்பவனே கோபத்தைக்காப்பவன் அக்கோபம் செல்லாவிடத்துக்கோபத்தைக் காத்தால் என்? காவாக்கால் என்? செல்லா விடத்துச் சினந்தீது செலவிடத்து மிலவதனிற் ரீய பிற.

(க-ரை.) வலியவாமேல் கோபம்செலுத்தினால் அது தனக்கே குற்றமாம், எளியவாமேல் கோபம் செலுத்தினால் அது அதனினும் குற்றமாம். (2) மறத்தல வெகுளியையா மாட்டுக் கீய பிறத்த லதனை வரும்

(க-ரை.) கோபத்தை மறக்கக்கடவர், அக்கோபத்தால் பாவங்கள் உண்டாம். (3)

உகையு முவகையுங் கொலலுஞ் சினத்திற் பகையு முனவோ பிற

(க-ரை.) முகமலாச்சியையும் உள்ளமகிழ்ச்சியையும் கோபம் கெடுக்கும் அக்கோபத்தைவிட பகை வேறு இல்லை, (4)

கூரை

## திருக்குறள் முலமும்

தன்னீத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்  
காற், நன்னையே கொல்லுஞ் சினம்

(க-ரை.) தனனைக்காக்க நினைத்தால் கோபத  
தைக் காக்கக கடவன் காக்காவிடில் அக்கோபம்,  
தன்னையே கொல்லும். (நி)

சினமென்னுஞ் சோந்தாரைக் கொலவி யின  
மென்னு, மேமப் புலையைச் சுடும்.

(க-ரை.) கோபத்தீயானது தனனையும் தன்னிலீ  
நாத்தையும் சுடும். (ஏ)

சினத்தைப் பொருளென்று கொண்டவன்  
கேடு, நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

(க-ரை.) கோபத்தைப் பொருளாகக் கொண்டவ  
நுடைய அழிவானது தரையிலஅறைத்தகை தப்  
பாதுபடுதலபோலாம். (எ)

இனைரெரி தோய்வன்ன வின்னு செயினும்  
புனரின் வெகுளாமை நன்று.

(க-ரை.) ஒருவன் துன்பமசெய்யினும் அவன்  
மேல்கோயியாமை நல்லது. (ஏ)

உள்ளிப் வெல்லா முடனென்து முள்ளத்தா  
லுள்ளான் வெகுளி யெனின்.

(க-ரை.) கோபத்தை நினையானுகில் அவன்  
நினைத்ததெல்லாம் அடைவான். (ஏ)

இறந்தாரிற்தா ரனையர் சினத்தைத்  
துறந்தா துறந்தா துளை.

(க-ரை.) கோபம் கொண்டவர் செத்தவரோடு ரூபாவா, கோபம்கொள்ளாதவா இறப்பவராயினும் இறவாதவரோடு ஒப்பாவா. (க)

நூ-ம். அடி.—இன்னுசேய்யாமை.

அஃதாவது - தனக்கு ஒருபயனைக் குறித்தாவது வைரமபற்றியாவது சோவினலாவது ஒருயிக்கும் துன்பமத்ரும் அவைகளைச்செய்யாமையாம்.

இறபபீனுஞ் செலவும் பெறினும் பிறர்க்கின்னு செய்யாமை மாசற்றூர் கோள்.

(க-ரை.) பிறர்க்குத் தீமைசெய்யாமையே பெரி யோரது கொள்கையாம். (க)

கறுத்தின்னு செய்தவக கணனு மறுத்தின்னு செய்யாமை மாசற்றூர் கோள்.

(க-ரை.) ஒருவன் துன்பங்களைச் செய்தாலும் அவனுக்குத் தாம துன்பங்களைச் செய்யாமையே பெரியோரது கொள்கையாம். (உ)

செய்யாமற் செற்றூருக்கு மின்னுத் செய்தபி னுப்பா விழுமந தரும்.

(க-ரை.) தனக்குத் துன்பம் செய்தவர்க்குத் தான் துன்பம்செய்தல் கேட்டைத்தரும். (உ)

இன்னு செய்தாரை யொறுத்த வைர்நானை நன்னயஞ் செய்து விடல்.

(க-ரை.) துன்றம் செய்தவரைத் தஸ்தஷலா  
வது அவருக்கு இன்பமசெய்தலாம். (ச)

.அறிவினு ஒருவ துண்டோ பிற்கிணேய  
தட்சோயபோற் பேற்றுக் கடை

(க-ரை.) மனஞ்சியிக்குவந்த துன்பத்தைத் தன  
ஞியிக்குவந்தாற்போல பாராவிடத்து அறிவினுவ  
உண்டாவது என்ன? (நு)

இனானு வெனத்தா ஞார்த்தவை துன்னுமை  
பீவணுமெ பிறனகட் செயல

(க-ரை.) துன்பமென்று அறிந்தவற்றைப் பிற  
ங்கிடத்துச் செய்யாமைவேணும். (ஶ)

எலீனத்தானு மெஞ்ஞான்றும் யாக்கு மனத  
தானு, மானுசெய்யாமை தலை

(க-ரை.) யாருக்கும் துன்பம் செய்பவற்றைச்  
செய்யாமைவேண்டும். (ஏ)

தன்ஞுயிரக்கின்னுமை தான்றிவா னென்கொ  
லோ, மனஞ்சியிக்கின்னு செயல.

(க-ரை.) தனஞ்சியிக்குத் துன்பம் தருபவற்றை  
பானஞ்சியிக்குச் செய்வது என்னகாரணம்? (ஒ)  
பிறர்க்கின்னு முற்பகற் செப்பிற்றமக்கின்னு  
பிற்றகற் றுமே வரும்

(க-ரை.) முன்பு ஒருவருக்குத் தீண்டசெய்தால்  
வினா: அக்கிளை தனக்கேவரும். (ஏ)

கோயெலல, கோயசெயதா மேலவா கோய  
செப்யா, கோயினமை வேண்டுபவா.

(க-ரை.) துன்பம் எல்லாமதுணபயசெய்தவாமே  
லாகும், தனப்பில்லாமையை விரும்புவோ துண  
பயசெப்யா. (க1)

நட-ம். அ.ஃ.—கோல்லாமை,

அதோவது - ஐயற்றிவுடையவை முதல் ஓரறிவு  
டையனுடையாகிய உயிர்களைச் சோவினாலும்  
கொல்லுதல் செய்யாமேயார்.

அந்வினையாதெனிற கொல்லாமை கோறல  
பிறவினையெல்லாக தரும்

(க-ரை.) தருமசசெபகை யாதெனருல் கொலை  
செய்யாமேயாம், கொலைசெய்தல் பாகசசெய்கை  
எல்லாவற்றையும்தரும். (க)

ஏகுத்துணடு பலலுயி ரோம்புத ஞாலோ  
தொகுத்தவற்று ளெல்லாங் தலை.

(க-ரை.) கிடைத்தவற்றைப்பங்கிடுது உணடு பல  
வுயிரகளைக் காப்பாற்றல் எல்லாதருமத்திலும் தலை  
யானதருமம். (க2)

ஓன்றுக் கலைது கொல்லாமை மற்றதன  
பின்சாரப் பொய்யாமை களறு

(க-ரை.) கொல்லாமை கலைது பொய்சொல்  
லாமை அதிலும் கலைது. (க3)

கலலா நெனபபடுவ தியாதெவின் யாதொன்  
றுங், கொலலாமை சூழு சேறி

(க-ரை.) கல்லவழியென்று சொல்லப்படுவதுயா  
தென்றால் யாதோருமிரையுங்கொல்லாமையாம்.

நிலையஞ்சிநீத்தாரு ளெலலாபு கொலையஞ்சிக்  
கொலலாமை சூழ்வான றலை.

(க-ரை.) கொலைக்கஞ்சிக் கொல்லாமையை மற  
வாதவனே எல்லாருள்ளும் தலையாவான. (இ)

கொல்லாமைமேற்கொண டோழுகுவான்வா  
ழ்காணமேற், செல்லா துயிருண்ணுங் கூற்று.

(க-ரை.) கொலைசெய்யாதவனவாழ்நாளின்மேல்  
இயமன் செல்லமாட்டான. (க)

தன்னுயிர் நீபாறினுஞ் செய்யற்க தான்பிறி  
தின்னுயிர் நீக்கும வினை.

(க-ரை.) தான்லூருமிரை நீக்கும்தொழிலைச் செய்  
யா திருக்கக்கடவன். (ஏ)

நன்றாகுமாக்கம் பெரிதெனினுஞ்சான்றேர்க்  
குக், கொன்றாகு மாக்கங்கடை

(க-ரை.) பெரியோருக்குக் கொலைசெய்துவரும்  
செல்வம்கடை. (ஏ)

கொலைவினைய ராகிய மாக்கன் புலைவினையர்  
புன்மை தெரிவா ரகத்து

(க-ரை.) கொலைத்தொழில் செய்வோர் அத்தொ  
ழில் செய்யாதவரது மனதில்புலைத்தொழிலாராய்க்  
காணப்படுவா. (க)

உயிருடம்பி னீக்கியா ரென்பாசெயிருடம்பிற  
செல்லாத்தீ வாழுக்கையவா.

(க-ரை.) வறுமையும் பிணியும் உடையவரை  
முறபிறப்பில் கொலைசெய்தவரென்று பெரியோ  
சொல்லுவா. (க0)

### ஒ ர ா ன ம்.

இனி அவ்விரதங்களினுலே கரணங்கள் பரிசுத்  
தமானவிடத்து உண்டாவதும், மோட்சத்தைத்  
தருவதும் ஆகிய அறிவு.

### ந சு - ம். அ.தி. - நிலையாமை.

அஃதாவது - தோற்றமுடையவையெல்லாம் நிலை  
பெருத தனமையவாம்.

நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்  
புலஸ்றி வாணமை கடை.

(க ரை.) நிலையில்லாப்பொருளை நிலையடைமை  
யாக நினைக்கும் புத்தியில்லாமை அறிவோர்க்கு  
இழுவு. (க)

கூத்தாட்டவைக்குழாத் தற்றேபெருஞ்செல்  
வம், போக்கு மதுவிளிந் தற்று.

(க ரை.) செல்லும்கூத்தாடுங்கூட்டம்போல் சே  
ரும் அக்கூட்டம்கெடுதல்போல் செல்வங்கெடும்.

அங்கா வியாபித்து சேலவ பதுபெற்று  
லறகுப வாசகை செயல

(க.ர.) செலவம் பெற்று தருமத்தெய்யக  
கடவா. (ஏ)

நாளன வொன்றுபோற காட்டி யுமிரும  
வாள துணாவார்ப பெறின்.

(க.ர.) உயிரானதுகாலவளவுபோலத தனினைக்  
காட்டி அறுததுச் செலலும் வாளபோன்றது,  
இதை அறிவாரைபபெற்றுல வலம். (ஏ)

நாச்செறறு விக்குணமேல வாராமு னலவிளை  
மேறசென்று செய்ப்பட படும்

(க.ர.) நாவை அடக்கச்சேத்துமம எழுமுன  
னே தருமம செயவேண்டும். (ஏ)

நெருங் லுள்ளினாருவ னின்றில்லை யென்னும  
பெறுமை யுடைத்திவ் வுலகு.

(க.ர.) இவவுலகம் நேற்றிருந்தவன இன்றில்  
லையென்னும் பெறுமையை உடையது. (ஏ)

ஒருபொழுதும வாழ்வ நறியார் கருதுப  
கோட்டிய மலல பல

(க.ர.) ஒரு நாளளவும் வாழ அறியாதவாகள்  
கோட்டிக்குமேலான எண்ணங்களை எண்ணுகிறாகள்.  
குடமபை தனித்தொழியப புடபறங் தற்றே  
யுடாபோ டுயிரிடை நட்டி

(க-ரை.) உடலுக்கும் உயிருக்கும் இருக்கிற சம்பந்தமானது முடிடைதனித்தொழியப் பறவைபறந்தாற்போலும். (அ)

உறங்குவது போலுஞ் சாக்கா உறங்கி விழிப்பது போலும் பிறபடு.

(க-ரை.) மரணம்வருதல் நித்திரைசெய்தல்போலும், பிறப்புவருதல் நித்திரைசெய்து விழித்தல் போலும். (க)

புக்கி லமைக்கின்று கொல்லோ வடம்பினுட்சீசி விருத வயிக்கு.

(க-ரை.) உடலுள்ளே ஒதுக்குக் குடியிருந்து உயிர்க்கு சென்றும் இருக்க வீடு அமைந்தது இல்லை.

### ஈடு-ம். அதி.-துறவு.



அஃதாவது - புறமாகிய செல்வத்திலும் அகமாகிய உடம்பிலும் உண்டாகிய பற்றை அவைகளது நிலையாமையைப்பார்த்து விடுதலாம்.

யாதனின் யாதனி னீங்கியா னேத வதனி னதனி னிலன்.

(க-ரை.) ஜம்பொறிவிடயமாகிய ஜம்புலன்களை யும் ஒவ்வொன்றுக் கூழித்தவன் அவைகளால் வரும் துண்பங்களை அடையான். (க)

வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபி னீண்டியற் பால பல.

(க-ரை.) துறக்கப்பட்டு விட்டது இன்னும் மேண்டுள்ள துறக்கக்கூடியன். (உ)

அடல்வேணுடைய மைத்தன் புலத்தை விடல் வேண்டும், வேண்டிய வெல்லா மொருங்கு

(க-ரை.) ஓம்பொறியின சமபஞ்சமாகிய ஜயாவுண்களைக் கெடுத்தல் வேண்டும். (ஊ)

இயல்பாகு ஸோன்பிற்கொன தின்மை ஏட்டுமை, மயலாகு மற்றும் பெயாத்து

(க-ரை.) தவாத்தோக்குப்பற்றறிகுப்பது இயல்பாகும், பற்றுண்டாயின மயக்கமாகும். (ஃ)

பற்றுச் சொடாப்பா டெவன்மோல பிறப்பறுப்பு, அற்றுாக்குடம்பு மிகை

(க-ரை.) பிறவியை சீக்கமுயல்வோக்கு உடல் பாரமாம், மற்றவாக்கு என்னபயனுப? (இ)

யானெள தென்னுஞ் சேருக்கறுப்பாளா வா ரேஞ்சு, குயாத வுலகம் புகும்.

(க-ரை.) யான் எனது என்னும் மயக்கம் அழற்வன முத்தியிலகத்தில் செல்லுவான். (கூ)

பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினெபபற்றி விடாஅ தவர்க்கு

(க-ரை.) இருவகைப்பற்றறையும்விடாதவர்களைத் துன்பங்கள் விடாவாம். (எ)

தலைப்பட்டா தீரத் துறக்கா மயங்கி வலைப்பட்டா மற்றையவா.

(க-ரை.) முறைத் துறைத்தவாகள் முத்திவிப்ரஹவா, துறவாதவாகள் பிறப்பில் அழுந்தவா. (7) பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று விலையாமை காணப் படும்.

(க-ரை.) பற்றற்றபொழுதே பிறப்புஅறும அருத் பொழுதே பிறப்பு இறப்பின்விலையாமைகாணப்படும். பற்றுக பற்றற்றஞ் பற்றினே யபபற்றைய பற்றுக பற்று விடற்கு.

(க-ரை.) பற்றற்ற பரமபொருளீப் பற்றுமபொருடு முத்திவிழியைப் பற்றக்கடவா. (40)

நகர்-ம். அடி).—மேய்யுனரிதல்.

---

அ. தாவது - பிறப்புவிடுகளையும், அவற்றின் காரணங்களையும் \* விபரித | சங்கேதங்களால் அல்லாமல் உண்மையால் அறிதல். இதை வடநூலார் தத்துவஞானமென்பராம்.

---

பொருளால்ல வற்றைப் பொருளென் ருணருமருளானு மாணுப பிறப்பு

---

\* விபரிதஞானமாவது - ஒன்றை மற்றொன்றை அறிதல். அது கயிற்றைப் பாம்பு என்று அறிதல் போல்வன.

---

| சங்கேதஞானமாவது ஒன்றை இதுவோ அது வோ எனக கொள்ளுதல். கயிற்றாமபோ எனது ஞாயாது நிற-துபோலவன.

எகு

## நிருக்குறள்மூலமு

(க-ரை.) பொருள் அல்லாதவைகளைப் பொருள் என்று எண்ணும் மயக்கத்தால் பிறப்பு உண்டாம். இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு.

(க-ரை.) விபரீதஞானத்தை நீக்கி மெய்ஞ்ஞானத்தைக் கொண்டவர்க்கு அம்மெய்ஞ்ஞானமே மோட்சத்தைக்கொடுக்கும். (2)

ஐயத்தி னீங்கிற் தெளிசதார்க்கு வையத்தின் வான நணிய துடைத்து.

(க-ரை.) அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ்ஞானத்தை அடைந்தவாக்கு முத்திலலகம் சமீபமாகும். ஐயுனர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுனர் வில்லா தவர்க்கு.

(க-ரை.) மெய்யை அறியாதவர்க்கு ஐம்புலன் கரும் வசப்பட்டாலும் பிரயோசனம் இல்லை. (ச) எப்பொரு ளைத்தன்மைத் தாயினு மப்பொருண், மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(க-ரை.) எந்தப்பொருள் எந்தத் தன்மையை உடைத்தாயினும் அந்தப் பொருளிடத்து நின்று உண்மைப்பொருளைக் காண்பதே அறிவாம். (இ) கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டா தலைப்ப வெர், மற்றீண்டு வாரா நெறி.

(க-ரை.) இப்பிறப்பில் உபதேசத்தைக் கேட்டு உண்மைப்பொருளை அறிந்தவர் பிறப்பை நீக்குவர்.

ஒர்த்துள்ள முள்ள துணியில் நெருதலையாப்  
பேர்த்துள்ள வேண்டா பிறபடு.

(க-ரை.) ஒருவன் மனமானது உபதேசப்பொரு  
ளைக்கொண்டு உண்மைப்பொருளை அறியுமானால்  
அவனுக்குப்பிறவி உண்டென்று நினைக்கவேண்டியது இல்லை. . . (எ)

பிறப்பென்னும் பேதைமைங்கச் சிறப்பென்  
னுஞ், செம்பொருள் காண்ப தறிவு.

(க-ரை.) பிறவிக்குக் காரணமாகிய அஞ்ஞானம்  
கெட உண்மைப்பொருளைக் காண்பதே அறிவாம்.  
சார்புணர்து சார்பு கெடவோழுகின் மற்றழி  
த்துச், சார்தரா சாாதரு நோய்.

(க-ரை.) ஒருவன் மெய்ப்பொருளை அறிந்து இரு  
வகைப் பற்றுக்களும்கெட நடப்பானுகில அவனைத்  
துன்பங்கள் அனுகாவாம். . . (க)

காமம் வெகுளி மயக்க மிவைழுன்ற  
மைங் கெடக்கெடு நோய்.

(க-ரை.) ஞானவான்களுக்கு முக்குற்றமும் நீங்கி  
அக்குற்றங்களால் வரும்துனைபங்கள் இல்லை. (க0)

ஈ-ம். அதி.—அவாவறுத்தல்.

அஃதாவது-முன்னும் பின்னும் வினைத்தொடர்பு  
அறுத்தார்க்கு நடுநின்ற உடம்பும் அதுவிகாண்ட  
வினைப் பயன்களும் நின்றமையால் அதுபற்றி

என  
திருக்குறள்மூலமு

நேரா இடத் தத்துறக்கப்பட்ட புலன்களின் யேலை  
பழைய பழக்கவசத்தினாலே நினைவுசெல்லுமன்றே  
அங்கினைய பிறவிக்கு விததாமாதலால் அதனை  
இடைவிடாத மெய்ப்பொருள் உணாவால் அறுத்த  
லட்ச.

---

அவாயென்ப வெலலா வழிக்குமெஞ்ஞான்  
ஆச, தவாஅப பிறப்பீனும் வித்து.

(க-ரை.) எய்வுயிகளுக்கும் பிறவியைத் தருவவி  
தையாவனு ஆசையாகும். (க)

வேணுங்கால் வேண்டும் பிறவாமை மற்று  
வேரடாமை வேண்ட வரும்.

(க-ரை.) ஒருவன் பிறவாமையையே இச்சிக்க  
வேண்டும். (க)

வேண்டாமை யன்ன விழுச்செலவ மீண்டுல  
லை, யாண்டு மாஃதோப்ப தில.

(க-ரை.) இச்சியாமைக்கு ஒப்பானசெல்வம் இய  
வுலகத்தில் இல்லை, மோட்சத்திலும் அதற்கு ஒப்  
பானது இல்லை. (ஏ)

தூஷ்ய்மை யென்ப தவாவின்மை மற்று  
வாஅய்மை வேண்ட வரும்.

(க-ரை.) ஒருவனுக்குமோட்சம் என்று சொல்லப்  
படுவது ஆசையில்லாமையாம், அவாசை இல்லா  
மையானது மெய்யையை இச்சிக்கவரும். (ஏ)

அற்றவ ரெப்பா வாவற்றுர் மற்றையா  
ஏற்றுக வர்த திலா.

(க-ரை.) பிறவி அறத்தா என்று ரெப்பட்டுக்கா  
ஆசை அற்றவா, அவ்வாசை அருத்தா பிறவி அற  
நிலா. (இ)

அஞ்சுவ தோரு மறனே யொருவணை  
வஞ்சிப்பா தோரு மவா.

(க-ரை.) ஒருவணைக் கெடுக்கவல்லது ஆசையாம  
அவ்வாசையை நிக்குவதே நூற்றுமாம. (ஈ)

அவாவினை யாற்ற வறுபபிற் றவாவினை  
தான்வேளுடு மாற்றுன வரும்

(க-ரை.) ஒருவன் இச்சையை நிக்கினால் அன்ன  
கெடாமைக்கு ஏது உண்டாம. (உ)

அவாவிலலார்க் கிலலாகுங் துன்ப மங்குதுனை  
டெற், றவாஅது மேன்மேல வரும்.

(க-ரை.) ஆசை அறபவாகனுக்குத் துன்பம் இல்  
லை அவ்வாசை உண்டாகில் துன்பம் உண்டாம. (ஏ)

இன்ப மிடையறு தீணுடு மவாவென்னுஉ  
துன்பத்துட் னெபங் கெடுன்.

(க-ரை.) ஆசை என்னும் துன்பத்தின் மிகுங்க  
துன்பம் ஒருவனுக்குக் கெடுமானால் இனபமாரும்.

ஆரா வியற்கை யவாஸ்பபி னாவிலையே  
பேரா வியற்கை தரும்

50

## திகுக்குறள்மூலமு

(க-ரை.) ஒருவன் ஆசையை விடுவானுகில் அவனுக்கு அவவிடுகை நிலைமையைத்தரும். (க0)

உ.அ.-ம். அந்தி.—ஊழி.



அஃதாவது-நல்வினைப்பயஞ்சிய இன்பமும் தீவி சௌப்பயஞ்சிய துன்பமும் அவவினைகளைச் செய்த வளையேசன்று அடைதற்கு ஏதுவாகிய நியதியாம்.

ஆகூழாற் ரேண்று மசைவின்மை கைப்பொருள், போகூழாற் ரேண்று மடி.

(க-ரை.) ஒருவனுக்குப்பொருள் வரும் விதியால் முயற்சி உண்டாம், பொருள் அழியும் விதியால் சோம்பல் உண்டாம். (க)

பேதைப் படுக்கு மிழலூ முறிவகற்று  
மாகலூ முற்றக் கடை.

(க-ரை.) போகும் ஊழி அறிவில்லாமையைத் தரும் ஆகும் ஊழி அறிவைத்தரும். (2)

நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுநதன் னுணமை யறிவே மிகும்.

(க-ரை.) ஒருவன் நுட்பமாகிய நூல்கள் பலவற்றைக்கற்றாலும் அவனுக்கு ஊழினால் ஆகிய அறிவே மிகும். (ங)

திருவே றுலகத் தியற்கை திருவேறு  
தெள்ளிய ராதலும் வேறு

கருத்துரையும்.

அக

(க-ரை.) உலகில் ஊழின் இயல்பு இரண்டாம் அவை செல்வமுடைமை அறிவுடைமையாம். (ச) நல்லவை யெல்லா அக் தீயவாங் தீயவு நல்லவாஞ் செலவஞ் செயற்கு.

(க-ரை.) செல்வம் உண்டாதற்கு விதிவசத்தால் நல்லவை எல்லாம் தீயவாம், தீயவை எல்லாம் நல்ல வாம். (இ)

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம.

(க-ரை.) ஊழினாலே தமக்குச் சொந்தமாகப் பொருள்கள் காப்பாற்றினாலும் நில்லாவாம், சொந்த மாகும்பொருள்கள் புறம்போக்கினாலும்போகாவாம். வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி. தொகுத்தார்க்கு துய்தத லரிது.

(க-ரை.) கோடிபொருளைச் சம்பாதித்தவர்க்கும் கடவுள் அமைத்த அமைப்பு அன்றி அதுபவிததல் அரிது. (எ)

துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால ஆட்டா கழியு மெனின்.

(க-ரை.) ஊழிலினைகள் துண்பங்களை அடைவிக் காமல் நின்குமானால் வறுமையை அதுபவிக்காதவர் இல்லாழ்க்கையைத் துறப்பா. (ஏ)

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா வல்லற் படுவ தெவன்.

. 22

## ‘குக்குங்கமூலமும்

(க-ர.) தனமை உண்டாகும்போது ஏன்னம்  
யை அநுபவிப்பவா துனமை உண்டாகும்போது  
துனப்பப்படுவது என்ன? (க)

ஹழிற் பெருவவி யாவுள் மற்றிருஞ்று  
சூழினுங் தானமுங் துறும்.

(க-ர.) ஏழைவிட வல்லமையுடையவை எவை  
அதை விலக்கும்பொருட்டு ஒன்றை நினைப்பினும்  
அவழூழே முனவந்து நிற்கும். (க0)

அறந்துபபால் முற்றிற்று

## பொருட்பால்.



பொருளாவது - அறவழியினுலே சோக்கப்பட்ட  
பொன்மனி முதலாணவையாம்.

## அரசியல்.



அரசாவது - வகுத்திற்கு உயிர் என்றுகிறந்த அரசு  
எனது தனமையாக. அவவர்சின் இயலை இருபத்  
எதந்து அதிகாரங்களினுலே சொல்லத்தொடங்கி  
முதலிலே இறைமாட்சிசொல்லுகிறா.

## உகா-ம். அந்.—இறைமாட்சி.



அந்தாவது அரசனது நற்குணமும் நற்செய்கை  
கருமாம்.



பலா-குடி சூழலைமச்ச நடப்பர னுது  
முடையா னரசரு ளேறு

(க-ரை.) சேஜை நாடு பொருள் அஸைச நடப்பு  
அரண் இவ்வாறு அயகங்களையும் உடையானே அர  
சருள் ஆண்சிவகமபோன்றவன். (க)

அஞ்சாமை யீகை யற்றிடுக்க மிஸாவாகு  
மெஞ்சாமை ஹேதற் கியலடு

(க-ரை.) அரசனுக்கு இயல்பாவது வல்லமை  
ஈகை அறிவு மனவெழுச்சியாம். (க)

தூங்காமை கலவி துணிவுடைமை யிபழன்று  
நீங்கா நிலஞாள் பவர்க்கு

(க-ரை.) விரைவு உடைமை, கல்வி உடைமை,  
வலி உடைமை இமழுன்றும் அரசைவிட்டு நீங்கா  
வாம். — (க)

அறணிமுக்கா தல்லவை நீக்கி மறணிமுக்கா  
மான முடைய தரசு.

(க-ரை.) தன் அறத்தில் இருந்து பாவங்களைக்  
கடிந்து வலிமையினாலே தலூதமானம் உடைய  
வன அரசன் ஆவான. (க)

இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த  
வகுத்தலும் வல்ல தரசு.

(க-ரை.) பொருள் ரெவுஷேடலும் பொருளைக்  
காத்தலும் அப்பொருளை அறத்தினாழிச் செலவு  
செய்தலுமான இவைகளில்வல்லவனே அரசனுவான.

அச திருக்குறள்மூலம்.

காட்சிக் கெளியன் கடிஞ்சொல்ல னல்லனே  
ன், மீக்கூறு மன்ன னிலம்.

(க-ரை.) அரசன் காண்கைக்கு எளியவங்கி  
இன்சொல் சொல்பவன் ஆனால் அவன் நிலத்தை  
உலகம் உயாததிச்சொல்லும். (க)

இன்சொலா ஸீத்தளிக்க வல்லாற்குத் தன்  
சொலாற், ரூன்கண டனைத்திவ் வலகு.

(க-ரை.) இனியசொல்லுடன் கொடுத்துக் காக்  
கும் அரசனுக்கு இவவுலகம் தனபுகழோடு பொருங்  
தித் தான் நினைத்த அளவு உடையதாகும். (ஏ)  
முறைசெய்து காப்பாறறு மன்னவன் மக்கட்  
கிறையென்று வைக்கப் படும்.

(க-ரை.) மநமுறை செலுத்திக் குடிகளைக்காக்  
கும் அரசன் அக்குடிகளுக்குத் தேவனுக எண்  
ணப்படுவான். (ஏ)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை  
வேந்தன், கவிகைக்கீழ்த் தங்கு மூலகு.

(க-ரை.) மந்திரி முதலானவர்கள் கடந்து உத்தி  
சொல்லும் சொற்களைப் பொறுக்கும் அரசனாகுடை  
நிழல் கீழ் உலகம் தங்கும். (க)

கொடையளி செங்கோல் குடியோம்ப னன்கு  
முடையானும் வேந்தாக் கொளி.

(க-ரை.) கொடுத்தலும் இன்சொல்சொல்லுத  
ஆம் செங்கோல்செலுத்துதலும் குடிகளைக்காத்த

ராத்துரையும்.

அடு

ஒம் இநான்கு செயல்களையும் உடையவன் அரசு  
ருக்குள் விளக்கம் ஆவான். (40)

—  
சாம்-ம். அதி.—கல்வி.

அஃதாவது-அவவரசன் தான்கற்றற்கு உரிய நூல்  
களைக் கற்றல் அவையாவன-அறநூலும், நீதிநூலும்,  
தேர், யானை, குதிரை, படைக்கலம் எனப்பட்ட  
இவற்றின் நூல்களும் மற்று முதலானவையாம்.

கற்க கசடறக் கற்பவை கற்றபி  
னிற்க வதற்குத் தக,

(க-ரை.) ஒருவன் கற்கப்படும் நூல்களைக் குற்றம்  
அறக் கற்கக்கடவன், கற்றபின் கல்வி அறிவிற்குத்  
தக்கபடி நிற்கக்கடவன். (க)

எண்ணென்ப வேணே யெழுத்தென்ப விவ்வி  
ரண்டுங், கண்ணென்ப வாழு முயிர்க்கு.

(க-ரை.) கணிதநூற்களும் இலக்கணநூற்களும்  
மனிதர்களுக்குக் கண்களாகும். (உ)

கண்ணுடைய ரென்பவா கற்றேர் முகத்திர  
ண்டு, புண்ணுடையா கல்லா தவர்.

(க-ரை.) கற்றேரே கண்கள் உடையவர் என்று  
சொல்லப்படுவோர், மற்றேரே கண்கள் இல்லாதவா  
என்று சொல்லப்படுவர். (ஏ)

உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித  
வலைத்தே புலவர் தொழில்

அகா திருத்துறல்பு முப

(க-ரை.) கற்றவா தொழிலாவது கற்றவரைச் சோந்து இனி பெபோழுது காணபோம் என்று நினைத்துக்கருத்துலாம். (ச)

உடையாமு வில்லாபோ லேக்கற்றுங் கற்றா, கடையரே கல்லா தவர்.

(க-ரை.) கற்றேரா உயாந்தோரும் மற்றேரா இழிந் தோரும் ஆவா. (ஏ)

தொட்டனைத் தூறு மனற்கேணி மாநாக்குக், கற்றனைத் தூறு மறிவு

(க-ரை.) மனற்கேணி தோன்றிய அளவாக ஓரும் அதுபோல மனிதருக்கு அறிவும் கற்ற அளவு ஆகும். (க)

யாதானு நாடாமா ஹராமா வென்னென்றுவன் சாந்துகீஸ்புவ கல்லாத வாறு.

(க-ரை.) கற்றவர்க்கு எங்காடும் தனது நாடாம் அப்படியிருக்க ஒருவன் மரணபரியந்தமும் கற்காமல் இருப்பது வன்ன? (எ)

ஒருமைக்கட்டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப புடைத்து.

(க-ரை.) ஒருவன் தான் கற்ற கல்வியானது தனக்கு எழுபிறப்பிலும் உதவுதல்உடைத்தாம். (அ)

தாமின் புறுவ துலகின் புறக்கணடு காமுறுவா கற்றநிக் தாா.

(க-ரை.) கற்றவா தாங்கள் இன்பம் அடையும் கல்விக்கு உலகத்தா இனபம் அடைதல கண்டு மற்றும் கறபா. (க)

கேட்ட விழுச்செல்வச கலவி யொருவற்கு மாடலல மற்றை யவை

(க-ரை.) ஒருவனுக்கு அழிவில்லாத செல்வம் கல்வியாம், பொன்னணி முதலானவை செல்வம் அல்லவாம். (க0)

சுகு-ம். அதி.—கல்லாமை.

அஃதாவது கற்றலைச்செய்யாமையின இழிவாம்.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரமபிய நூலின்றிக் கோட்டி கொளல.

(க-ரை.) ஒருவன் கல்வியைக் கற்காமல் சபையில் ஒன்றைச் சொல்லல் வகுப்பிடம் இல்லாமல் சூதாடியதுபோலும். (க)

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று.

(க-ரை.) கல்லாதவன் சபையில பேசவிரும்புதல் இரண்டு முலைகளும் இல்லாதவள் பெண்தன் மையை இச்சித்தல்போலும். (க)

கல்லா தவரு நனிகல்லா கற்றாமுற் சொல்லா திருக்கடி பெற்றா.

## அ� திருக்குறள்மூலம்

(க-ரை.) கற்றூர் முன்பு யாதொன்றையும் சொல்லாதிருப்பாராகில் கல்லாதவரும் மிகவும் நல் வவா ஆவார். (ஏ)

கல்லாதா ஞேட்பஸ் கழியங்கள் ரூயினுங் கொள்ளா ரஹிவடை யா.

(க-ரை.) கல்லாத அறிவு ஒருவேளை நன்றாய் இருப்பினும் கற்றேர்கொள்ளார். (ஏ)

கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோவு படும்.

(க-ரை.) கல்லாதவன் தன்னை மதிக்கும் மதிப் பானது கற்றவன் முன்பேசக்கெடும். (ஏ)

உள்ரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரணையர் கல்லா தவர்.

(க-ரை.) கல்லாதவா விளைவு இல்லாக்களர் நிலத் தை ரூப்பாவா. (ஏ)

நுண்மா ஞூழைபுல மில்லா எனழினை மணமாண் புனைபாவை யற்று.

(க-ரை.) நூல் அறிவு இல்லாத எழுச்சியும் அழுகும் சன்னும்புச்சாந்தால் அலங்கரிக்கப்பட்ட பாலையின் எழுச்சியும் அழுகும் போலுமாம். (ஏ)

நல்லார்கட் பட்ட வறுமையி னின்னுதே கல்லார்கட் பட்ட திரு.

(க-ரை.) கல்லாதவர் இடத்து உண்டாகிய செல்வமானது கற்றவர் இடத்து உண்டாகிய வறுமையைப்பார்க்கிறும் துண்பம் செய்யும். (ஏ)

கருத்துரையும்

அகு

மேற்பிறகதா ராயினும் கல்லாதார் கீழ்ப்பாடிறக் குங், கற்று ரணத்திலர் பாடு.

(க-ரை.) கல்லாதவர் மேலாகியகுலத்தில் பிறக் தாரானாலும் கீழ்க்குலத்தில்பிறந்து கற்றவரை ஒப்பாகார். (க)

விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநால் கற்றுரோ டேனை யவா.

(க-ரை.) கற்றவர் மக்களையும் கல்லாதவர் மிரு கங்களையும் ஒப்பாவார். (க0)

—  
சு.ம். அ.கி.—கேள்வி.

அஃதாவது - கேட்கத்தகும் நூலின் பொருள்களைக்கற்றறிந்தவர் சொல்லக்கேட்குதல்.

செலவத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச் செல்வஞ், செல்வத்து ளெல்லாங் தலை.

(க-ரை.) ஒருவனுக்குச் சிறப்புடையசெல்வமாவது கேள்விச்செல்வமாம், அச்செல்வம் ளெலாச் செல்வங்களிலும் தலைமையாம். (க)

செவிக்குண விலலாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும்.

(க-ரை.) காதுக்குக் கேள்வி உணவு இல்லாதகாலத்து வயிற்றுக்கு உணவு கொடுக்கவேண் டும். (க )

செவியணவிற் கேள்வி யுடையா ரவியணவி  
னன்றுரோ டொபபா நிலத்து.

(க-ரை.) கல்வி கேள்வியை உடையவர் பூமி  
யில் இருப்பினும் தேவரை ஒப்பாவார். (ஏ)

கற்றில னுபினுங் கேட்க வங்தொருவற்  
கொற்கததி னாற்றுச் சூரியன்.

(க-ரை.) கல்லாதவன் ஆனாலும் கற்றவர்சொல்  
லும் நூல்களைக் கேட்கக்கடவன், அக்கேள்வி ஒரு  
வனுக்குத் தனாச்சிவந்த இடத்துத் துணையாம். (ஈ)

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ வற்றே  
யொழுங்க முடையாவாய்ச் சொல்.

(க-ரை.) நல்லவாகள் வாயில் பிறக்குஞ்சொல்  
ஒருவாக்கு ஆபத்து வந்தவிடதானில் சேற்றுநிலத்தில்  
ஊனறுகோலபோல உதவியாம். (இ)

எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு  
மானற பெருமை தரும்.

(க-ரை.) ஒருவன் நல்லவைகளைக் கேட்கக்கட  
வன அவை மிகுந்த பெருமையைத்தரும். (ஈ)  
பிழைத்துணாங்கும் பேதைமை சொல்லா  
ரிழைத்துணாங், தீண்டிய கேள்வி யவர்.

(க-ரை.) கற்றவர்கள் அறிவீனமான சொற்க  
ளீச் சொல்லார். (ஏ)

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்  
ஒருட்கப் படாத செவி.

(க-ரை.) கேள்வியாலே தொனிக்கப்படாத செவிகள், ஒசையைக் கேட்குமானாலும் கேளாததன் மை உடையனவாம். (அ)

நுணங்கிய கேள்விய ரல்லா வணங்கிய வாயின ராத லரிது.

(க-ரை.) நுணுக்கமான கல்வி கேள்வி இல்லாத வாகள் வணக்கமுள்ள வாயினை உடையவா ஆகுதல் அரிது. (க)

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க எவியினும் வாழினு மென்.

(க-ரை.) காதுகளால் அறியப்படும் கல்வி மது ரத்தை அறியாத மனிதர்கள் இறக்கால் என்ன? வாழ்ந்தால் எனன்? (க0)

சந.-ம். அடி. -அறிவுடைமை.

அஃதாவது - கல்வி கேள்விகளினால் ஆகிய அறி வோடு உண்மை அறிவு உடையவன் ஆதலர்ம்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண்.

(க-ரை.) அரசர்க்கு அறிவானது அவவரசரைக் காக்கும் படையாம், அவவற்றில் பகைவர் அழிக்கக் கூடாத அரனும். (க)

சென்ற விடத்தாற் செலவிடா தீதோரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு.

(க-ரை.) அறிவானது மனம்போனவழியில் போ  
கவிடாமல் நன்மையிடத்து விடுவதே அறிவாம். (ஒ)  
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்டினும் யப்  
பொருண், மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(க-ரை.) எந்தப்பொருளை எவர் வாயினால் கேட்ட  
இனும் அந்தப்பொருளின் உண்மைப்பொருளைக்  
காண்பதே அறிவாம். (ஏ)

என்பொருளா வாகச் செலச்சொல்லித் தான்  
பிறவாய், நுண்பொருள் காண்ப தறிவு.

(க-ரை.) தன்னால் சொல்லப்படும்பொருளை எனி  
தாகச்சொல்லிப்பிறசொல்லும்பொருளை அறிவதே  
அறிவாம். (ஏ)

உலகங் தழீஇய தொட்ப மலர்தலுங்  
கூம்பலு மில்ல தறிவு.

(க-ரை.) ஒருவன் உயர்ஸ்தோரைச் சிணேகிப்பது  
அறிவாம், நட்பின் இடத்து முன் முகமயலர்ந்து  
பின்முகம்குவிதல் இல்லாமையும் அறிவாம். (இ)

எவ்வ துறைவ துலக முலகத்தோ  
டவ்வ துறைவ தறிவு.

(க-ரை.) உலகமானது எவ்வகையினாலே நடப்ப  
தாய இருக்கின்றதோ அவ்வகையிலே தான்நடப்  
பது அறிவாம். (ஏ)

அறிவுடையா ராவ தறிவா ரஹிலா  
ரங்கறி ரல்லா தவா.

கருத்துரையும்.

கூட

(க-ரை.) முன் வரக்கடலதை அறியவல்லார் அறிவு உடையவர் அறியமாட்டாதவா அறிவு இல்லாதவர். (எ)

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ தஞ்ச வற்றிவார் தொழில்.

(க-ரை.) அஞ்சத்தகுவதற்கு அஞ்சாமை அறிவு இல்லாமையாம், அஞ்சத்தகுவதற்கு அஞ்சதல் அறி வு உடைமையாம். (ஆ)

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை யதிர வருவதோ சோய்.

(க-ரை.) வரும் துண்பங்களை முன்னமே அறி ந்து காத்துக்கொள்ளும் விவேகிகளுக்குத் துண்பம் இல்லை. (கை)

அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர்.

(க-ரை.) அறிவு உடையவர் இல்லாதவர் ஆயினும் எல்லாம் உடையவர் அறிவு இல்லாதவர் எல்லாம் உடையவர் ஆயினும் ஒன்றும் இல்லாதவர்.

சு.ம். அந்.—குற்றங்கடிதல்.

அஃதாவது - காமம் குரோதம் உலோபம் மானம் உவகை மதம் எனப்பட்ட ஆறுகுற்றங்களையும் அரசன் தன்னிடத்தே தோன்றுமல் கடிதலாம்.

கூரு திருக்குறள்மூலமும்

செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லா  
பெருக்கம் பெருமித நீரத்து.

(க-ரை.) மதமும் கோபமும் காமமும் இல்லாத  
அரசனது செல்வமானது மேலானதாகும். (க)  
இவற்று மாண்பிறங்த மானமு மானு  
வுவகையு மேத மிறைக்கு.

(க-ரை.) கொடாமையும் நன்மையினில் நீக்கிய  
மானமும் அளவிலாயகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்  
றங்களாம். (ஒ)

தினைத்துணையாக் குற்றம் வரினும் பனைத்து  
ணையாக், கொள்வா பழிகாணுவார்.

(க-ரை.) பாவத்துக்குப் பயப்படுவோ தினை  
அளவு குற்றம் வரினும் பனை அளவாக எண்ணுவார்.  
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே  
யற்றங் தருநூடம் பகை.

(க-ரை.) தனக்கு முடிவைத்தரும் பகை குற்ற  
மாம ஆதலால் அக்குற்றத்தை காக்கக்கடவன். (ச)  
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரி  
முன்னர், வைத்தாறு போலக் கெடும்.

(க-ரை.) குற்றம் வருமுன்னே காத்துக்கொள்  
ளாத அரசனது வாழ்வு அக்கினிமுன் நின்ற வைக்  
கோல் போலக்கெடும். (ஏ)

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி  
னென்குற்ற மாகுமிறைக்கு.

கருத்துரையும்.

கூரி

(க-ரை.) தன் குற்றத்தை முனக்டிந்து பிறர்குற் றத்தைப் பின்கடிவானாகில் அவவரசனுக்குக் குற் றம் இல்லை. (ங)

செயற்பால செய்யா திவறியான் செலவு முயற்பால தன்றிக் கெடும்.

(க-ரை.) செய்யப்படுமைவகளைச் செய்துகொள் ளாமல் உலோபம் செய்யும் அரசன்து செல்வம் கெடும். (எ)

பற்றுள்ள மென்னு மிவறங்கை யெற்றுள்ளு மென்னைப் படுவதொன்றன்று.

(க-ரை.) பொருளைப்பற்றும் உலோபத் தன்கை யானது எல்லாக்குற்றத்திலும் மிகுந்ததாம். (அ) வியவற்க வெஞ்ஞான்றுங் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.

(க-ரை.) ஏக்காலத்தும் ஒருவன தன்னை மதியா திருக்கக்கடவன், நன்மையைத்தராத தொழிலீல இச்சியாதிருக்கக்கடவன். (கு)

காதல காத லறியாமை யும்க்கிற்பி னேதில வேதிலார் நூல்.

(க-ரை.) தன்னால் இச்சிக்கப்பட்ட பொருள்களையும் தன்னுடைய இச்சையையும் பகைவர் அறியாமல் அதுபவிக்க வல்லவன ஆனால் அப்பகைவர் எண்ணம் பழுதாம். (க0)

கூரை

திருங்குறள்மூலமு

சடு-ம். அடி:-பேரியாரைத்துணைக்கோடல்.

அஃதாவது - அவவறுவகைக் குற்றங்களையும் கடந்த அரசன் தன்னைத்தீவழியில் விளக்கி நல்ல வழிபிலேசெலுத்தும் பேரறிவுடையவரைத் தனக் குத துணையாகக் கொள்ளுதலாம்.

அறன்றிக்கு மூத்த வறிவுடையார் கேள்மை திறன்றிக்கு தோங்கு கொளல்.

(க-ரை.) அரசன் அறிவுடையோர் சினேகத்தைக் கொள்ளக்கடவன். (க)

உற்றோய் நீக்கி யுருஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.

(க-ரை.) துனபங்களை நீக்கும் விதம் அறிந்து நீக்கி அத்துன்பங்கள் வாராமல் காக்கவல்லவரை அரசன் சினேகிக்கக்கடவன். (உ)

அரியவற்று ஸௌலா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.

(க-ரை.) பெரியோரைச் சினேகித்தல் அரசன் பெறும் பேறுகள் பலவினும் பெரியதாம். (ஈ)

தமமிற் பெறியார் தமரா வொழுகுதல் வன்மையு ஸௌலாங் தலை.

(க-ரை.) தம்மைவிடப் பெரியோரைச் சினேகித் துந்ததல் அரசன் வல்லமை பலவினுள்ளும் தலை மையாம். (ஊ)

சூழவா கண்ணுக வொழுகலான் மன்னவன்  
சூழ்வாரைச் சூழ்ந்து கொள்ள.

(க-றை.) மந்திரிகளைக்கொண்டு பூமிபாரம் நடத்  
தலால் அமமந்திரிகளை அரசன் துணையாகக்கொள்ள  
வேண்டும். (ட)

தக்கா ரினத்தனுப்த் தானெழுக வல்லாஜைச்  
சேற்றூர் செயக்கிடநத் தில.

(க-றை.) பெறியோர் இனததை உடையவனுகத்  
தான் நடக்கவல்ல அரசனைப் பகைவா செயிக்கக்  
கூடாது. (க)

இடிக்குங் துணையாரையாள்வாரை யாரே  
கெடுக்குங் தகைமையவா.

(க-றை.) நன் மந்திரிகளைத் துணையாகக்கொண்டு  
அரசாஞ்சும் அரசரைக்கெடுக்கும் பகைவா இல்லை.

இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்  
கெடுப்பா ரிலானுங் கெடும்.

(க-றை.) புத்திசொல்லும் மந்திரிகளைப் பெற்றி  
லாத அரசன் கெடுக்கும் பகைவரில்லாமல் கெடு  
வான். (அ)

முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்  
சாபிலார்க் கில்லை நிலை.

(க-றை.) முதல் இல்லாதவர்க்கு இலாபம் இல்லை  
அதுபோலமந்திரிகள் இல்லாத அரசனுக்குத் துணை  
இல்லை. (க)

கூடு திருக்குறள்மூலமும்

பல்லா பகை கொளவிற் பத்தடுத்த தீமைத்  
தே, நல்லோர் தொடாகை விடல

(க-ரை.) அரசன் பெரியோ சினேகத்தை விடு  
தல் பலபேர் பகைகொள்ளுதலினும் பத்துப்பங்கு  
தீமை உடையதாம. (க0)

ஶாகு-மி. அதி.— சிற்றினாந்தோமை.

அஃதாவது - சிறிய இனத்தைப் பொருங்தாமை  
சிறிய இனமாவது நல்லதிலே நன்மையும் தீயதிலே  
தீமையும் இல்லை என்போரும், விடரும், தூர்த்த  
ரும் முதலாயினவரது கூட்டமாம்.

சிற்றின மஞ்சம் பெருமை சிறுமைதான்  
சுற்றமாச் சூழ்சது விடும்.

(க-ரை.) பெரியோர் இயல்பு சிறிய இனத்திற்கு  
அஞ்சம் சிறியோர் இயல்பு சிறிய இனத்தைச்சுற்ற  
மாகக்கொள்ளும். (க)

நிலத்தியல்பா னீர்திரிக் தற்றாகு மாந்தர்க்  
கினத்தியல்ப தாரு மறிவு.

(க-ரை.) நிலத்தின இயல்பினாலே னீர் திரிக்தால்  
போல அவரவர் சேர்ந்த இனத்தினாலே அறிவு  
திரியும். (2)

மனத்தானு மாந்தர்க் குணாச்சி யினத்தானு  
மினானு னெனப்படுஞ் சொல.

(க-வர.) மனத்தினாலே அறிவு உண்டாம் அது  
போல ஒருவன் சோந்த இளத்தினாலே இன்னுன்  
என்று எண்ணப்படும். (ஏ)

மனத்துளது போலக் காட்டி யொருவற்  
கிணத்துள தாகு மறிவு.

(க-வர.) ஒருவனுக்கு அறிவானது அவன் சோந்த  
இனத்தினால் ஆகும். (ஏ)

மனங்துய்மை செய்வினை தூய்மை யிரண்டு  
மினங்துய்மை தூவா வரும்.

(க-வர.) மனப்பரிசுத்தமும், செய்வினப்பரிசுத்  
தமும் சோந்த இனத்தால் ஆகும். (ஏ)

மனங்துயார்க் கெச்சங்கள் ஒரு மினங்து  
யார்க், கில்லைகள் ஒருகா வினை.

(க-வர.) மனப்பரிசுத்தம் உள்ளவர்க்கு மக்கட்  
பேறுங்களுகும் இனப்பரிசுத்தம் உள்ளவாக்கு உள்  
மை இல்லாச் செயல் இல்லை. (ஏ)

மனங்கல மன்னுயிர்க் காக்க மினங்கல  
மெல்லாப் புகழுங் தரும்.

(க-வர.) மனத்தின் நன்மை செல்வத்தைத்த  
ரும் இனத்தின் நன்மை புகழைத்தரும். (ஏ)  
மனங்கல நன்குடைய ராயினுஞ் சான்றேருங்  
கிணங்கல மேமாப் புடைத்து.

(க-வர.) மனங்கல உடையவராறுஹும் பெரி  
யோர்க்கு இனங்கல உறுதி உடையதாம். (-ஏ)

மனாலத்தி னகு மறுமை மற்றாக்கு  
மினகலத்தி னேமாப புடைத்து.

(க-ரை.) ஒருவனுக்கு மனநனமையால் வரு  
பிறப்பில் இனபம் உண்டாம், அதற்கு இனநனமை  
யாலவிழை உண்டாம். (க)

சல்வினத்தினாங்குச் சூலையிலலைத்தீயினத்தி  
னல்லற் படுப்பதூஉ மில.

(க-ரை.) ஒருவனுக்கு நல்ல இனததின யிகுஞ்சு  
துலை இலலை தீய இனததின யிகுஞ்சுகேடுஇலலை.

ச.ஏ.ம். அ.நி.—தேரிந்துரேயல்வகை.

அஃதாவது - அரசன் தான் செய்யும் தொழில்  
களை ஆராய்க்கு செய்யும் திறமாம்.

அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு  
முதியமுஞ் சூழ்க்கு செயல்.

(க-ரை.) ஒருவன் அழிவதையும் ஆவதையும்  
இலாபத்தையும் ஆராய்க்கு தொழில் செய்யக்கூட  
வன. (க)

தெரிந்த வினத்தோடு தேர்க்கெண்ணிச் செய்  
வாக், கருமபொருள் யாதொன்று மில்.

(க-ரை.) நல் இனத்தோடு ஆராய்க்கு செய்யும்  
அரசருக்குப் பெறுதற்கு அரியபொருள் ஒன்றும்  
இல்லை. (க)

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை  
இடுக்கா ரறிவுடை யார்.

(க-ரை.) அறிவுடையோ இலாபத்தை நினைத்து  
முதல் இழக்கும் தொழிலைச் செய்யார். (ஏ)  
தெளிவி வதனைத் தொடங்கா ரிளிவென்னு  
மேதப்பா டஞ்சு பவர்.

(க-ரை.) குற்றத்திற்கு அஞ்சம் பெரியோ துணி  
யப்படாத தொழிலைச் செய்யா. (ஶ)  
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்  
டாத்திப் படுப்பதோ ராறு

(க-ரை.) அரசன் யோசியாமல் பகைவாமேல்  
செல்லல் அப்பகைவரை நிலைபெறச் செய்தலாம்.  
செய்தக்க வளவு செயக்கெடுஞ் செய்தக்க  
செய்யாமை யானுங் கெடும்.

(க-ரை.) அரசன் செய்யத்தகாதற்றைச் செய்  
தலாலும் செய்யத்தக்கவற்றைச் செய்யாமையா  
லும் கெடுவான். (ஷ)

எண்ணித் துணிக கருமங் துணிந்தபி  
னெண்ணுவ மென்ப திழுக்கு.

(க-ரை.) இராசன் செய்தொழிலை முடிக்கும்  
உபாயத்தை எண்ணிச் செய்யக்கடவன் தொடங்கி  
யமின் எண்ணுதல் குற்றம். (ஷ)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலாநின்று  
போற்றினும் பொத்துப் படும்.

கங்கி

## திருக்குறள்மூலமும்

(ஏ-ரை.) முடியும் உபாயத்தால் வருஞ்சாழுயதை  
யானது பலாகாத்தாலும் குற்றம்படும். (அ)  
நன்றாற்ற இள்ளுங தவறுண் டவரவர்  
பணபறிக் தாற்றுக் கடை.

(க-ரை.) அவரவர் குணங்களை அறிந்து இசையச்  
செய்யாவிடில நன்மைசெய்தலுள்ளும் குற்றம் உண்  
டாம். (கூ)

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டு தம்  
மொடு, கொள்ளாத கொள்ளா துலகு.

(க-ரை.) அரசர் பொருஞ்தாத உபாயங்களைச்  
செய்வாரானால் உலகம் ஏற்றுக்கொள்ளாது. (க0)

சுஅ-ம். அடி.—வலியறிதல்.

அஃதாவது - அவவுபாயங்களுள் தண்டம்செய்  
யக்குறித்த அரசனுணவன நால்வகைவலிமைகளை  
யும் அளந்து அறிதலாம்.

வினைவலியுங் தன்வலியு மாற்றுன் வலியுங்  
துளைவலியுங் நூக்கிச் செயல.

(க-ரை.) தொழில்வலிமையும் தன்வலிமையும்  
பகைவனவலிமையும் துளைவலிமையும் ஆராய்ந்து  
தனவலியிருமாகில் அரசன் அத்தொழிலைச் செய்  
யக்கடவன. (க)

ஒலவ தறிவ தழிந்ததன் கட்டங்கிச்  
செல்வாக்குச் செல்லாத தில.

(க-ரை.) செய்யக்கூடும் தொழிலையும் அறிய வேண்டும் வலிமையும் அறிந்துசெய்யும் அரசர்க்கு முடியாதபொருள் இல்லை. (2)

உடைத்தம் வலியறியா ருக்கத்தி னாக்கி யிடைக்கண் முரிந்தா பலா.

(க-ரை.) தமது வலிமையைத் தெரிந்துகொள் ளாது வலியவரோடு போசெய்து இடையில் புறங் கொடுத்த அரசர்பலர். (ங)

அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை வியந்தான் விரைந்து கெடும்.

(க-ரை.) தன் வலியின் அளவை அறியாது தன் ஜெப்புகழ்ந்த அரசன் கெடுவான். (ச)

பீவிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.

(க-ரை.) மயில் இறகு ஏற்றப்பட்ட வண்டியும் அச்சுமுறியும் அவவிறகை அதிகமாக ஏற்றினால். நுனிக்கொம்ப ரேஹிறு ராஃதிறங் தூக்கி னுயிர்கிறுதி யாகி விடும்.

(க-ரை.) நுனிக்கொம்பில் ஏறினவர் அவவள வைக் கடந்து ஏறுவராகில் அவருக்கு முடிவுவரும். ஆற்றி னளவறிந் தீக வதுபொருள் போற்றி வழங்கு நெறி.

(க-ரை.) தனக்கு உள்ள அளவு அறிந்து கொடுக் கக்கடவன் அக்கொடை பொருளைக்காப்பாற்றும் வழியாம். (ஏ)

காச திருக்குறள்மூலமும்

ஆகா றளவிட்டி தாயினுங் கேட்டிலைப  
போகா றகலாக் கடை.

(க-ரை.) அரசனுக்குப்பொருள்செலவு இல்லாவி  
தில் அப்பொருள் வரவுசிறிதாகிலும் கெடுதிஇல்லை.

அளவற்றிந்து வாழாதான் வாழ்க்கையுள்போல  
விலலாகித் தோன்றுக் கெடும்.

(க-ரை.) தனக்கு உள்ள பொருள் அளவை  
அறிந்து வாழாதவன் வாழ்க்கை உள்ளவைபோலத்  
தோன்றி அழியும். (க)

உளவரை தூக்காத வொப்புர வாண்மை  
வளவரை வல்லைக் கெடும்.

(க-ரை.) தனக்கு உள்ளவற்றை ஆராயாத உத  
வியாலே செல்வத்து அளவு கெடும். (க0)

---

சுகூ-ம், அதி.-காலமய்தல்.

அஃதாவது - வலிமையினுலே மிகுதி உடையவ  
அய்ப் பகைவன்மேல் போர்க்குச்செல்லும் அரசன்  
அச்செல்லுதலுக்கு ஏற்றகாலத்தினை அறிதல்.

---

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்  
வெல்லும், வேந்தாக்கு வேண்டும் பொழுது.

(க-ரை.) காகம் கோட்டானைப்பகவில்வெல்லும்  
அதுபோல் அரசர் பகைவரை வெல்லக் காலம்  
வேண்டும். (க)

கருத்துரையும்.

காடு

பருவத்தோ டொட்ட வொழுக நிருவினேத்  
தீராமை யாக்குங் கயிறு.

(க-ரை.) காலம் அறிந்து தொழிலில் நடத்தல்  
செல்வத்தைக் கட்டும கயிரும். (எ)

அருவினே யென்ப வளவோ கருவியாற்  
கால மறிந்து செயின்.

(க-ரை.) காலம் அறிந்துசெய்தால் அரியதொ  
ழில்கள் உளவோ? (ஏ)

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்  
கருதி யிடத்தாற் செயின்.

(க-ரை.) அரசன் காலம் அறிந்து தொழில்செய்  
தால் உலகம் எல்லாம் ஆளநினைத்தாலும் கைவசப்  
படும். (ஏ)

காலங் கருதி யிருப்பர் கலங்காது  
ஞாலங் கருது பவர்.

(க-ரை.) பூமி முற்றும் ஆளநினைக்கும் அரசர்  
பகைவரை வெல்லக் காலம்பார்த்திருப்பார். (இ)

ஊக்க முடையா ஞெடுக்கம் பொருதகர்  
தாக்கற்குப் பேரூங் தகைத்து.

(க-ரை.) ஆடுபின்வாங்கல் பாய்தற்பொருட்டு,  
வலிமை உள்ள அரசன் பின்வாங்குதல் வெல்லும்  
பொருட்டாம். (க)

பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்  
பார்த், துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.

கங்கி திருக்குறள்மூலமும்

(க-கர.) அறிவுடைய அரசா கோபதைப் புறங்காட்டா காலமவரும் அளவும் அக்கோபத் தை உள்வைத்திருப்பா. (ஏ)

செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை  
காணிற் கிழக்காந தலை.

(க-கர.) அரசா பகைவரைக்கண்டால் அவாக் குழுதுவகாலம் வரும் அளவும் பணியக்கடவா. (அ) எய்தற் கரிய தியைகதக்கா லக்ஞிலையே  
செய்தற் கரிய செயல்.

(க-கர.) அரசர் பகையைவெல்லக் காலம்வாய்த் தால் அப்பொழுதே அத்தொழிலைசெய்யக்கடவர் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் ருத்தொக்க சீர்த்த விடத்து.

(க-கர.) அரசன் பகையைவெல்லக் காலம் வாய்க்காத இடத்துக் கொக்கு அடங்கல் போல் இருக்கக்கடவன். (க0)

ஞா-ம். அதி.-இடனறிதல்.

அஃதாவது - வலியும் காலமும் அறிந்து பகை மேல் செல்லுவோன் தான் வெல்லுதற்கு ஏற்ற நிலத்தினை அறிதலாம்.

தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது.

(க-ரை.) அரசா பகைவரைவெல்ல இடமகண்  
டால் அல்லது ஏதொழிலையும் செய்யாது இருக்  
கக்கடவா. (க)

முரண்சோநத மொய்ம்பி னவாக்கு மரண்  
சோநதா, மாக்கம் பலவுஞ் தரும்.

(க-ரை.) வலிய அரசருக்கும் அரணைச்சேர்ந்தா  
னிற பெருக்கமானது பலபயன்களையும் தரும்.

ஆற்றிரு மாற்றி யடுபா விடனறிது  
பேற்றிருக்கட் போற்றிச் செயின்.

(க-ரை.) வல்லமையில்லாத வேந்தரும் இடம்  
அறிக்கு போர் செய்வராகில் வெற்றிபெறுவர். (க)

எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிது  
துன்னியா துன்னிச் செயின்.

(க-ரை.) அரசா இடம் அறிக்கு போர்செய்வா  
ராகில் பகைவர் எண்ணம் முடியாது. (ர)

செடும்புனலுள் வெலலு முதலை யடுமபுனலி  
ஞீங்கி னதனைப்பிற.

(க-ரை.) முதலை நீரில் இருந்தால் எல்லா உயிரை  
யும் வெல்லும் அது அங்கைரவிட்டால் மற்ற உயிர்  
களாலே தோல்வி அடையும். (இ)

கடலோடா கால்வ னெந்தேர் கடலோடு  
நாவாயு மோடா நிலதது. .

(க-ரை.) நிலததிலோடும் தேர்கள் கடலில் ஓடா  
வாம் கடலில் ஓடும் மரக்கலங்கள் நிலததிலே ஓடா  
வாம். (ஈ)

## க(அ) திருக்குறள்மூலமு

அஞ்சாமை யல்லாற் றுணவேண்டா வெஞ்  
சாமை, யெண்ணி யிடத்தாற் செயின்.

(க-ரை.) குறைவில்லாது என்னி இடமறிக்கு  
போசெய்தால் தைரியம் இன்றி வேறுதுணைகள்  
வேண்டாவாம். (எ)

இறுபடையான் ரெல்லிடஞ் சேரி னுறுப்படை  
யா, னுக்க மழிக்கு விடும்.

(க-ரை.) நிறை சேனையை உடைய அரசன்  
குறைசேனையை உடைய அரசன் இடத்தைச் சோ  
ந்து அழிக்க நினைக்கில் அவனுல்பெருமை இழுங்கு  
விடுவான். (அ)

இறைநலனுஞ் சிரு மிலரெனினு மாந்த  
ருறைகிலத்தோ டொட்ட வரிது.

(க-ரை.) அரண்வலியும் பலமும் இல்லார் ஆன  
ஆம் பக்கவா இருப்பிடமசென்று வெல்லல் அரிது.

காலாழ் களாரி னரியடுங் கண்ணஞ்சா  
வேலாண் முகத்த களிறு

(க-ரை.) கரிகள் யாளைகளைச் சேற்று நிலத்தில்  
வெல்லும். (க0)

குக-ஃ. அந்தி.—தேரிந்துதேளிதல்.

அஃதாவது - மந்திரி முதலானவர்களைப் பிறப்பு  
குணம் அறிவு எனப்படுகின்றவைகளையும், செய்

கருத்துரையும்.

கங்க

கையையும், காட்சி கருத்து ஆகமம் என்கிற பிரமா  
ணங்களினுலே ஆராயந்து தெளித்தலாம்.

அறம்பொரு வினப முயிரச்ச நான்கின்  
றிறகதெரிந்து தேறப படுமே.

(க-ரை.) ஒருவன் அறம் பொருள் இன்பம் உயிரச்சம் என்கின்ற நான்கின் திறத்தால் தோந்து கொள்ளப்படுவான். (க)

குழிப்பிறக்கு குற்றத்தி ஸீங்கி வடுப்பரியு  
நானுடையான கடடே தெளிவு.

(க-ரை.) கல்லகுழியில் பிறது குற்றத்தில் இருந்து நீங்கின்றகும் நான்ம உடையவனை அரசன் தெளிந்துகொள்வான். (க)

அரியகற் றூசற்றூர் கண்ணுக தெரியுங்கா  
வினமை யரிதே வெளிறு.

(க-ரை.) அரிய நூல்களைக்கற்றுக் குற்றமற்றவா இடத்தும் அறியாமை இல்லாதிருக்கை அரிது.

குணஞ்சிக் குற்றமு நாடி யவற்றுண்  
மிகைநாடி மிக்க கொளல்.

(க-ரை.) அரசன் ஒருவன்குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து மிகுதியைக் கொள்ளக்கடவன்.  
பெருமைக்கு மேஜைச் சிறுமைக்குந தத்தங்கரும்மே கட்டளைக் கல.

(க-ரை.) மனிதர்பெருமையும் சிறுமையும் அறியும் உரைக்கல்லாவது அவரவர் தொழில்களாம்.(ஞ)

ககர திருக்குறள்மூலம்

அற்றுரை, தேறுத லோமடுக மறநவா  
பறநிலை நானோ பழி.

(க-ரை.) அரசன் குற்றம் அறநவரைத் தெளிதல் ஆழியக்டனே அவா உலகத்தோடு பூட்டாத வா ஆதலால் பழிக்கு அலுசா. (ங)

காதனமை காதா வறிவறியார்த சேறுதல  
பேதமை யெல்லாம தரும.

(க-ரை.) அறியவேண்டியவைகளை அறியாதவர் களை அரசன் தெரிக்குதொள்ளுதல் அவனுக்கள் வினமை எல்லாந்தரும். (வ)

தேரான பிறைந தெளிக்கான் வழிமுறை  
தீரா விடுமைபை தரும.

(க-ரை.) தன்னேடு சமபந்தம் இல்லாதவைகளைத் தெரிக்குதொண்ட அரசனுக்கு அத்தெளிவு துன்பம் தரும். (ஏ)

தேறநக யாவரையுந தேராது தோநதபிற்  
நேறுக தேறும பொருள்

(க-ரை.) அரசன் யாவரையும் ஆராயாமல்கொள்ளாதிருக்கக்கடனை ஆராய்ந்தபின் கொள்ளக்கடனை. (கு)

தேரான நெளிவுந தெளிக்கான்க ஜையுறவு  
தீரா விடுமைபை தரும.

(க-ரை.) அரசன் ஒருவளை ஆராய்ந்திலனக்கித் தெளிதலும், ஆராயப்பட்டனை இடத்தில் ஜயங்கொள்ளுதலும், அவனுக்குத் துன்பமதரும். (க0)

ஞ. ம. அ. - தெரிந்துவிளையாடல்.

அஃதாவது - தெளியபட்டரை அவாசெய்  
யவல்லதொழில்களை அறித்து அவைகளிலே ஆண்ம  
திறமாம்.

---

உன்மையும் தீழமையு நாடி நலமாறிசத  
தன்மையா னாப படும்.

(க-ரை) நன்மை துன்மைகள் அறிந்து ஆகும்  
வைகளைச்செய்யபவன் அரசனால் ஆளப்படுவான். (க)  
வாரி பெருக்கி வளமபடுத் துற்றவை  
யாராய்வான செய்க விளை.

(க-ரை.) பொருள்வரும்வழியை விருத்திசெய்  
து பொருளைளாத்து இடையூறுகளை ஆராய்பவன்  
அரசனுக்குத்தொழில் செய்யக்கடன். (க)

அன்பறிவு தேற்ற மவாவின்மை யிங்கான்கு  
நன்குடையான் கட்டே தெளிவு

(க-ரை.) அன்பு அறிவு தெளிவு ஆசையில்லா  
மை ஆகிய இநான்கும் உடையவனிடத்தே அரச  
ஆக்குத்தெளிவு உண்டாம். (க)

எனைவகையாற் றேறியக் கண்ணும் விளைவ  
கையான், வேறுகு மாநதா பலா.

(க-ரை.) எவ்வகையால் அறிந்த இடத்தும் தொ  
ழில்வகையால் வேறுபடுமனிதாபலர். (க)

## ககு திருக்குறள்மூலமு

அறிசதாற்றிற் செய்கிறபாற் கல்லால் வினை  
தான், சிறந்தானென் நேவற்பாற் றன்று.

(க-ரை.) தொழில்செய்யும் உபாயங்களை அறிந்து  
முடிப்பவனுக்கு அல்லாமல் மற்றவனுக்குத் தொழில்  
கொடுக்கலாகாது. (க)

செய்வானை நாடி வினைகாடிக் காலத்தோ  
டெய்த வுணாநது செயல்.

(க-ரை.) அரசன்தொழில் செய்பவனை அறிந்து  
பின் தொழிலை அறிந்து அவனைத்தொழிலிலை வைத்  
து ஆளக்கடவன். (க)

இதனையிதனு விவன்முடிக்கு மென்றும்பூ  
ததனையவன்கண் விடல். (க)

(க-ரை.) அரசன் இத்தொழிலை இச்சாதனாக  
தால் இவன் முடிக்கவல்லவன் என்று அறிந்து அத்  
தொழிலை அவனிடத்து விடக்கடவன். (க)

வினைக்குரிமை நாடிய பின்றையவனை  
யதற்குரிய ஞகச் செயல்.

(க-ரை.) அரசன் ஒருவனைத்தொழிற்கு உரியவ  
ஞய் இருக்கையை அறிந்து அவனை அததொழிற்கு  
உரியவனுக்கச் செய்யக்கடவன். (க)

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே  
ரூக, நினைப்பானை நீங்குந திரு.

(க-ரை.) தனது தொழிலிலே முயற்சி உடைய  
வனை வேறுகந்னைக்கும் அரசனைச் சிதேவிவிட்டு  
நீங்குவாள். (க)

கருத்துரையும்.

ககங்

நாடோறு நாடுக மன்னன் விளைசெய்வான்  
கோடாமை கோடா துலசு

(க-ரை.) தொழில்செய்பவன் கோண்டிருக்க  
உலகமகோணது ஆகையால், அரசன் அவளை நாள்  
தோறும் ஆராயக்கடவன. (க0)

—  
ஞா-ம். அடி.—சுப்ரந்தஷால்.

அஃதாவது-அரசன் தனது சற்றத்தாரைத் தன்  
னைவிட்டு நிங்காதிருக்குமபடி தழுவுதலாம்.

—  
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்  
சற்றத்தார் கண்ணே யுள.

(க-ரை.) ஒருவன் செல்வப்பற்று அற்ற இடத்  
தும் பழமைகொண்டாடுதல் சற்றத்தாரிடத்தே  
உண்டாம. (க)

விருப்பரூச் சுற்ற மியையி னருப்பறை  
வாக்கம் பலவுங் தரும்.

(க-ரை.) ஒருவனுக்கு அன்புள்ள சுற்றம் கிடைத்  
தால் அது பலசெலவும் கொடுக்கும். (2)

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்  
கோடின்றி நீாங்கிறைங் தற்று.

(க-ரை.) சுற்றத்தாரோடு கலவாதவன் வாழ்வா  
னது கரை இல்லாக்குளம் நீாங்கிறைங்தாற்போலும்.

கஈச திருக்குறள்மூலம்

சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வா  
தான், பெற்றத்தாற் பெறற பயன்.

(க-ரை.) செலவும் பெற்றதினால் வரும் பயனு  
வது சுற்றத்தைக்காததலாம். (ச)

கொடுத்தலும் மின்சொலும் மாற்றி னடுக்கிய  
சுற்றத்தாற் சுற்றப்படும்

(க-ரை.) கொடுத்தலும் இனியசொல் சொல்லு  
தலும் ஒருவன செய்தால் அவனசுற்றத்தால் சூழப்  
பட்டவோழ்வான். (ஞ)

பெருங்கொடையான் பேணுன வெருளி யவ  
னின், மருங்குடையா மாஙிலத தில்.

(க-ரை.) மிகுந்தகொடையும் கோபமில்லாமை  
யும் உடையவனுகில் அவனபோல் சுற்றம் உடை  
யவன் இல்லை. (ஞ)

காக்கை கரவா கரைநதுண்ணு மாக்கமு  
மன்னாரீ ராககே யளு.

(க-ரை.) காகம் இரைகிடைத்தால் இனத்தை  
அழைத்து உண்ணுதல்போல அச்செய்கை நல்ல  
இனத்தாக்கு உளவாம். (ஏ)

பொதுநோக்கான்வேந்தன் வரிசையா நோக்கி  
னதுநோக்கி வாழ்வார பலா.

(க-ரை.) அரசன் அவரவாக்குத் தகுதி அறிந்து  
நடப்பானுகில் அவனைவிடாமல் வாழும் சுற்றத்தார்  
பலா. (ஏ)

கருத்துரையும்.

கக்டி

தமராகித் தற்றுஶந்தா சுற்ற மமராமைக்  
காரண மின்றி வரும்

(க-ரை.) முன் சுற்றதாராகிப் பின்மிரிந்தவா  
மற்றுஞ் சுற்றதாராகுதல் காரணம் இல்லை. (க)  
உழைப்பிரிக்குதாரணத்தின் வந்தாளை வேந்த  
னிழைத்திருக் கொண்ணிக் கொள்ளல்.

(க-ரை.) ஒருவன் காரணம் இல்லாமல் பிரிந்து  
போய்ப் பின்பு ஒருகாரணத்தால் வந்தவனை அர  
சன் ஆராயங்கு கொள்ளக்கடவன். (க0)

---

உச-ம். அந்.—போச்சாவாமை.

---

அஃதாவது - அழகும் செல்வமும் ஆற்றலும்  
முதலானவைகளால் மகிழ்க்குத் தனினைக்காததுக்  
கொள்ளுதலிலும், பகையழித்தல் முதலாகிய காரி  
யங்களிலும் மறதி செய்யாமையாம்.

இறந்த வெகுளியிற் ரீதே சிறந்த  
வவகை மகிழ்ச்சியிற் சோாவு.

(க-ரை.) மிகுமகிழ்ச்சியால் வரும் மறதியானது  
அளவுகடந்த கோபததைப்பார்க்கிலும் அரசனுக்  
குக்கெடுதியைத்தரும். (க)

போச்சாபடுக் கொலலும் புகழை யறிவினை  
நிச்ச நிரப்புக்கொன் ரூங்கு.

(க-ரை.) தரித்திரம் அறிவைக்கெடுக்கும் அது  
போல மறதி புகழைக்கெடுக்கும். (க)

கக்க திருக்குறள்மூலமும்

பொச்சாப்பாக் கிலலைப் புகழ்மை யதுவுல  
கத், தெப்பானு லோக்குங துணிவு

(க-ரை.) புகழ்ச்சி மறதியடையோர்க்கு இல்லை  
இது எல்லாதுலாக்கும துணிவுதான். (ந)  
அச்ச முடையாக் கரணிலலை யாங்கில்லைப்  
பொச்சாப் புடையாக்கு நன்கு.

(க-ரை.) பயம் உடையவர்க்கு நால்வகை அர  
ணங்கள் இருந்தும் பயன் இல்லை அதுபோல் மறதி  
உடையவாககுச் செல்வங்கள் இருந்தும் பயன்  
இல்லை. (ஈ)

முன்னுறக் காவா திமுக்கியான் றன்பிழை  
பின்னா றிரங்கி விடுமே.

(க-ரை.) துன்பம் வருமுன காக்காமல் மறந்து  
இருந்தவன தன் குற்றத்தைக்குறித்துப் பின்விச  
னப்பவொன். (இ)

இமுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்கா  
மை, வாயினதுவொப்ப தில.

(க-ரை.) யாவரிடத்தும் மறதி இல்லாமைவாய்க்  
குமானுல அதற்கு ஒப்ப ஒன்றும் இல்லை. (ஈ)  
அரியவென் றூகாத விலலைபொச் சாவாக்  
கருவியாற் போற்றிச் செயின்.

(க-ரை.) மறவாத மனத்தால் ஆலோசித்துச்  
செய்தால் அரசனுக்கு அரியவை ஒன்றும் இல்லை.  
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ்  
செய்யா, திகழ்ந்தாக் கெழுமையு மில.

கருத்துறையும்.

ககள

மேலானவற்றை அரசர் எண்ணிச்செய்யக்கடவா  
செய்யாது மறந்தவாக்கு எழுபிறப்பிலும் நன்மை  
இல்லை. (அ)

இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக் தாந்தம  
மகிழ்ச்சியின் மைநதுறும் போழ்து.

(க-ரை.) அரசர் செல்வத்திலே மகிழ்ச்சியடை  
யும்போது முற்காலத்திலே மகிழ்ச்சியிலே மறதி  
அடைந்தவர்களை நினைக்கக்கடவா. (க)

உள்ளிய தெய்த வெளிதுமன மற்றுங்தா  
னுள்ளிய துள்ளப் பெறின்.

(க-ரை.) அரசன் நினைத்தபொருளை நினைக்கக்  
கூடுமானால் அப்பொருளை அடைதல் எளிதாகும்.

ஞும். அதி.—சேங்கோன்மை.

அஃதாவது - அரசனுலே செய்யப்படும் முறையிலை  
னது தனமையாம்.

ஓர்க்குகண் ஞேடா திறைபுரிந் தியார்மாட்ட  
ஞ, தேர்க்குசெய் வஃபீத முறை.

(க-ரை.) அரசனாகுற்றத்தை ஆராய்ந்து எல்லாா  
இடத்தும் நடிவுங்கிலைமைபொருந்தி அரசு ஆள்வதே  
செங்கோலாம். (க)

வானேக்கி வாழு முலகெல்லா மன்னவன்  
கோனேக்கி வாழுங் குடி..

ககஅ

## திருக்குறள்மூலமு

(க-ரை.) உயிரனைத்தும் மழையை நோக்கிவா  
மும் குடுகளனைத்தும் அரசன செங்காலோகக்  
வாழும். (2)

அதனா நூற்கு மாத்திர்கு மாறியாப  
நின்றது மனனவன கோல

(க-ரை.) வேதத்திறகும் தருமததிற்கும் காரண  
மாக்கினரது அரசன செங்கோலாம். (3)

குடிதழீஇக் கோலாச்சு மாஙில மன்ன  
நடிதழீஇ நிற்கு மூலகு

(க-ரை.) உலகததா குடுகளைத்தழுவி ஆஞ்சம்  
அரசனது அடியைப்பொருநதி திறபார. (4)

இபலபுளிக் கோலோச்சு மன்னவ ஞட்ட  
பெயலும் விளையாருக தொக்கு

(க-ரை.) நீதிமனனன நாட்டிலே மனத்தும் வி  
ளைவும் நிறைநதிருப்பனவாம. (5)

வேலன்று வென்றி தருவது மனனவன  
கோலதூங்க் கோடா தெனின.

(க-ரை.) அரசனுக்கு வேல வெறறியைத்தராது  
செங்கோல வெறறியைத்தரும். (6)

இறைகாக்கும் வையா மெல்லா மவணை  
முறைகாக்கு முட்டாச செயின.

(க-ரை.) அரசன் பூமியைக்காப்பான் செங்கோல்  
அவளைக்காக்கும். (7)

கருத்துரையும்.

கக்க

எணபத்தா னோ முறைசெய்யா மனன  
வன, ரணபத்தாற் றுனை கெடும்.

(க-ரை.) வளிமசமையம் உடையனுக் தூராயாது  
முறைசெய்யாத மனனன் தானே கெடுவான். (அ)  
குழுபுங் காததோமபிக் குறங் கடி.தல  
வடுவன்று வேந்தன ரூழில்

(க-ரை.) குடிகளைக்காததுக் குறறம் கடிதல அர  
சனது தொழிலாம். (ஆ)

கொலைபிற கொடியாரை வேந்தொறுத்தல  
பைங்கூழ், களைகட டத்தெடு னோ.

(க-ரை.) அரசன் கொடியவரைத் தண்டி.தது  
நல்லவரைக்காத்தல உழவனைபயிரிக்குக் களையெடுத்  
தல்போலாம். (கத)

---

குசு-ம். அதி.—கோடுங்கோள்மை.

---

அஃதாவது - அரசமுறையின கோணுதவினது  
தனமையாம்.

---

கொலைமேற்கொண்டாரிற கொடிதேயலைமேற்  
கொண, டலவவை செய்தொழுகுபவேந்து.

(க-ரை.) அங்காயஞ்செய்யும் அரசன் கொலை  
செய்பவரிலும் கொடியன். (க)

வேலொடு நின்று னிடுவென் றதுபோலுங்  
கோலொடு நின்று னிரவு.

கடல்

## திருக்குறள்மூலமு

(க-ரை.) கொடுங்கோலையுடைய அரசன் குடி-  
களைவருத்திப் பொருளேண்டுதல் வழிப்போக்க்-  
ளைக்கள்வன வருத்திப்பொருள்கொடு என்றல் போ-  
இும். (2)

நாடோறு நாடி முறைசெய்யா மன்னவ  
ஞடோறு நாடு கெடும்.

(க-ரை.) குற்றங்களை ஆராய்த்து நிதிசெலுத்தாத  
மன்னன தனதுநாட்டை இழப்பான். (ந)

கூழுங்குடியு மொருங்கிழக்குங் கோல்கோ  
டிச், சூழாது செய்யு மரசு.

(க-ரை.) மதுநீதிதவறி அரசாளும் அரசன் பொ  
ருளையும் குடிகளையும் இழப்பான். (ச)

அலலற்பட்டாற்று தமுதகண் ணீரன்றே  
செவவத்தைத் தேய்க்கும் படை.

(க-ரை.) குடிகள் அமுதகண்ணீர் அல்லவோ  
கொடுங்கோல் வேந்தன செல்வததை அறுக்கும்  
வாள்? (ஏ)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃ-  
தின்றேன், மன்னுவா மன்னாக் கொளி.

(க-ரை.) அரசர்க்குச் செங்கோன்மையே புக  
ழாம அஃதில்லாவிடில் அப்புகழ் உண்டாகாவாம்.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த  
னளியின்மை வாழு முயிர்க்கு.

(க-ரெ.) மணம் இல்லாமை தன்பமத்ரும் அது  
போல அரசன் அருள் இல்லாமை குடிகளுக்குத்  
துன்பம் தரும். (எ)

இனமையி னின்னு துடைமை முறைசெய்யா  
மன்னவன் கோறகீழ்ப் படி.ஞ

(க-ரெ.) அரசன் கொடுக்கோலீன கீழ் வாழ்க்  
தால் வறுமையிலும் கொடியதுன்பம் தரும். (அ)  
முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி  
யொல்லாது வானம் பெயல

(க-ரெ.) அரசன் மதுமுறைதபி அரசு ஆண்  
டால் அவனது நாட்டிலே மழைபெய்யாது. (கை)  
ஆபயன் குன்று மறுதொழிலோ நூன்மறப  
பா, காவலன் காவா னெனின

(க-ரெ.) அரசன் உயிகளைக் காவாவிடில் அவ  
னது நாட்டில் பசுக்கள் பால் சருங்கும் வேதியா  
வேதம் மறப்பர். (கை)

ஞம் ம். அந்.—வெநுவந்தசெய்யாமை.

அஃதாவது - குடிகள் அஞ்சவதும் பகுதி என்று  
சொல்லப்படுகிற மநதிரிமுதலாகிய அங்கங்கள் அஞ்ச  
சவதும் தான் அஞ்சவதும் ஆகிய தொழில்களைச்  
செய்யாமையாம்.

தக்காங்கு நாடி-த் தலைச்செல்லா வண்ணத்தா  
லோததாங் கொறுபபது வேந்து.

## கூட திருக்குறள்மூலமும்

(க-ரை.) நடவாய்சின்று ஒருவன் குற்றத்தை ஆராய்ந்து தக்கபடி தண்டிப்பவனே அரசன். (க)

கடிதோச்சி மெல்ல வெறிக செடிதாக்க நீங்காமை வேண்டு பவா.

(க-ரை.) செல்வம் வேண்டுவோ வலியதன் டனை செய்பவாபோலத் தொடங்கி மெலியதன் டனை செய்யக்கடவா. (உ)

வெருவக்த செய்தொழுகும் வெங்கோல னுயி னெருவகத மொலலைக் கெடும்.

(க-ரை.) குழிகள் அஞ்சத்தக்கவற்றைச் செய்யும் கொடுங்கோல் அரசன் விரைவிலக்குவான்.

இறைகடிய ணன்றுரைக்கு மின்னுச்சொல் வேநத, னுறைகடுகி யொலலைக் கெடும்.

(க-ரை.) கொடியன் என்று சொல்லப்பட்டகொ னங்கோல் அரசன் ஆயுள்குறைந்து செல்வம் இழப்பான். (ஈ)

அருஞ்செவ்வி யின்னு முகத்தான் பெருஞ் செலவம், பேள்ப்பகண டன்ன துடைத்து.

(க-ரை.) அரிய சமையத்தையும் கடியமுகத்தை யும் உடைய அரசனது செல்வமானது பேய்கண்ட செல்வம் போலாம். (ஏ)

கடுஞ்சொல்லன் கண்ணில னுயி ணாடுஞ் செல்வ, நீடின்றி யாங்கே கெடும்.

(க-ரை.) அரசன் வன்சொல்லுடையனும் இரக்கம் இல்லாதவனுமானால் அவன் செல்வம் கெடும். கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேநதனடிமுரண் டேய்க்கு மரம்.

(க-ரை.) வன்சொல்லும் அதிக தண்டனையும் அரசன் பலனகளை அழிக்கும் அரங்களாம். (எ) இனத்தாற்றியென்னுத வேநதன் சினத்தாற்றிச், சீறிற் சிறுகுஞ் திரு.

(க-ரை.) காரியங்களை மந்திரிகளுக்கு ஒப்பித்து அவரோடு கலந்துசெய்யாத அரசன் அம்மந்திரி களைக் கோபிக்கில் அவன் செல்வம் கெடும். (அ) செருவந்த போழ்த்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.

(க-ரை) போர்க்காலத்தில் காப்பாக அரண் கட்டுக்கொள்ளாத அரசன் விரைவில்கெடுவான். (க) கல்லாப பிணிக்குங் கடுங்கோ லதுவவலவ திலலை நிலக்குப் பொறை.

(க-ரை.) கொடுங்கோல் அரசன் கல்வி கல்லாதவர்களை மந்திரிகளாக ஆக்கிக்கொள்வான் அதுவே ழுமிக்குப்பாரமாம். (க0)

கு.அ-ம். அதி.—கண் ஜேட்டம்.

அஃதாவது-தன்னேடு பழகினவரைக்கண்டால் அவராலே சொல்லப்பட்ட மொழியை மறுக்கமாட்டாமையாம்.

## கடச திருக்குறள்மூலமு

கணஞ்சேட்ட மென்னுங் கழிபெருவ காரிகை  
யுணமையா அுண்டிவ் வுலகு.

(க-ரை.) அரசனுக்குத் தாக்கணியம் என்னும்  
அழகு உண்டாயிருக்கையால் இவவுலகம் உண்டாயிருக்கின்றது. (ஷ)

கணஞ்சேட்டத் துள்ள துலகிய வங்திலா  
ருண்மை நிலக்குப் பொறை.

(க-ரை.) உலகம் தாக்கணியத்திலே நடப்பதாம்  
அஃதில்லாதவா பூயிக்குப் பாரமாவா. (எ-)  
பண்ணென்னும் பாடற் கியைபின்றேற் கண  
ணென்னுங், கணஞ்சேட்ட மில்லாத கண.

(க-ரை.) பாடல் இசை இல்லாவிடில் பயன்  
இல்லை அதுபோலக் கணணிறகுத் தாக்கணியம்  
இல்லாவிடில் பயன் இல்லை. (க-)  
உள்போன் முகத்தெவன் செய்ய மளவினுற்  
கணஞ்சேட்ட மில்லாத கண

(க-ரை.) முகத்தினிடத்தில் கணஞ்சேட்டம்  
இல்லாத கண்கள் இருந்து என்னபயனினத்தரும்?  
கணணிற் கணிகலங் கணஞ்சேட்ட வங்தின்  
றேற், புண்ணென் ருணரப் படும்.

(க-ரை.) கணணிறகு ஆபரணம் தாக்கணிய  
மாம் அஃதில்லாவிடில் அக்கண புன். (ஏ-)  
மண்ஞே டியைநத மாத்தளையா கண்ஞே  
டியைநதுகண ஞேடா தவா.

(க-ரை.) தாக்கணியம் இல்லாதவா மன்னேநி  
பொருங்கிய மரத்திறகு ருப்பாவா. (க)

கண்ணேட்ட மிலலவா கணணிலர் கண்ணு  
டையா, கண்ணேட்ட மினமையு மில

(க-ரை.) கண்ணேட்டம் இல்லாதவர் குருடா  
கண்ணேட்டம் உள்ளவா கண்ணுள்ளா. (எ)

கருமஞ் சிதையாமற் கண்ணேட வலலாக்  
சுரிமை டுடைத்திவ் வுலகு.

(க-ரை.) கண்ணேட்டம் உடைய அரசருக்கு  
இவவுலகம் உரிமை உடையது. (ஏ)

ஓஹுத்தாற்றும் பணபினா கண்ணுங்கண் னே  
டிப, பொறுத்தாற்றும் பணபே தலை.

(க-ரை.) தமமை வருத்துவோ இடத்தும் கண்  
ணேட்டம் உடைய அரசரே தலையாவா. (க)

பெயக்கணடு நஞ்சண டமைவா நயத்தக்க  
நாகரிகம் வேணடு பவா.

(க-ரை.) தாக்கணியம் வேண்டுவோ சிநேகா  
நஞ்ச இடக்கணடும் உணடு சிநேகிப்பார். (க0)

ஞகூ-ம். அந்.—ஒற்றுடல்.

அஃதாவது - பகைவா அயலோ கட்பினர் என  
னும் மூன்றிறத்தார் இடத்தும் நிகழ்ந்தவை அறி  
தற்கு ஒற்றரை ஆளுதலாம்.

## கடக திருக்குறள்மூலமும்

ஒற்று முறைசான்ற நாலு மிவையிரண்டுக்  
தெற்றென்க மன்னவன் கண்

(க-ரை.) அரசனுணவன் ஒற்றனையும் நிதிநூலை  
யும தனது இரண்டுகண்களாகத் தெளியக்கடவன்.

எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்  
ரும், வல்லறிதல் வேநதன் ரேழில்.

(க-ரை.) யாவரிடத்தும் நடப்பவைகளை ஒற்ற  
ஞல் அறிதல் அரசனது தொழிலாம. (உ)

ஒற்றினு லொற்றிப் பொருட்டரியா மன்னவன்  
கொற்றங் கொளக்கிடந்த தில.

(க-ரை.) ஒற்றனைக்கொண்டு பகைவர் காரியங்  
களை அறியாத அரசன வெற்றி அடையான. (ஈ)  
வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா  
ரென்றாங், கணவரையு மாராய்வ தொற்று.

(க-ரை.) தொழிலாளரையும் உறவினரையும்  
பகைவரையும் ஆராய்பவனே ஒற்றனுவான். (ஏ)  
கடாஅ வருவொடு கண்ணஞ்சா தியாண்டு  
முகாஅமை வலவதே யொற்று.

(க-ரை.) ஜயம இல்லாவடிவோடு பொருங்கி அஞ்  
சாதிருந்து பகைவர் என்செய்யினும் உள்ளதைச்  
சொல்லாதவனே ஒற்றன். (ஏ)

துறநதா படிவத்த ராக்ஷிரநதாராய்ச்  
தென்செயினுஞ் சோர்வில தொற்று.

(க-ரை.) துறவிகள் விரதர்கள் வழிவாசி எங்கும்போய் ஆராய்ந்து அறிந்து பகைவர் துன்பம் செய்யினும் தன்னைக்காட்டாதவன் ஒற்றனுவான். மறைந்தவை கேட்கவற் றுகி யறிந்தவை யையப்பாடில்லதே யொற்று.

(க-ரை.) இரகசியங்களைக் கேட்கவல்லனுகிப் பகைவர் சந்தேகப்படாதவனே ஒற்றனுவான். (எ) ஒற்றெழுற்றித் தாத பொருளையு மற்றுமோ ரோற்றினு லொற்றிக் கொள்ளல்.

(க-ரை.) ஓரொற்றன அறிந்து வந்தபொருளை மற்றொரு ஒற்றனால் அறிந்து வரச்செய்து அரசன் கொள்ளக்கடவன். (ஆ)

ஒற்றெழுற் றுணராமை யாள்க வுடன்மூவர் சொற்றெழுக்க தேறப் படும்.

(க-ரை.) ஓரொற்றன மற்றேர் ஒற்றனை அறியாதிருக்கும்படி அரசன் ஆளக்கடவன். (கை) சிறப்பறிய வொற்றின்கட்ட செய்யற்க செய்யிற் புறப்படுத்தா னகு மறை.

(க-ரை.) அரசன் ஒற்றனுக்குப் பிறர் அறியச் சிறப்புச் செய்யாதிருக்கக்கடவன் செய்தால் தனது இரகசியங்களை வெளிப்படுத்தினவன் ஆவான். (க0)

கா0-ம். அந்த.—ஊக்கமுடைமை.

அஃதாவது - மனமானது தொழில்செய்தவிலே எழுச்சியை உடைத்தாதலாம்.

குடி திருக்குறள்மூலமு

உடைய ரெனப்படுவ தூக்க மாங்திலலா  
ருடைய துடையரோ மற்று.

(க-ரை.) உடையவர் என்று சொல்லத்தக்கது  
மனவெழுச்சியாம அவெவெழுச்சி இலலாதவா யா  
தும இலலாதவா. (க)

உள்ள முடைமை யடைமை பொருளுடை  
மை, நிலலாது நீங்கி விடும.

(க-ரை.) மனவெழுச்சி நிலையுள்ள உடைமை  
யாம பொருளுடைமை நிலை இலலாததாம. (க)

ஆக்க மிழாதேமென றலலாவா ஏஞ்சு  
மொருவந்தய கைந்துடை யா

(க-ரை.) மனவெழுச்சி உடையவா பொருளிழங்  
தும வருநதா. (க)

ஆக்க மதர்வினுப்ப் செலலு மசைவிலா  
ஆக்க முடையா னுழை

(க-ரை.) மனவெழுச்சி உடையவன் இடததுச்  
செலவமவரும. (க)

வெள்ளத் தனைய மலாந்ட் மாந்தாதம  
முள்ளத் தனைய துபாவி

(க-ரை.) ஸீப்புத்தாள்கள் நிறை நீரளவாம் அது  
போல மனிதாகள் உயாவுமனவெழுச்சி அளவாம்.

உள்ளுவ தெல்லா முயாவுள்ளன மற்றது  
தள்ளினுட தள்ளாமை நீத்து.

கருத்துரையும்.

கடகு

(க-ரை.) அரசா உயாவை நினைக்கக்கடவா அவ  
வுயாசசி கூடாவிடி ஒம் அந்தீனப்பு நீங்காககுணம்  
உடையதாம். (க)

இதைவிடத் தொலகா ரூவோர்புதையயீற்  
பட்டுப்பா ஞேறுவ களிறு

(க-ரை.) யானை கணையால் புணபட்டவிடசதும்  
தளராமல் பெருமையைநிறுத்தும் அத்போல் மன  
வெழுசசி உடையா வருத்தம் வந்த இடத்தும் தள  
ராா. (க)

உள்ள மிலாதவ ரெய்தா ரூலகத்து  
வள்ளிய மெனனுஞ் செருக்கு

(க-ரை.) மனவெழுசசி இல்லாதவா மதிப்பு  
அடையா. (க.)

பரியது கூங்கோட்ட தாயினும் யானை  
வெருஷம் புலிதாக் குறின்.

(க-ரை.) யானை பெரிதும் கொம்புடையதும்  
ஆனாலும் புலியினது அடிக்கு அஞ்சம். (க.)

உரமொருவற் குள்ள வெறுக்கை யஃதில்லார்  
மரமக்க ளாதலே வேறு.

(க-ரை.) ஒருவனுக்கு அறிவாவது மனவெழுச்சி  
யாம் அஃதில்லாதவா மரங்களுக்கு ஓப்பாவா.

கூக-ம். அந்.—மழியின்மை.

—————  
அஃதாவது - நினைக்கப்பட்டவைகளைச் செய்யும்  
போது சோம்புதல அல்லாமையாம்.

கால திருக்குறள்மூலமும்

குடியென்னுங் குன்று விளக்க மதியென்னு  
மாசூர மாய்ந்து கெடும்.

(க-ரை.) ஒருவன் குடியென்னும் விளக்கானது  
அவன் சோமபலால்கெடும். (க)

மதியை மதியா வொழுகல் குடியைக்  
குடியாக வேண்டு பவா.

(க-ரை.) தாமபிறந்த குடியை ஏற்குடியாகவேண்  
இவோர் சோம்பலை விடக்கடவா. (க)

மதிமதிக் கொண்டொழுகும் பேதை பிறநத  
குடிமதியுங் தன்னினு முந்து.

(க-ரை.) சோம்பல் உடையவன் குடியானது  
கெடும். (க)

குடிமதிந்து குற்றம் பெருகு மதிமதிந்து  
மாண்ட வஞ்சறி லவர்க்கு.

(க-ரை.) முயற்சி இல்லாதவர்க்குக் குடியும்  
கெட்டுக் குற்றங்களும்பெருகும். (க)

கெடுநீர் மறவி மதிதுயி னுன்குங்  
கெடுநீரா காமக் கலன்.

(க-ரை.) சோம்பலும், தாமதமும், மறதியும், நித்  
திரையும், கெடுவோ ஏறும் மரக்கலங்களாம். (ஞ)  
படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மதியு  
டையார், மாண்பய னெய்த லரிது.

(க-ரை.) உலகு ஒருங்குடைய அரசர் செல்வம்  
வலியவந்தாலும் சோம்பலுடையவர் பயன் அண்ட  
தல் இல்லை. (ஞ)

கருத்துரையும்.

கநக

இடிபுரிந் தெள்ளுஞ் சொற்கேட்பர் மடிபுரிந் து  
மாண்ட வனுற்றி வவா.

(க-ரை.) சோமபலுடையவர் பிறர் இகழும்சொல்  
லீக்கேட்பா. (அ)

மடிமை சூழமைக்கட் டங்கிற்றன் னேன்  
னாக், கடிமை புசுத்தி விடுமே.

(க-ரை.) சோமபல அரசன் இடத்துத் தங்குமா  
னல் இது அரசன் தனனைப்பகைவருக்கு அடிமை  
யாக்கும். (அ)

குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன்  
மடியாண்மை மாற்றக் கெடுமே.

(க-ரை.) ஒருவன் சோம்பலை ஒழிக்க அவன்குடி  
யிலும் ஆணமையிலும் வந்த குற்றங்கள் அழியும்.  
மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்  
ரூஅய தெல்லா மொருங்கு.

(க-ரை.) சோம்பல் இல்லாத அரசன் உலகம்  
எல்லாம் அடைவான். (க0)

---

கூட-ம். அதி.—ஆள்வினையுடைமை.

---

அஃதாவது - இடைவிடாத மெய்ம்முயற்சியை  
உடையஞ்சலாம்.

---

அருமை யுடைத் தென்றசாவாமை வேண்டும்  
பெருமை முயற்சி தரும்.

கநட

## நிருத்துளமுலமு

(க-ரை.) தொழிலைக்குறித்து அருமையென்றுதான் ராதிருக்கவேண்டும், தளராமுயறசிபெருமைத்தரும். வினைக்கண வினைக்கட லோம்பல வினைக்கு ஏற, தீர்தாரிற றீஸ்தன றுலகு.

(க-ரை.) தொழிலின குறையைச்செய்யாதுவிட்டவரை உலகமவிட்டது ஆகையால் தொழிலில் செய்கையறறு இருக்கையை விடக்கடவன. (2) தாளாண்மையென்னுந தகைமைக்கட்டங கிறதே, வேளாண்மைபென்னுஞ செருக்கு.

(க-ரை.) உபகாரமேன்மை முயற்சியினிடத்து நிலைபெற்றது. (ஈ)

தாளாண்மையில்லாதான வேளாண்மைபே டி.கை, வாளாண்மைபோலங்கெடும்.

(க-ரை.) முயறசி இல்லாதவன உபகாரத்தன் மைபேட்டை வாளபோலாம. (ச)

இன்பம விழையான் வினைவிழைவான றனகே ஸிர, துன்பங்குடைத்துந்றுக் கூன.

(க-ரை.) தனக்கு இன்பம விரும்பாதவனுகி முயறசியைவிரும்புவோன உறவினா துன்பத்தைத் தாங்கும் தூண. (ஞ)

முயற்சி திருவினையாக்கு முயற்சின்மையின்மைபுகுத்தி விடும்.

(க-ரை.) முயற்சி செலவத்தை வளாக்கும் அம்முபற்சி இல்லாமைத்திரத்தைக் கொடுக்கும்.

கருத்துரையும்.

கநங்

மடுளாண் மாழுகடி யென்ப மடியிலான்  
ரூளுளா டாமரையினுள்.

(க-ரை.) முதேவி சோமபல் உடையவன் இடத்  
தில் இருப்பாள சீதேவி சோமபல் இல்லாதவன்  
இடத்தில் இருப்பாள். (எ)

பொறியினமையாக்கும் பழியன் றஹிவறிச  
தாள்வினை யின்மை பழி

(க-ரை.) யாவாக்கும் விதி இல்லாமை பழி ஆகா  
து முயற்சி இல்லாமை பழி ஆகும். (ஏ)

தெய்வத்தா ஞகா தெனினு முயற்சிதன்  
மெய்வருத்தக் கூவி தரும்.

(க-ரை.) ஊழில்லாவிடினும் சரீரமுயற்சிக்கித்  
தக்க பலனைத்தரும். (க)

ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்  
தாழா துஞ்சறு பவா.

(க-ரை.) இடைவிடாது முயற்சிசெய்வோ விதி  
யையும் விலக்குவா. (க)

கநங்-ம். அதி.—இடுக்கண்டியாமை.

அஃதாவது - தொழிலிலே முயல்பவன் ஊழின  
லாவது பொருளில்லாமையினுலாவது மெய்வருத  
தத்தாலாவது தனக்குத்துன்பம் வந்த இடத்து  
அதற்கு மனம் கலங்காமையாம்.

கநச திருக்குறள்மூலமும்

இடுக்கண் வருங்கா னகுக வதனை  
யடுத்தூவ தஃதொபப தில.

(க-ரை.) ஒருவன துனபம் வரும்போது மகிழக்  
கடவன அத்துனபத்தை நெருக்கக்கடவன. (க)  
வெள்ளத் தனைய விடுமைபை யறிவுடையா  
னுள்ளத்தி னுள்ளக் கெடும.

(க-ரை.) அறிவுள்ளவன் உள்ளத்திலே ஒன்றை  
நினைக்கத் துனபயெல்லாம் கெடும. (உ)

இடுமைபைக் கிடும்பை படுபை ரிடுமைபைக்  
கிடுமைபை படாஅ தவர்.

(க-ரை.) துன்பத்திற்குத் துனபப்படாதவர் துன்  
பததிற்குத் துன்பத்தைக் கொடுப்பர். (ங)  
மடுத்தவா யெல்லாம் பகடன்னு னுற்ற  
விடுக்க ணிடாபபா டெடத்து.

(க-ரை.) தொழில்செய்ய வல்லவனை அடைந்த  
துன்பமானது தானே துன்பப்படும். (ச)  
அடுக்கி வரினு மழிவிலா னுற்ற  
விடுக்க ணிடுக்கட் படும.

(க-ரை.) தைரியம் விடாதவனை அடைந்த துன்  
பமானது துன்பப்படும். (ட)  
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றே  
மென், ரேம்புத ரேற்று தவர்.

(க-ரை.) செல்வத்தில் உலோபம் செய்யாதவர்  
வறுமையில் விசனப்படார். (க)

கருத்துரையும்.

கந்து

இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத் தைக், கையாறுக் கொள்ளாதா மேல்.

(க-ரை.) அறிவுடையவா துன்பத்தைத் துன்ப மாகக்கொள்ளார். (ஏ)

இன்பம் விழையானிடும்பை யியலபென்பான் ருன்ப முறுத விலன்.

(க-ரை.) இனபத்தை இச்சியாதவனுகித் துன்பத்தை இயல்பென்று நினைப்பவன் துனபம் அடையான். (அ)

இன்பத்து என்பம் விழையாதான் ருன்பத்துட, ஞெப முறுத விலன்.

(க-ரை.) இனபம்வந்தபொழுது இன்பத்தை இச்சியாதவன் துனபத்தில் விசனப்படான். (கூ)

இன்னுமை யின்ப மெனக்கொளி அகுத்தன் ஞென்னா விழையுஞ் சிறப்பு.

(க-ரை.) துன்பத்தை இன்பமாகக் கொள்ளுவானுகில் அவன பகைவராலே மதிக்கப்படும் உயாச்சியை அடைவான. (க௦)

அங்கவியல்.

இனிமுறையானே அரசியலை நடத்துதலிலே ஒன்றற்கொன்று துணையாகிய அங்கங்களது இயல்பை முப்பத்திரண்டு அதிகாரத்தாலே சொல்லத்

கங்க

## திருக்குறள்மூலமு

தொடங்கி அவவங்கங்கள் ஆறனுள்ளும் ஆக்கினு  
சக்கரததைச் செலுத்துதலிலே அவவரசனுக்குச்  
சமானமாகிய அமைச்சனது இயல்பு பத்து அதிகா  
ரத்தினாலே சொல்லத்தொடங்கி முதலிலே அமைச  
சச் சொல்லுகின்றா.

---

கங்க-மி. அடி.—அமைச்சு.

---

அஃதாவது அமைச்சனது தனமை அத்தனமை  
அவன் குணங்களும் செய்கைகளுமாம்.

---

கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு  
மருவினையு மாண்ட தமைச்சு.

(க-ரை.) கருவியும் காலமும் செய்கையும் தொ  
ழிலும் இவற்றை எண்ண வல்லவன் மந்திரி. (க)  
வன்கண குடிகாத்தல கற்றறித லாள்வினை  
யோ, டைநதுடன மாண்ட தமைச்சு.

(க-ரை.) அசைவு இல்லாமையும் குடிகளைக்  
காத்தலையும் கற்றறிதலையும் முயற்சியையும் உடை  
யவன் மந்திரி. (க)

பிரித்தலும் பேணிக் கொள்ளும் பிரிந்தாப  
பொருத்தலும் வல்ல தமைச்சு.

(க-ரை.) பிரித்தலும் காத்தலும் பிரிந்தவரைப்  
பொருந்தச்செய்தலும் வல்லமை உடையவன் மந்திரி.  
(க)

கருத்துரையும்.

கந்ட

தெரிதலுங் தேர்ந்து செயலு மொருதலீயாச்  
சொல்லலும் வல்ல தமைச்சு

(க-ரை.) ஆராய்தலும் ஆராய்க்கு செய்தலும்  
ஒருதலீயாகச் சொல்லலும் வலவான மந்திரி. (சு)

அறனறிக் தான்றமைந்த சொல்லானென்று  
ஞானருங், திறனறிந்தான ரேர்ச்சித் துணை.

(க-ரை.) தருமங்களை அறிந்து தொழில்செய்யும்  
திறங்களைத் தெரிந்தவன மந்திரி. (சு)

மதிநுட்ப நூலோ டைபார்க் கதிநுட்பம்  
யாவுள முன்னிற் பவை.

(க-ரை.) புத்தி நுட்பத்தை உடைய மந்திரிகளுக்கு  
குழன் நிறுத்தும் ஆலோசனைகள் எவ்வளவு? (சு)

செயற்கை யறிக்கைக் கடைத்து மூலகத்  
தியற்கை யறிக்கு செயல்.

(க-ரை.) தொழில்செய்யும் திறங்களை அறிந்தாலும் உலகநடக்கையை அறிந்து செய்யக்கூடவன்.

அறிகொன் நறியா னெனினு முறுதி  
யுழூயிருந்தான் கூறல கடன்.

(க-ரை.) சொன்னவரது அறிவை அழித்துத்  
தான் அறியானுக்கும் அரசனுக்கு உறுதியானவை  
களைச் சொல்லுதல மந்திரியின் கடமையாம். (அ)

பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட்ட டெவ  
வோ, ரெழுபது கோடி யூறும்.

கந்தி திருக்குறள்மூலமும்

(க-ரை.) அரசனுக்குத் தீவ்குசெய்யும்மந்திரி ஒரு வன எழுபதுகோடி பகைவரிலும் கொடியன். (கீ) முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவா.

(க-ரை.) செய்தொழிலிலே திறம இல்லாத மந்திரிகள் முன்பு ஒருகாரியத்தை ஆலோசித்தும் பின்பு அதை முடிவில்லாமலே செய்வாகள். (கா)

காடு-ம், அதி.—சோல்வன்மை.

அஃதாவது-தான் கினைத்த தொழில் முடியும் வழியால் வார்த்தைசொல்ல வல்லவனுகுதலாம்.

நாங்கள் மென்னு நலனுடைமை யங்கலம் யாங்கத் துள்ளதூஉ மன்று.

(க-ரை.) மந்திரிகளுக்கு நாங்கள் போல வேறு நலம் இல்லை. (க)

ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோமபல் சொல்லின்கட்ட சோவு.

(க-ரை.) செல்வமும் கேடும் சொல்லால்வருதலால் மந்திரிகள் சொல்லினிடத்து சோவுவாராமல் காக்கக்கடவர். (க)

கேட்டாப் பிணிக்குங் தகையவாய்க் கேளா ரும், வேட்ப மொழிவதாஞ் சொல்.

(க-ரை.) கேட்டாரும் கேளாதவரும் விரும்பும் படிக்குச் சொல்வதே சொல்லாம். (கு)

கருத்துரையும்.

கங்கை

திறனறிந்து சொல்லுக சொல்லை யறஞும்  
பொருளு மதனினுடங் கில.

(க-ரை.) மந்திரிகள் தம்முடையவும் கேட்போ  
ருடையவும் திறமைகளை அறிந்து சொல்லை சொல்  
லக்கடவர். (ச)

சொல்லுக சொல்லைப் பிறதோர்சொ லச்  
சொல்லை, வெல்லுஞ்சொ லின்மை யறிந்து.

(க-ரை.) பிறா சொல்லுஞ்சொல்லை வெல்லுஞ்சு  
சொல் இல்லாமையைக்கண்டு சொல்லக்கடவர்.

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறாசொற் பயன்  
கோடன், மாட்சியின் மாசற்றூர் கோள்.

(க-ரை.) பிறர் இச்சிக்கும்படி சொல்லிப் பிறர்  
சொற்பயனைக்கொள்ளுதல் மந்திரிகள் கொள்கை  
யாம். (க)

சொல்லவல்லன் சோர்வில னஞ்சா னவனை  
யிகல்வெலலை யார்க்கு மரிது.

(க-ரை.) சொல்லில் வல்லவனும் சோர்வு இல்  
லாதவனும் அஞ்சாதவனும் ஆகிய ஒருவளை வெல்  
லல் அரிது. (எ)

விரைந்து தொழில் கேட்கு ஞாலநிரந்தினிது  
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

(க-ரை.) சொல்லப்படும் காரியங்களை இனிதா  
கச் சொல்லுதலில் வல்லமந்திரிகளைப்பெற்றால் உல  
கம் ஏற்றுக்கொள்ளும். (ஏ)

கச0                    திருக்குறள்மூலமும்

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற  
சிலசொல்ல நேற்று தவா.

(க-ரை.) குற்றமற்றவாத்தைகளைப்பேச அறியா  
தவர்கள் பலவார்த்தைகளைப்பேச விரும்புவாகள்.

இனாருழ்த்து நாரு மலரணையர் கற்ற  
அனார விரித்துரையா தாா.

(க-ரை.) கற்றநூல்களை விரித்துச்சொல்லாதவர்  
கள் வாசனை இல்லாத மலருக்கு ஒப்பாவா. (க0)

— — —

காகா-ம். அதி.—வினைத்தூய்மை.

— — —

அஃதாவது - செயப்படும் தொழில்கள் பொருளை  
மாத்திரமல்லாமல் அறமும் புகழுமதங்கு நல்லவை  
ஆதலாம்.

— — —

துணைகல மாக்கங் தருஷம் வினைகலம்  
வேண்டிய வெல்லாங் தரும்.

(க-ரை.) ஒருவனுக்கு துணை நன்மை செல்வம்  
ஒன்றைத்தரும் தொழிலின் நன்மை வேண்டியவற்  
றைத்தரும். (க)

என்று மொருவுதல் வேணுமெ் புகழூடு  
நன்றி பயவா வினை.

(க-ரை.) அரசனுக்குப் புகழூடும் தருமத்தை  
யும் தாராத்தொழில்களை மந்திரிகள் விடவேண்டும்.

கருத்துரையும்.

கசக

ஒஒதல வேண்டுமொளிமாழ்குஞ் செய்  
வினை, யாஅது மென்னு மவா.

(க-ரை.) மேலாக ஆவோமென்று எண் னுவோர்  
கெடுதற்குக் காரணமானதொழிலில் விடக்கடவா.

இடுக்கட் படினு மிளிவநத் செய்யா  
நடுக்கற காட்சி யவர்.

(க-ரை.) அஸவு இலவாத அறிவினை உடைய  
வர் துனபம் ரரினும் இழி தொழிலிலச் செய்யா.  
எற்றென் ற்றங்குவ செய்யற்க செய்வானேன்  
மற்றன்ன செய்யாமை நன்று.

(க-ரை.) தான் வருந்தும் தொழில்களைச் செய்யா  
திருக்கக்கடவன் அவற்றைச் செய்வானுகிலும் பின்  
செய்யாமை நல்லது. (டு)

ான்றுள் பசிகாணபா னுயினுஞ் செய்யற்க  
சான்றோ பழிக்கும் வினை.

(க-ரை.) தாய்பசியைக்கண்டானுயினும் அதைக்  
அறித்துப் பழிக்கும் தொழிலிலச் செய்யாதிருக்கக்  
கடவன். (கு)

பழிமலை தெய்திய வாக்கத்திற் சான்றோர்  
கழிகல் குரவே தலை.

(க-ரை.) பழியால அடைந்த செல்வத்திலும்  
பெரியோ அநுபவிக்கும் வறுமையே மேலாம். (எ)

கழிந்த கழிந்தொரார் செய்தாக் கவவதா  
முடிந்தாலும் பிழை தரும்.

கசட.

## திருக்குறள்மூலமும்

(க-ரை.) பெரியோர் தள்ளப்பட்ட தொழிலீலக் கொள்ளப்பட்ட மந்திரிகளுக்கு அத்தொழிலில் முன் முடியினும் பின்துன்பங்கரும். (அ)

அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பி னும, பிற்பயக்கு நற்பா வைவ.

(க-ரை.) பிறன் அழக்கொண்டபொருள் யாவும் தான் அழப்போகும் நல்வழியால் வர்தபொருள்கள் முன் இழங்தானுமினும் பின்பயன்கொடுக்கும். (க) சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசு மட், கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

(க-ரை.) மந்திரி அரசனுக்கு வஞ்சிப்பால் பொருளைத்தேழிக்காத்தல் பசியமணபாததிரத துள்ளே நிறைவார்த்துக் காத்தல போலாம். (க0)

கூள ம். அதி.—வினைத்திட்பம்.

அஃதாவது-பரிசுத்தமாகிய தொழிலீல முடிப்பவ னுக்கு வேண்டுவதாகிய மனவலிமையாம்.

வினைத்திட்பமென்பதொருவன் மனத்திட்ப மற்றைய வெல்லாம பிற.

(க-ரை.) தொழில்வலிமை யென்று சொல்லப் படுவது ஒருவன் மனவலிமையாம் மற்றவலிமை வலிமை அல்லவாம். (க)

ஊரூரா ஹற்றாபி னேல்காமை யிவ்விரண்டி னுறைன்ப ராய்ந்தவர் கோள். ६

கருத்துரையும்

கசந்

(க-ரை.) மந்திரிகள் துணிவானது பழுதுபடும் தொழிலைச்செய்யாமையும் அத்தொழில் பழுதாகில் தளராமையுமாம். (2)

கடைக்கொட்கச் செய்தக்கதான்மையிடைக் கொட்கி, னெற்று விழுமா தரும்.

(க-ரை.) தொழிலைமறைத்து முடிவில்செய்வதே வலிமையாம் அது நடவில் வெளிப்படுமாகில் துன் பமாம்.

சொல்லுதல் யாககு மெளிய வரியவாஞ் சொல்லிய வணணாஞ் செயல்.

(க-ரை.) தொழில்செய்வோம் என்றல் யார்க்கும் எளிதாம் அதைசெலால்வியபடி செய்தல் அரிதாம்.

ஷீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேங் தன்க, ஒன்றெய்தி யுள்ளபபடும்.

(க-ரை.) மந்திரிகள் தொழில் வலிமையானது அரசன் இடத்துப்பொருநதுதல் யாவராலும் மதிக் கப்படும். (5)

எண்ணிய வெண்ணியாங் கெய்துப் வெண் ணியார், திண்ணிய ராகப் பெறின்.

(க-ரை.) தொழில் வலிமை உடையவராகில் நினைக்கப்பட்டபொருளை நினைத்தபடி பெறுவார்.

உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெறுக்கேர்க், கச்சாணி யன்னு ருடைத்து.

கசச திருக்குறள்மூலமு

(க-ரை.) உலகம் தோக்கு அச்சாணிபோலத் தொழிலில் வலிமையுள்ளோரை உடையது அதனால் வழிவுகண்டு ஒருவரை இகழலாகாது. (எ) கலங்காது கண்ட வினைக்கட்ட ஊங்காது தூக்கங் கழிந்து செயல்

(க-ரை.) மனம் தெளிக்கு செய்யத்துணித தொழில் இடத்து ஆலசியம் இல்லாமல் அததொழிலைச் செய்யக்கடவா. (அ)

துன்பமுறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை

(க-ரை.) துன்பமுறவரினும் துணிவுடன் இன்பம் தரும் தொழிலைச்செய்யக்கடவா. (ஆ) எனைத்திட்ப மெப்தியங் கண ஞும் வினைத திட்பம், வேண்டாரை வேண்டா துலகு.

(க-ரை.) உயாநதோ தொழில் வலிமையை விரும்பாத மந்திரிகளை மதியா. (க0)

ஈ.ஏ.ம். அந்தி.—வினை செயல்வகை.

அஃதாவது - வலிமையுடைய மந்திரியானவன் தொழிலைச் செய்யும் திறமாம்.

குழ்ச்சி முடிவு துணிவெய்த லத் துணிவு தாழ்ச்சியுட் டங்குத றீது.

(க-ரை.) ஆலோசனைக்கு எல்லையாவது துணிவு பெறுதல் அத்துணிவு பின்னால் ஆலசியப்படுதல் குறைம். (க)

கருத்துரையும்.

கசஞ்

தூங்குக தூங்கிச் செயறபால தூங்கற்க  
தூங்காது செய்யும் வினை.

(க-ரை.) ஆலசியமாகச் செய்யும் தொழில்களை  
ஆலசியமாகச் செய்யக்கடவன விரைவாகச் செய்  
யும் தொழில்களை விரைவாகச் செய்யக்கடவன்.

ஒலலும்வா யெல்லாம் வினைநன்றே யோல  
லாக்காற், செலலும்வாய் ரோக்கிச் செயல்

(க-ரை.) குற்றம் கூடும் இடத்தெல்லாம் தண்  
மிததல நல்லது அது கூடா இடத்து மூன்று உபா  
யங்களால் செய்யக்கடவன. (ஈ)

வினைப்பகை யென்றிரண்டி னெசச நினையுங்  
காற், நீயேச்சம போலத் தெறும்.

(க-ரை.) தொழில் பகை இவை இரண்டின்  
குறைவுகள் அக்கணியினது குறைவுபோல்வளாந்து  
கெடுக்கும். (ஈ)

பொருள்கருவி காலம் வினையிடனே டைது  
மிருந்து வெண்ணிச் செயல்.

(க-ரை.) பொருளும் சாதனமும் காலமும் தொ  
ழிலும் இடமும் இவ்வைங்கும் நினைத்துத் தொழில்  
செய்யக்கடவன. (ஈ)

முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்  
படுபயனும் பாத்துச் செயல்.

(க-ரை.) முயற்சியையும் இடையூற்றையும் பய  
னையும் ஆராய்ந்து தொழில்செய்யக்கடவன். (ஈ)

காசு

## திருக்குறள் மூலமுடும்

செய்விலை செய்வான் செயன்முறை யவ்  
விலை, புள்ளிவா னுள்ளய கொள்ள.

(க-ரை.) தொழிலிலை செய்யத்தொடங்கினவன்  
செய்யும் முறையாவது அத்தொழிலின் உள்பொட்ட  
எட அலிதல. (ஏ)

வினையான் வினையாககிக் கோட னைகவுள்  
யானையாலயாலேயா, நகரது

(க-ரை.) தொழிலாலே தொழிலில் முடிததுக்  
கொள்ளக்கடனை இது யானையம் யானையால் கட  
முயதை ரூபராம. (ஏ)

நட்டாக்கு ரல ரெயலின் விரைந்தே  
போட்டானை, மொட்டு க கொள்ள

(க-ரை.) பகைவரைச் சீர்க்கம், ஆகிக்கொள்ளஞ்  
தல சுகேகருக்கு நல்லவைகளோ+ செயதலினும் நல  
வது. (கு)

உறைசிறியா ருணைடுங்க வருசிம் ருறைபை  
மிற், கொள்வா பெரியாப பணிக்கு.

(க-ரை.) ஆளும் இடம் சிறியாகிய மங்கிரிகள்  
பகைவர் எதிர்த்த இடத்துப் பணிக்குகொள்ளா.

காக்க ம், அடி.—நூது.



அஃதாவது-பொருத்தல பிரித்தங்களுக்கு வேற்  
றாசா இடத்தே தூதுகெலவோரது தனமையாம்.

அன்புடைமையானது குடிபழிந்தல் வேந்த  
வாரம், டான்டுடைமை தூதுரைப்பான பணம்।

(க-ரை.) அன்பும் ரதங்குடியில் பிறத்தலும் அரசா  
விரும்பும் குணமும் உடையனுதல் தூதன் இலக்கணம்.  
(\*)

.அன்பறிவா ராப்சந் சொல்வனமை

தூதுரைப்பாக, கின்றி யமையாத மூன்று

(க-ரை.) அன்பு அறிவு சொல்வனமை இவை  
தூத சொல்வோது குணங்களாம். (2)

தூலாரு ஞூலவவல்ல னகுதல் வேலாருள்  
வென்றி விளையுறைப்பான டாண்டு.

(க-ரை.) தூதலுக்கு இலக்கணமாவதுமந்திரிகள்  
இடத்து வல்லவன் ஆகுதல். (ஏ.)

அபிவிரு வாராப்சந் கல்வியிம் மூன்றின  
செறிவுடையான ரெலக விளைக்ரு

(க-ரை.) அறிவு ஒருவு கல்வி இவற்றை உடைய  
என தூத செல்லக்கடவன. (ஐ.)

தொகுத் தூது சொல்லித் தூவாத நீக்கி கக்க-  
சொல்லி, நன்றி பயப்பதாக தூது.

(க-ரை.) தொகுத்துச் சொல்லியும் கடுஞ்சொல்  
லை நீக்கி மகிழ்ச்சொல்லியும் அரசனுக்கு உணமை  
செய்பவனே தூதன். (ஏ.)

கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் கா  
லத்தாற், நக்க தறிவதாக தூது.

கசஅ திருக்குறள்மூலமும்

(க.ரை.) நீதி நூலைக்கற்றுப் பகை அரசா மனம் கொள்சொல்லி அஞ்சாதவனுய்காலத்திற்கு ஏற்க உபாயம் அறிபவனே தூதன. (க)

கடனறித்து காலங்கருதியிடனறிச்  
தெண்ணி யுரைபபான நலை

(க-ரை.) முறைதெரிந்து சமையம்பாததுத தக்க இடம் அறிந்து எண்ணிச் சொல்பவனே தூதரில தலைமை உடையன.

(க) தூய்மை துணிவுடைமை யிம்முன் றின், வாய்மை வழியுரைபபான பண்டு.

(க-ரை.) சுத்தமும் துணையும் துணிவும் சத்திய மூம் இங்கான்கும் தூதன இலக்கணமாம. (அ) விடுமொற்றம் வேந்தர்க் குரைபபான் வடுமொற்றம், வாய்சோரா வன்க ணவன்

(க-ரை.) தன் அரசன் வாததையை வேற்றர சர்க்குச் சொல்லுதற்கு உரியவனே தூதரில வலிய வன். (க)

இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்  
குறுதி பயப்பதாக தூது.

(க-ரை.) தனக்கு முடிவுவரினும் அஞ்சாது வேற்றரசனுக்குத் தன் அரசன் சொல்லைச்சொல்பவனே தூதன. (க0)

எ0-ம். அதி.—மன்னாரச்சேரிந்தோழுகல்.

அஃதாவது - மந்திரி அரசரைப்பெர்குந்தி நடக்கும் விதமாம.

கருத்துரையும்.

கங்கூ

அகலா தனுகாது தீக்காய் வார்போலக  
விகலவேநதர்ச் சோந்தொழுகு வா

(க-ரை.) மந்திரிகள் மாறுபாடுடைய வேந்தர் இ  
டத்து அகலாமலும் அனுகாமலும் இருக்கக்கடவர்.  
மன்னா விழைப் விழையாமை மன்னரான்  
மன்னிய வாக்கங் தரும்.

(கரை.) தமது அரசரால் விரும்பப்படவற்றை  
விரும்பா திருத்தல் மந்திரிகளுக்கு அவரால் செல்  
வம் உண்டாம். (2)

போற்றி னரியவை போற்றல கடுத்தபின்  
நேற்றுதல் யாக்கு மரிது.

(க-ரை.) மந்திரிகள் தங்களிடத்துக் குற்றம்வா  
ராமல் காக்கக்கடவர் தம் அரசா சங்தேகித்தபின்  
அவரைத்தெளிவித்தல் அரிது. (ங)

செவிச் சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்  
தொழுக, லான்ற பெரியா ரகத்து.

(க-ரை.) மந்திரி அரசன் இடத்து இருக்கையில்  
ஒருவன் செவியில் சொல்லுதலையும் ஒருவனைக்  
கண்டு நகைத்தலையும் நீக்கி நடக்கக்கடவன். (ச)

எப்பொருஞ் மோரார் தொடராமற் றப்  
போருளை, விட்டக்காற் கேட்க மறை.

(க-ரை.) அரசன் இரகசியம் பேசுகையில் கேளா  
மலும் அதைவினவாமலும் இருந்து அவன்சொல்  
வதை மந்திரிகள் கேட்கக்கடவா. (இ)

கரும் திருக்குறள்மூலமும்

குலிப்ப, விந்து காலங் கருதி வெறுப்பில  
வேண்டுபே வேடபச் சொல்ல.

(க-கை.) குறிப்பு அறிந்து சமையம்பார்த்து வெ  
றுப்பில்லாத வற்றையும் வேண்டுவன வற்றையும்  
சொல்லக்கடவா. (க)

வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங்  
கேட்பினுஞ் சொல்லா விடல.

(க-ரை.) அரசன விரும்பிய வற்றைச் சொல்லிப்  
பயனில்லாத வற்றை அவன்கேட்டாலும் மந்திரி  
சொல்லாது விடக்கடவன. (எ)

இளைய ரினமுறைய ரென்றிகழா நின்ற  
வொளியோ டொழுபப படும்.

(க-ரை.) மந்திரிகள் அரசரை இளையவா எமது  
சாதியா என்று இகழாமல் மதிக்கக்கடவர். (ஏ)  
கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்  
ளாத செய்யா, துளக்கற்ற காட்டி யவா.

(க-ரை.) அறிவுடையவா அரசனுவே மதிக்கப்  
பட்டோம் என்று நினைத்து அவா விரும்பாதவற்  
றைச் செய்யா. (க)

பழைய் மெனக்கருதிப் பண்பலல செய்யுங்  
கெழுதகைமை கேடு தரும்.

(க-ரை.) அரசனுக்குப் பழையையோம் என்று  
நினைத்து இயலபு அல்லாதவற்றைச் செய்யும் உரிமையானது மந்திரிகளுக்குக் கேட்டைத்தரும்.

கருத்துரையும்.

கஞ்ச

எந்.ம. அ.ந. — துறிப்பறிதல்.

அஃதாவது-அரசா நினைத்ததை அவர் சொல்லா  
மல அறிதலாம்.

கூறுமை கோக்கிக் குறிப்பறிவா னேஞ்  
ஞான்று, மாருநீர் வையக் கணி

(க-ரை.) அரசன் குறிப்பை அறிகிற மந்திரி உல  
கத்தாக்கு ஆபரணம் ஆவான. (க)

ஐயப படாஅ தகந்த துணர்வானைந்  
தெய்வததோ டோபபக் கொளல.

(க-ரை.) மனத்தின இடத்து நடப்பதை அறிபவ  
னைத தெய்வததோடு சமானமாகக் கொளளக்கட  
வன. (ஏ)

குறிப்பிற் குறிப்புணா வாரை யுறுப்பினுள்  
யாது கொடுத்துக் கொளல.

(க-ரை.) குறிப்பால் குறிப்பு அறிபவரை வேண்  
கொடுத்துக் கொளளக்கடவா. (ஏ)

குறித்தது கூறுமைக் கொள்வாரோ டேனை  
யுறுப்போ ரணியரால் வேறு

(க-ரை.) மனதில் நினைத்ததைச் சொல்லாமல்  
அறியவல்லவரோடு அறியமாட்டாதவரை வழிவால்  
வாகுப்பினும் அவா அறிவால் வேறுவா. (ஏ)

குறிப்பிற் குறிப்புணா வாயி ணுறுப்பினு  
ளன்ன பாதுதவேர கண.

## கடுசு திருக்குறள்மூலமும்

(க-ரை.) குறிப்பால்பிறாகுறிப்பை அறியாவிடல் கண்கள் என்னபயனின்தரும்? (ஏ)

அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டு முகம்.

(க-ரை.) அடுத்தபொருளைக்காட்டும் கண் ஞை போல ஒருவனமனத்தினகுணத்தைமுகமகாட்டும். முகத்தின் முதுக்குறைநத துண்டோ வுவப் பினுங், காயினுங் தானமுங் துறும.

(க-ரை.) உயிரானது விருமபினாலும் வெறுத் தாலும் தான் அறிந்து முன்னேநிற்கும் முகம்போல அறிவுமிகுந்தது வேறு இல்லை. (ஏ)

முகநோக்கிநிற்க வயைபு மகனேக்கி யுற்ற துணாவாப பெறின்

(க-ரை.) மனதைக் குறிப்பால் அறிந்து உற்றத தை அறிவாரைப்பெற்றால் அவாமுகம்பாத்து சிற் கப்போதும். (ஏ)

பகைமையுங் கேண்ணமயுங் கண் ஞைரைக்குங் கண்ணின, வகைமை யுணர்வாப் பெறின்.

(க-ரை.) கண்ணின் தன்மையை அறியவல்ல மந்திரிகளை அரசாபெற்றால் அவாக்குப்பகையையும் நட்பையும் கண்காட்டும். (க)

நுண்ணிப் மென்பா ரளக்குங்கோல் காணுங் காற், கணனலல் தில்லை பிற.

(க-ரை.) அரசர்கருத்தை அளக்கும்கோலாவது அவாகள் கண்களே அல்லாமல் வேறில்லை. (க)

கருத்துரையும்.

கருங்

எ.ம். அதி.—அவையறிதல்.



அஃதாவது - அரசனேடிருந்த சபை இயல்பை அறிதலாம்.

அவையறிச் தாராய்க்கு சொல்லுக சொல்வின், ஞோகையறிந்த தூய்மையவா.

(க-ரை.) சொல்வின தொகையை அறிந்தவர் சபை அறிந்து சொல்லக்கடவா. (க)

இடைதெரிந்து நன்குணாந்து சொல்லுக சொல்லி, னடைதெரிந்த நன்மையவா.

(க-ரை.) சொல்வின நடை அறிந்தவா சமையம் அறிந்து சொல்லக்கடவா. (உ)

அவையறியார் சொல்லன்மேற் கொள்பவா சொல்லின், வகையறியா வல்லதூஉ மில.

(க-ரை.) சபை அளவை அறியா ஆகிப் பேச மேற்கொள்பவா சொல்லின்வகை அறியா. (க)

ஒளியாமுன் ஞேள்ளிய ராதல வெளியா முன், வான்சுதை வண்ணங் கொளல.

(க-ரை.) அறிவாளிகள் சபைமுன்னே அறிவாளிகள் ஆகக்கடவா. அறிவில்லார் சபைமுன்னே அறிவில்லார் ஆகக்கடவா. (க)

நன்றென் றவற்றுள்ளு நன்றே முதுவருண முங்கு கிளவாச் செறிவு.

## கந்து திருக்குள்ளுலமும்

(க-ரை.) அறிவுடையோசபையில் அவா முன் னா முன்றைச் சொல்லாத ஆடக்கமானது உண்ணேம் எல்லாவற்றுள்ளும் நல்லது. (49)

ஆற்றி விலைதளாக தற்கீற விபனபுல  
மேற்றுணாவரா முண்ண ரிமுக்கு

(க-ரை.) கற்றவா சபையில் கற்றவன் இமுக்குப் படிகல் நல்லவழியில் கின்றவன் தீவழியில் விழுக் தாற்போலும். (50)

கற்றறிக்தார கலவி விளக்குங் கரடறச்  
சொற்றெரிதல் வல்லா ரகந்து

(க-ரை.) குற்றம் அறக் கற்றவா சபையில் கற்ற வா கல்வி விளக்கும். (51)

உணவு துடையாமுற் சொல்லல் வளாவ தன, பாத்திபு ஞீர்சொரிந் தற்று

(க-ரை.) கற்றவா சபையில் கற்றவா ஒன்றைச் சொல்லல் பாத்தியில் நீரவிட்டாற்போலும். (52)

புல்லவையட் பொச்சாதுஞ் சொல்லற்க நல வலவா, னனகு செலச்சொல்லு வா.

(க-ரை.) நல்லோ சபையிலே நற்பொருளைச் சொல்பவர் புல்லாசபையிலே மறந்தும் சொல்லா திருக்கக்கடவா. (53)

அங்கணத்து ஞக்க வரிம்தற்றூற் றக்கணத்த ரல்லார்முற் கோட்டி கொளல்.

(க-ரை.) தம இனத்தா அல்லா சபையில் ஒன்றும் சொல்லாது இருக்கக்கடவன் சொல்லுதல் சேற்றுள்ளவிழந்த அமிரதம் ஒக்கும். (54)

கருத்துரையும்.

கடுடு

எந் ம். அநி. - விவையற்றுமை.



அஃதாவது-சொல்லுதற்கு உரியசடையை அறிர்து  
சொல்லுங்கால அதற்கு அஞ்சாமையாம்.

வகைபழிக்கு வல்லவை வாய்சோரா சோல  
வின, கிருகைபழித் தூயமையவா.

(க-ரை.) சொல்லினது தொகையை அறிக்கவா  
சுறையினது வகையை அறிக்கு பிழைபடசொல  
லா. (க)

கற்றுருட் கற்று ரெனபபடுவா கற்றுற்முற்  
கற்ற செலச்சொல்லு வா

(க-ரை.) கற்றவா சுபையில் கற்றவற்றைச் சொல  
வல்லவா கற்றவா எல்லாருளும் கற்றவா என்று  
சொல்லப்படுவா. (க)

பகையகத்துச் சாவா ரெளிய ரரிய  
ரவையகத் தஞ்சா தவா.

(க-ரை.) பகையின் இடத்து அஞ்சாது இறக்க  
வல்லவா பலர் சுபையின் இடத்து அஞ்சாது பேச  
வல்லவர் சிலர். (க)

கற்றாமுற் கற்ற செலச்சோல்வித் தாங்கற்ற  
மிக்காருண மிக்க கொள்ள.

(க-ரை.) கற்றவர்முன் கற்றவற்றைச் சொல்வித்  
தாம் கற்றவைகளினும் மேலாணவற்றைக் கற்றவரிடத்துச் தெரிந்துகொள்ளக்கடவர். (க)

கருசு திருக்குறள்மூலமும்

ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா  
மாற்றங் கொடுத்தற பொருட்டு.

(க-ரை.) வேற்றரசாசபையில் அஞ்சாது தீர்  
மொழி கொடுத்தற பொருட்டுச் சொல் இலக்கண  
வழியால் அளவைநூல் அறிந்து மந்திரிகள் கற்கக்  
கடவாகள். (ந)

வாளோடென் வன்கண்ண ரல்லாக்கு  
நூலோடென, னுணணவை யஞ்சு பவாக்கு.

(க-ரை.) சௌரியம் இல்லாதவாக்கு வாளாயுதத்  
துடன எனனசமபந்தம் உண்டு? அதுபோலக் கற்ற  
வர் சபைக்கு அஞ்சுவோர்க்கு நூலோடு என்ன சம்  
பந்தம் உண்டு? (க)

பகையகத்துப் பேடிகை யொள்வா னவைய  
கத், தஞ்சு மவன்கற்ற நூல்.

(க-ரை.) சபைக்கு அஞ்சுவோன கற்றநூல் பேடி  
கையில் இருக்கும் வாளை ஒப்பாகும். (க)

பல்லவை கற்றும் பயமிலரே நலவையு  
ணங்கு செலச்சொல்லா தார்.

(க-ரை.) நல்லவர் சபையிலே நல்லபொருளைச்  
சொல்லாதவர் பலநூல்களைக் கற்றுராயினும் பயன்  
இல்லாதவராவர். (அ)

கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து  
கல்லா ரவையஞ்சு வார்.

(க-ரை.) கற்றிருந்தும் கற்றவர்சபைக்கு அஞ்சு  
பவர் கல்லாதவரிலும் கடையராவர். (க)

கருத்துரையும்.

குள

உள்ரெனினு மிலலாரோ டொப்பர் களனஞ்  
சிக், கற்ற செலச்சொல்லா தார்.

(க-ரை.) சபைக்கு அஞ்சிக் கற்றவற்றைச் சொல்  
வாதவர் உயிரோடிருந்தும் இறங்தவரோடு ஒப்பா.

எசு-ம். அந்தி.—நாடு.

அஃதாவது - இவ்வித வளப்பங்களை உடையது  
நாடாம்.

தள்ளா விளையுஞ்சு தக்காருங் தாழ்விலாச்  
செல்வருஞ் சோவுது நாடு.

(க-ரை.) உழவரும் அறிவோரும் செல்வரும்  
கூடி வாழ்வதே நாடாம். (க)

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்  
கேட்டா, வாற்ற விளைவது நாடு.

(க-ரை.) அளவு இல்லாப் பொருள் உடைமை  
யால் பிறரால் இச்சிக்கத்தக்கது. ஆக அழிவு இன்  
மை பொருங்கி மிகவிளைதே நாடாகும். (உ)

பொறையொருங்கு மேல்வருங்காற் றுங்கி  
யிறைவற், கிறையொருங்கு நோவது நாடு.

(க-ரை.) பிறநாட்டுப்பாரம் தன்மேல் வரும்போ  
து அவற்றைத்தாங்கித் தன் அரசனுக்கு இறைப்  
பொருள் முற்றும் தருவதே நாடாம். (ஏ)

உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபண்யுஞ்  
சேரா தியல்வது நாடு.

கருஅ திகுக்குறள்மூலமும்

(க-ரை.) பசியும் பிணியும் பகையும் சேராமல் இருப்பது நாடாகும். (ஈ)

பலகுழுவும் பாழ்செய்யும் முட்பகையும் வேங தலைக்குச், கொலகுறுமடு மிலலது நாடு.

(க-ரை.) பலகூட்டமும் பகையும் கொலைத்தொழிற் குறும்பரும் இல்லாததே நாடாகும். (ஏ)

கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்று நாடெனப் நாட்டிற்றலீ.

(க-ரை.) கேழல்லாதத்தும் வளங்குன்றுத்துமான நாட்டை எல்லாநாட்டிலும் முதன்மையான நாடு என்பர். • (கு)

இருபுனலும் வாய்க்கத மலைபும் வருபுனலும் வல்லரணு நாட்டிற்கு குறுப்பு

(க-ரை.) நீரும் மலையும் மலையில் வருநீரும் நகரும் நாட்டிற்கு உறுப்பாம். (ஏ)

பிணிபின்மை செலவும் விளையின்ப மேம மணியென்ப நாட்டிற்கில் வைந்து.

(க-ரை.) நோய் இல்லாமையும் செல்வமும் பயிர் விளைவும் இன்பமும் காவலும் இவ்வைந்தும் நாட்டிற்கு அழுகாகும். (ஏ)

நாடென்பநாடா வளத்தன நாடலல நாட வளங்தரு நாடு.

(க-ரை.) தேடாத செல்வத்தை உடையதை நாடு என்று சொல்லுவர் தேடிவருந்த செல்வத் தைத் தருநாடுகள் நாடுகளால்ல. (க)

கருத்துரையும்.

குருகு

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே  
வேந்தமை வில்லாத நாடு.

(க-ரை.) இராசனுடன் பொருந்தாத நாடானது  
எல்லாங்கிறைவு உள்ளதாயினும்பிரயோசனம் இல்லை.

எ.கு.-ம். அநி.—அரண்.

அஃதாவது-இன்னொன்ன தனமையை உடையது  
அரணும்.

ஆற்று பவாக்கு மரண்பொரு எஞ்சித்தற்  
போற்று பவாக்கும் பொருள்.

(க-ரை.) கோட்டையானது போர்செய்வோக்  
கும் தனினை அடைந்தோக்கும் சிறந்தபொருளா  
கும். (க)

மணிச்சிரு மண்ணு மலையு மணிவிழுற்  
காடு முடைய தரண.

(க-ரை.) ரீரையும் வெளிசிலத்தையும் மலையை  
யும் காட்டையும் உடையது கோட்டையாம். (2)  
உயர்வகலக் தினமை யருமையின் நான்கு  
னமைவர ஜென்றுரைக்கு நால்.

(க-ரை.) உயர்வு அகலம் வலிமை அருமை இங்  
நான்கின் யிகுதியையுடைய மதிலைக்கோட்டை  
என்று சொல்லுவர். (ங)

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுப்பகை  
ழுக்க மழிப்ப தரண.

## ககு 0                   திருக்குறள்மூலமும்

(க-ரை.) காக்கும் இடம் சிறிதாய்ப் பரங்த இடம் உடையதாய்ப் பகைவர் விழையைக் கெடுப்பதே கோட்டையாம். (ச)

கொளற்கரிதாய்க் கொண்ட கூழ்த் தாகியகத் தாழுவிலைக்கெளிதாசீர தரண.

(க-ரை.)—பகைவர் கொள்ளுதற்கு அரிதாய்ப் பலவகை உணவை உடையதாய் உள்ளிட்டோர் போர்னிலைக்கு எளியதாகியகுணம் உடையதே கோட்டை. (இ)

எல்லாப் பொருளும் முடைத்தா யிடத்துதவு நல்லா ஞடைய தரண.

(க-ரை.) எல்லாப்பொருளும் உள்ளதாய் வீரரை உடையது கோட்டை. (க)

முற்றியு முற்று தெறிச்து மறைப்படுத்தும் பற்றற் கரிய தரண.

(க-ரை.) சூழ்ந்தும் சூழாயலும் போர்செய்தும் சீழைபெற்றும் பிறரால் கொள்ளுதற்கு அரியது கோட்டையாம். (ஏ)

முற்றுற்றி முற்றி யவரையும் பற்றுற்றிப் பற்றிபார் வெல்வ தரண.

(க-ரை.) தன்னைப்பற்றிச் சூழ்ந்தவரைதன் இடத்து இருந்தவர்பற்றி வெல்வதே கோட்டையாம்..

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறைப்பு மாண்ட தரண.

கருத்துரையும்.

கசுக

(க-ரை.) போர் இடத்துப் பகைவர்கெடத் தொழில் இடத்துப் பெருமை உடையது கோட்டை. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி யில்லாக ஸிலல தரண

(க-ரை.) கோட்டை எவ்வளவு பெருமை உடையதா இருந்தும் தொழில் பெருமை இல்லாதவர் இடத்துப் பயன் இல்லை. (க0)

எசு-ம். அதி.—போருள்சேயல்வகை.

அஃதாவது-இவலித வகையை அடையச் செய்வது பொருளாம்.

பொருளால் வவரைப் பொருளாகச் செய்யும் பொருளால்ல தில்லை பொருள்.

(க-ரை.) மதிக்கப்படாதவரையும் மதிக்கப்படச் செய்யும் பொருள் அல்லாமல் ஒருவாக்கு வேறு பொருள் இல்லை. (க)

இல்லாரை யெல்லாருமென்றாலும் செல்வரை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.

(க-ரை.) வறியவரை யாவரும் இகழ்வர் செல்வரை யாவரும் புகழ்வர். (க)

பொருளென்னும் பொய்யா விளக்க மிருள ருக்கு, மெண்ணிய தேயத்துச் சென்று.

(க-ரை.) பொருள் என்னும் விளக்கானது பகை என்னும் இருளைக் கெடுக்கும். (ங)

## ககூ திருக்குறள்மூலம்

அறனீனு மின்பழு மீனுக் திறனறிந்து  
தீதின்றி வந்த பொருள்.

(க-ரை.) குற்றம் இல்லாமல் வந்தபொருளா  
னது தருமத்தையும் இன்பத்தையும் தரும. (ச)  
அருளோடு மன்பொடும் வாராப் பொருளாக்  
கம், புலஸா புரள விடல்.

(க-ரை.) அருளோடும் அன்போடும் வாராதபொ  
ருளை அரசா நீக்கக்கடவா. (டி)

உறுபொருளு மூல்கு பொருளுதன் ஞென்  
ஞாத். தெறுபொருளும் வேந்தன் பொருள்.

(க-ரை.) உடையவா இல்லாப் பொருளும் சுங்  
கப்பொருளும் பகைவரைவன்று திறைகாண்ட  
பொருளும் அரசன் பொருளாகளாம். (கு)

அருளென்னு மன்பீன் குழவி பொருளென்  
ஆஞ், செலவச் செவிலியா ஹண்டு.

(க-ரை.) அன்பால் ஈன்றிடப்பட்ட அருளென்  
ஆம் குழவதையானது பொருள் என்னும் செவிலித்  
தாயால் வளரும். (எ)

குன்றேறி யானைப்போ கண்டற்றுற் றன்  
கைத்தொன், றுண்டாகச் செய்வான் வினை.

(க-ரை.) தன்பொருள் இருக்க ஒருதொழிலைச்  
செய்வன் செய்கையானது மலைமேல் ஏறி யானை  
கள் போரைக்கண்டதை ஒக்கும். (ஏ)

கருத்துரையும்.

கால.

செய்க பொருளைச் செறுவர் செருக்கறுக்கு  
மெங்கதனிற் கூரிய தில்.

(க-ரை.) திரவியத்தைச் சம்பாதிக்கக்கடவர் அத்  
திரவியம் பகைவா செருக்கைக் கெடுக்கும் ஆயுத  
மாம். (க)

ஒன்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கேண  
பொரு, ளோனோ யிரணடி மொருங்கு.

(க-ரை.) நல்வழியால் வரும்பொருளை மிகவும்  
இண்டாக்கினவாககுத் தருமரும் இனபழும் எளி  
யனவாம். (க)

என் ம். அந்.—படைமாட்சி.



அஃதாவது-சேனையினது தன்மையாம்.

உறுப்பமைந தூறஞ்சா வெலபடை வேநதன்  
வெறுக்கையு ளெல்லாக் தலை.

(க-ரை.) போரில் அஞ்சாது நின்று வெல்லும்  
படையானது அரசன் செல்வம் யாவற்றிலும் தலை  
மையானது. (க)

உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்  
துத், தொல்படைக் கல்லா லரிது.

(க-ரை.) அஞ்சாது நின்று தாங்கும் செளரிய  
மானது அரசன் பழையசேனைக்கு அல்லது மற்ற  
வர்க்கு இல்லை. (க)

கசுசு திருக்குறள்மூலமும்

ஒவித்தக்கா வென்னு முவரி யெலிபபகை  
நாக முயிரப்பக் கெடும்.

(க-ரை.) வலிகள் கூடிச் சத்தித்தால் பாம்புக்கு  
என்ன துன்பம்வரும? பாம்பு மூச்சுவிட்ட அளவில்  
வலிகள் அழியும். (ஏ)

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த  
வன்க ணதுவே படை.

(க-ரை.) போரில் கெடுதல் இல்லாமல் பழை  
மையாக வந்த சௌரியம் உடையதே அரசனுக்குப்  
படையாம். (ச)

கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு  
மாற்ற லதுவே படை.

(க-ரை.) இயமன் கோபித்து மேலிட்டு வரினும்  
தெரிந்தின்று தாங்கும் வலிமை உடையதே படை  
யாம். (இ)

மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற  
மென்னான்கே யேமம படைக்கு.

(க-ரை.) சௌரியமும், மானமும் நல்வழிச் செய்  
கையும், நமபிக்கையும் ஆகிய இநானாகு குணமும்  
சேனைக்கு அரண் ஆகும். (ஈ)

தார் தாங்கிச் செல்வது தானே தலைவந்த  
போதாங்குங் தன்மை யறிக்கு.

(க-ரை.) தன்மேல் வந்தபோரை விலக்கும் வகுப்  
பை அறிக்கு பகைவர் தூசிப்படையைத் தடுத்துச்  
செல்வதே படையாம். (ஏ)

கருத்துரையும்.

கச்ரு

அடற்றகையு மாற்றலு மிலலெனினுங் தானே  
படைத்தகையாற் பாடு பெறும்.

(க-ரை.) சேனையானது சௌரியமும் வலிமை  
யும் இல்லை ஆயினும் பொவிவினாலே பெருமையை  
அடையும். (அ)

சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு  
மிலலாயின வெல்லும் படை...

(க-ரை.) சிறிதாகலும் வெறுப்பும் வறுமையும்  
இல்லாவிடின் சேனையானது பகையைவெல்லும்.  
நிலைமக்கள் சால வடைத்தெனினுங் தானே  
தலைமக்க ஸிலவழி யில்.

(க-ரை.) சேனையானது வீரரை யிக உடைத்தா  
யினும் படைத்தலைவர் இல்லா இடத்துப் போரில்  
நில்லாது. (க0)

எஅ-ம். அநி.—படைசீசேநுக்து.

அஃதாவது-சேனையினது மறமிகுதியாம்.

என்னைமுன் னிலலன்மின் றெவ்விர் பல  
ரென்னை, முன்னின்று கண்ணின் றவர்.

(க-ரை.) பகைவரே ! என்தலைவர்முன் நீன்று  
வெல்லாது இறந்தவர் பலர் ஆதவினால் நீங்கள் உயிர்  
ரோடு இருக்கவிரும்பினால் அவர் முன் நில்லாதீர்  
தன். (க)

கக்கா திருக்குறள்மூலமும்

கான முயலெய்த வமபினில யானை  
பிழைத்தவே லேத வினிது.

(க-ரை.) முயலை எய்த அமபை ஏந்து தலைப்பார்க்  
கிலும் யானையை எய்து தப்பிய அமபை ஏந்து தல்  
நலவது. (e)

பேராணமை யென்பதறுக்குனேன் றுற்றிக்கா  
ஹராண்மை மற்றத னெஃகு

(க-ரை.) பகைவரைவெல்லும் மறமானது மிகுங்  
த ஆணமையாகும் அப்பகைகாக்குத் தாழ்வுவந்த  
காலத்து உதவுதல கூடமையாகும். (n)

கைவேல களிற்றேடு போககி வருபவன்  
மெய்வேல பறியாங்கும்

(க-ரை.) கைவேலை யானைமேல் ஏறிந்துவருபவன்  
தன்மெய்வேலைப்பிடுங்கி மகிழ்வான். (s)

விழித்தகண் வேலகொண் டெறிய வழித்தி  
மைப்பி, ஞேட்டன்றே வன்கணவாக்கு.

(க-ரை.) கோபிததுப்பார்த்த கண் வேலகொண்டு  
எறிய இமைக்குமாயின் தோற்பு அல்லவா? (n)

விழுப்புண் படாதா ளெல்லாம் வழுக்கினுள்  
வைக்குநதன் ஞீள யெடுத்து.

(க-ரை.) சுத்தவீரனுனவன் போசெய்யப்படா  
த நாளை வீண்நாளென்று என்னுவான். (s)

சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்  
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

கருத்துரையும்.

ககள்

(க-ரை.) புகழூவிருமிய உயிரைவிரும்பாதலா வீரக்கழலைக்கட்டுதல அவாக்கு ஆபரணமாம். (எ) உறினுமிய ரஞ்சா மறவ ரிறைவன் செறினுஞ்சோ குன்ற லிலா.

(க-ரை.) தமமுயிர்க்கு அனுசாது போர்செய்யும் வீரா தமமரசன கோபிககினும் வீரம குறையா.

இழூத்த திகவாமைச் சாவாரையாரே பிழூத்த தொறுக்கிற் பவா.

(க-ரை.) சபதப்படி போரில் சாகும் வீரரை இகழ் பவா யா? (கை)

புரங்தாகண் ணீர்மலகச் சாகிற்பிற் சாக்கா டிரங்குகோட்டக்க துடைத்து.

(க-ரை.) வீராகள் அரசா கண்கள் நீ ததும்பப் போரில் இறங்தால் அவவிறத்தல்கொள்ளதக்கது.

—  
எகு-ம். அந்.—நட்பு.  
—◆—

அஃதாவது-இன்னவிதமாய் நடப்பது நட்பாம்.

செயற்கரிய யாவுள் நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள் காப்பு.

(க-ரை.) நட்பைப்போல சம்பாதித்தற்கு அரிய பொருள் எவை இருக்கின்றன? (க)

நிறைவீர ஸீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு.

ககுஅ

## திருக்குறள்மூலமு

(க-ரை.) அறிவடையோர் நட்பு இளம்பிறை  
போல வளரும் அறிவில்லார் நட்பு நிறைசங்கிரன்  
போல் குறையும். (எ)

நவிஞரே நூனயம் போலும் பவிஞரே நூம்  
பண்புடை யாளா தொடர்டு.

(க-ரை.) நற்தணம் உடையவா நட்பானது படிக்  
குமதோறும் நூல் பயன்கொடுத்தல் போலாம். (ஏ)  
நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்  
மேற்சென் நிழித்தற் பொருட்டு.

(க-ரை.) நகைக்குமபொருட்டு அல்ல சினேகம்  
செய்தல் புத்திசொல்லும் பொருட்டே. (ஏ)

புணாச்சி பழகுதல வேண்டா வுணர்ச்சிதா  
நட்பாங் கிழமை தரும்

(க-ரை.) இருவர்க்கும் ஒத்த அறிவே சினேகம்  
தரும். (ஏ)

முகங்க நட்பது நட்பன்று நெஞ்சத்  
தகங்க நட்பது நட்பு.

(க-ரை.) முகமமலர்க்கு சினேகிப்பது சினேகம்  
அல்ல அகமமலாங்கு சினேகிப்பதே சினேகம். (ஏ)

அழிவி னவைக்கி யாறுய்த் தழிவின்க  
னல்ல லுழப்பதா நட்பு.

(க-ரை.) நட்பாவது தீயவழியை நீக்கி நல்லவழி  
யை நடத்தித் துன்பத்தை அதூவிப்பதாம். (ஏ)

கருத்துரையும்.

கங்கூ

உடுக்கை யிழுதவன் கைபோல வாங்கே  
யிடுக்கண் களைவதா நட்பு.

(க-ரை.) ஆடைகுலைந்தவன் கைபோலத் துன்  
பத்தை நீக்குவதே நட்பாம். (அ)

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்ட  
பின்றி, யொலலுமவா யூன்று நிலை.

(க-ரை.) நட்பிற்கு அரசிருக்கை யாதென்றால்  
எங்கானும் தாங்கும் தினமையாம். (க)

இனைய ரிவரெமக் கிண்ணம்யா மென்று  
புளையினும் புலவென்னு நட்பு

(க-ரை.) இவா எங்களுக்கு இவளைவு அன்பினர்  
நாங்கள் இவாக்கு இவளைவு அன்பினர் என்று  
சிறப்பிக்கில் சினேகம் சிறிதாம். (க0)

—  
அங்-ம். அந்.—நட்பாராய்நல்.

அஃதாவது - முன்சொல்லப்பட்ட இலக்கணம்  
உடையவரை ஆராய்ந்து அறிந்து சினேகிக்க வேண்  
துதலாம்.

நாடாது நட்டவிற் கேடில்லை நட்டபின்  
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

(க-ரை.) சினேகிப்பவர்க்குச் சினேகித்தபின் சினே  
கத்தை விடுதல் இல்லை ஆராயாமல் சினேகித்தல்  
போல் கேட்டைத்தருவது ஒன்றில்லை. (க)

## கள் திருக்குறள்மூலமும்

ஆப்கதாய்ந்து கொள்ளாதான் கேண்மை  
கடைமுறை, தான்சாங் துயரங் தரும்.

(க-ரை.) ஆராய்ந்து கொள்ளாதவன் சினேகம் சா  
வதற்கு ஏதுவான துன்பம் தரும். (2)

குணனுங் குடியையுங் குற்றமுங் குன்று  
வினனுமறிக தியாக்க நடபு.

(க-ரை.) குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்  
றத்தையும் அறிந்து நட்புச் செய்யக்கடவன். (ஈ)  
குடிப்பிறது தன்கட பழிசானு வாஜைக்  
கொடுத்துவ கொள்லவேண்டு நடபு

(க-ரை.) உயாகுலத்தில் பிறந்து பழிக்கு அஞ்ச  
பவைனுப் பொருள் கொடுத்தும் சினேகம் கொள்ளக்  
கடவன். (ஊ)

அழுச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய  
வல்லாரா நட்பாய்ந்து கொள்ளல்.

(க-ரை.) ஒருவன் பாவங்களைச் செய்ய நினைத்  
தால் அழும்படி சொல்லி விலக்கியும் பாவங்களைச்  
செய்தால் செய்யாதிருக்க நெருக்கியும் உலகநடை  
செய்விக்க வல்லவரைச் சினேகிக்கக்கடவர். (ஏ)

கேட்டினு முன்டோ ருஹதி கிளைஞரை  
நீட்டி யனப்பதோர் கோல்.

(க-ரை.) கேட்டின் இடத்தும் சினேகரால் பெறப்  
படும் நல்லறிவு உண்டாம். (ஈ)

ஊதிய மென்ப தொருவற்குப் பேதயார்  
கேண்மை யொரீதி விடல்.

கருத்துரையும்.

களக

(க-ரை.) ஒருவனுக்கு இலாபமின்று சொல்லப் படுவது அறிவு இல்லா சிநேகத்தை விடுதல். (எ) உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க வல்லற்க ஞற்றறப்பா நட்பு

(க-ரை.) மனம தளரும் தொழிலைச்செய்ய நினையாது இருக்கக்கடவா துனபத்தில் கைவிடுவோர் நட்பைக் கொள்ளாது இருக்கக்கடவர். (அ)

கெடுங்காலைக் கைவிடுவா கேண்மை யடுங் காலை, யுள்ளினு முள்ளஞ் சுடுமை.

(க-ரை.) கெடுங்காலத்து கைவிடுவோர் நட்பா னது இயமன் கொலலும் காலத்து நினைக்கினும் உள்ளத்தைசுடுமை. (க)

மருவுக மாசற்றா கேண்மை யொன்றீத்து மொருவுக வொப்பிலார் நட்பு.

(க-ரை.) குற்றமற்றவர் சிநேகத்தைக் கொள்ளக் கடவன் ஒப்பில்லார் சிநேகத்தைப் பொருள்கொடுத் தாகினும் விடக்கடவன். (க0)

அக-ம். அதி.—படிமை.

. அஃதாவது-நட்பினரது பழையமயாம் தன்மை பற்றி அவாசெய்த பிழைகளைப் பொறுத்தலாம்.

பழமை யெனப்படுவ தியாதனின் யாதுங் கிழமையைக் கீழ்க்கிடா நட்பு.

களை

## திருக்குறள்மூலமு

(க-ரை.) பழைமை என்று சொல்லப்படுவது யாது எனில் பழைமையோ செய்தவற்றைச் சிதையாமல் கொள்ளும் நட்பாம். (க)

நட்பிற் குறுப்புக் கெழுத்தகைமை மற்றதற் குபபாதல சான்றேரோ கடன்.

(க-ரை.) சிநேகத்திற்கு அவயவமாவன் சிநேகர் உரிமையால் செய்தவையாம். (உ)

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுத்தகைமை செய்தாங் கமையாக் கடை.

(க-ரை.) நட்பினா செய்தவைகளுக்குத் தாம் செய்யாவிடத்து நட்பு எனன் பயன்செய்யும? (ஞ) விழைத்தகையான் வேண்டி விருப்பா கெழுத்கையாற், கேளாது நட்டார் செயின்

(க-ரை.) நட்பாளர் உரிமையால் கேளாதுசெய் தால் அறிவுடையோ அதனை விரும்புவர். (ச) பேதைமை யொன்றே பெருங்கிழமை யென் றணர்க, நோதக்க நட்டார் செயின்.

(க-ரை.) வெறுக்கத்தக்கவைகளைச் சிநேகர்செய் தால் அது மிகுந்த உரிமையாம். (ஞ)

எலலீக்க ணின்றூ துறவார தொலைவிடத் துக், தொலைக்க ணின்றூ தொடர்பு.

(க-ரை.) நட்பிலே நின்றவர் பழைமையோர் சிநேகத்தைவிடார். (க)

அழிவங்த செய்யினு மன்பறை ரன்பின் வழிவந்த கேண்மை யவர்.

கருத்துரையும்.

களங்

(க-ரை.) பழையையான நட்பிளை உடையவர் பிறர் அழிவானவற்றைச்செய்தாலும் அன்பைவிட இ அகலார். (எ)

கேளிமுக்கங் கேளாக் கெழுதகைமை வல லார்க்கு, நாளிமுக்க நட்டார் செயின்.

(க-ரை.) நட்பாளர் பிழையைக் கேளாதவர்க்கு நட்பாளர் பிழையைச்செய்தால் அது பயன்பட்ட நாளாம். (ஆ)

கெடாஅ வழிவஞ்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையு மூலகு.

(க-ரை.) பழைய சிநோகா நட்பை விடாதவரை உலகம் இச்சிக்கும். (க)

விழையார் விழையப் பபை பழையார்கட் பண்பிற் ரலைபபிரியா தார்.

(க-ரை.) பழைய சிநோகரிடத்துச் சிநேகம் நீங்கா தவர் பகவராலும் இச்சிக்கப்படுவர். (கா)

அட-ம். அத்.—தீந்டபு.

அஃதாவது-தீக்குணத்தாரோடு உண்டாகிய நட பாம்.

பருகுவார் போவினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற வினிது.

(க-ரை.) நற்குணம் இல்லாதவரது நட்பானது பெருகுதலினும் சிறுகுதல் இனிதாம். (க)

களச

திருக்குறள்மூலமு

உறினட்டறிநெருஷ மொப்பிலா கேண்மை  
பெறினு மிழப்பினு மென்.

(க-ரை.) செல்வம் வந்த இடத்துச்சினேகித்து  
அது இல்லாத இடத்துக் கைவிடவோர்களது சினே  
கம் பெற்றுள் என்ன? அற்றுள் என்ன? (2)

உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது  
கொள்வாருங் கள்வரு ஞேர்.

(க-ரை.) நட்பினபயனை என்னுவாரும் கேசை  
யரும கள்ளரும் தம்மில் ஒப்பாவா. (ங)

அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னா  
தமரிற் றனிமை தலை.

(க-ரை.) போர்க்களத்தில் விட்டுப்போவோர்  
நட்பிலும் தனிமையாக இருத்தல் நல்லது. (ச)

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை  
யெய்தவி ணெய்தாமை நன்று.

(க-ரை.) சிறியவர்களுடைய தீ நட்பானது ஒரு  
வனுக்கு உண்டாதவினும் இல்லாதிருக்கைநல்லது.  
பேதை பெருங்கழிகிட்டி நறிவுடையா  
ரேதின்மை கோடி யுறும்.

(க-ரை.) அறிவு இல்லாதவரது நட்பைப்பார்க்  
கிலும் அறிவு உடையவரது பகை நல்லது. (ஈ)  
நகைவகைய ராசிய நட்டிற் பகைவராற்  
பத்தடுத்த கோடி யுறும்.

கருத்துரையும்.

களு

(க-ரை.) நகைக்கு ஏதுவாகிய நட்பைவிட பகை  
க்கு ஏதுவாகிய எட்டு நல்லதாம். . . . (எ)

ஒலலுங் கரும முடற்று பவாகேண்மை  
சொல்லாடார் சோர விடல.

(க-ரை.) தமமாலே முடியும் தொழிலை முடியா  
தாகச் செய்பவருடன் கொண்ட நட்பை விடக்  
கடவர். (அ)

கனவினு மின்னுது மன்னே வினைவேறு  
சொலவேறு பட்டார தொடாபு.

(க-ரை.) தொழிலவேறு சொலவேறு பட்டவ  
ரது சினேகமானது கனவிலும் துன்பம் தரும. (கீ)  
எனைத்துங் குறுகுத லோமபன் மனைக்கெ  
ழிலி, மன்றீற் பழிப்பார் தொடாபு

(க-ரை.) வீட்டிலே தனித்து இருக்கையில் சினே  
கித்துச் சபையில் பழிப்பவர் நட்புக்கொள்ளாது  
இருக்கக்கடவா. (கா)

. அநு-ம். அதி.—கூடாநட்பு.



அஃதாவது-பகைமையால் உள்ளே கூடாதிருந்  
தே சமையம் கிடைக்கும் அளவும் புறத்திலே கூடி  
நடப்பவர் நட்பு.

சிரிடங் காணி னெறிதற்குப் பட்டடை  
நேரா நிரங்தவர் நட்பு.

களசு திருக்குறள்மூலமும்

(க-ரை.) வாய்க்கும் இடம் கூடாதிருக்தவரது  
நட்பானது அந்த இடத்தைக்கண்டால் ஏற்றற்குப்  
பட்டடையாம். (க)

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்  
மனம்போல வேறு படும்.

(க-ரை.) உறவினாபோன்று உறவினர் ஆகாதவர்  
நட்பானது பெண்கள் இதயம்போல வேறுபடும்.  
பலங்கீல கற்றக் கடைத்து மனங்கீல  
ராகுதன் மானூர்க் கரிது.

(க-ரை.) பலநூலைக்கற்ற இடத்தும் மனங்கீலத்  
தர் ஆகுதல் பகைவர்க்கு இல்லை. (ஏ)

முகத்தி னினிய காஅ வகத்தின்னு  
வஞ்சரை யஞ்சப் படும்.

(க-ரை.) முகம்மலாந்து கைகத்து அகம்மலராத  
வஞ்சகருக்குப் பயப்படவேண்டும். (ஏ)

மனத்தி னமையா தவரை யெனத்தொன்  
றஞ், சொல்லினற் ரேற்பாற் றன்று.

(க-ரை.) மனம் ஒவ்வாதவரை யாதொரு சொல்  
லாலும் தெளிதல் கூடாது. (ஏ)

நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்ட  
டார்செ, லொல்லை யுணரப் படும்.

(க-ரை.) நட்பாளர்போல னல்லசொற்களைச்சொ  
ன்னாலும் பகைவர் சொற்கள் னலம் தாராமையை  
அறியப்படும். (ஏ)

கருத்துரையும்.

கள்ள

சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க  
வில்வணக்கங், தீங்கு குறித்தமை யான்.

(க-ரை.) விலவினது வணக்கம் தீங்கைத்தருத  
லால் பகைவரிடத்துச் சொல்வணக்கம் கொள்ளா  
மல் இருக்கக்கடவர். (எ)

தொழுதகை யுள்ளும் படை யொடுங்கு  
மொன்னு, ரழுதகண ணீரு மனீத்து.

(க-ரை.) பகைவர் குயபிட்ட கையில் ஆயுதம்  
பறைக்கிறுக்கும் அப்பகைவா அழுதகண்ணீரும்  
அப்படியே. (ஆ)

மிகச்செய்து தமமென்னு வாரை நகச்செய்து  
நட்பினுட சாப்புலலற் பாற்று

(க-ரை.) இராசநீதியானது புறத்து நட்பை மிகச்  
செய்து இகழ்பவரை நட்பில் மகிழும்படி செய்து  
பொருந்தும் தனமையை உடையது. (கீ)

பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்ட  
கநட்ட பொரீஇ விடல.

(க-ரை.) பகை நட்பாகும் காலத்தில் முகநட்ட  
பாய்ச்சிசோகித்து அகநட்பு விடலவேண்டும். (கா)

அ-ச-ம். அ-தி.-பேதைமை.

அஃதாவது-யாதொன்றும் அறியாமை.

பேதைமை யென்பதொன் றியாதெனி னே  
தங்கொணை, தீயம் போக விடல.

## களசு திருக்குறள்மூலமும்

(க-ரை.) அறியாமை என்பது யாது என்றால் குற்றங்களைக் கைக்கொண்டு இலாபத்தை விடுதல். பேதைமையு ளெல்லாம பேதைமை காதன் மை, கையலை தன்கட் செயல்.

(க-ரை.) அறிவில்லாமை வல்லாவற்றுள்ளும் அறிவில்லாமையாவது ஆகாத செய்கையைச் செய் தலாம். (ஒ)

நானுமை நாடாமை நாரின்மை யாதொன் றும், பேணுமை பேதை தொழில்.

(க-ரை.) நானுமையும் நாடாமையும் ஆசை இன் மையும் யாதொன்றையும் பேணுமையும் அறிவீன் னுடைய தொழில்களாம். (ஏ)

இதி யுணாதும் பிறர்க்குரைத்துங் தான்டங் காப், பேதையிற் பேதையா ரில்.

(க-ரை.) கற்றறிந்தும் பிறர்க்குக் கறபித்தும் தான் அடங்காத அறிவீனைப்போல் அறிவீனன் இல்லை. (ஏ)

ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமை யுஞ, தான்புக் கழுது மளறு.

(க-ரை.) அறிவீனன் வரும் பிறவிகளில் புகுந்து நரகத்தை ஏற்றுக்கொள்வான். (ஏ)

பொய்ப்படு மொன்றோ புனைப்புணுங் கையறி யாப், பேதை வினைபேற் கொளின்.

கருத்துரையும்.

களகு

(க-ரை.) மூடன் ஒருதொழிலை மேற்கொள்வா னயின் அத்தொழில் குற்றமபடும் அன்றியும் அவன் தனிப்புணுவான். (க)

ஏதிலா ராரத் தமாபசிபபர் பேதை  
பெருஞ்செலவ முற்றக் கடை.

(க-ரை.) அறிவீனன் செல்வம் அடைந்த இடத்து அயலார் அநுபவிக்கச் சுற்றத்தார் பசித்திருப்பாரா. (எ)

மைய லொருவன் களித்தற்றுற் பேதைதன் கையொன் ருடைமை பெற்றன.

(க-ரை.) அறிவில்லான பொருளைப் பெற்றான சில வெறியை உடைய ஒருவன் யது உண்டு மகிழ்ந்து இருந்தாற்போலும். (ஏ)

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின் கட், பிழை தருவதொன் றில்.

(க-ரை.) அறிவில்லா நட்பு பிரிவின் இடத்துத் துண்பம் இல்லை அது மிகவும் இனிதே. (க)

கழாஅக்கால பள்ளியுள் வைத்தற்றுற் சான் ரோர், குழாஅத்துப் பேதை புகல.

(க-ரை.) பெரியோர் சபையில் அறிவில்லான் புகுதல் கழுவாதகாலீஸ் சயனத்தில் வைத்தல் போலும். (கே)

## கால திருக்குறள்மூலமும்

அடு ம். அடி.—புல்லறி வாண்மை.

அஃதாவது - தான் சிற்றறிவினனுயிருக்தே தன் ஜெப் பேரறிவனுக்கூடுத்து உயர்ந்தோராலே சொல் லப்படும் உறுதிச்சொல்லைக் கொள்ளாமையாம்.

அறிவின்மை யினமையு ஸின்மை பிறிதன் மை, யினமையா வையா துலகு.

(க-ரை.) இல்லாமை உள்ளே இல்லாமையாவது அறிவில்லாமை பொருள் இல்லாமையை உலகத் தார இல்லாமையாக எண்ணா. (க)

அறிவிலா னெஞ்சுவங் தீதல பிறிதியாது மிலலை பெறுவான் றவம்.

(க-ரை.) அறிவில்லாத ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்தல் பெற்றுக்கொள்பவனது தவமாம். (2) அறிவிலா தாநதம்மைப் பிழிக்கும் பிழை செறுவாக்குஞ் செய்த ஸரிது.

(க-ரை.) அறிவில்லா தங்களை வருத்தும் வருத் தமானது வருத்தப்படுத்தும் பணகவாக்குஞ் செய் தல் அரிது. (ஏ)

வெண்மை யெனப்படுவ தியாதெனி னெண் மை, யுடையமை மென்னுஞ் செருக்கு.

(க-ரை.) அறிவில்லாமை என்று சொல்லப்படு வது யாது எனில் எல்லறிவுடையோம் என்னும் மயக்கமாம். (ஏ)

கருத்துரையும்.

காக

கல்லாத மேற்கொண் டொழுகல கசடற  
வல்லதூஉ மையங் தரும்.

(க-ரை.) கல்லாத நூல்களைக் கற்றோமென்று  
எசால்லுதல் கற்ற நூல்களையும் சந்தேகப்படுத்தும்.  
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்,  
குற்றமறையா வழி.

(க-ரை.) அறிவில்லார் குற்றங்களைக் கடியாரா  
யின அதுவே அறிவில்லாமை. (க)

அருமறை சோரு மறிவிலான் செய்யும்  
பெருமிறை தானே தனக்கு.

(க-ரை.) இரகசியப்பொருளைப் போக்கும் அறிவில்லான தனக்குத்தானே வருத்தத்தைச்செய்வான். (க)

எவ்வுஞ் செய்கலான் றுன்றேரூ னவ்வுயிர்  
போ ஒ மளவுமோர் நோய்.

(க-ரை.) அறிவில்லான் பிறர் எவ்வும் தனக்கு உறிதிகளைச்செய்யான் தானுகவும் தெளியான். (அ)  
காணுதாற் காட்டுவான் றுன்காணுன் காணுதான், கண்டானுந் தான்கண்ட வாறு.

(க-ரை.) ஒன்றும் அறியாதவளைக் காட்டுவான் தான் அறிவில்லாதவன் ஆவான். (க)  
உலகத்தா றுன்டென்ப தில்லென்பான் ண்வுயத், தலகையா வைக்கப் படும்?

## கஷை திருக்குறள்மூலமும்

(க-ரை.) பெரியோர் உண்டென்பதை இல்லை என்பவன் பேயென்று எண்ணப்படுவான். (க0)

அசூ-ம். அதி.-இகல்.

அஃதாவது - இருவர் தம்முள்ளே போர்செய்து வலிமை தொலைத்தற்கு ஏதுவாகிய மாறுபாடாம்.

இகவென்ப வெல்லா வுயிர்க்கும் பகவென் னும், பண்பின்மை பாரிக்கு நோய்.

(க-ரை.) எல்லா உயிர்க்கும் தீயகுணத்தை வளர்க்கும் குற்றமாவது மாறுபாடாம். (க)

பகல்கருதிப் பற்று செயினு மிகல்கருதி யின்னுசெய் யாமை தலை.

(க-ரை.) ஒருவன் வெறுப்பானவற்றைச் செய் தான் ஆயினும் துன்பம் தரும் அவைகளைச்செய்யா வைத்தலைமை. (க)

இகவென்னு மெவ்வாய் நீக்கிற் றவலில் லாத், தாவில் விளக்கங் தரும்.

(க-ரை.) ஒருவன் மாறுபாட்டை நீக்குவான் ஆயின் அது புகழைத்தரும். (க)

இன்பத்து ஸின்பம் பயக்கு மிகவென்னுஞ் துன்பத்துட் னெபங் கெழின்.

(க-ரை.) ஒருவனுக்கு மாறுபாட்டாகிய துன்பம் நீங்குமாயின் அது யிருக்க இன்பத்தைத்தரும். (க)

கருத்துரையும்.

காந்

இகலெதிர் சாய்க்கொழுக வல்லாரை யாரே  
மிகலூக்குங் தன்மை யவர்.

(க-ரை.) மாறுபாட்டை நீக்கும் வல்லவரை வெ  
ல்ல நினைப்பவர் யார். (ஏ)

இகவின் மிகவினி தென்பவன் வாழ்க்கை  
தவலுங் கெடலூ னணித்து.

(க-ரை.) மாறுபடிதலை இனிது என்பவன் வாழ்க்  
கையானது வழுவதலும் கெடுதலும் உண்டாம். (க)  
மிகன்மேவு மெய்ப்பொருள் கானு ரிகன்  
மேவு, மின்னு வறிவி னவா.

(க-ரை.) மாறுபாட்டால் துன்பம் செய்யும் அறி  
வினை உடையவர் நீதி நூற்பொருளை அறியார். (எ)  
இகவிற் கெதிசாய்த லாக்க மதனை  
மிகலூக்கி னாக்குமாங் கேடு.

(க-ரை.) மாறுபாட்டில் எதிர்சாய்தலே செல்  
வம் அதை மேற்கொள்ளில் கேடாம். (அ)  
இகல்கானு னுக்கம் வருங்கா லதனை  
மிகல்கானுங் கேடு தரற்கு

(க-ரை.) ஒருவன் செல்வம் வரும்போது மாறு  
பாட்டைக்கானுன் கேடுவரும்போது அதனை நினை  
ப்பான். (க)

இகலானு மின்னுத வெல்லா நகலானு  
ஞ்னையு மென்னுஞ் செருக்கு.

காச திருக்குறள்மூலமும

(க-ரை.) மாறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாம் நட்பால் செல்வம் உண்டாம். (க0)

—  
அன-ம். அதி.—பகையாட்சி.  
—

அஃதாவது-அரசர்க்கு எவ்வழியாலும் பகையில் வாழை கூடாமையால், மேலே பொதுவகையால் விலக்கப்பட்டதாம்.

வலியார்க்கு மாறேற்ற வோம்புக வோம்பா மெலியார்மேன் மேக பகை.

(க-ரை.) வலியவர்க்கு எதிர்தலை நீங்கக்கடவர் மெலியவர்க்குப் பகையாதலை விரும்பக்கடவர். (க) அன்பில ஞன்ற துணையிலன் றுன்றுவ்வா னென்பரியு மேதிலான் றுப்பு.

(க-ரை.) அன்பும் துணையும் வலிமையும் இல்லா தவன் பகைவனது வலிமையை எப்படி நீக்கு வான். (க)

அஞ்ச மறியா னமைவில ணீகலான் றஞ்ச மெளியன் பகைக்கு.

(க-ரை.) அஞ்சபவனும் அறியாதவனும் ஈட்பில் வாதவனும் உலோபனும் ஆனவன் பகைவர்க்கு எளி யன் ஆவான். (க)

நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கு மெளிது.

கருத்துரையும்.

கடு

(க-ரை.) கோபத்தையும் நிறை இல்லாமையும் உடையவன் பகைவர்க்கு எளியன் ஆவான். (ச) வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான், பண்பிலன் பற்றூர்க் கிணிது.

(க-ரை.) நீதிநூல் கல்லாதவன் விதித்தனசெய்யாதவன் பழிநோக்காதவன் குண்மில்லாதவன் பகைவர்க்கு எளியன் ஆவான். (இ)

காணுச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணுமை பேணப் படும்.

(க-ரை.) கோபத்தையும் காமத்தையும் உடையவன் பகைவர்க்கு எளியன். (க)

கொடுத்துங் கொள்வேண்டு மன்ற வடுத்தி ருந்து, மாணுத செய்வான் பகை.

(க-ரை.) ஏலாதவற்றைச் செய்பவன் பகையை யைப் பொருள்கொடுத்தும் கொள்ளல் வேண்டும். குணனிலனுய்க் குற்றம் பலவாயின் மாற்றூர்க் கிணனிலனு மேமாப் புடைத்து.

(க-ரை.) குணம் இல்லாதவனுய்ப் பலகுற்றம் உடையவனுகில் துணையில்லாதவனுவர்ன் அவன் பகைவர்க்கு எளியன். (அ)

செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா வஞ்சும் பகைவர்ப் பெறின்.

(க-ரை.) நீதியை அறியாத பகைவரைப் பெற்றால் வெல்பவர்க் கின்பமாம். (க)

காகு திருக்குறள்மூலமும்

கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்  
ஞான்று, மொல்லானை யொல்லா தொளி.

(க-ரை.) கல்லாதவனுடன் பகைத்தால் வரும்  
பொருளை அடையாதவனைப் புசழ்டையாது. (க0)

அ.ஏ-ம். அதி.—பகைத்திறந்தேரிதல்.

அஃதாவது - மாட்சிமைப்படாத பகையை ஆக்கு  
தற்குற்றமும் முன்னேய்வின்ற பகையுள் நட்பாக்குங்  
தன்மையதும், அயலாக்குங்தன்மையதும், அவை  
களிலேசெய்வதும், மற்றதைக்களையுங் தன்மையதும்  
அதனிடத்தே செய்வனவும், களையும்பருவமும், க  
ளையாமற்போனால் படும் இழுக்கமும், என்று இவ  
விதங்களை ஆராய்தலாம்.

பகையென்னும் பண்பி வதனை யொருவ  
னகையேயும் வேண்டற்பாற் றன்று.

(க-ரை.) ஒருவன் பகையாகிய தீமைக்குணங்க  
ளை விளையாட்டிலும் விரும்பாது இருக்கக்கடவன்.  
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க  
சொல்லே ருழவர் பகை.

(க-ரை.) வீரப்பகையைக் கொண்டாலும் மங்கிளி  
கள் பகையைக் கொள்ளாது இருக்கக்கடவன்.  
சொல்லேருழவர் மங்கிளிகள். (உ)

ஏழுற் றவற்றினு மேழை தமியனுயப் .  
பல்லர் பகைகொள் பவுன்.

கருத்துறையும்.                           கால

(க-ரை.) தனித்து இருந்து பலர் பகையைக்கொள்பவன் பித்தரிலும் மறிவில்லான். (ந) பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன், நகைமைக்கட்டங்கிற் ருலகு.

(க-ரை.) பகையை நட்பாகக்கொண்டு நடக்கும் அரசன் பெருமைக்குள்ளே உலகம் தங்கியது. (ஈ) தன்றுணை யின்றூற் பகையிரண்டாற் றூபோருமென்று, னின்றுணையாக் கொள்கவற்றி ஞேன்று.

(க-ரை.) தனக்கு உதவும் துணை இல்லை. வருத்தும் பகை இரண்டு. இவவிரண்டில் பொருந்திய ஒன்றைக்கொள்ளக்கடவன். (இ)

தேவினுங் தேரூ விடினு மழிவின்கட்ட  
டேரூன் பகாஅன் விடல்.

(க-ரை.) பகைவன் தெளிந்தான் ஆயினும் தெளிந்திலன் ஆயினும் தாழ்விடத்துக் கூடானுகியும் சீங்கானுகியும் இருக்கக்கடவன். (ஈ)

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க  
மென்மை பகைவ ரகத்து.

(க-ரை.) நொந்ததை அறியார்க்குத் தன் நோயைச் சொல்லாது இருக்கக்கடவன். (எ) வகையறிந்து தற்செய்து தற்காப்பு மாயும் பகைவர்கட்ட பட்ட செருக்கு.

(க-ரை.) தொழில்வகை அறிந்து தன்னைக்கட்டுக் கப் பகைவர் செருக்கும் கெமீம்.

கறுது திருக்குறள்மூலமும்

இளைதாக முண்மரங் கொல்க களையுநர்  
கைகொல்லுங் காழ்த்த விடத்து.

(க-றை.) முள்ளாகிய மரத்தை இளைமையில் க  
ளையக்கடவர் அது முதிர்ந்தால் களைபவர் கையைக்  
களையும். (க)

உயிர்ப்ப வளரல்லர் மன்ற செயிர்ப்பவர்  
செம்மல் சினதக்கலரா தார்.

(க-றை.) பகைப்பவர் செருக்கைக் கெடுக்காத  
வர் இறப்பர். (க0)

---

அ.க-ம். அதி.—உட்பகை.

---

அஃதாவது-புறப்பகைக்கு இடமாக்கிக் கொடுத்து  
அது வெல்லுமளவும் உள்ளாய்நிற்கும் பகையாம்.

---

நிழனீரு மின்னுத விண்ண தமர்நீரு  
மின்னுவா மின்னு செயின்.

(க-றை.) ஒருவனுக்கு நிழலும் நிரும் நோய்செய்  
யும். அதுபோலத் தம் இனத்தார் இயல்புகளும் துன்  
பம் செய்யும். (க)

வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சக  
கேள்போல் பகைவர் தொடர்பு.

(க-றை.) வெட்டுவோம் என்னும் பகைவர்க்கு அ  
ஞ்சாது இருக்கக்கடவர். உறவினர்போல் இருக்கும்  
பகைவர்க்கு அஞ்சக்கடவர்.

கருத்துரையும்.

காகு

உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து  
மட்பகையின் மாணத் தெறும்.

(க-ரை.) உட்பகைக்கு அஞ்சித் தன்னைக்காக்கக்  
கடவர். காவாவிடிற் பகைவர் கெடுப்பர். (ஏ)  
மனமானு வுட்பகை தோன்றி னினமானு  
வேதம் பலவுங் தரும்.

(க-ரை.) அரசனுக்கு உட்பகை உண்டாயின் பல  
குற்றமும் தரும். (ஏ)

உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்  
முறையா, னேதம் பலவுங் தரும்.

(க-ரை.) உறவின்முறை உட்பகை அரசனுக்குத்  
தோன்றில் அது பல குற்றத்தையும் தரும். (ஏ)  
ஒன்றுமை யொன்றியார் கட்படி னெஞ்  
ஞான்றும், பொன்றுமை யொன்ற வரிது.

(க-ரை.) தனக்கு உள்ளாயினார் இடத்துப் பகை  
உண்டாயின் அரசனுக்கு இறத்தலைத்தரும். (ஏ)  
செப்பின் புனர்ச்சிபோற் கூடினுங் கூடாதே  
யுட்பகை யுற்ற குடி.

(க-ரை.) உள்ளே பகைபொருந்திய குடியின்  
உள்ளார் செப்பின் மூடிபோல் கூடினார் ஆயினும்  
மன நூற்றுமையில் கூடார். (ஏ)

அரம்பொருத் பொன்போலத் தேயு மூரம்  
பொரு, துட்பகை யுற்ற குடி.

(க-ரை.) உட்பகை பொருந்திய குடியானது அர  
த்தினுலே தேய்க்கப்பட்ட இரும்புயோலக்கெடிம்.

ககர் திருக்குறள்மூலமும்

எட்பக வண்ண சிறுமைத்தே யாயினு  
முட்பகை யுள்ளதாங் கேடு.

(க-ரை.) உட்பகை என்னின் பிளப்பிற்கு ஒப்பான  
சிறிது ஆயினும் கேடு உண்டாம். (க)

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்  
பாம்போ டெனுறைங் தற்று.

(க-ரை.) மன ஒற்றுமை இல்லாருடன் கூடிவா  
மும் வாழ்க்கை ஆனது ஒரு குடிசையுள்ளே பாம்பு  
டன் கூடிவாழ்தல் போலாம். (க0)

கூ-ம். அதி.—பேரியாரைப்பிழையாமை.

அஃதாவது - பெரியாயினுரை அவமதித்து நட.  
வாயையாம்.

ஆற்றுவா ராற்ற விகழாமை போற்றுவார்  
போற்றலு ஜெல்லாங் தலை.

(க-ரை.) வல்லவருடைய வல்லமைகளை இகழா  
மையே காவல் எல்லாவற்றுள்ளும் தலை. (க)  
பெரியாரைப் பேணு தொழுகிற் பெரியாராற்  
பேரா விடும்பை த்ரும்.

(க-ரை.) பெரியோரை அவமதித்து நடங்தாங்  
அங்கடக்கை தீங்கைத்தரும். (க3)

கெடல்வேண்டிழந் கேளாது செய்க வடங்  
வேண்டி, ஞற்று பவர்க் கணிமுக்கு.

கருத்துரையும்.

ககை

(க-ரை.) தான்.கெட விரும்பினால் வேற்றாசரை வெல்லும் வேந்தரிடத்துப் பிழைசெய்யக்கடவன். கூறறத்தைக் கையால் வள்ளத்தறரூ வாறறு வாக்க், காற்றுதா ரின்னு செயல்.

(க-ரை.) வல்லமை உடையவர்க்கு வல்லமை இல் லாதார் துன்பம் செய்தல் இயமனைக்கையால் அழை த்தல் போலாம். (ச)

யான்டுச்சென் றியாண்டு மூராகார் வெந துப்பின், வேந்து செறப்பட்ட வர்.

(க-ரை.) வல்ல அரசனால் கோபிக்கப்பட்ட அரசர் எவ்விடத்துச்சென்றும் உயிர்வாழார். (இ) எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யா பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

(க-ரை.) தீயினால் சுடப்படினும் ஒருவழியில் பிழைப்பு உண்டாம். பெரியோர்க்குப் பிழைசெய்து நடப்பவர் பிழையார். (ஏ)

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னுங், தகைமாண்ட தக்கார் செறின்.

(க-ரை.) பெரியோர் கோபிப்பாராகில் அரசன் அரசாட்சியும் அவன்பொருளும் என்ன பயன்படும். குன்றன்னுர் குன்ற மதிப்பிற் குடியெடு சின்றன்னுர் மாய்வர் நிலத்து.

(க-ரை) பெரியோர் கெடும்படி நினைப்பாராகில் கெல்லர் குழுவியாடி கெடுவர்.

## ககு திருக்குறள்மூலமு

ஏந்திய கொள்கையார் சிறி னிடைமுரிந்து  
வேந்தனும் வேந்து கெடும்.

(க-ரை.) தலத்தில் பெரியோர் கோபிக்கில் இந்தி  
ரனும் கெடுவான். (க)

இறந்தமைந்த சார்புடையா ராயினு முய்யார்  
இறந்தமைந்த சீராா செறின்.

(க-ரை.) தலமுடையோர் கோபிக்கில் சார்புடை  
யவரும் பிழையார். (க0)

ககு-ம், அந்.—பேணவழிக்கேறல்.



அஃதாவது - தன்வழி நடத்தற்கு உரியவளாகிய  
மனையவள்வழியே தான் நடத்தலால் வரும் இழிவு.

மனைவிவழவார் மாண்பய ணெப்தார் வினை  
விவழவார், வேண்டாப் பொருளு மது.

(க-ரை.) மனையவள் வழியிலே நடப்பவர் தரும  
த்தை அடையார். (க)

பேணுது பெண்விவழவா ஞக்கம் பெரிய  
தோர், நானுக நானுத் தரும்.

(க-ரை.) மனையவள் பெண் தன்மையை விரும்  
புரோன்செல்வம் வெட்கத்தைக் கொடுத்தும். (க)  
இல்லாள்கட்ட டாழுந்த வியல்பின்வழி விடுத்  
ஞான்று, கல்லரு ஞானத் தரும்.

கருத்துரையும்.

ககங்

(க-ரை.) மனையவளுக்கு அஞ்சம் அச்சமானது  
நாணம் தரும். (ஏ)

மனையாளை யஞ்ச மறுமையிலாளன்  
வினையாண்மை விரெய்த விண்று.

(க-ரை.) மனையாளுக்கு அஞ்சவோனது தொழி  
ல் பெருமை அடையாது. (ஏ)

இல்லாளை யஞ்சவா னஞ்சமற் றெஞ்ஞான்று  
நல்லார்க்கு நலல செயல்.

(க-ரை.) மனைவிக்கு அஞ்சவோன் நல்லோர்க்கு  
உதவிசெய்ய அஞ்சவான். (ஏ)

இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா  
ளமையார்தோ ளஞ்ச பவர்.

(க-ரை.) மனையாளுக்குப் பயப்படுவோர் பெரு  
மை அடையார். (ஏ)

பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையிலும்  
ஞனுடைப், பெண்ணே பெருமையுடைத்து.

(க-ரை.) பெண்ணினது ஏவல் செய்து கடக்கும்  
தன்மையிலும் அப்பெண்ணே பெருமை உடையது.  
கட்டார் சூறைமுடியார் நன்றாற்றார் நன்றுத்  
லாட், பெட்டாங் கொழுகு பவர்.

(க-ரை.) மனைவி மனப்படி கடப்பழர் சிகேக்குக்  
கு ஒத்தார் தரும் செய்யார். (ஏ)

நிறவினையும் மான்ற பொருளும் பிறவினையும்  
பெண்ணேவல் செய்வார்கள்ளில்.

## க்குச் திருக்குறள்மூலமு

(க-ஸர.) மனைவிக்கு ஏவுல் செய்பவர் இடத்துத் தருமச்செய்கை பொருளாசெய்கை இன்பச்செய்கை மற்றும் இல்லை. (க)

ஷேர்க்ட் னெஞ்சுத் திட்னுடையார்க் கெ  
ஞ்ஜான்றும், பெண்சேர்க்தாம் பேதமை யில்.

(க-ரை.) நல்லமனமும், நல்லசெல்வமும் உடையவர்க்கு மனைவியால்வரும் அறியாமை இல்லை.(க0)

கூற-ம். அதி.—வரைவின்மகளிர்.

அஃதாவது-தந்நலம் விலைகொடுப்பவர் யாவர்க்கு ம் விற்பதாம்.

அன்பின் விழையார் பொருள்விழையு மாய்  
தொழியா, ரின்சொ விழுக்குத் தரும்.

(க-ரை.) அன்பால் விரும்பாது பொருளால் விரும்பும் வேசையர்களின் சொல் துன்பம் தரும். (க) பயன்றாக்கிப் பண்புரைக்கும் பண்டின் மகளிர், நயன்றாக்கி நள்ளாவிடல்.

(க-ரை.) பொருட்பயனைக்குறித்து நயம்பேசும் வேண்டியர் நடக்கையறிந்து அவரை விடக்கடவூர்.

பொருட்பெண்டிர் பொய்மை முயக்க மிருட்ட  
ஏற்றவி, வேதில் பினஞ்சழீஇ யற்று.

(க-வர.) வேசையிகள் பொய்யான புதூர்க்கி  
யானத்தினுள் வீட்டில் அமலான் பிரத்திநித  
த்தினுடல் போன்றது

கருத்துரையும்.

ககு

பொருட்பொருளார் புன்னலங் தோயா ராடு  
பொரு, எாயு மறிவி னவா.

(க-ரை.) அருளை ஆராயும் அறிவுடையார் கீ  
யரைச் சேரார்.

பொதுநலத்தார் புன்னலங் தோயார் மதிலைத்  
தின், மாண்ட வறிவி னவா.

(க-ரை.) புத்தி நலமுடைய பெரியோர் பரத்தை  
யரைச் சேரார். (இ)

தங்கலம பாரிப்பா தோயார் தகைசெருக்கிப்  
புன்னலம பாரிப்பார் தோள்.

(க-ரை.) தமது புகழை விளக்கும் பெரியோர்  
வேசையர் தோளைச் சேரார். (ஏ)

நிறைனெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சு  
சிற், பேணிப் புணாபவர் தோள்.

(க-ரை.) நல்ல மனம் இல்லாதவர் வேசையர்  
தோள்களைச் சேர்வார். (ஏ)

ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப  
மாய மகளிர் முயக்கு.

(க-ரை.) அறிவில்லார்க்கு வேசையர் புணர்க்கி  
ஷய நாலேரர் சணங்கு என்பார். (அ)

வரைவிவர மாணிழழயார் மென்றேள் புறை  
கிழுதப், பூரியர்க எாழு மளது.

(க-ரை.) வேசையர் தோள்கள் கீழ்முக்கள் கீழ்  
(கீழ்முக்களையும்.

கக்க திருக்குறள்மூலமும்

இருமாப் பெண்டிருங் கள்ளுங் கவறுங்  
கீக்கப் பட்டார் தொடர்பு.

(க-ரை.) வேசையரும் கள்ளும் சூதும் இலக்குமி  
ஞால் விடப்பட்டவர்க்கு நட்பாம். (க0)

கூட-ம். அதி.—கள்ளுண்ணுமை.

அஃதாவது-இனி ஒழுக்கமும் உணர்வும் அழித்த  
வில் பரத்தையரோடு ஒப்பதாகிய கள்ளினை உண்  
னுமையது சிறப்பாம்.

உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்சான்  
ருங், கட்காதல் கொண்டொழுகு வார்.

(க-ரை.) எந்தாளும் கள்ளில் இச்சைவைக்கும்  
அரசர் அஞ்சார் புகழையும் இழப்பார். (க)

உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றேரா  
னெண்ணப் படவேண்டா தார்.

(க-ரை.) அறிவுடையோர் கள்ளை உண்ணுதிருக்  
கக்கடவர். மதிக்கத்தகாதவர் உண்ணக்கடவர். (உ)  
ஈன்றுண் முகத்தேயு மின்னுதா லென்மற்றுச்  
சான்றேர் முகத்துக் களிரி.

(க-ரை.) தாய்முன்னம் கள்ளுண்டு களித்தல்  
துண்புமாம் பெரியோர்முன் கள்ளுண்டு களித்தல்  
என்னபயனும்.

ஓவெண்ணு கவ்வாள் புறங்கொடுக்குங் களீ  
ங்கும், பேணுப் பெறுங்குற்றா

(க-ரை.) கள்ளோட்டுப்பவர்களுக்கு நானும் இல்லை, கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத் து, மெய்யறி யாமை கொள்வ.

(க-ரை.) கள்ளோக் குடித்து மெய் மறதியைக் கொள்ளுதல் அறிவில்லாமையை உடையது. (இ) துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ் னான்று, நஞ்சண்பார் கள்ளுண் பவர்.

(க-ரை.) கள்ளோக் குடித்தவர் நஞ்சைக் குடித்த வர்க்கு ஒப்பாவர். (ஏ)

உள்ளொற்றி யுள்ளார் கூப்படுவ ரெஞ்னான் றுங், கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

(க-ரை.) கள்ளோக் குடித்து அறிவு மயங்குவோர் சிரிக்கப்படுவர். (ஏ)

களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும்.

(க-ரை.) கள்ளோக்குடிக்கில் உட்பொருள் வெளி ப்படும் ஆசையால் ஆசாரம் சோருதலைக் கைவிடக் கடவர்.

களித்தானைக் காட்டுதல் கீழ்ச்சிக் குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

(க-ரை.) கள்ளோக்குடித்தவனைத் தெளிவித்தல் எதுபோல் எவ்வில், நிருள்ளே முழுக்களவனை விளக்கி வூல் தேடுதல் ஒக்கும்.

## கக்கி திருக்குறள்மூலமும்

கள்ளுண்ணுப் போழ்திற் களித்தானைக் கா  
னுவ்கா, ஒவ்ளான்கொ வூண்டதன் சேர்வு.

(க-ரை.) கள்ளை உண்பவன் தான் குடியாதபோ  
து குடித்தவனைக்கண் டு தன்சோர்வை நினையான்  
போலும். ————— (க0)

கக்கி-ம். அதி.—சூது.

அஃதாவது-இனி அக்கள்ளுண்டல்போல் அறிம்  
பொருள் இன்பங்களுக்குத் தடையாகிய சூதாடலை  
யும் சொல்லுதலாம்.

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்ற  
தூங்க, தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

(க-ரை.) வெல்ல வல்லவனுயினும் சூதவிரும்  
பாமல் இருக்கக்கடவன். வென்றபொருளுங் தூண்டில்  
இரும்பை மீன்விழுங்கியது போலும். (க)  
ஒன்றெய்தி நூறிழுக்குஞ் சூதர்க்கு முன்  
டாங்கொ, னன்றெய்தி வாழ்வதோ ராறு.

(க-ரை.) ஒருபொருளைப் பெற்று நூறுபொருளை  
இழக்கும் சூதாடுவோர்க்கு நன்மை பெற்றுவாழும்  
வழி உண்டாமோ. (ட)

உருளாய் மேவாது கூறிற் பொருளாயம்  
போலுப்ப் புறமே படும்.

(க-ரை.) அரசன் சூதாடுவான் ஆயின் அவன்  
பொருளும் அப்பொருள் வரும் வழியும் பகலை  
கிடத்துப் போய்விடும்.

கருத்துரையும்.

கக்க

சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்  
வறுமை தருவதொன் நில்.

(க-ரை.) துன்பங்களை உண்டாக்கிப் புகழையும்  
கெடுக்கும் சூதைப்போல வறுமையைக் கொடுப்பது  
ஒன்றும் இல்லை. (ச)

கவறுங் கழகமுங் கையுங் தருக்கி  
யிவறியா ரில்லாகி யார்.

(க-ரை.) சூதையும் சூதாடும் இடத்தையும் சூதா  
டுதொழிலையும் கைவிடாத அரசர் பொருள் இரு  
ங்கும் இல்லாதவரே. (இ)

அகடாரா ரல்ல ஒழுப்பர்கு தென்னு  
முகடியான் மூடப்பட்டாரா.

(க-ரை.) சூது என்னும் மூதேவியால் விழுங்கப்  
பட்டவர் இம்மையில் வறுமையும் மறுமையில் நரக  
மும் அதுபவிப்பர். (க)

பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்  
கழகத்துக் காலை புகின்.

(க-ரை.) அரசன் சூதாடில் அவவாட்டம் அவன்  
ஷல்வத்தையும் குணத்தையும் அழிக்கும். (ஏ)

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொள்ளி இ  
யருள்கெடுத், தல்ல ஒழுப்பிக்குஞ் சூது.

(க-ரை.) சூதாட்டமானது பொருளைக் கெடுத்துப்  
நோய்யை மேற்கொள்ளச் செய்து கிருப்புக்கூடியது  
தெத்துத் தன்பத்தை விளைவிக்கும்:

உடைசெல்வ மூன்றேளி கல்வியென் றைந்து  
மடையாவா மாயங் கொளின்.

(க-ரை.) அரசன் சூதாட்டத்தை விரும்புவான்  
ஆகில் கீர்த்தியும் கல்வியும் செல்வமும் ஊழும்  
உடையும் அவனைச் சேராவாம். (க)

இழத்தொறுங் காதனிக்குஞ் சூதேபோற்  
றுன்ப, முழத்தொறுங் காதற் றுயிர்.

(க-ரை.) இருமைப் பயன்களை இழக்கும் தோறும்  
சூதினை இச்சிக்கும் சூதன்போல உயிரானது துன்  
பங்களை அநுபவிக்குங் தோறும் அதன்மேல் ஆசை  
யை உடையது. (க0)

\* கூடு-ம். அடி.—மருந்து.

அஃதாவது - பழவினையாலும் காரணங்களாலும்  
வரும் வாதமுதலிய பிணிகளைத்தீர்க்கும் மருந்தின்  
திறத்தைச் சொல்லுதலாம்.

மிகினுங் குறையினு நோய்செய்யு நாலோர்  
வளிமுதலா வெண்ணிய மூன்று.

(க-ரை.) உணவும் தொழிலும் மிகுந்தாலும் கு  
றைந்தாலும் பிணிமூன்றும் துன்பம் செய்யும். (க)  
மருந்தன வேண்டாவாம் யாக்கைக் கருங்  
திய, தற்றது போற்றி யுணின்.

(க-ரை.) உண்ணப்பட்டது சிரணித்தலை அறி ந்து உண்பான் ஆயின் அவனுக்கு மருங்து வேண்டா வாம். (2)

அற்று லளவறிந் துண்க வங்துடம்பு  
பெற்று ஜெடிதுய்க்கு மாறு.

(க-ரை.) உடலைக்கொண்டவன் அவன் உடலிரு க்கும்படி சிரணித்த அளவு அறிந்து உண்ணக்கடவன். (4)

அற்றதறிந்து கடைப் பிடித்து மாறல்ல  
துய்க்க துவரப பசித்து.

(க-ரை.) சிரணித்த அளவு அறிந்து மாறில்லாத உணவுகளை உண்ணக்கடவன். (5)

மாறுபாடு டில்லாத வுண்டி மறுத்துண்ணி  
ஞாறுபாடு டில்லை யுயிர்க்கு.

(க-ரை.) நல்ல உணவை உண்டால் பிணிகளால் துன்பம் இல்லை. (6)

இழிவறிந் துண்பான்க ணின்பம்போ ணிற்குங் கழிபே ரிரையான்க ஞேய்.

(க-ரை.) குறைவாக உண்பவன் இடத்து இன் பம்போல் நிறைவாக உண்பவன் இடத்து கோய் இருக்கும். (7)

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி ஞேயள வின்றிப் படும்.

(க-ரை.) சிரணித்தது அறியாதவனும் மிக உண்பானுகில் கோய் அவனிடத்து உண்டாம். (8)

நோய்காடி நோய்முத னூடி யதுதணிக்கும்  
வாய்காடி வாய்ப்பச் செயல்.

(க-ரை.) வைத்தியன் வியாதியையும் அதன்  
காரணத்தையும் அதுநிங்கும் உபாயத்தையும் ஆரா  
ய்க்கு மருத்துவம் செய்யக்கடவன். (அ)

உற்றூ னளவும் பிணியளவுங் காலமுங்  
கற்றூன் கருதிச் செயல்.

(க-ரை.) மருத்துவன் பிணியாளி அளவையும்  
பிணியளவையும் காலத்தின் அளவையும் அறிந்து  
பொருந்தச் செய்யக்கடவன். (க)

உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வா  
னென், றப்பானுற் கூற்றே மருந்து.

(க-ரை.) பிணிக்கு மருந்தாவது நோயாளி வைத்  
தியன் மருந்து செய்பவன் இந்நான்குமாம். (க0)

அங்கவியல் முற்றிற்று.

### ஓ மிபியல்.

இனி அவவரசியன் முதலானவைகளிலே அடங்  
கா தொழில்தலைவர்களின் இயல்லைப் பதின்மூன்று  
அதிகாரத்தினுடே சொல்லத்தொடங்கி முதலிலே  
குடிமை சொல்லுகின்றார்.

கூகா-ம். அதி. - துடிமை.



அஃதாவது - உயாந்த குடியினிடத்துப் பிறங்கல  
ரது தனமையாம்.

இற்பிறங்கார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்  
செப்பமு நானு மொருங்கு.

(க-ரை.) செமமையும் நானும் நல்லகுடியில்  
பிறங்கவர்க்கு அவ்வது மற்றவர்க்கு இல்லை. (க)  
ஓமுக்கமும் வாய்மையு நானுமிம மூன்று  
மிமுக்கார் குடிப்பிறங் தார்.

(க-ரை) உயர்குடியில் பிறங்கவர் நல்லங்கடக்கை  
சத்தியம் வெட்கம் இம்முனரிலும் தவரூர். (உ)  
நகையீகை யின்சொ விகழாமை நரன்கும்  
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

(க-ரை.) நல்ல குடியில் பிறங்கவர்க்கு-முகமலர்  
ச்சி கொடுத்தல் இன்சொல் இகழாமை இங்நான்கும்  
உரித்தாம். (ங)

அடுக்கிய கோடி பெற்றுவ குடிப்பிறங்கார்  
குன்றுவ செய்த விலர்.

(க-ரை.) உயர்குடியில் பிறங்கவர் கோடி-பொரு  
சீப்பெற்றாலும் குன்றும் தொழிலைக்கெய்யார்கள்,  
வழங்குவ துள்ளிமுந்தக் கண்ணும். பழங்குடி  
பண்ணிப் பலைப்பிரித் தின்று.

## உங திருக்குறள்மூலமும்

(க-ரை.) நல்வகுடியில் பிறந்தவர் கொடுக்கும் பொருள் சுருங்கிய இடத்தும் குணம் உடைமையில் குறையார். (இ)

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்த்துமென் பார்.

(க-ரை.) நல்ல குடிப்பிறப்பில். வாழ்பவர் வஞ்ச ஜீபொருங்கி அமைவு இல்லாத தொழில்களைச்செய்யார். (க)

குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும் பின், மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.

(க-ரை.) உயர்குடியில் பிறந்தவர் இடத்து உண்டாகும் குற்றம் சிறிதாயினும் சந்திரனில் களங்கம் போல் ஓங்கி விளங்கும். (ஏ)

நலத்தின்க ஞாரின்மை தோன்றி னவனைக் குலத்தின்க ஜீணயப் படும்.

(க-ரை.) நலமுடையவன் இடத்து அன்பில்லா மை உண்டாயின் அவனைக் குலமுடையன் அவ்வன் என்று ஐயப்பாட்டில் வைக்கப்படும். (அ)

நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

(க-ரை.) நிலத்து, இயல்லை முளைகாட்டும் குலத்து இயல்லை வாய்மொழி காட்டும். (க)

நலம்வேண்டி அதூடைமை வேண்டும் குலம் வேண்டின், வேண்டுகெயார்க்கும் பணில்:

(க-ரை.) நல்த்தை விரும்பினால் நான்த்தைக் கொள்ளக்கடவன குலத்தை விரும்பினால் வணக்கத்தைக் கொள்ளக்கடவன.

(க0)

, கூட-ம். அதி.—மாணம்.



அஃதாவது-எங்களும் தனனிலையிலே தாழானமயும் ஊழால் தாழ்வு வந்தகாலத்து உயிரா வாழானமயுமாம்.



இன்றி யமையாச் சிறப்பின வாயிலுங்குன்ற வருப விடல.

(க-ரை.) மிகவும் சிறப்பு உடையவை ஆயினும் தங்குடிதாழவரும் செயலகளை விடக்கடவன. (க) சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரோடு பேராண்மை வேண்டு பவர்.

(க-ரை.) மானத்தை விரும்புவோர் தங்குடிக்கு ஒவ்வாத தொழில்களைச் செய்யார். (அ) பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு.

(க-ரை.) நல்ல குடியில் பிறங்கவர்க்குஞ் செல்லுத்தில் வணக்கமும் வறுமையில் வணங்கங்களையும் வேண்டும். (ஆ)

தலையில் வரியிக்க மயிரனையர் மாந்தர் விலையில் வரியிக்கத் தனு—

(க-ரை.) நல்லகுடியில் பிறந்தவர் நிலைகெட்ட விடத்துத் தலையில் இருந்து நீங்கிய மயிர்க்கு ஒப்பாவர். (ஏ)

குன்றி னீண்யாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின்.

(க-ரை.) மலையை நிகர்த்த குடிப்பிறப்பாளரும் தாழ்த்தற்கு ஏதுவான செயல்களைச் செய்தலால் தாழ் வார்கள். (இ)

புகழின்றூட் புத்தேணுட் யெயாதா வென் மற், நிகழ்வாபின சென்று நிலை.

(க-ரை.) இகழ்பவர் பின்செல்லுவோர் நிலை புகழை உண்டாக்காது தேவா உலகத்துச் செலுத்தாது. ஒட்டார்பின் சென்றெருருவன் வாழ்தலி னங் நிலையே, கெட்டா னெனப்படுத னன்று.

(க-ரை.) ஒருவன் இகழ்பவர் பின்சென்றுவாழ்தலிலும் முன்னிலையில் இருந்து இறந்தான் என்று சொல்லப்படுதலே நல்லது. (ஏ)

மருங்தோமற் றானேம்பும் வாழ்க்கை பெருங்தகைமை, பீடழிய வஞ்ச விடத்து.

(க-ரை.) மானம் அழியவந்தபோது உடலைக்கரப் பாற்றும் வாழ்வானது இறவாமைக்குமருந்து ஆமோ. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னுருபிர்நீப்பர் மானம் வரின்.

(க-ரை.) கவரிமானுக்கு ஒப்பானவர் மானம் கெடவரும் நிலையில் உயிரைவிட்டுவில்லைவர். (ஏ)

இளிவரின் வாழாத மான முடையா  
ரொளிதொழு தேத்து மூலகு.

(க-ரை.) அவமானம் வந்தபோது உயிர்பெற்று  
வாழாத மானம் உடையவர்புகழ் வடிவை உலகத்  
தாாதுதிப்பர். (க0)

/ காடு-ம். அதி.—பேருமை.

அஃதாவது - செய்தற்கரிய செய்தல் செருக்கு  
இல்லாமை பிறர்குற்றம்சொல்லாமையாம்.

ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியோ  
ருவற், காஃதிறங்கு வாழ்து மெனல்.

(க-ரை.) ஒருவனுக்கு ஒளியாவது மன எழுச்சி  
யாம் இளியாவது மனவெழுச்சி இல்லாமையாம்.  
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்  
பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்.

(க-ரை.) மக்களுக்குப் பிறப்பு இயல்பொத்திருக்கும். தொழில் வேற்றுமையால் சிறப்பு இயல்பு ஒவ்வாவரம். (2)

மேனிருங்கு மேலல்லார் மேலல்லர் கீழிருங்குஞ்,  
கீழல்லார் கீழல் வவர்.

(க-ரை.) சிறியவர் மேல் இருங்காலும் பெரியவர்  
ஆகர். பெரியவர் கீழ் இருங்காலும் சிறியவர் ஆகர்.

204 திருக்குறள்மூலமு

ஒருமை மகளிரே போலப் யெருமையுங்  
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.

(க-ரை.) பெருமைக்குணமும் கற்புள்ள மாத  
ரைப்போலத் தன்னைக் காத்துக்கொண்டவனுக்கு  
உண்டு. (ச)

பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி  
நெருமை யுடைய செயல.

(க-ரை.) பெருமை உடையோர் அருமை உடைய  
செயல்களைச் செய்வார். (ட)

சிறியா ருணர்ச்சியு ஸில்லைப் பெரியாரைப்  
பேணிக்கொள் வேமென்னு நோக்கு.

(க-ரை.) பெரியோரை வழிபட்டுக் கொள்வோம்  
என்னும் கருத்துச் சிறியோ மனத்திடத்து இல்லை.  
இறப்பே புரிந்த தொழிற்றுஞ் சிறப்புந்தான்  
சீரல் வவர்க்கட்ட படின்.

(க-ரை.) சிறப்பும் சிறியவர் இடத்து உண்டாயின்  
செருக்கிலே மிகுந்த தொழிலை உடையதாம். (ஏ)  
பணிபுமா மென்றும் பெருமை சிறுமை  
யணிபுமாங் தன்னை வியந்து.

(க-ரை.) பெருமை உடையவர் சிறப்பு உண்டா  
கியகாலத்தும் அடங்கி நடப்பார். சிறுமை உடைய  
வர் சிறப்பு இல்லாக்காலத்தும் தம்மைச் சிறப்பித்து  
நடப்பார். (அ)

பெருமை பெருமித மின்மை சிறுமை  
திபருமித மூர்க்கு விடல்.

(க-ரை.) பெருமைக்குணமாவது செருக்கு இல்லாது இருத்தல். சிறுமைக்குணமாவது செருக்கு உடைத்தா இருத்தல். (க)

அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.

(க-ரை.) பெரியோர் பிறர் அவமானத்தை மறைப்பர், சிறியோர் பிறர் குற்றத்தைச் சொல்லுவர். (க0)

கூகூ-மி. அடி.—சான்றன்மை.

அஃதாவது-பல குணங்களாலும் நிறைந்து அவைகளை ஆளும் தன்மை.

கடனென்ப நல்லவை யெல்லாங் கடன்றிக்கு சான்றுண்மை மேற்கொள் பவர்க்கு.

(க-ரை.) பெரியோர்களுக்கு நற்குணங்களை மேற்கொள்ளுதல் கடமையா இருக்கும். (க)

குணங்களுக்கு சான்றேரூர் கலனே பிறவை மெங்கலத் துள்ளதூஉ மன்று.

(க-ரை.) சான்றேரூர்க்குக் குணங்களையே பெரியங்களையாம். மற்றங்களை நன்மையல்லவாம். (க)

அன்புநா ஜெப்புரவு கண்ஜெட்டம் வாய் கூம்போ, டைஞ்சுசால் பூன்றிய தூண்.

(க-ரை.) அன்பு நாணம் உபகாரம் தாக்குளியம் சத்தியம் இவ்வூந்தும் சால்பு என்னும் பாரத்தைத் தாங்கும் நூண்களாம்.

## உகங் திருக்குறள்மூலமும்

கொல்லா நலத்தது நோன்மை பிறர்த்திமை.  
சொல்லா நலத்தது சால்பு.

(க-ரை.) நோன்பாவது யாதொன்றையும் கொல்லாமையாம். சால்பாவது பிறர் குற்றத்தைச் சொல்லாமையாம். (ச)

ஆற்றுவா ராற்றல் பணித வதுசான்றேர்  
மாற்றுரை மாற்றும் படை..

(க-ரை.) காரியமுடிப்பவர் வல்லமையாவது பணி தல் அது சத்துருக்களை வெல்லும் படையாம். (இ) சால்பிற்குக் கட்டளை யாதெனிற் ரேல்வி துலையல்லார் கண்ணுங் கொள்ள.

(க-ரை.) சால்புக்கு உரைகல் ஏதுவெனில் இழுந்தவர் இடத்தும் தோல்வி கொள்ளுதலாம். (க)

இன்னுசெய் தார்க்கு மினியவே செப்யாக்கா வென்ன பயத்ததோ சால்பு.

(க-ரை.) துன்பம் செப்தவர்களுக்கு இன்பம் செய்யாவிடில் சான்றுண்மை என்னபயனைத்தரும்.

இன்மை யொருவற் கிளிவன்று சால்பென் னுக், தின்மை யுண்டாகப் பெறின்.

(க-ரை.) சால்பின் வலிமை உண்டாகப்பெற்றால் வறுமை இகழ்வு ஆனாது. (அ)

ஊழி பெயரினுக் தாம்பெயரார் சான்றாண் நமக், காழி யெனப்படு வார்.

கருத்துரையும்.

உக்க

(க-ரை.) சான்றேர் காலம் வேறுபடி ஆம் தாங் கள் வேறுபடார். (க)

சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலங் தான், ரூங்காது மன்னே பொறை.

(க-ரை.) சான்றேர் சான்றாண்மை குன்றுவாரா கில் பூமிபாரம் தாங்காது. (க0)

—  
க00-ம். அதி.—பண்புடையை.



அஃதாவது-பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து நடத்துதலாம்.

எண்பத்ததா லெய்த வெளிதென்பயார்மாடும், பண்புடையை யென்னும் வழக்கு.

(க-ரை.) யாவர் இடத்தும் எளிய சமயத்தாக இருக்கில் பண்புடையை என்னும் நல்வழி அடை தல் எளிதாம். (க)

அன்புடையை யான்ற குடிப்பிறத்த விவ்வி ரண்டும், பண்புடையை யென்னும் வழக்கு.

(க-ரை.) ஒருவனுக்கு அன்புடையையும் நல்ல குடியில் பிறத்தலுமே நல்வழியாம். (க)

உறுப்பொத்தன் மக்களோப் பன்றால் வெறுத்தக்க, பண்பொத்த லொப்பதா மொப்பு.

(க-ரை.) அவயவத்தால் ஒப்பாதல் ஒப்புல்லகுண த்தால் ஒப்பாதலே ஒப்பாம்.

## உக்ட திருக்குறள்மூலமு

நயனெழு நன்றி புரிந்த பயனுடையார்  
பண்புபா ராட்டு மூலகு.

(க-ரை.) நீதியையும் தருமத்தையும் விரும்பிய  
பயனுடையவர்குணத்தை உலகத்தார் புகழ்வர்.(ச)  
நகையுள்ளு மின்னு திகழ்ச்சி பகையுள்ளும்  
பண்புள பாடறிவார் மாட்டு.

(க-ரை.) விளையாட்டிலும் இகழ்தலானது துன்  
பம் தரும். கலவர் இடத்துப் பகையிலும் நற்கு  
ணம் உண்டாம். (இ)

பண்புடையார் பட்டண் உலக மதுவின்றேன்  
மண்புக்கு மாய்வது மன்.

(க-ரை.) பெரியவரிடத்து நற்குணம் உண்டாத  
லால் உலகியல் எங்களும் உண்டாகின்றது. அது  
இல்லாவிடில் உலகியல் கெடும். (க)

அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்  
வர், மக்கட்பண் பில்லா தவர்.

(க-ரை.) நன்மக்களுக்கு உரியகுணம் இல்லாத  
வர் கூரியபுத்தி உடையவர் ஆயினும் மரத்தை ஒத்  
தவராவர். (ஏ)

நண்பாற்று ராகி நயமில செய்வார்க்கும்  
பண்பாற்று ராதஷ்கடை.

(க-ரை.) நட்பைக்கொள்ளாராகிப் பகையைக்  
கொள்வார்க்கும் குணம் உடையவரா டெவாமையே  
இழுக்காம்.

கருத்துரையும்.

உகந

கல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்  
பகலும்பாற் பட்டன் றிருள்.

(க-ரை.) நட்புச்செய்து மகிழாதார்க்குப் பூமியா  
னது இருள் உடையதாகும். (க)

பண்பிலான் பெற்ற பெருஞ்செலவ ன்பால்  
கலந்தீமை யாற்றிரிங் தற்று.

(க-ரை.) குணம் இல்லாதவன் முன் கல்வினை  
யால் அடைந்த செல்வமானது பயன்படாது கெடு  
தல், பசுவின்பால் பாத்திரக் குற்றத்தால் கெடுதல்  
போலும். (க0)

கங்க-ம். அதி.—நன்றியில்சேல்வம்.

அஃதாவது - சம்பாதித்தவனுக்கும் பிறர்க்கும் பய  
ன்படுதல் இல்லாத செல்வத்தின இயல்பாம்.

வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃஃ  
துண்ணுன், செத்தான் செயக்கிடந்த தில்.

(க-ரை.) பெரும் பொருளைத் தேடிவைத்தவனுகி  
அப்பொருளை அநுபவியாதவன் இருந்தாலும் இற  
ந்தவனுக்கு ஒப்பாவன். (க)

பொருளானு மெல்லர்மென் றீயா திவறு  
மருளானு மாணுப் பிறப்பு.

(க-ரை.) பொருளைச் சம்பாதித்துக் கொட்டாலும்  
யால் பிறப்பு உண்டாம். (க2)

உகச திருக்குறள்மூலமும்

ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்,  
தோற்ற நிலக்குப் போறை.

(க-ரை.) பொருளை விரும்பிப் புகழை விரும்பாத  
வர் பிறப்புப் பூமிக்குப் பாரம். (ஏ)

எச்சமென் ரென்னென்னுங் கொல்லோ  
வொருவரா, னச்சப் படாஅ தவன்.

(க-ரை.) ஒருவராலும் இச்சிக்கப்படாதவன் இற  
ந்தபின் எதை நினைப்பானே? (ச)

கொடுப்பதூஉங் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்  
கிய, கோழியுண் டாயினுமில்.

(க-ரை.) கொடுத்தலும் உண்ணுதலும் இல்லாத  
வர்க்குக் கோழிபொருள் இருந்தும் பயனில்லை. (நி)

ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்  
கார்க்கொன், றீத வியல்பிலா தான்.

(க-ரை.) தான் உண்ணுமலும் கொடாமலும்  
இருப்பவன் செல்வம் வியாதிக்கு ஒப்பாம். (க)

அற்றூர்க்கொன் றூற்றூதான் செல்வ மிக  
நலம், பெற்று டமியண்முத் தற்று.

(க-ரை.) கொடாதவன் செல்வமானது அழுள்ள  
ன ஒருத்தி தன்னைக் கொடுப்பார் இல்லாமையால்  
கணவன் இல்லாது கிழவியான்ற்போலும். (ஏ)

ஈச்சப் படாதவன் செல்வ நடினுரு  
ஈச்ச மரம்பழுத் தற்று.

கருத்துரையும்..

உகடு

(க-ரை.) பிறரால் இச்சிக்கப்படாதவன் செல்வ மானது ஊானுவே எட்டிமரம் பழுத்தல்போலும். அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய வொண்பொருள் கொள்வார் பிறர்.

(க-ரை.) அன்பற்றுத் தன்னை வருத்திச் சம்பா தித்தபொருளைப் பிறர்கொள்ளுவர். (க)

சிருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து.

(க-ரை.) மிகுந்த செல்வம் உடையவர் வறுமை ஆனது மழை வறுமைகொண்ட தன்மை உடையது.

குடும். அடி.—நானுடைமை.

அஃதாவது - முன்சொல்லப்பட்டசால்பு பண்பு முதலாகிய குணங்களால் உயாந்தோர் தமக்குத்தகா த கருமங்களில் நானுதல் உடையராம் தன்மை.

கருமத்தா னனுத னனுத் திருநுத னல்லவர் நானுப் பிற.

(க-ரை.) நான்மானது கருமங்கரணமாக நானு வதாம். பிறநானங்கள் பெண்களுடைய நானங்கள் போலாம். (க)

ஊனுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல நானுடைமை மாந்தர் சிறப்பு.

(க-ரை.) உணவு ஆடை மற்றவை யாவர்க்கும் பொதுவாம். நன்மக்களுக்குச் சிறப்பாவது நானும் உடைமையாம். (க)

## உக்கு திருக்குறள்மூலமும்

ஊனைக் குறித்த வயிரெல்லா நாணென்னு  
நன்மை குறித்தது சாலடு.

(க-ரை.) உயிர்கள் எல்லாம் உடம்பை விடாவாம்  
நற்குணம் நாணத்தை விடாவாம். (ஏ)

அணியன்றே நானுடைமை சான்றேர்க்  
கங்கிளின்றேற், பிணியன்றே பீடு நடை.

(க-ரை.) பெரியோர்க்கு நாணம் உடைமை ஆப  
ரணமாம். அஃது இல்லாவிடில் அவா நடை பிணி  
யாம. (ச)

பிறர்பழியுங் தம்பழியு நானுவார் நானுக்  
குறைபதி யென்னு மூலகு.

(க-ரை.) பிறர்பழியையும் தம்பழியையும் மதித்து  
நானுவாரை உலகத்தார் நாணத்துக்கு இருப்பிட  
மாகுமென்பர். (ஏ)

நாணவேலி கொள்ளாது மன்றே வியன்ஞா  
லம், பேணலர் மேலா யவர்.

(க-ரை.) உயர்க்கோர் நாணத்தைக் கொள்ளாமல்  
உலகத்தை விரும்பார். (ஏ)

நானு லுகிரைத் துறப்ப ருயிப்பொருட்டா  
னுண்டுவார் நானுள் பவர்.

(க-ரை.) நாணத்தைக்கொள்பவர் உயிரை நீக்கு  
வார். நாணத்தைக்கொள்ளாதவர் உயிரை நீக்கார்.

பிறர்நாணத் தக்கது தானுணு னுழி  
ஊறாணத் தக்க துடைத்து.

(க-ரை.) ஒருவன் நானுது பழியைச் செய்வான் ஆகில் அது குற்றத்தை உடையது. (அ)

குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு நாணின்மை நின்றக் கடை.

(க-ரை.) ஒருவனுக்கு ஒழுக்கம் வழுவும் ஆகில் அவவழுவு அவன் குலத்தைக் கெடுக்கும். ஒருவன் நானுது நின்றால் அது நன்மை யாவற்றையும் கெடுக்கும். (க)

நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை  
நானு ஹுயிர்மருட்டி யற்று.

(க-ரை.) நாணம் இல்லாத மக்கள் சஞ்சரிப்பு மரத்தால் செய்யப்பட்ட பாவை கயிற்றால் உயிர் உடையதாக மருட்டியது போலாம். (எ)

கங்கி. அதி. —துடிசேயல்வகை.

அஃதாவது-ஒருவன் தான்பிறங்க குடியை உயரச் செய்தவின் விதமாம்.

கருமஞ் செய்வொருவன் கைதூவே னென் ஆம், பெருமையிற் பிடுடைய தில்.

(க-ரை.) ஒருவன் கருமம் செய்தற்குக் கைவிடே ன் னன்னும் பெருமைபோல் மேன்பாடு உடையது இல்லை.

உதவி திருக்குறள்மூலமும்

ஆள்வினையு மான்ற வறிவுமென்ற விரண்டி  
னீள்வினையா னீஞங் குடி.

(க-ரை.) முயற்சியும் அறிவும் ஆசை இரண்டின்  
தொழிலால் ஒருவன் குடி உயரும். (2)

குடிசெப்வ லென்னு மொருவற்குத் தெய்வ  
மடிதற்றுத் தான்முக் துறும்.

(க-ரை.) குடியை உயரச் செய்வேன் என்னும்  
ஒருவனுக்குத் தெய்வம் முன்வந்து நிற்கும். (க)  
குழாமற் றுனே முடிவெய்துங் தங்குடியைத்  
தாழா துஞ்று பவர்க்கு.

(க-ரை.) தன்குடிக்கான தொழிலைச் செய்வோர்  
க்கு அது தானே முடிவு பெறும். (க)

குற்ற மிலனுய்க் குடிசெய்து வாழ்வாணிச்  
சுற்றமாச் சுற்று மூலகு.

(க-ரை.) குற்றம் அற்றவனுய்க் குடியை உயரச்செ  
ய்து வாழ்பவனை உலகத்தார் குழ்வர். (க)

ஙல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்  
பிறக்க, வில்லாண்மை யாக்கிக் கொள்ளல்.

(க-ரை.) ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்  
லப்படுவது தன்குடியை உயர்த்திக் கொள்ளுதல்.

அமரகத்து வீண்கண்ணர் போலத் தமரகத்து  
முற்றுவார் மேற்றே பொறை.

கருத்துரையும்.

உக்கு

(க-ஸர.) பேர்க்களத்தில் வீரர் மேல் ஆகுதல் போல அக்குடி இடத்துப்பாரம் பொறுத்தல் வல்லவர் மேலதாம். (எ)

குடிசெய்வார்க் கில்லைப் பருவ மடிசெய்து மானங் கருதக் கெடும்.

(க-ஸர.) குடும்பத்தை உயரச் செய்வார்க்குக் கால வியதி இல்லை. (அ)

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும் பத்தைக், குற்ற மறைப்பா னுடமடு.

(க-ஸர.) தன் குடியைக் காக்க முயற்சி செய்ப வன் உடலம் துன்பத்திற்குக் கொள்கலமாம். (கு) இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்துன்று கல்லா ஸிலாத் குடி..

(க-ஸர.) தாங்குவார் இல்லாத குடியாகிய மரம் துன்பக் கோடரி ஆனது வெட்டக் கெடும். (க0)

கங்கி. அதி.—உழவு.

அஃதாவது-சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும் பான்மை வேளாளர்க்கும் உரித்தாகிய உழுதற்கூ மிலாம்.

சுழன்று மேர்ப்பின்ன துலக மதனு வூழந்து முழவே தலை.

(க-ஸர.) உலகம் ஏருடையார் வழியது குயிர்த்து தலைமையான தௌழிள் உழவே ஆம். (க)

உழுவா ருலகத்தார்க் காணியீட் தாற்று  
தெழுவாரை யெல்லாம் பொறுத்து.

(க-ரை.) உழுபவர் உலகத்தார் ஆசிய தேர்க்கு  
அச்சாணி ஆவார். (ஒ)

உழுதுண்டு வாழ்வாறே வாழ்வார்மற் றெல்  
லாங், தொழுதுண்டு பின்செல் பவர்.

(க-ரை.) உழுது உண்டு வாழ்பவரே வாழ்பவர்  
மற்றவர் தொழுது உண்டு வாழ்பவா. (ஒ)

பலகுடை நீழலுங் தங்குடைக்கீழ்க் காண்ப  
ரலகுடை நீழ வவர்.

(க-ரை.) உழவு குயற்சி செய்வோர் பலவேஷ்தர்  
பூமியையும் குடைநீழவில் காண்பர். (ஒ)

இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது  
கைசெய்தூண் மாலை யவர்.

(க-ரை.) ஒளியாமல் உழுது உண்பவர் ஆசியார்  
இரப்பவர்க்குக் கொடுப்பர். (ஒ)

உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவ  
தூஉம், விட்டேமென் பார்க்கு நிலை.

(க-ரை.) உழவர் கைம்மடங்கும் ஆசில் யாவரும்  
வீரும்பும் உணவும் துறங்தவர்க்கு னிலையும் இல்லை.

தொடிப்புழுதி கங்கா வணக்கிற் பிடித்தெரு  
வூம், வேண்டாது சர்லப் படும்.

(க-ரை.) ஒரு பல்புழுதி காற்பலமாகக் காயவிடவான் ஆகில் பிழெயருவும் இல்லாமல் அப்பயிரவினையும். (ஏ)

எரினு நன்று வெருவிடுதல் கட்டடி  
னீரினு நன்றதன் காப்பு.

(க-ரை.) உழுதவினும் ஏருப்போடுகிறது நல்லது களை பிடிங்கியபின் காத்தல் நீர்விடுதவினும் நல்லது. செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலங் இல்லாளி னாடி விடும்.

(க-ரை.) உழுபவன் விளை நிலத்தில் பேசாதிருக்கில் அந்த நிலம் அவனுடன் பினங்கி விடும். (க) திலமென் றசைகி யிருப்பாரைக் காணி னிலமென்னு நல்லா ணகும்.

(க-ரை.) வறியோம் என்று சோம்பலா இருப்ப வளை நிலமகள் கண்டால் சிரிப்பன். (க0)

### காரு-ம். அதி.—நல்தூரவு.

அஃதாவது - அனுபவிக்கப் படுவன யாவும் இல்லாமையாம்.

இன்மையி னின்னத தியாதெனி னின்மையி னின்மையே யின்னு தது.

(க-ரை.) தரித்திரம் போலத் துண்டம் தெய்வது தது ஏனில் அதுகே.

## 222. திருக்குறள்மூலமும்

இன்மை யெனவொரு பாவி மறுமையு  
மிம்மையு மின்றி வரும்.

(க-ரை.) தரித்திரம் என்னும் ஒருபாவி ஒருவன்  
இடத்து வரும்போது இம்மை மறுமை இன்பம்  
இல்லாமல் வருவன். (உ)

தொல்வரவுங் தோலுங் கெடுக்குங். தொகை  
யாக, நல்குர வென்னு நசை.

(க-ரை.) தரித்திரம் என்னும் ஆசையானது பழ  
ங்குழி வரவையும் அதற்கு உரியசொல்லையும் கெடு  
க்கும். (ஏ)

இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவங்த  
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

(க-ரை.) தரித்திரம் ஆனது உயர்குழியில் பிறங்  
தவர் இடத்தும் இழிவசொல் பிறக்கும் சோர்வைத்  
தரும். (ஈ)

நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத்  
துன்பங்கள் சென்று படும்.

(க-ரை.) வறுமைத் துன்பம் ஒன்றுக்குள்ளே  
பல துன்பங்களும் வரும். (ஏ)

கற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்  
கூர்ந்தார், சொற்பொருள் சோர்வு படும்.

(க-ரை.) வறியவர்? மெய்ப்பெர்குளைச் சொல்வ  
ஆம் அச்சொல் பயன் இல்லாதுமதையுத் தருமா

அறஞ்சாரா எல்குர வீன்றதா யானும்  
பிறன்போல நோக்கப் படும்.

(க-ரை.) வறியவன் தன் தாயாலும் அங்கியன்  
போலப் பார்க்கப் படுவான். (எ)

இன்றும் வருவது கொல்லோ நெருங்கும்  
கொன்றது போலு நிரப்பு.

(க-ரை.) நேற்றுக் கொன்ற வறுமை ஆனது  
இன்றும் வருமோ. (ஏ)

நெருப்பினுட் ஞஞ்சலு மாகு நிரப்பினுள்  
யாதொன்றுங் கணபாட்டிது.

(க-ரை.) தீயிலும் நித்திரை செய்யலாம் வறு  
மையிலே நித்திரை செய்யக் கூடாது. (க)

துப்புர வில்லார் துவரத் துறவாமை  
யுப்பிற்குங் காடிக்குங் கூற்று.

(க-ரை.) வறியவர்கள் துறவாது இருத்தல் அயல்  
வீட்டு உப்புக்கும் காடிநிருக்கும் யமன ஆவார்கள்.

கங்கி-ம். அந்.—இரவு.

அஃத்தாவது-இனி மானம் கெடாத இரத்தல் இர  
வாமமயோடு ஒத்தலால் இறத்தலை விலக்குதலாம்.

இரக்க விரத்தகாரக் காணிற் கடப்பி  
ஊவர்ஷி-தஷ்பழி யன்று.

228                  திருக்குறள்மூலம்

(க-ரை.) தரித்திரர்கள் கொடுப்பவர்களைக் கண்டால் யாசிக்கக்கடவர்கள். அவர் ஒளித்தார் ஆகில் அவர்க்குப்பழி அல்லது தமக்குப்பழி அல்ல. (க) இன்ப மொருவற் கிரத்த விரந்தவை துன்ப முரூஅ வரின்.

(க-ரை.) ஒருவனுக்கு யாசித்த பொருள்கள் துன்பம் அடையாமல் வந்தால் யாசித்தலும் இன்பமாம். கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோ ரேள் ருடைத்து.

(க-ரை.) ஒளியாது கொடுப்பவர் இடத்து யாசித்தலும் ஓர் அழகு உடையது. (க) இரத்தலு மீதலே போலுங் கரத்தல் கனவிலுங் தேற்றூதார் மாட்டு.

(க-ரை.) சொற்பனத்திலும் உலுத்தகுணம் இல்லாதவர் இடத்து யாசித்தலும் கொடுத்தலே போலாம். (க)

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின், றிரப்பவர் மேற்கொள் வது.

(க-ரை.) உள்ளபொருளை ஒளியாது கொடுப்பவர் உலகில் இருக்கையால் யாசிப்பவர் யாசகத்தை மேற்கொள்வது. (க)

கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப் பிடும்பை, யெல்லா மொருங்கு கெடும்.

கருத்துரையும்.

உடு

(க-ரை.) ஒளியாது கொடுப்பவரைக் கண்டால் யாசிப்பவர்களுக்குத் துன்பம் கெடும். (க)

இகழ்ந்தெள்ளா த்வாரைக் காண்ன மக்ஞா  
துள்ள, முள்ளு ஞவப்ப துடைத்து.

(க-ரை.) பொருள் கொடுப்பவரைக் கண்டால் யாசிப்பவர் மனம் மிழ்ச்சியை உடையது. (எ)

இரப்பாரை யில்லாயி னீரங்கண்மா ஞால  
மரப்பாவை சென்றுவங் தற்று.

(க-ரை.) யாசகர் இல்லாவிடில் பூமியில் உள் ஓர் செலவு வரவுகள் மரப்பாவை சூத்திரத்தால் ஆடுதல் போலும். (அ)

ாவார்க ணென்னுண்டாங் தோற்ற மிரந்து.  
கோண், மேவா ரிலாஅக் கடை.

(க-ரை.) யாசிப்பர் இல்லாவிடில் கொடுப்பவர் க்கு என்ன புகழ் உண்டாம். (க)

இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்  
பிடும்பை, தானேயுஞ் சாலுங் கரி.

(க-ரை.) யாசிப்பவன் கோபியாமல் இருக்க வே  
ண்டும் தன்வறுமைதானே சாட்சியாய் விடும். (க0)

கங்ம். அதி.—இரவச்சம்.



அஃதாவது-மானம் கெடவரும் இரத்தலுக்கு அஞ்  
சதலாம்.

## ஈடுகள் திருக்குறள்மூலம்

கரவா துவக்கத்தில் கண்ணன்னா கண் ஆலை  
மிரவாமை கோடி யுறும்.

(க-ரை.) ஒளியாது கொடுக்கும் கண்ணிற்கு லூப் பாணவர் இடத்தும் யாசியாது இருத்தல் கோடி மடங்கு நன்மை ஆம். (க)

இரந்து முஹிவாழ்தல் வேண்டிற் பரந்து  
கெடுக வுலகியற்றி யான்.

(க-ரை.) பிரமன் உலகத்தோரை யாசகம்செய் யப்படைத்தான் ஆகில் அவன் கெடக்கடவன்.(2) இன்மை யிடும்பை யிரங்குதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டதில்.

(க-ரை.) வறுமைத் துண்பத்தை நின்குவோம் என்றும் வலிமைபோல் வலிமை உடையது இல்லை.(ஈ) இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிட மில்லாக், காலு மிரவொலலாச் சால்பு.

(க-ரை.) தரித்திரம் உண்டான இடத்தும் யாசி யாழையே பெருமை. (ச)

தெண்ணீரடுபுற்கையாயினும் தாடங்த  
துண்ணவி ஞாங்கினிய தில்.

(க-ரை.) முயற்சியால் வந்தது கூழாயினும் அதை உண்ணுதல் போல் இன்பம் உடையது இல்லை.(நி) ஆசிற்கு கீரன் நிரப்பினு எனிற் கிரவி னினிவங்க தில்,

(க-ரை.) பசவிற்குநீர்விடு என்னும் யாசகம் போல் நாவிற்கு இழிவு வேறு இல்லை. (ஆ)

இரபப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் கரப்பா ரிரவன்மி னென்று.

(க-ரை.) யாசிப்பாரை எல்லாம் யாசித்தேன் நீங்கள் ஒளிப்பவர் இடத்தில் யாசியாது இருங்கள். இரவென்னு மேமாபடி ரேணி கரவென்னும் பார்தாக்கப பக்கு விடும்.

(க-ரை.) யாசகம் என்னும் தோணி ஒளித்தல் என்னும் வலிய நிலம் தாக்கக் கெடும். (அ)

இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள வுள்ளதால் மின்றிக் கெடும்.

(க-ரை.) யாசிப்பவர் கொடுமையை நினைத்தால் மனம் உருகுகின்றது இல்லையென்னும் கொடுமை யை நினைத்தால் உருகும் அளவும் இல்லாமல்கெடும். கரபபவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ வீரப்பவர், சொல்லாடப் போலு முயிர்.

(க-ரை.) யாசிப்பவர்க்கு இல்லை என்றால் உயிர் போகும் ஒளிப்பவர்க்கு உயிர் எங்கே ஒளிக்கும். (எ)

### காடு-ம். அதி.—கயமை.

அஃதாவது-முன்னே அரசியலுள்ளும் அங்கவிய ஹள்ளும் சிறப்பு வகையால் சொல்லப்பட்டதுண்டு. களுள் ஏற்படுடையவைகளைக் குறிப்பிடுவில் “யாவர்க்

## உடை திருக்குறள்மூலமும்

கும் பொருந்த வைத்தமையால் அங்கே குறிப்பால்  
சொல்லியவையும், இங்கே ஒழிபியலுள் வெளிப்பட  
ச்சொல்லியவையும், ஆகியகுணங்களுள் யாதுமில  
ராகிய கீழோரது தன்மையாம்.

---

மக்களே போல்வர் கயவ ரவரன்ன  
வொப்பா ரியாங்கண்ட தில்.

(க-ரை.) கீழ்மக்கள் வழிவாலே மக்களை ஒப்பா  
வர். அவர்கள் ஒப்பானவரை யான்கண்டது இல்லை.  
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்  
நெஞ்சத் தவல மிலர்.

(க-ரை.) நன்மைகளை அறிபவரிலும் நெஞ்சில் க  
வலை இல்லாதவராகிய கீழ்மக்கள் நன்மை உடைய  
வர். (2)

தேவ ரைனயர் கயவ ரவருநதா  
மேவன செய்தொழுக லான்.

(க-ரை.) தேவரும் கயவரும் ஒப்பாவர். தேவரை  
ப்போல கயவரும் தாம் விரும்பியதை செய்து நடத்  
தலால். (ங)

அகப்பட்டி யாவாரைக் காணி னவரின்  
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்.

(க-ரை.) கீழ்மகன் பட்டியாய் நடப்பவரைக் கண்  
டால் அதனிலும் மேலாக நடப்பான். (ச)

அச்சமே கீழ்க் காதாசார மெச்ச  
மவாவுண்டே ஒன்றான் சிறிது.

(க-ரை.) துன்பம் வரும் என்று அஞ்சம் கீழ்மக்களுக்கு ஆசாரம் இயல்பாக இல்லை. (ஞ)

அறைபறை யன்னா கயவாதாங் கேட்ட  
மறைபிறர்க் கும்த்துரைக்க வான்.

(க-ரை.) கீழ்மக்கள் பறைக்கு ஒப்பாவர் இரகசி  
யப்பொருளை பிறர்க்குச் சொல்லுதலால். (ஏ)

ஈரங்கை விதிராரா கயவர் கொடிறுடைக்குங்  
கூன்கைய ரல்லா தவர்க்கு

(க-ரை.) கீழ்மக்கள் இரப்பவர்க்குக் கொடார் வரு  
த்துவோக்குக் கொடுப்பா. (எ)

சொல்லப் பயன்படுவா சான்றேரூர் கரும்பு  
போற், கொல்லப் பயன்படுங் கீழ்.

(க-ரை.) மேலோர் குறையைச் சொன்ன உடன்  
பயன்படுவா கீழோர்வருத்தினால் பயன்படுவர். (அ)  
உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்  
வடுக்காண வற்றூருங் கீழ்.

(க-ரை.) கீழ்மகன் பிறா உண்டாலும் உடுத்தா  
லும் கண்டால் பொருமை கொள்வான். (கு)  
எற்றிற் குரியர் கயவரோன் ருற்றக்கால்  
விற்றற் குரியர் விரைந்து.

(க-ரை.) கீழோர் துன்பம் வந்த இடத்தில் தங்  
களை விலகிக்கொள்ள உரியவர் ஆவர். (எ0)

ஷத்தியெல் முற்றிற்று.

பொருட்பால முற்றிற்று.

## காமத்துப்பால்.

காமம் என்பது புணர்ச்சி, பிரிவு என இருவகைப் படிம். மற்றை இருத்தல், இரங்கல், ஊட்டல் என் பணவோ என்றால், இவா பொருட்பாகுபாட்டின் அறம் பொருள் இன்பம் என வடநூல் வழக்குப்பற்றிச் சொல்லுதலால் அப்படியே அவைகளைப் பிரிவின் கீட்டத்து அடக்கினா என்று அறிக்.

## க ள வி ய ல்.

‘ கங்கி-ம், அதி.—தகையணங்குறுத்தல்.’

அஃதாவது-பொழில் விளையாட்டில் ஆசையால் பெண்கள் கூட்டம் நிங்க அங்குத்தனித்து நின்ற வளை வேட்டையாடும் ஆசையால் இளையர் கூட்ட நிங்கத்தனித்து வங்ததலைவன் அவள் அழகு தனக்கு வருத்தம் உண்டாக்குதலைச் சொல்லுதலாம்.

அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழூ, மாதர்கொன் மாலுமென் னெஞ்சு. |

(க-ரை) இவள் தெய்வப்பெண்ணே மயிலோ மானிடப்பெண்ணே இன்னுள் என்று அறியாமல் என்மனம் மயங்குகின்றது. (க)

நோக்கினு ஞோக்கெதீர் நோக்குத றுக்கணங்கு, தானைக்கொண் டன்ன துடைத்து. |

கருத்துரையும்.

உங்க

(க-ரை.) இவள் என்பார்வைக்கு எதிரே பார்க்கு தல் ஒருதெய்வப்பெண் போர் செய்யச் சேளையைக் கொண்டு வந்ததுபோலும் தன்மை உடையது. (2) பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிக் தேன், பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

(க-ரை.) தலைவன் தலைவியினுடைய கண்களைப் பார்த்து யமன் என்று கூறினான். (ங)

கண்டா ருயிருண்ணுங் தோற்றத்தாற் பெண்டகைப்; பேதைக் கமர்த்தன கண.

(க-ரை.) இப்பெண்ணின் கண்கள் கண்டவர் கள் உயிரை உண்ணும் காட்சியாக மாறுபட்டு இருந்தன. (ச)

கூற்றமோ கண்ணே பிளையோ மடவர னேக்கமிம் மூன்று முடைத்து. ✓

(க-ரை.) இவள் பார்வை யமனே கண்ணே மானே அறியேன். (ட)

கொடும்புருவங் கோடா மறைப்பி னஞ்கனுர் செய்யல மன்னிவள் கண்.

(க-ரை.) இவளுடைய கண்கள் புருவங்களால் மறைக்கப்பட்டால் எனக்குத் துன்பத்தைச் செய்யாவாம்.

கடாஅக் களிற்றினமீற் கடபடா மாதா படாஅ மூலிகீமீற் றுகில்.

## 252 திருக்குறள்மூலமும்

(க-ரை.) இவள் முலைகளின் மேலே தரித்த வஸ் திரமானது யானே முகத்தின் மேலே தரித்த வஸ்திர த்தை ஒக்கும். (க)

ஒண்ணுதற் கோழு வடைந்ததே ஞாட்பினு ணண்ணுரு முட்குமென் பீடு.

(க-ரை.) என்னுடைய வலியை ஆனது இவளு நடிய நெற்றியைக் கண்டு அழிந்தது. (அ)

பின்னயேர் மட்சோக்கு நானு முடையாட் கணியெவனே வேதில் தநது.

(க-ரை.) இவளுக்குப் பார்வையும் நானுமும் ஆ பரணங்களாக இருக்க வேறு ஆபரணங்களை அணி தல் என்னபயன். (க)

உண்டார்க ணல்ல தடுகரூக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த வின்று.

(க-ரை.) மதுவை உண்டால் மகிழ்ச்சி காமம் கண் டால் மகிழ்ச்சி ஆம் (க0)

கக0-ம். அதி.—துறிப்பறிதல்.



அஃதாவது - தலைவன் தலைவி குறிப்பை அறித ஆம், தோழிகுறிப்பை அறிதலும், அத்தோழி அக்த இருவர் குறிப்பையும் அறிதலாம்.

இருகோக் கிவளுண்க ஜூள்ள தொருகோக்கு  
கோய்கோக்கொன் ரக்கோய்க்கொன்

கருத்துரையும்.

உநந.

(க-றை.) இவள் பார்வை ஆனது இரண்டு ஒன்று நோய் செய்யும். மற்றொன்று அங்நோய்க்கு மருங்தான பார்வையாம். (க)

கண்களாவு கொள்ளுஞ்சிறுநோக்கங் காமத்திற் செம்பாக மன்று பெரிது. சு

(க-றை.) இவள் குறுகிய பார்வை காமத்தினும் அதிகமாம். (க)

நோக்கினு னேக்கி யிறைஞ்சினு எஃ்தவள் யாப்பினு எட்டிய நீர். சு

(க-றை.) அவள் பார்த்தாள் பார்த்துத் தலைகுனித் தாள் அவள்குறிப்பு இருவர் அன்பும் வளரும் தண்ணீராம். (க)

யானேக்குங் காலை நிலனேக்கு நோக்காக்காற் ருனேக்கி மெலல நகும். சு

(க-றை.) யான் பார்க்கும்போது பூமியைப்பார்க் கிறான் யான பாராதபோது தான்பார்த்து நைக்கின்றான். (க)

குறிக்கொண்டு நோக்காமை யல்லா லௌரு கண், சிறக்கணித்தாள் போல நகும்.

(க-றை.) நேரே பாராமல் ஒரு கண்ணைச்சுருக்கி வைன்போல் பார்த்து நைக்கின்றான். (க)

உருா தவர்போற் சொலினுஞ் செறுஅர்செர். லொல்லை யுனரப் படும்.

(க-றை.) புறம்பாகக் கடுஞ்சொல் சொல்லினும் உள்ளே புறம்பாகக் கொல் கீட்டிரும் அறியப்படும்,

## உங்க திருக்குறள்மூலமும்

செரூாச் சிறுசொல்லுஞ் செற்றூர்போ னே  
க்கு, முறூஅர்போன் ருற்றூர் குறிப்பு.

(க-ரை.) உள்ளன்பாகச் சொல்லும் கடின்சொல்  
ஆம் பகையாது பார்க்கும் கோபப்பார்வையும் ஆசை  
க்குறிப்பால் வரும். (எ)

அசையியற் குண்டாண்டோ ரேள்யா னேக்  
தப், பசையினள் பைய நகும்.

(க-ரை.) நான் பாாதத இடத்தில் இரங்கிப்பார்  
த்து நகைக்கிறீன் அதனாலே நலம் உண்டு. (அ)  
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்  
காதலார் கண்ணே யுள்.

(க-ரை.) அயலார் போலப் பொதுப்பார்வை பார்  
த்தல் ஆசை உள்ளவர் இடத்தில் உண்டு. (கு)

கண்ணென்று கண்ணினை நோக்கொக்கின் வாய்  
ச்சொற்க, ஜென்ன பயனு மில.

(க-ரை.) இருவர் பார்வையும் ஒக்குமாகில் வாய்ச்  
சொற்கள் பயனில்லை. (கா)

ககக-ம். அநி.—

அஃதாவது-அப்படிக்குக் குறிப்பறிந்து புணர்ந்த  
தலைவன் அப்புணர்ச்சியைமகிழ்ந்துசொல்லுதலாம்.

கண்டுகேட்ட உண்டுயிர்த் துற்றறியுமைம்புவது  
மொண்டோழி கண்ணே யுள்.

கருத்துரையும்.

உடனு

(க-ரை.) கண்ணுல்கண்டும் காதால்கேட்டும் நாவால் உண்டும் மூக்கான் மோந்தும் மெய்யால் தீண் டியும் அதுபவிக்கப்படும் ஜம்புலன்களும் ஓள்ளியவளையல்களை உடையவள் இடத்தே உள்ளன. (க)

பினிக்கு மருந்து பிறம் னணியிலே  
தன்னேய்க்குத் தானே மருந்து.

(க-ரை.) முப்பினிகளுக்கு மருந்துகள் வேறே உள்ளன. ஆபரணத்தை உடையவள் தன்காமனோய்க்குத் தானே மருந்து ஆனால். (ங.)

தாம்சீழ்வார் மென்றோட் யெவினினினிதுகொருமரைக் கண்ணை னுலகு.

(க-ரை.) தாம் விரும்பிய பெண்களினுடைய மெல்லிய தோள்கள் இடத்துத் துயிலுதல்போல விஷ னுவின் உலகம் இன்பம் ஆகுமோ. (ங.)

நீங்கிற் றெறுாங் குறுகுங்காற் றண்ணென்னுங், தீயாண்டுப் பெற்றூ விவள்.

(க-ரை.) தன்னை நீங்கிய இடத்தில் கடாங்ற்கும் தன்னை நெருங்கிய இடத்தில் குளிராங்ற்கும். இப்புதிப்பட்டதையே இவள் ஏவவுலகத்தில்பெற்றாரோ. வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினு டோள்.

(க-ரை.) பூலை அணிந்த கூந்தலை உடையவளாது தோள்கள் இச்சித்தபொழுது அந்தந்தப் பொருள்கள் என்பதை இன்பும் இய்வுமளவாக.

## உங்கு திருக்குறள்மூலமும்

உறுதோ முயிதளிபபத் தீண்டலாற் பே  
தைக், கமிழ்தி னியன்றன தோள்.

(க-ரை.) எனது முயிதளிர்க்கும்படி தீண்டுதலா  
ல் இப்பெண்ணிற்குத் தோள்கள் அமிழ்தால் சமை  
க்கப்பட்டன. (க)

தம்மி விருந்து தமதுபாத் துண்டற்று  
லம்மா வரிவை முயக்கு.

(க-ரை.) இப்பெண்ணின் புணாச்சி ஆனது தம்  
முயாச்சியால் வந்தபொருளைத் தென்புலத்தோர் மு  
தல ஐவாக்கும் பகுத்துக் கொடுத்துத் தன்பங்கை  
உண்டது போல இன்பம் செய்கின்றது. (க)

வீழு மிருவர்க் கினிதே வளியிடை  
போழப் படாஅ முயக்கு.

(க-ரை.) காற்றால் இடை அறுக்கப்படாத புணர்  
ச்சி ஆனது ஜிருவருக்கும் இனபம் ஆகும். (அ)

ஊட லுணர்தல் புணரத விவைகாமங்  
கூடியார் பெற்ற பயன்.

(க-ரை.) ஊடலும் அதனை நீங்கலும் புணரச்சி  
யும் விவாகம் செய்து கொண்டவா பெற்றபலங்.

அஹிதோ றற்பாமை கண்டற்றுற் காமன்.  
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.

(க-ரை.) இவள் இடத்தில் புணரப்புணர உண்  
ட்டதும் ஆசை ஆனது நாலாலும் அறியாதும் போ

ருள்களை அறியவறிய முன்னம் அறியாமை கண்டாற்போலக்காணப்படுகின்றது. (க0)

ககு-ம். அடி.—நலம்புளைந்துரைத்தல்.

அஃதாவது - தலைவன தலைவி கலத்தினை வருணி த்துச் சொல்லுதலாம்.

ஙன்னீரை வாழி யனிச்சமே நின்னினு மென்னீரள் யாம்சீழ் பவள்.

(க-ரை.) அனிச்சப்பூவே வாழ்வாயாக நீ எல்லா ப்பூவிலும் நற்குணமுடையை எம்மால் விரும்பப் பட்டவள் உன்னிலும் மெல்லியகுணத்தை உடைய வள். (க)

மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று.

(க-ரை.) மனமே இவள் கண்களைப் பலரால் காணப்படும் பூவை ஒக்குமென்று நினைத்துத் தாமரை குவளை நீலமுதலிய மலர்களைக் கண்டால் மயங்கு கிருய் நின் அறிவு இருந்தவிதம் என்னை. (க)

முறிமேனி முத்த முறுவல் வெறிகாற்றம் வேறுண்கண வேய்த்தோ எவட்கு.

(க-ரை.) மூங்கில்போலும் தோன்களை உடையல் குக்கு மேனி தளிர் பல் முத்தம் கண்கள் வேல்.

## உங்கி திருக்குறள்மூலமும்

காணிற் குவளை கவிழ்ந்து நிலனேக்கு  
மாணிமை கண்ணெனுவ்வே மென்று.

(க-ரை.) குவளைமலர்கள் பார்க்கில். இவள் கண்  
னுக்கு ஒப்பாகோம் என்று கவிழ்ந்து நிலத்தைப்பா  
ாக்கும். (ச)

-அனிச்சப்பூக் கால்களையால் பெய்தா ஞூசப்  
பிற்கு, நல்ல படாஅ பறை.

(க-ரை.) இவள் தன்மென்மையை நினையாமல்  
அனிச்சமலரைக் காம்புகளையாமல் சூழினாள் ஆகை  
யால் இடைமுரியும். (ஞ)

மதியு மடங்கை முகனு மறியா  
பதியிற் கலங்கிய மீன்.

(க-ரை.) வானத்து மீன்கள் வேறுபாடு பெரிதாக  
வும் தம் மதியினையும் அம்மடங்கை முகத்தினையும்  
இதுமதி இதுமுகம் என்று அறியமாட்டாது தன்  
நிலையில் இருந்து கலங்கித் திரிகின்றன. (க)

அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல  
மறுவுண்டோ மாதர் முகத்து.

(க-ரை.) அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக்  
காரணம் யாது முன் குறைந்த இடம்வந்து நிரம்பிய  
யே விளங்கும்மதிக்கண்போல இம்மாதர் முகத்தில்  
களங்கம் உண்டோ. (எ)

மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்  
ஈதலை வாழி மதி.

கருத்துரையும்.

உங்கள்

(க-ரை.) சந்திரனே வாழ்வாயாக பெண்கள்முகம் போல ஒளிவீசவல்லை ஆகில் நீயும் என்னால் இச் சிக்கப்படுவாய். (அ)

மலரண்ண கண்ணுண் முகமொத்தி யாயிற் பலர்காணத் தோன்றன் மதி.

(க-ரை.) சந்திரனே மலர்போலும் கண்களை உடையவள் முகத்தை ஒக்கவேண்டுவை ஆகில் இது போல யான் காணத் தோன்று பலர்காணத் தோன்றுதே. (க)

அனிச்சமு மன்னத்தின் றாவியு மாத  
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

(க-ரை.) அனிச்சமலரும் அன்னப்பறவையின் இறகும் மாதர்களாடிக்கு நெருஞ்சிப்பழம்போல் வருத்தம் செய்யும். (க0)

---

ககங்-ம். அதி.—காதற்சிறப்புரைத்தல்.

---

அஃதாவது - தலைவன் தன் ஆசை மிகுதியைச் சொல்லலும் தலைவி தன் ஆசை மிகுதியைச் சொல்லலுமாம்.

---

பாலோடு தேன்கலங் தற்றே பணிமொழி வாலெயி றாறிய ஸீர்.

(க-ரை.) இம்மெல்லிய மொழியினை உடையாளது வாலியபற்றளில் வைறிய நீரானது பாலூட்டே தேனைக்கலங்த கலவை போலும். (க)

உடம்போ யெரிடை யென்னமற் றன்ன  
மடகதையோ டெமமிடை நட்பு.

(க-ரை.) உடம்போடு யெரிடை உளவாகிய நட  
புக்கள் எத்தன்மையோ அத்தன்மையே இம்மடங்  
தையோடு எம்மிடத்தில் உளவாகிய நட்புக்கள். (உ)  
கருமணியிற் பாவாய்ச் போதாயாம வீழுங்  
திருநுதற் கிலலை யிடம்.

(க-ரை.) என்கண்ணில் கருமணியின் இடத்து  
உறையும் பாவலையேச் அவவிடம்விட்டுப்போவாயா  
க போகாது இருப்பாயாகில் எம்மாலவிருமப்பட்ட  
திருநுதலை உடையாட்டு இருக்க இடம் இல்லை. (ந)  
வாழ்த் துயிக்கன்ன ளாயிழை சாத  
லதற்கன்ன ணீங்கு மிடத்து. ◀

(க-ரை.) தெரிந்த ஆபரணத்தை உடையாள்  
என்னைப்புணரும்போது உயிர்க்கு உடம்போடு கூடி  
வாழ்தல் போலும் பிரியும்போது அவவுடமயினின்று  
உயிர் பிரிதல் போலும். (ச)

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே  
கெள்ளாமர்க் கண்ணுள் குணம்.

(க-ரை.) ஒளியினவாகிப் போர்செய்யும் கண்ணி  
கீண உடையாள் குணங்களை நான்மறக்கேன் ஆகில்  
நினைப்பேன் ஒருபோதும் மறத்தலை அறியேன் ஆத  
லாஸ் கினைத்தலையும் அறியேன். (ட)  
கண்ணுயன்விற் போகா சிமைப்பிற் பருவரார்  
நுண்ணியரெங் காதலவர்.

கருத்துரையும்.

உசக

(க-ரை.) தாங்காணுமைபற்றித் தூரத்தில்போயினா என்று நினைப்பவா நினைக்கக்கடவர் எம்முடைய நாயகர் எங்கண்ணுள்ளே நின்றும் போகார் நாம் அறியாமல் இமைத்தோம் ஆகில் அதனால் வருந்து வதும்செய்யார் ஆதலால் காணப்படாரா நண்ணியர்.

கண்ணுள்ளார் காத வவராகக் கண்ணு மெழுதேங் கரப்பாக் கறிந்து.

(க-ரை.) எம்முடைய நாயகர் எங்கண்ணுள்ளே இருக்கின்றார் ஆதலால் கண்ணில் மை ஏழுதேம் அவர் மறைதலை அறிந்து. (ஏ)

நெஞ்சத்தார காத வவராக வெய்துண்ட வஞ்சதும் வேபாக் கறிந்து.

(க-ரை.) எம்முடைய நாயகர் நெஞ்சள்ளே இருக்கின்றார் ஆகையால் உண்ணும் போது குடாக உண்டலை அஞ்சவோம். அவர் அதனால் சூடு உறதலை அறிந்து. (அ)

இமைப்பிற் கரப்பாக் கறிவ வலைத்திற்கே யேதில ரென்னு மிவ்வூர்.

(க-ரை.) என்கண் இமைக்கும் ஆனால் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன் அவளாவில் அவரைத்துயிலா நோய் செய்தார் அன்பிலர் என்று சொல்லும் இவ்வூர். (க)

உவக்துறைவு ரூள்ளத்து ஜென்று மிகக் துறைவு, ரேதில ரென்னுமிவ்வூர்.

(க-ரை.) காதலர் பெப்பாமுதும் என் உள்ளத் துள்ளே மகிழ்ந்து வாசம் செய்வா அதனை அறி யாதவரைப் பிரிக்கு வாசஞ்செய்வர் அன்பிலர் என்று சொல்லும் இவ்வா.

(க0)

ககசு-ம். அதி.—நானுத்துறவுரைத்தல்.

அஃதாவது - தூரப்படுத்தப்பட்டுப் பொருதவனு கிய தலைவனும், அறத்தோடு நிறகததொடங்கிய தலைவரியும், தமது நாணம் இழுததலைச் சொல்லுதலாம்.

காம முழக்கு வருங்கினாக் கேம  
மடலைல திலலை வலி.

(க-ரை.) அரியமகளிரோடு காமத்தை அநுபவித்துப் பின் அதுபெருது துன்பம் அடைந்த ஆடவர்க்குமுன்னும் காப்பாய் வருகின்ற மடல் அல்லது இனி வலியது இல்லை.

(க)

நோனு வுடம்பு முயிரு மடலேறு  
நாணினை நீக்கி நிறுத்து.

(க-ரை.) அவவருத்தத்தினைப் பொருத உடம்பும் உயிரும் அதற்குக் காவலாகிய மடன்மாவினை ஏற்கக் கருதுகின்றன. அதனை விலக்குவதாகிய நாணத்தை ஒழித்துவிட்டு.

(க2)

நானென்டு நல்லாண்மைப்பண்டுடையே ஸின் துட்டயேன், காமுற்று ரேஹு மடல்.

(க-ரை.) நான்த்தையும் ஆண்மையையும் முன் னமே உடையேன அவை காமத்தால் நீங்குதலால் காமயிக்கார் ஏறும் மடவினை உடையேன். (ஏ)

காமக் கடுமெபுன ஹுய்க்குமே நானேஞ்டு  
நல்லாண்மை யென்னும் புளை.

(க-ரை.) நானும் ஆண்மையுமாகிய புளைகளை  
க் காமவெள்ளமானது கொண்டுபோகின்றது. (ச)  
தொடலைக் குறுங்தொடி. தந்தாண் மடவொடு  
மாலை யுழக்குங் துயா.

(க-ரை.) மாலைப்பொருதின் இடத்து அதுபவிக்  
கும் துன்பத்தையும் அதற்கு மருந்தாகிய மடவினை  
யும் முன்னறியேன் இப்பொருது எனக்கு வளைய  
லை உடையவள் தந்தாள். (ஏ)

மடஹார்தல யாமத்து முள்ளுவேன் மன்ற  
படவொல்லா பேதைக்கென் கண.

(க-ரை.) உண்மாது காரணமாக என்கண்கள் ஒரு  
போது நித்திரை செய்யாவாம் அதனால் யாவரும்  
நித்திரை செய்யும் பாதி இராத்திரியில் மடனமா  
�றுதலை நினைப்பேன். (ஏ)

கடலன்ன காம முழங்கு யடவேருப்  
பெண்ணிற் பெருங்தக்க தில்.

(க-ரை.) கடல்போலக்கரையற்ற காமகோயிலை  
அதுபவித்து மடல் ஏறுதலைச் செய்யாது இருக்கிற  
பெண்பிறப்பைப் போலீத் தக்க பிறப்பு உலகத்தில்  
இல்லை.

உசை      திருக்குறள்மூலமும்

நிறையியா மன்னளிய ரென்னது காம  
மறையிறந்து மன்று படும்.

(க-ரை.) இவர் நிறையால் காம்மேற்கொள்ளுதற்  
கு அறியவரன்று அஞ்சதல் செய்யாது மிகவும் அ  
ளிக்கத் தக்கவர் என்று இரங்குதல் செய்யாது மக  
ளிரா காமமும் அவர் மறைததலைக் கடந்து; சபை  
இடத்து வெளிப்படுவதா இருந்தது.      (அ)

அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம  
மறுகின் மறுகு மருணடு.

(க-ரை.) யான் முன் அடங்கி நிற்பதால் எல்லா  
ரும் என்னை அறியா. இனி அவ்வாறு நில்லாது  
நானே வெளிப்பட்டு அறிவிப்பேன் என்று கீளைத்து  
என்காமம் இவழூவீதியில் மயங்கிச் சமூல்கின்றது.  
யாங்கண்ணிற் காண ஏதுப வறிவில்லார்  
யாம்பட்ட தாம்படா வாறு.

(க-ரை.) நாம் கேட்கும்படி அல்லாமல் கண்ணு  
ல் கானும்படி எம்மை அறிவில்லார் சிரிக்கின்றார்.  
அவர் அங்கணம் செய்கின்றது நாம் அடைந்த நோ  
யேத் தாம் அடையாமையால்.      (க0)

—  
ககடு-ம். அநி.—அலரறிவுறுத்தல்.

அஃதாவது-களவொழுக்கம் வேண்டிய தலைவன்  
பிறர்கொல்லுகின்ற அவர் தீணக்கு ஆகின்றவித்தீ  
கதத் தோழிக்கு அறிவித்தலும் மன்மாக உடலை

கருத்துரையும்.

உசரி

போக்காக ஒன்று வேண்டிய தலைவியும் தோழியுப்  
அவவலரை அவனுக்கு அறிவு உறுத்தலுமாம்.

---

அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்  
பலரறியார் பாக்கியத் தால்.

(க-ரை.) உன்மாதுக்கும் எமக்கும் உண்டாகியநட்பு அவரா எழுதலால் என் அரிய உயிரானது அவளைப்பெற்றதுபோல நிலைபெறும். அங்கிலை பேற்றைத் தெய்வத்தால் நானே அறிவது அல்லது பலரும் அறியார்.

மலரன்ன கண்ணு எருமை யறியா  
தலரெமக் கீததிவ் வூர்.

(க-ரை.) மலாபோலும் கண்களை உடையவளது அருமை அறியாது இவவூர் அவளை எளியவள் ஆக்கி அவளோடு அலர்க்கறுதலை எமக்கு உபகரித்தது.(உ) உருஅதோ மூர்த்த கௌவை யதனைப் பெறுஅது பெற்றனன நீர்த்து.

(க-ஸை.) எங்களுக்குப் புணர்ச்சி உண்டா இருக்கையை இவவூர் அறிதலால் விளைந்த அவர் எனக்கறுவது ஒன்றே ஆது கேட்ட என்மனம் அப்டுணர்ச்சியைப் பெறுது இருங்கே பெற்றது போலும் குணம் உடைத்து. (ங)

தவ்வையாற் கவ்விது காம மதுவின்றேழ்  
தவ்வென்னுங் தன்மை யிழுங்கு.

உதசு திருக்குறள்மூலமு

(க-வர.) என்காமம் இவறூ எடுக்கின்ற அலரால் அலர்தலை உடைத்தாயிற்று. அவவலா இல்லை ஆகில் தன் இயல்பு இழந்து சருங்கும். (க)

களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றுற் காமம், வெளிப்படுத் தோறு மினிது.

(க-வர.) கள் உண்பாக்குக் களிக்குந்தோறும் கள் உண்டல் இனிது ஆவதைப்போல ஏனக்குக்காமம் அலராங்தோறும் இனிது ஆகின்றது. (ஞ)

கண்டது மன்னு மொருங்கா எலாமன்னுங் திங்களைப் பாம்புகொண்டற்று.

(க-வர.) தலைவளை நான் காணப்பெற்றது ஒரு நாளேயாம். அதனால் உண்டான் அலரானது அவவளவு இல்லாமல் சந்திரனைப் பாம்புகொண்ட அலர்போல் எங்கும் பரந்தது. (க)

ஊரவர் கெளவை யெருவாக வன்னைசொன் னீராக நிஞமிங் நோய்.

(க-வர.) இக்காமநோயாகியபயிர் இவ்லூரின் மகளிர் எடுக்கின்ற அலரானது ஏருவாக தாய்சொல் கின்ற கடுஞ்சொல்லானது னீராக வளர்கிறது. (க) கெய்யா லெரிந்துப்பே மென்றற்றுற் கெளவையாற், காம நுதுப்பே மெனல்.

(க-வர.) அயலார் எடுக்கின்ற அலரால் உண்டாகும் காமத்தை அவிப்பேம் என்று னினைத்தல் கெய்யால் ஒருப்பை அவிப்பேம் என்று வினைப்பதை ஒக்கும். (ஏ)

கருத்துரையும்.

உசள

அலர்காண வொல்வதோ வஞ்சலோம் பென்  
ரூர், பலர்காண நீத்தக் கடை.

(க-ரை.) தம்மைக்கண்ட நாளில் உன்னைவிட்டு  
நீங்கேன் அனுசதல் ஒழியென்ற அவரே இன்றுகண்  
டார் பலரும் நானும் வகை நம்மைத்துறந்தபின் நா  
ம்ரதிலாக்கறும் அலருக்கு நாணக்கூடுமோக்டாது.  
தாம்வேண்டி னல்குவா காதலர் யாம்வேண்  
நெங், கெளவை யெடுக்குமிவ் லூர்.

(க-ரை.) உடன் செல்லுதற்குக் காரணமாக ணோ  
க்கி நாமுன் விரும்புவதாகிய அலரை இவலூர்தானே  
எடாங்கிறது இனிக்காதலர் தாமும் யாம் வேண்டிய  
க்கால் அதனை இனிது ணேர்வா ஆதலால் இவவலர்  
நமக்கு நன்றாய் வந்தது. (க0)

களவியல் முற்றிற்று.

—  
கற்பியல்.

—  
கக்கா-ம். அதி.—பீரிவாற்றுமை.

அஃதாவது-மணம் செய்து கொண்டபின் தலைவ  
ன் அறம் பொருள் இன்பங்களின்பொருட்டுத் தலை  
வியைப் பிரிக்கு தூரத்திலும் அவவிடத்திலும் செல்  
து நாளில் அப்பிரிவை அவன் பொறுக்கமாட்டாதவ  
ாக் தன்மையாம்.

## உசஅ திருக்குறள்மூலமு

செல்லாமை யுண்டே வெனக்குரை மற்று  
நின், வல்வரவு வாழ்வார்க் குரை.

(க-ரை.) சி எம்மைப் பிரியாமை உண்டாகில்  
அதனை எனக்குச்சொல் அஃதொழியப்பிரிந்து போ  
ய் விரைந்து வருதல் சொல்லுவை ஆனால் அதனை  
அப்பொழுது உயிர் வாழ்வார்க்குச் சொல். (க)  
இன்க ஒன்றைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்  
புன்க ஒன்றைத்தாற் புணரவு.

(க-ரை.) தழையும் கண்ணியும் கொண்டு பின்  
நின்ற நாளில் அவரதுபார்வைமாத்திரமும்புணர்ச்சி  
குறித்தமையால் நமக்கின்பம் உடைத்தா இருக்கு  
மென்று அப்புணர்ச்சி தான் நடந்துகொண்டிருக்க  
வும் அது பிரிவர் என்றஞ்சும் அச்சத்தினை உடைத்  
தாயிற்று அவர் அன்பின்னிலைமை இதுவென்றது.  
அறிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்  
பிரிவோ ரிடத்துண்மை யான்.

(க-ரை.) பிரியேன் என்று அதன்சொல்லும் நம்  
பிரிவாற்றுமையும் அறிதல்உடையராய் காதலர்கண்  
ஆம் ஒரோவழிப்பிரிவு நிகழ்தல் ஆனவர் சொல்லுங்  
தலையளியும்பற்றி நம்ம இடத்து அன்புடையர் என  
த்தெளியும் தெளிவு அறிதா இருக்கத்து. (க)  
அளித்தஞ்ச வென்றவர் கீப்பிற் நெளித்த  
சொற், ரேஹியார்க் குண்டோதவறு.

(கு-ஞர.) எதிர்ப்பட்ட நானே தலையளிசெய்து  
உண்ணைவிட்டுப்பிரியேன் அஞ்சாதிருவென்றவர் நா

கருத்துறையும்.

உசை

மேபின் பிரிவாராகில் அவர்க்கு அல்லால் அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ. (ச)

ஓம்பி னமைந்தார் பிரிவோமபன் மற்றவா நீங்கி னரிதாற் புணாவு.

(க-ரை.) என் உயிரைச்செல்லாமல் காத்தாயாயின் அதனை ஆளுதறகு அமைந்தாருடைய பிரிவினை யை நிலைக்கச்செய்வாயாக, அவர் நிலையாமல் செல்வாராகில் அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும் சென்றால் பின் அவரைக்குடுதல் எனக்கு அரிதாம். பிரிவுறைக்கும் வன்கண்ண ராயி னரிதவர் நல்குவ ரென்னு நசை.

(க-ரை.) நமது பிரிவின் பொருமை அறிந்த தலைவா தாமே நம்முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையர் ஆயினார் அத்தன்மையராய் பின்பு நமது ஆற்றுமை அறிந்துவந்து தலையளிசெய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (க)

துறைவன் றுறந்தமை தூற்றுகொன் முன்கை யிறையிறவா னின்ற வளை.

(க-ரை.) துறைவன் என்னைப் பிரிந்தமையை அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்தேன் முன்கையினிறையினின்றும் கழலாங்கின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ அவன் உணர்த்த உணர்ந்து வக்கு நீ அறிவித்தல் வேண்டுமோ. (க)

இன்னு தினாணில் ஹூர் வாழ்த வதனிலு மின்னு தினியார்ப் பிரிவு.

## உடும் திருக்குறள்மூலமும்

(க-ரை.) மகளீர்க்குத் தங்குறிப்பறியும் தோழி யர் இவ்வாத வேற்றுரின்கண் வாழ்தல் துன்பமா கும் மேலும் தங்காதலரைப் பிரிதல் அதனிலும் துன் பம் ஆகும். (அ)

தொழிற்சாடு னல்லது காமநோய் போல விடிற்சட லாற்றுமோ தீ.

(க-ரை.) தீயைத்தொட்டால் சுடச்சுடும் ஆதலால், காமமாகிய நோய்போலத் தன்னைவிட்டு அகன்றால் தப்பாது சுடவல்லதோ. (க)

அரிதாற்றி யல்லனேய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வாரா பலா.

(க-ரை.) நீ சொல்லுகின்றது ஒக்கும் பிரிவை அறிவித்தபோது அதற்கு உடனபட்டுப் பிரியும் போது உண்டாகிற துன்பநோயையும் நீக்கி அப்பிரிவையும் பொறுத்து இருந்து உயிர்வாழும் மகளிர் பலர். (கோ)

ககள-ம். அதி.—படர்மேலிந்திரங்கல்.

அஃதாவது - பிரிவு பொறுக்கமாட்டாதவளாகிய தலைவி தான் உறுகின்ற துன்பத்தை எப்போதும் நினைத்தலால் மெலிந்து இரங்குதலாம்.।

மறைப்பேன்மன் யானிங்டோ நோயை யிழற்பவர்க், கூற்றுகிற போல மிகும்.

கருத்துரையும்.

உடுக

(க-ரை.) இங்நோடையப் பிறர் அறியாமல் நானினி மறைப்பேன். இங்நோயோ இறைப்பவர்க்கு ஊற்று நிரைப்போல மிகும். (க)

கரத்தலு மாற்றேனிக் நோடையாய் செய் தார்க், குரைத்தலு நானுத் தரும்.

(க-ரை.) இக்காமநோடை இவவிடத்தோர் அறியாமல் மறைப்பதற்கும் வல்லவளாயில்லை. இங்நோய் செய்தார்க்கு உரைக்க எண்ணினதுவும் எனக்கு நானாந்தரும் இனி எனசெய்வேன். (க)

காமமு நானு முயிரகாவாத் தூங்குமென் னேனு வுடமபி னகத்து.

(க-ரை.) காமநோடும் அதனைச்செய்தவர்க்கு அறிவிக்கக்கூடாத நானும் தம்மைப் பொருத என் உடம்பின்கண்ணே உயிர் காவழித்தண்டாகத் தொங்குகின்றன. (க)

காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து மேமப் புளைமன்னு மில.

(க-ரை.) யாவர்க்கும் உளவாய் நின்ற இவவிரண் டின் உள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே அதனை நின்தும் காப்பாகிய புளை இல்லை. (க)

துப்பி னெவனுவர் மற்கொ றுயர்வரவு நட்பினு ஸாற்று பவர்.

(க-ரை.) இன்பம் செய்தற்கு உரியநட்பின்கண்ணே துங்ப அவாவினைச் செய்ய வல்லவர் துங்பம் செய்தற்கு உரிய பகைமைக்கண் என்செய்வர். (க)

## உடுபு திருக்குறள்மூலமும்

இன்பங் கடன்மற்றுக் காம மஃதுங்காற்  
துன்ப மதனிற் பெரிது.

(க-ரை.) காமப்புணர்ச்சியால் இன்பம் செய்யும்  
போது அவவின்பம் கடல்போலப் பேரிதாம். அக்  
காமந்தானே பிரிவால் துன்பம் செய்யுமபோது அத்  
துன்பம் அக்கடலினும் பெரிதாம். (க)

காமக் கடும்புன னீங்திக் கரைகானேன்  
யாமத்தும் யானே யுளேன்.

(க-ரை.) காமமாகிய கடலீங்கியும் அதன்கரை  
காண்கிலேன் எல்லாரும் நித்திரைசெய்யும் பாதி  
இரவிலும் யான் ஒருதுணையும் இல்லாமல் தனித்து  
இறவாது இருக்கின்றேன். (க)

மன்னுமி ரெல்லாங் தூயிற்றி யளித்திரா  
வென்னல்ல தில்லை துணை.

(க-ரை.) இந்த இரவு உலகத்தில் நிலைபெற்ற  
உயிர்களை எல்லாம் தூங்கச் செய்தலால் என்னை  
அல்லது வேறுதுணையை உடையதா இல்லை. (அ)  
கொடியார் கொடுமையிற் ரூங்கொடிய விக்கா  
ணைய கழியு மிரா.

(க-ரை.) காதலரோடு நாம் இன்புற்ற நான்க  
ளிலே உரியவையா இருக்கு அவர் பிரிவைப் பொ  
றுக்கமாட்டாத இங்கள்களிலே நெடியதாய்ச் செ  
ல்கின்ற இராக்காலம் அக்கொடியவரது கொடுமை  
க்குமேலே அதிககொடுமையைச் செய்கின்றது. (க)

கருத்துரையும்.

உடுத்

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிறபின்  
வெள்ளீர், நீங்தல மன்னேவன் கண்.

(க-ரை.) மனம்போல காதலர் இருக்கிறதேயத்  
திற்கு விரைவில் செல்லவேண்டும் ஆனால் எனது  
கண்கள் வெள்ளமாகிய தங்கை நீங்தா. (க0)

—  
ககஶு-ம். அதி.—கண்விதுப்பழிதல்.  
—♦—

அஃதாவது - கண்கள் தலைவனைக்கானுதற்கு விரைதலாலே வருந்துதலாம்.

கண்டாங் கலுழிவு தெவன்கொலோ தண்டா  
நோய், தாங்காட்ட யாங்கண் டது.

(க-ரை.) ஆராத காமநோயை நாம் அறிந்தது  
தாம் காதலரை எமக்குக்காட்டியதால் அன்றே  
கண்கள் இன்று எம்மைக்காட்டச்சொல்லி அழு  
கிண்றது எதை நினைத்து. (க)

தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துண  
ராப், பைத ஒழுப்ப தெவன்.

(க-ரை.) மேல்விளைவதனை ஆராய்ந்து அறியா  
மல் அன்று தலைவரைப்பார்த்த உன்கண்கள் இன்று  
இது நம்மால் வந்தது ஆதலால் பொறுத்தல் வேண்  
இமென்று கறுபடுத்தி அறியாமல் துண்பம் அது  
பலிப்பது எதையினைத்து.

உடுச திருக்குறள்மூலமும்

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுடி  
மிதுகத் தக்க துடைத்து.

(க-ரை.) இக்கண்கள் அன்று காதலவரத்தாமே  
விரைந்துநோக்கி இன்று தாமே இருந்து அழுகி  
ன்ற இவவறியாமைச்செயல் நம்மால் சிரிக்கத்தக்க  
இயல்பினை உடையது. (ந.)

பெயலாற்று நீருலநத வுன்க ஞுயலாற்று  
வுய்வினே யென்க ணிறுத்து.

(க-ரை.) உன்கண்கள் யான் உய்யமாட்டாமை  
க்கு ஏதுவாகிய ஒழிவில்லாத நோயை என்கண்  
ணே கிறுத்தி தாமும் அழமாட்டாதவண்ணம் நீர்  
வற்றிவிட்டன. (ச)

படலாற்று பைத ஹழுக்குங் கடலாற்றுக்  
காமநோய் செய்தவென் கண்.

(க-ரை.) எனக்குக் கடலும் சிறியதாகும்படி  
பெரியதாகிய காமநோயைச்செய்த எனது கண்கள்  
தாமும் நிததிரை இல்லாமல் துன்பத்தை அனுப  
விக்கின்றன. (ஏ)

ஓஒ வினிதே யெமக்கிங்நோய் செய்தகண்  
டாசு மிதற்பட்டது.

(க-ரை.) எம்கு இந்தக் காமநோயைச்செய்த  
கண்கள் தாமும் தாங்காமல் அழத்தலைப்படிடது  
மிகவும் இனித் தூயிற்று. (ஏ)

உழுஞ்சுழுஞ் துண்ணீரறுக விழூஞ்சிழூஞ்சு  
வேண்டி யவாக்கண்ட கண்.

(க-ரை.) விரும்பி உள்ளம் குழுங்குவேண்டி அன்று அத்தலைவரைப்பார்த்த கண்கள் இன்று தூங்காமல் அழுது துன்பத்தை அனுபவித்து தம் உள்ளே இருக்கிற நீர் அற்றுப்போகுக. (எ)

பேணுது பெட்டா ரூளர்மன்னே மற்றவர்க்கானே தமைவில கண.

(க-ரை.) மனத்தால் விரும்பாது இருங்கு சொல்லுமாத்திரத்தால் விரும்பியகாதலர், இங்கே இருக்கின்றார் அவவிருத்தலால் பயன்யாது, கண்கள் அவரைக்காணுமல் பொறுக்கவில்லை. (அ)

வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடையாரஞ் ருற்றன கண.

(க-ரை.) காதலர் வாராத நாள்களிலே தூங்காவாம் வந்தநாள்களிலே அவர் பிரிவுக்கு அஞ்சி தூங்காவாம், அந்த இருவழியும் எனது கண்கள் பொறுத்தற்கு அரிய துன்பத்தை உடையனவாம். (கு)

மறைபெற ஹரார்க் கரிதன்று லெம்போவறைபறை கண்ணு ரகத்து.

(க-ரை.) எம்மைப்போலும் அறையானின்றுபுறையுமிய கண்ணே உடையவர் தமது செஞ்சத்தில் தூட்டிய இரகசியத்தை அறிதல் இவ்வுரில் உள்ள உர்க்குஞ்சு எனிது.

உடுக் திருக்குறள்மூலமும்

கத்தும். அதி.—பசப்புறப்பநுவரல்.

அஃதாவது - பசப்புறதலாகிய வருத்தம் தலைவனது பிரிவு பொருமையால் வருவதோர் நிறவேறு பாடாம்.

நயங்தவர்க்கு எல்காமை நேர்க்கேண் பசந்த வென், பண்பியார்க் குரைக்கோ பிற.

(க-ரை.) என்னை விரும்பிய தலைவர்க்குப் பிரிவை உடன்பட்ட நான் அதனைப் பொருமல் இப்பொழுது என் இயல்லை எவர்க்குச்சொல்லுவேன். அவர்தந்தா ரென்னுங் தகையா லிவர்தந்தென் மேனிமே ஹரும் பசப்பு.

(க-ரை.) நான் பொறுத்திருக்கவும் இப்பசப்பு நிறம் அவர் உண்டாக்கினார் என்னும் களிப்புமிகுதி யால் என்னுடம்பின்மேல் ஏறிச்செலுத்துகின்றது. சாயலு நானு மவர்கொண்டார் கைம்மாறு நோயும் பசலீயுங் தந்து.

(க-ரை.) பிரிகின்றபொழுதே அவ்விரண்டிற்கும் தலைமாறுக இக்காமநோயையும் பசலீயையும் எனக்குத்தந்து ஏன்மேனி அழுகையும் நான்தலையும் அவர்கொண்டுபோயினார். (ஏ)

உள்ளுவன் மன்யா துறைப்ப தவர்த்திமாறு கள்ளம் பிறவோ பசப்பு.

(க-வர.) அவர் சொற்களை நான் மனத்தால் நினைக்கின்றேன் வாயால் சொல்லப்படுவதும் அவர் நற்குணமே அப்படிக்கு இருந்தும் பசலைநிறம் வந்து நின்றது இது வஞ்சனையாயிருந்தது. (ச)

உவக்காணைங் காதலர் செல்வா ரிவக்கா ஜென், மேனி பசப்பூர் வது.

(க-வர.) அக்காலத்து எமது தலைவர் பிரிந்து செல்வாராக எனது வழிவம் பசலைநிறம் அடைவது இங்கே அன்றே. அப்படிப்பட்டது இன்று வேறொன்றுமோ. (இ)

விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன், முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

(க-வர.) விளக்கினது மெலிவுபார்த்து நெருங்கி வரும் இருள்போல இப்பசப்புநிறம் தலைவனது பூர்ச்சியின் சோர்வுபார்த்து நெருங்கிவரும். (ஏ) புல்விக் கிடங்கேன் புடைபெயர்க்கே னவ்வளவி, வள்ளிக் கொள்வற்றே பசப்பு.

(க-வர.) முன்னெருநாளில் காதலரைத் தழுவிக்கிடந்த நான் அறியாது சற்று விலங்கினேன் அப்போது பசலை நிறம் அள்ளிக்கொள்வதுபோல நூத்துகிறைந்தது. (ஓ)

பசந்தா ரிவளைங்ப தல்லா ரிவளைத் துறந்தா ரவரென்பா ரில்.

(க-வர.) பொறுத்திராமல் பசலை நிறம் அடைக்காள் என்று என்னைப்பழிசொல்க்கு அல்லாமல்,

## உடும் திருக்குறள்மூலமும்

இவளை அவர் துறந்து போனார் என்று சொல்லுவார் இல்லை. (அ)

பசக்கமற் பட்டாங்கென் மேனி யப்பித்தார் நன்னிலைய ராவ ரெனின்.

(க-ரை.) இப்பிரிவை நானே உடன்படும்வகை சொல்லியவர் இன்று உன்கருத்தால் நல்லவிலையினர் ஆவராயின் என்மேனிபட்டது பட பசலைசிறம் அடையக்கடவது. (க)

பசப்பெனப் பேர்பெறுத னன்றே யப்பித் தார், நல்காமை தூற்று ரெனின்.

(க-ரை.) அன்று தாம் குறையை யப்பித்துக் கூடினவாக்கு இன்று அருளாமையை நட்புடையோர் தூற்றுர் ஆயின், பசப்பத்தான் ஆயினென்று சொல்லப் பேரைப் பெறுதல் எனக்குங்று.

கலங்-ம். அதி.—தனிப்படரிமிதுதி..

அஃதாவது - தனிமையால் உண்டாகும் துன்ப மிகுஷியாம்.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றுகே காமத்துக் காழில் கணி.

(க-ரை.) தம்மால் விரும்பப்படும் கணவர் தம் கூமப்பெற்ற மகளிர் காமதுகளிச் சி ஏன்னும் வித்தில் வாத பழந்தைப் பெற்றுர் அன்றே. (க)

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றுல் வீழ் வார்க்கு, வீழ்வா ரளிக்கு மளி.

(க-ரை.) தம்மை விட்டிருக்க மாட்டாத மகளிர் க்கு அவரை விட்டிருக்க மாட்டாத கணவர் அளவ நின்து வந்து செய்யுந்தலையளி தன்னினேயே நோக்கி உயிர்வாழ்வாக்கு வானம் அளவு அறிந்து வந்து பெய்வதுபோலும். (2)

வீழுங் வீழுப் படுவார்க் கமையுமே  
வாழுங் மென்னுஞ் செருக்கு.

(க-ரை.) விரும்பப்படுகிற கணவரால் விரும்பப் படுகிற மகளிர்க்கு காதலர் பிரிந்தாலும் நம்மை நினைத்து விரைவில் வருவார். வந்தால் இன்புற்று நாம் வாழ்வோம் என்று இருக்கிறதருக்கு அமையும். வீழுப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழுப் படாஅ ரெனின்.

(க-ரை.) கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்ப இலாரும் தம்மால் விரும்பப்படுகிற கணவரால் விரு ம்பப்படார் ஆயின் தீவினை உடையவரே ஆவர். (ச) நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்ப வோ, தாங்காதல் கொள்ளாக் கடை.

. (க-ரை.) தாழும் நம்மிடத்துக் காதல்செய்யாத போது, நம்மாலே காதல் கொள்ளப்பட்டால் நம ஈருக்கு என்ன இன்பத்தைச் செய்வார். (இ) ஒன்றுதலையா னின்னுது காமங்காப் போல், ஒன்றுதலை யானு மினிது.

## உகூ திருக்குறள்மூலமும்

(க-ரை.) மகளிர் ஆடவர் எனப்படும் இருவா இடத்திலும் ஆசையானது ஓர் இடத்தில் உண்டானால் துண்பத்தைத்தரும் காவதிப்பாரம்போல இரண்டு இடங்களிலும் ஒத்து இருக்குமானால் இன்பத்தைத்தரும். (க)

பருவரலும் பைதலுங் கானுன்கொல் காம நெருவர்க் ணின்றெழுகு வான்.

(க-ரை.) இன்பத்தை அனுபவிக்கும் இருவர் இடத்திலும் ஒத்து இராமல் ஒருவர் இடத்தில் இருக்கு போர்செய்யும் காமன் அவவிடத்துப் பசப்பாலா கிய நோயையும் துண்புமிகுகியையும் அறியானே. வீழ்வாரி ணின்சொற் பெருஅ துலகத்து வாழ்வாரின் வன்கணு ரில.

(க-ரை.) தம்மால் விரும்பப்படும் காதலர் இடத்து இருக்கு இனியசொல்லைப்பெருது வாழ்வாரது பிரிவெபாறுத்து உயிர் வாழ்கின்ற மகளிர்போல நை ரியமுடையவர் உலகில் இல்லை. (அ)

நசைதியார் நல்கா ரெனினு மவர்மாட் டிசையு மினிய செவிக்கு.

(க-ரை.) என்னால் விரும்பப்பட்ட காதலர் என் வீடத்தில் அங்கு இல்லாதவர் ஆயினும், அவர் இடத்தில் உண்டாகும் எவ்விதசொற்களும் என் செவிக்கு இனிமையைத் தரத்தக்கன. (ஆ)

உருஅர்க் குறுகோ யுரைப்பாய் கடலைச் செறுஅஅப் வாழிய செஞ்சு.

(க-ரை.) உன்னேடு கெருங்காதவர்க்கு உனது மிகுந்தநோயைச் சொல்லப்பொருந்திய நெஞ்சேநீ பொறுக்கமாட்டாய் ஆயினும் உனக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத்தூர்க்க முயற்சிசெய் அது எனிது. (க0)

குக-ம். அதி—நினைந்தவர் புலம்பல்.

அஃதாவது - முன்கூடியகாலத்தினுடைய இன் பத்தை நினைந்து பாசுறையிடத்தில் தலைவன் தனி மை அடைதலும், தலைவி தனிமை அடைதலுமாம்.

உள்ளினுங் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது.

(க-ரை.) முன்னளில் அனுபவித்த இன்பத்தை ப்பிரிந்த இடத்து நினைத்தாலும் அப்பொழுது பெற் றதுபோல நிங்காப்பெருமகிழ்ச்சியைத் தருதலால், உண்டபோதல்லது மகிழ்ச்சியைத்தராத கள்ளோப்பார்க்கிலும், காமமே இன்பங் தருவது. (க)

எனைத்தொன் றினிதேகான் காமந்தாம் வீழ் வார், நினைப்ப வருவதொன் றில்.

(க-ரை.) தம்மால் விரும்பப்படுவானாரப் பிரிக்த இடத்து நினைந்தால், அப்பிரிவால் வருவதோர் தன் பம் இல்லையாம். அதனால் காமம் ஏவ்வளவு ஆயி ஆம் இன்பங்தருவது ஒன்றேகான். (க) நினைப்பவர் போன்று நினையார்கொ துழம்புவ் நினைப்பது போன்று கெடும்.

## உக்க திருக்குறள்மூலமும்

(க-ரை.) எனக்குத் தும்மல் உண்டாவதுபோல ததோன்றிக் கெடுகின்றது. அதனால் தலைவர் என் சீன நினைப்பவர்போல நினையா ஆதல் வேண்டும்.() யாழு முளேங்கோ லவாகெஞ்சத் தெங்கெஞ்சத், தோழு வளரே யவா.

(க-ரை,) எமது நெஞ்சத்தில் அவர் எப்பொழு தும் உள்ளவராகவே இருக்கின்றார். அப்படியே அவரது நெஞ்சிலும் நாழும் இருக்கின்றேமோ இல்லை யோ. (ச)

தக்கெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நா ஞார்கோ, லெங்கெஞ்சத் தோவா வரல்.

(க-ரை.) தம்முடைய நெஞ்சத்தின் இடத்தில் ஏம்மைக் காவல்கொண்ட தலைவர், எமது நெஞ்சின் இடத்து ஒழியாமல் தாம் வருதலுக்குஞ்சோ. மற்றிபா னென்னுளேன் மன்னே வவரோடியா, ஆற்றா ஞுள்ள வுளேன்.

(க-ரை.) நான் அவரோடு புணர்ந்தகால இன்பத்தை நினைத்தலால், இத்துன்பவெள்ளத்தில் உயிர்வாழ்கின்றேன் அது இல்லை ஆனால், நான் வேறே எத்தால் உயிர்வாழ்வேன். (ச)

மறப்பி னெவனுவன் மற்கொன் மறப்பறியே ஆள்ளினு முள்ளஞ்சுடும்.

(க-ரை.) அந்த இன்பத்தை மறத்தல் அறியேன் ஆகி இன்று நினைந்துநிற்கவும் பிரிவானது என் உள்ளத்தைச் சுடிகின்றது. அப்படிப் பிரிவிபொறுத்தான் மறந்தால் அத்தான் இறவாது இருப்பேன்ஸு(?)

கருத்துரையும்.

உங்க.

எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றே  
காதலா செய்யுஞ் சிறப்பு.

(க-ரை.) தலைவர் தம்மை எவ்வளவு நினைத்தா  
லும் அதற்குக் கோபியா. அவர் எனக்குச் செய்  
யும் இனபம் ஆவது அவ்வளவு அன்றே. (அ)  
விளியுமென் னின்னுயிரா வேறல்ல மென்பா  
ரளியின்மை யாற்ற நினைந்து.

(க-ரை.) முன் எல்லாம் நாம் இருவரும் வேறு  
அவ்வளவு வென்று சொல்லுவாரது அருள் இல்லா  
மையை மிகவும் நினைத்து எனது இனிது ஆகிய  
உயிரா கழிகின்றது. (க)

விடா அது சென்றாரைக் கண்ணினாற் காணப்  
படா அதி வாழி மதி.

(க-ரை.) சந்திரனே என்னெஞ்சை விடாது இரு  
ந்து விட்டுப் போனவரைக் கண் அளவான் ஆயி  
னும் எதிர்ப்படும்வகை நீ மறையாது இருப்பாயாக.

---

குல ம். அடி.—கனவுநிலையுடைத்தல்.

---

அஃதாவது - தலைவி தான்கண்ட கனவினாது  
நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதலாம்.

---

துதலா துதொடு வந்த கனவினுக்  
கியாதுசெய் வேள்கொல் விருது...

## உக்க திருக்குறள்மூலமும்

(க-ரை.) யான் வருந்துகிறதை அறிக்கு அது  
தீரக் காதலர் விடுத்த தூதைக்கொண்டு என் இட  
த்து வந்த கனவினுக்கு விருந்தாக யாது செய்  
வேன்.

(க)

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்  
குயலுண்மை சாற்றுவேன் மன்.

(க-ரை.) தூங்காது அழிகின்ற எங்கயல்போன்  
ற உண்கண்கள் நான் இரங்தால் தூங்கும் ஆலை்  
கனவிலே காணப்பட்ட தலைவர்க்குப் பொறுத்திரு  
க்கிறதன்மையையே யானே விரியச் சொல்லுவேன்.  
கனவினு னல்கா தவரைக் கனவினுற்  
காண்டலி னுண்டென் னுயிர்.

(க-ரை.) கனவில் வந்து அருள் செய்யாத தலை  
வரைக் கனவின்கண்ணே கானுதலால் என் உயிர  
ரானது நீங்காதிருக்கின்றது.

(க)

கனவினு னுண்டாகுங் காம கனவினு  
னல்காரை நாடித் தரற்கு.

(க-ரை.) கனவில்வந்து அருள் செய்யாதவரை  
அவர் போன இடங் தேழிக்கொண்டு வந்து தருத  
லால், அக்கனவில் இன்பம் ஆனது எனக்கு உண்  
டாகின்றது.

(க)

கனவினுற் கண்டதூடு மாங்கே கனவுந்தான்  
கண்ட பொழுதே யினிது.

(க-ரை.) முன்னே நலவில் தலைவரைக்கண்டு  
அழைபவித்த இன்பமும், இன்று கனவில் கண்டு

அனுபவித்த இன்பழும் கண்ட பொழுதே இனி  
மை ஆயிற்று, அதனால் எனக்கு இரண்டும் ஒத்  
திருக்கின்றன. (இ)

நனவென வொன்றிலலை யாயிற் கனவினுற்  
காதலர் நீங்கலா மன்.

(க-ரை.) நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு  
பாவி இல்லாவிட்டால் கனவில்வந்து கூடிய தலை  
வர் என்னைப் பிரியார். (ஈ)

கனவினு னல்காக் கொடியார் கனவினு  
னென்னெம்மைப் பிழிப் பது.

(க-ரை.) ஒரு தினம் ஆயினும் நனவில்வந்து அ  
ருள்செய்யாதபாதகர் தினநோறும் கனவில்வந்து  
எம்மை வருத்துவது எந்தச்சமபந்தம்பற்றி. (எ)  
துஞ்சுங்காற் ரேண்மேல் ராகி விழிக்குங்கா  
னெஞ்சத்த ராவா விரைந்து.

(க-ரை.) என்னெஞ்சைவிட்டு நீங்காத காதலர்  
யான் தூங்கும்பொழுது வந்து தோளின்மேல் உள்  
ளவராய்ப் பின் விழிக்கும்பொழுது விரைந்து ப  
ழைய நெஞ்சத்தில் இருப்பவர் ஆவர். (ஏ)  
கனவினு னலகாரை கோவர் கனவினுற்  
காதலர்க் கானு தவர்.

(க-ரை.) தமக்கு ஒரு காதலர் இல்லாமையினுவ்  
கனவிலே அவரைக்கண்டு அறியாத மகளிர் தாழ்  
அறிய நனவில்ல வந்து அருள் செய்யாத காதலர்  
அன்பிலர் என்று நொந்துக்கொஞ்சவர்.

உக்கு திருக்குறள்மூலமும்

கனவினு னங்கித்தா ரென்பர் கனவினுற்  
காணுர்கொ விவ்வு ரவர்.

(க-ரை.) இந்த ஊரில் உள்ள மகளிர் கனவின் இடத்தில் நம்மைவிட்டு நீங்கினார் என்று தலைவர் மேலே கொடுமை சொல்லப்பட்டவர். கனவின் இடத்தில் அவர் நீங்காது வருதலைக்கண்டு அறி யாரோ. (க0)

குந-ம். அதி.—போழுதுகண்டிரங்கல்.

அஃதாவது - மாலைப்பொழுது வந்த இடத்து அதனைக்கண்டு தலைவி இரங்குதலாம்.

மாலையோ வல்லை மனநதா ருயிருண்ணும்  
வேலைநீ வாழி பொழுது.

(க-ரை.) பொழுதே நீ முன்னட்களில் வந்த மாலையோ அல்லை, அங்காட்களிலே காதலறைக்கடிய மகளிரது உயிரை உண்ணுகிற முடிவுகாலமாக இருந்தாய். (க)

புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள் போல், வன்கண்ணை தோங்கின் றுணை.

(க-ரை.) மயங்கிய மாலையே நீயும் எம்மைப்பொல் ஒன்றி இழுத்தலை உடையதாக இருக்காய், உங்கு துணையும் ஏமது துணைபேசு இரக்கம் இல்லங்கு உடையதோ சொல்லு.

கருத்துரையும்.

உகள்

பனியருமபிப் பைதலகொண மாலீல் துனியரு  
ம்பித், துன்பம் வளர வரும்.

(க-ரை.) தலைவர் கூடிய நாள் எல்லாம் என்  
முன்னே நடுக்கம் அடைந்து பசந்து வந்த மாலீல்  
ஆனது எனக்கு உயிரவாழ்தலில் வெறுப்பு உண்  
டாகி அதற்கு உண்டாகிற துன்பம் ஹேளைக்கு ஒரு  
விதமாய் மிக வளருகின்றது. (ஏ)

காதல ரிலவழி மாலீல கொலைக்களாத்  
தேதிலர் போல வரும்.

(க-ரை.) தலைவா உள்ளபொழுது எல்லாம் என்  
உயிர்தளிக்க வந்த மாலீல், தலைவா இல்லாத இப்  
பொழுது கொலை செய்கிற களத்துக்கொலைஞர்போ  
ல அந்த உயிரைக கொள்ளுதற்கு வருகின்றது.(அ)  
காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொ  
லயான், மாலைக்குச் செய்த பகை.

(க-ரை.) காலையும் மாலையும் அவர் கூடிய நாள்  
போல் அல்லாமல் இன்று வேறுபட்டுவருகின்றன..  
அவைகளுள் காலைப்பொழுதிற்கு என்னுலே செய்  
யப்பட்ட உபகாரம் யாது, நான் மாலைப்பொழு  
திற்கு செய்யப்பட்ட அபகாரம் யாது. (ஏ)

மாலைநோய் செய்தன் மணந்தா ரகலாத  
காலை யறிந்த திலேன்.

(க-ரை.) முன் எல்லாம் எனக்கு நட்பாய் இன்ப  
அ்.செய்து வந்தமாலீல், இன்றுபகையாய்த் துன்புஞ்  
தெழுதலை தலைவர் பிரிதற்கு முன்னே அறியப்பியத்  
ஒதுக்கீடு இல்லை.

## உச்சி திருக்குறள்மூலமும்

காலையரும்பிப் பகவலலாம போதாகி  
மாலை மலருமின நோய்.

(க-ரை.) இக்காமனோயாகியழுகாலைப்பொழுதில்  
அரும்பாய், பகற் பொழுது எல்லாம் முகிழாய் முதி  
ர்ந்து மாலைப்பொழுதில் மலாகினரது. (எ)

அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன்  
குழல்போலுங் கொலலும் படை.

(க-ரை.) முன் எல்லாம் இன்பஞ்செய்த இடை  
யனது வேணு நாதம், இப்போது நெருப்புப்போலே  
சுடிவதும் ஆகிமாலைக்குத்தனதும் ஆகி அம்மாலை வந்து  
என்னைக் கொல்லும் போது கொலைசெய்யும் படை  
யும் ஆயிற்ற. (ஏ)

பதிமருண்டு பைத வுழக்கு மதிமருண்டு  
மாலை படர்தரும் போழ்து.

(க-ரை.) இதற்கு முன் எல்லாம் யான் மதிமய  
ங்கி நோயை அனுபவித்தேன், இணிக்கண்டாரும்  
மதிமருளும் வகை மாலைக்காலம் வரும் பொழுதிலி  
வழூர் எல்லாம் மயங்கிநோயை அனுபவிக்கும், (க)  
பொருண்மாலை யாளரை யுள்ளிரி மருண்மாலை  
மாயுமென் மரயா வழிர.

(க-ரை.) காதலர் பிரிவைப்பொறுத்து இறவாது  
இருந்த எங்கயிர் ஆனது பொருள் இயல்பே தமக்  
கு இயல்பாக உடையவரை நினைந்து இப்படி மயங்கு  
கு மாலையிலே மாய்கின்றது. (எ)

கருத்துரையும்.

உக்கு

கடச-ம். அடி.— உறுப்புநல்லாழிதல். .

---

அஃதாவது—தலைவியினுடைய கண்ணும் தோனும் நெற்றிமுதலிய அவயவங்களும் அழகு அழிதலாம்.

---

சிறுமை நமக்கொழியச் சேட்சென்று ரூள்ளி நறுமலர் நாணின கண்.

(க-ரை.) இப்பொருமை நம்மிடத்தில் இருக்க வெடுங்தூரத்திலே சென்ற தலைவரை நினைத்து அமுதலால் உனகண்கள் ஒளிஇழுங்கு முன்னேதமக்கு நாணின நல்லமலர்களுக்கு இன்று நாணிவிட்டன. நயங்தவர் நலகாமை சொல்லுவ போலும் பசங்து பனிவாருங் கண்.

(க-ரை.) நிறம் வேறுபட்டுள்ளைப்பொழிகள்ற கண்களாம்மால் விரும்பப்பட்டவரது அருள்செய்யா மையைப் பிறர்க்குச் சொல்லுவ போலும் இனி ஸ் பொறுத்தல் வேண்டும். (2)

தணங்தமை சால வறிவிப்ப போலு மணங்தநாள் வீங்கிய தோள்.

(க-ரை.), தலைவர்க்கடியாளில் இன்பமிகுதியால் பூரித்தங்களு தோள்கள் இன்று அவர் பிரிந்தமை ஷய விளங்க அறிவிப்பவைபோல்வாடுகள்றன. (ஏ) பக்ஞானிங்கிப் பைங்தொடி சோருந்துகைங்கித் தொல்கவின் வாடிய தோள்.

(க-ரை.) அன்று தந்துணவர் நிங்குதலால், அவரா வேபெற்ற செயற்கை அழகே அல்லாமல், பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இன்று அதற்குமேலே தம்பெருமை இழந்து பசும்பொன் வளைகள் சமூலுகின்றன. இவை இப்படிச் செய்யுங் தன்மையன அல்ல. (ச)

கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்.

(க-ரை.) தழுவுங்கை விலகினும் பொருதவளுக்கு இவ்வாறு கால நீதிப்பில் என்ன ஆகுமோ என்று நினையாத கொடியவரது பொல்லாங்கை வளைகளுங் கழன்று பழைய இபற்கை அழகும் இழந்த இத்தோள்கள். இனி அதனைமறைக்கும்வழி யாது சொல்லுகின்றன. (நி)

தொடியொடு தோணைகிழ் நோவ வவரைக் கொடிய ரெனக்கூற நொந்து.

(க-ரை.) யான் பொறுக்கவும் என்வசப்படாமல் வளைகள் கழலும்படி தோள்கள் வாட அவற்றைக் கண்டு அவரை நீ கொடியவர் என்று சொல்வதைப் பொருமல் என் உள்ளே நோகின்றேன். (ச)

பாடு பெறுதியோ கெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் சூச ஹரத்து.

(க-ரை.) கெஞ்சே இவளாலே கொடியவர் என்று சொல்லப்பட்ட அவர்க்கு வாடுகின்ற என் தோளினுஸ் வினைகின்ற ஆராரத்தைச் சொல்லி ஒரு

மேம்பாட்டை அடையவல்லீயோ, வல்லை ஆனால்  
அதனை உப்பது வேறு இல்லை. (எ)

முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது  
பைக்கொடிப் பேதை நுதல.

(க-ரை.) தன்னை இறுக்கத்தழுவிய கைகளை இவ  
ஞக்கு நோய்செய்யும் என்று நினைத்து ஒருத்தினம்  
தளாத்தினேனாக அவவளாவும் பொருமல் பசியவ  
கைகளை அணிந்த பேதையின நெற்றி ஆனது நிறம்  
வேறுபட்டது. அப்படிப்பட்ட நெற்றி இப்பிரிவிற்  
குயாது செய்யுமோ. (ஏ)

முயக்கிடைத் தணவளி போழப் பசப்புற்ற  
பேதை பெருமழைக் கண்.

(க-ரை.) அப்படித் தழுவிய கைகளைத் தளர்த்த  
லால் அப்புணாச்சிக்கு நடுவே சிறுகாற்று நுழைங்  
ததாக அவவளாவு இடை ஈடும் பொருமல் பேதை  
யினது பெரிய குளிர்க்கண்கள் பசலை நிறம் அடை  
ந்தன. அப்படிப்பட்ட கண்கள் மலைகளும் காடுக  
ளும் நாடுகளும் ஆகிய இந்த இடை ஈடுகளை எல்  
லாம் எப்படிப்பொறுத்தன. (க)

கண்ணின் பசப்போ பருவர வெய்தின்றே  
யொன்னுதல் செய்தது கண்டு.

(க-ரை.) தனக்கு அயல் ஆகிய ஓளிப்பாருங்கிய  
நெற்றியால் விளைக்கப்பட்ட பசப்பைப்பார்த்து சிறு  
காற்று நுழையவந்த கண்களின் பசப்போ! தன்  
ஏழு அடைந்தது. (#0)

உடை. திருக்குறள்மூலமும்

கஉடு-மி. அதி.—நேஞ்சோகேளத்தல்.

அஃதாவது - பிரிவு பொருமை யேற்படத் தன  
க்கு ஓர் பற்றுக்கோடு காணுத தலைவி தன்னென்று  
சோடு செய்திறன் அறியாது சொல்லுதலாம்.

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யே  
னைத்தொன்று, மெவ்வோய் தீர்க்கு மருந்து.

(க-ரை.) நெஞ்சே ஒன்றாலும் தீராத ஹோயைத்  
தீர்க்குமருந்து ஆவது ஒன்றை நான் அறியும்படி  
ஆக எப்படிப்பட்டது ஒன்றாயினும் அறிந்து என  
க்குச் சொல்லாயோ. (க)

காத வவரில் ரீகாந் நோவது  
பேதைமை வாழியென் னெஞ்சு.

(க-ரை.) எனது நெஞ்சே வாழ்வாய் ஆக, அத்  
தலைவா நம்மேல் ஆசை இல்லாதவரா இருக்கங்  
அவர்வரவுபார்த்து வருந்துதற்குக் காரணம் உன் அ  
றியாமையே வேறொன்றும் இல்லை. (க)

இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிச் துள்  
ளவ, பைதனேய் செய்தார்க்க ணில்.

(க-ரை.) நெஞ்சே அவர் இடத்துக்கும் போதா  
மல் இங்கும் இறந்து விடாமல் இருந்த அவர்வர  
வை நினைந்து நீ வருந்துகின்றது என்னை, இந்தன்  
பநோய் செய்தவர் இடத்து நமக்கு இருக்கிறவினை  
த்தல் உண்டாதாது.

கண்ணுப் பொளச்சேறி நெஞ்சே யிவையென் கீழத், தின்னு மவாக்காண லுற்று.

(க-ரை.) நெஞ்சே நீ அவர் இடத்துப் போக வேண்டும் ஆனால் இக்கண் களையும் உடன் கொண்டு செல்லு, நீமாத்திரம் செல்வாய் ஆனால் இக்கண்கள் அவரைக்காண வேண்டி நீகாட்டு என்று தின்பவை போல் வருத்தும். (க)

செற்று ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா, முற்று லுருசு தவர்.

(க-ரை.) நெஞ்சே நாம் தம்மை விரும்ப நம்மை விரும்பாத தலைவரை வெறுத்தார் என்று நினைந்து பின்னாகிக் கைவிட்டிருக்கும் வழி நமக்கு உண்டோ இல்லை. (கி)

கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்து ணராய், பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு.

(க-ரை.) எனது நெஞ்சேயான் தம்மோடு பின் நக்கினால் அப்பினக்கை நீக்கவல்ல தலைவரைப்பார்த்த தால் பொய்யாக ஆவது ஒருதரம் பின்னங்கிப் பின் அதனை நீங்கமாட்டாய், நீ இப்போது அவரைக் கொடியவர் என்று பொய்க்காய்வாகக் காய்கின்றாய் இனி அதனை ஒழிந்து அவர் இடத்துக்குச் செல்வத் துணி. (க)

நாமம் விடுவொன்றே நாண்விடு நன்னெஞ்சே, யானே பொறேனிவ் விரண்டு.

(க-ரை.) நல்ல நெஞ்சே ஒன்று நாணம் வீடுமாட்டுயாய் ஆகில், நாமவிருப்பத்தை விடு, ஒன்று நாம

உஙச

## திருக்குறள்மூலமு

விருப்பத்தை விடமாட்டாய் ஆகில், நான்த்தை விடு, இரண்டும் விடாமை உன் கருத்து ஆகில் ஒன்றற்கொன்று பகை ஆகிய இந்த இரண்டையும் நானே ஒன்றுசேர்த் தாங்கவல்லவள் அல்ல. (ஏ) பரிந்தவர் நலகாரேன ரேஷகிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் னெஞ்சு.

(க-ரை.) எனது நெஞ்சே அவர் இப்பொருமை அறியாமையால் நொங்து அருள் செய்யாதவர் ஆயி ஞார் என்று நினைந்து, அதை அறிவிக்கும் பொருட் கி நம்மைப்பிரிந்து போனதலைவா பின்னே ஏங்கித் துன்பம் அடைந்து போகநினைத்தநி ஒன்றும் அறியாய். (ஏ)

உள்ளத்தார் காத வெராக வள்ளிடி யாருழூச் சேறியென் னெஞ்சு.

(க-ரை.) எனது நெஞ்சே காதலர் உன் உள்ளே இருப்பவர் ஆகமுன் எல்லாம் கண்டு இருங்தும், நீ இப்பொழுது புறத்தே தேழியார் இடத்துக்குச் செல்லுகின்றாய். (க)

துன்னுத் துறக்காரை நெஞ்சத் துடையேமர வின்னு மிழத்துங் கவின்.

(க-ரை.) நம்மைக் கூடாதவண்ணம் துறக்கு போனவரை நாம் உள்ளத்தில் வைத்து இருக்கிறோம் ஆகமுன் இழந்த புறத்து அழுகே அல்லாமல் இண்ணமும் அத்து அழுகையும் இழப்போம். . . (கா).

கலூ-ம், அதி—நிறையழிதல்.

அஃதாவது - தலைவி மனதிலே அடக்கப்படும்வை கண் ஆசை மிகுதியால் அடக்கமுடியாமல் வாய் விட்டுச் சொல்லுதலாம்.

காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு நானுத்தாழ் வீழ்த்த கதவு.

(க-ரை.) நானுகியதாழினைக்கேத்த நிறை என்று சொல்லப்படுகின்ற கதவைக்காம வேட்கைஆகிய அந்தாவி முறிக்கின்றது. இளி அவைசிற்றலும் இல்லை ஆனால் பொறுத்தலும் இல்லை. (க)

காம மெனவொன்றோ கண்ணின்றென் னெ ஞுசத்தை, யாமத்து மாருங் தொழில்.

(க-ரை.) எல்லாருங் தொழில் ஒழிகிற நடு இராத்திரியிலும் என் நெஞ்சத்தைத் தொழிலிலே தண்டித்து ஆளுகின்றது. ஆதலால் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணேட்டம் இல்லாததாய் இருந்தது. (க)

மறைப்பேன்மற் காமத்தை யானே குறிப் பின்றித், தும்மல்போற் ரேன்றி விடும்.

(க-ரை.) இக்காமத்தை நான் என் உள்ளே மறைக்க விணப்பேன். அதனால் இது என் கருத்தின் வழிவாராமல் தும்மலைப்போல் வெளிப்பட்டு விடுகின்றது.

## உள்கு திருக்குறள்மூலமும்

நிறையுடையே னென்பேன்மன் யாலே  
வென் காம, மறையிறது மன்று படும.

(க-ரை.) நான் இதுவரையும் என்னை நிறை உடையேன என்று நினைத்து இருப்பேன் அதனால்,  
எனது காமம் மறைந்து இருத்தலைக்கடந்து பலரும்  
அறியப்படுகின்றது. (ச)

செற்றூர்பின் செல்லாப் பெருந்தகைமை  
காமனோ, யுற்று ரறிவுதொன் றன்று.

(க-ரை.) தம்மை நிங்கிப்போனவர் பின்செல்லா  
து தாழும் நிங்கி நிற்கிற நிறை உடைமை ஆனது,  
காமனோய் அடைந்தவரால் அறியப்படுவது ஒன்று  
அல்ல. (டி)

செற்றவர் பின்சேறல வேண்டி யளித்தரோ  
வெற்றென்னை யுற்ற துயர்.

(க-ரை.) என்னை நிங்கிசென்றவர் பின்னே யா  
ன் செல்லல் வேண்டுதலால் என்னை அடைந்த  
துன்பம் ஆனது, ஏத்தன்மையது மிக நன்று. (க)  
நானென வொன்றே வறியலங் காமத்தாற்  
பேணியார் பெட்ப செயின்.

(க-ரை.) நம்மால் விரும்பப்பட்ட தலைவர் வந்து  
காமத்தினாலே நாம் விரும்பியவைகளைச் செய்யும் அ  
ளவில், நானென்று சொல்லப்பட்ட ஒன்றையு  
மோ அறியக்கூடாமல் இருந்தது. (க)

பண்மாயக் கள்வன் பணிமொழி யன்றேநம்,  
பெண்மை யுடைக்கும் படை.

(க-ஸூ.) மது நிறை ஆகிய அரணத்தை அழிக் கிற ஆயுதம் பல பொய்கள் பேசவ்வில் கள்வனது தாழ்ந்த சொற்கள் அன்றோ, ஆனபின் அது நிற் கும் விதம் எப்படி. (அ)

புலப்ப வெனச்சென்றேன் புல்வினே னெஞ் சங், கலத்த ஹ்ருவது கணடு.

(க-ஸூ.) அவர் வந்தபொழுது பிணங்கக்கடவே ன் என்று நினைத்து அவர் எதிர் நில்லாமல் வேறு ஓர் இடத்திலே போயினேன் போகியும், என் நெ ஞ்சம் ஆனது நிறையில் நில்லாமல் கீழே அறுத்துக் கொண்டுபோய் அவரோடு கலக்கத்தொடர்வதை அறிந்து அது இனி வாயாது என்று தழுவினேன்.. நினைத்தீயி விட்டன்ன நெஞ்சினாக் குண்டோ புணர்ந்துாடி நிற்பே மெனல்.

(க-ஸூ.) நினைத்தைத் தீயில் இட்டால் அது உருகுமாறுபோல் தங் தலைவரைக்கண்டால் நிறை அழிந்து உருகுகின்ற நெஞ்சினை உடைய மகளிர் க்கு யாம் பிணங்கிப் பின் புணாந்து அங்கிலையிலே நிற்கக்கடவோம் என்று நினைவு உண்டாகுமோ. ()

குள-ம். அதி.—அவர்வயிள்விதும்பல்.

அஃதாவது - தூரதேசப் பிரிவிலே தலைவனும், தலைவியும், ஆசை மிகுதியால் ஒருவரை ஒருவர் கா ஆதந்து விரைதலாம்.

## உள்ள திருக்குறள்மூலமும்

வாளற்றுப் புற்கென்ற கணனு மவர்சென்ற  
நாளொற்றித் தேய்ந்த விரல்.

(க-ரை.) என் விரல்கள் அவர் நம்மைப்பிரிந்து  
போன நாள்களைச் சுவரிலே குறிவைத்துத்தொட்டு  
என்னுதலால் தேய்ந்தன். அதுவே அன்றி என்  
கண்களும் அவாவரும் வழிபாத்து ஒளி இழந்து  
புல்விய ஆயின. இவ்வாறு ஆகியும் அவர் வரவு  
உண்டாக இல்லை. (க)

இலங்கிழா யின்று மறப்பினென் ரேண்மேற்  
கலங்கழியுங் காரிகை நீத்து.

(க-ரை.) விளங்கா நின்ற ஆபரணமுடையாய்,  
இங்காளில் தலைவரை மறப்பேன ஆயின மறுபிறப்  
பிழும் அழகு ஆனது என்னை விட்டுநீங்க எனது  
தோள்களது வனியலகள் கழன்று விடப்படும். (க)

உரன்சைகி யுள்ளா துஜையாகச் சென்றார்  
வரன்சைகி யின்னு முளேன்.

(க-ரை.) இன்பத்தை விரும்பாமல் வெற்றியை  
விரும்பி நாம்துஜை ஆகுதலை இழந்து தம்மன ஊக்கம்  
கம் துஜை ஆகப் போயினவர், அவைகளை இழந்து  
இங்கு வருதலை விரும்புவதால் இந்த எல்லையிலும்  
உயிரோடு இருக்கின்றேன். (க)

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்  
கோடுகொ டேறுமென் னெஞ்சு.

(க-ரை.) நீங்கிய காமத்தை உடையவர் ஆகி நம்  
ஷமப் பிரிந்துபோனவர், கூடிய காமத்துடனே நம்

து இடத்துக்கு வருதலை நினைத்தலால், எனது மனமானது வருததம் ஒழிந்து மென்மேலும் பருத்து எழுகின்றது. (ச)

காணகமற் கொண்களைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்றோட் பசபடு.

(க-ரை.) என் கணகள் பொருந்த என் கணவை நான் காண்பேன் ஆக, அப்படிக் கண்ட பின்பு என் மெல்லிய தோளில் உள்ள பசலை தானே நீங்கும். (ஏ)

வருகமற் கொண்க நெருநாட் பருகுவன் பைதனே யெல்லாங் கெடு.

(க-ரை.) இத்தனைாளாக வராமல் இருந்த தலை வன் ஒரு தினம் என்னிடத்து வருவான் ஆக வந்தால் துன்பம் செய்கின்ற இந்தனோய் எல்லாம் நீங்க அந்த அயிர்த்ததை ஐம்பொறிகளால் உண்பேன். (க)

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோகலவ ப்பேன்கொல், கணனைன்ன கேளிர் வரின்.

(க-ரை.) கண்போலச் சிறந்த நண்பர் வருவார் ஆனால், அவர் வரவு நீடித்ததைக்குறித்துப் பின்னாலும் குவேனே, என் பொறுக்கமாட்டாமையைக் குறித்துச் செய்யவேனே, இந்த இாண்டும் வேண்டுதலால், இந்த இரண்டு செயல்களையும் கலப்பேனேயாது செய்யக்கடவேன். (ஏ)

விளைகலங்கு வென்றீக வேந்தன் மனைகலங்கு மார்ஜீ யயர்கம் விருந்து.

## உடை திருக்குறள்மூலமும

(க-ரை.) அரசன் போசெய்தல் புரிந்து வெல்வான் ஆக, யாழும் மனைவியைச் சென்று கூடி அந்த இடத்து மாலைக்கு விருந்தினைச் செய்யக்கடவோம். (அ)

ஒருநாளொமாள்போற் செல்லுஞ்சேட்  
சென்றா, வருநாள்வைத் தேங்கு பவாக்கு.

(க-ரை.) தூரதேசத்திற்சென்ற தமது காதலர் திரும்பிவரக் குறித்தானீ உட்கொண்டு அதுவரும் அளவும் உயிரைத்தாங்கி வருந்தும் மகளிரைக்கு ஒரு நாள் ஆனது பலநாள்போல் நெடிது ஆகக்காட்டும். பெற்னென்னும் பெற்றக்கா வென்ன முறினென்ன, முள்ள முடைநதுக்கக் கால்.

(க-ரை.) காதலி நம் பிரிவுபொருமல் உள்ளும் உடைந்து இறந்த இடத்து நம்மைப் பெறக்கடவள் ஆனால் என்ன பயன்! அன்றிப் பெற்றால் என்ன பயன், அன்றிமெய் உறக்கலந்தால் என்ன பயன், இவை ஒன்றாலும் பயன் இல்லை. (க०)

குறு-ம். அடி.—தறிப்பறிவுறுத்தல்.

அஃதாவது - தலைவன், தலைவி, தோழி என்னும் இவர்கள் ஒருவர் குறிப்பை ஒருவர்க்கு அறி உறுத்துதலாம்.

கரப்பினுங் கையிகங் தொல்லாளின் ஜூனைக  
ஆனாரக்க லுறுவதென் ருண்டு.

(க-ரை.) சொல்லாது மறைத்தாய் ஆயினும் அதற்கு உடன்படாமல் உன்னைக் கைகடந்து உனது மை உண்ட கண்களே எனக்குச் சொல்வது ஒரு காரியம் உண்டா இருக்கின்றது. அதனை நியே தெளியச்சொல்லு. (க)

கண்ணிறைந்த காரிகைக் காம்போர்தோட் பேதைக்குப், பெண்ணிறைந்த நீரை பெரிது.

(க-ரை.) என்கண் நிறைந்த அழகையும் மூங்கில் போன்ற தோள்களையும் உடைய உனது மாதுக்கு, பெண்பாலா இடத்து நிறைந்த அறியாமை அவவளவினதல்லாமல் மிகுதியாய் இருக்கின்றது. (க) மணியிற் றிகழ்தரு நால்போன் மடந்தையணியிற் றிகழ்வதொன் ருண்டு.

(க-ரை.) கோக்கப்பட்ட பழகமணிக்குள் இருந்து புறத்தே காணப்படுகிற நாலைப்போல, இம்மடங்கையினது அழகுக்குள் இருந்து புறத்தே காணப்படுவது ஆகையாக ஒரு குறிப்பு உண்டு. (க)

முகைமொக்கு ஞானது நாற்றம்போற்பேதை, நகைமொக்கு ஞானதொன் ருண்டு.

(க-ரை.) அரும்பினது முகிழ்பினுள் உளதாய்ப் புறங்தோன்றுத வாசனைப்போல், உன் மாதினது நகை முகிழ்பினுள் உளதாய்ப் புறங்தோன்றுத ஒரு குறிப்பு உண்டு. (க)

கெதிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர்-தீர்க்கு மருங்தொன் துடைத்து.

## 2-22 திருக்குறள்மூலமு

(க-ரை.) நெருங்கிய வளைகளை உடையவள் என் , இடத்து இல்லாத பிரிவை நினைந்து அதுகாரணம் ஆக என்னை மறைத்துப்போன குறிப்பு எனது யிருந்த துயரைத் தீாக்கும் மருந்து ஒன்றை உடையது. பெரிதாற்றிப் பேட்பக் கலத்த லரிதாற்றி யன்பின்மை சூழ்வு துடைத்து.

(க-ரை.) தலைவர்வங்து தம்பிரிவினால் ஆகிய துண்பத்தை மிகவும் ஆற்றி நாம் மகிழும்வண்ணம் கூடுகின்ற புணாச்சி ஆனது பின்னும் அத்துனபத்தை அரிதாகப் பொறுத்து இருந்து அவரது அனபு இல்லாமையை நினையுங் தன்மையை உடையது. () தண்ணை துறைவன் றணந்தமை நமமினு முன்ன முணாநத வளை.

(க-ரை.) குளிராந்த துறையை உடையவன் நம்மை மெய்யினாலே கூடி இருங்கே மனத்தினாலே பிரிந்தமையை அவன் குறிப்பால் அறிதற்கு உரிய நம்மினும் இவவளையல்கள் முன்னமே அறிந்தன. () நெருநற்றுச் சென்றுரெங் காதலர் யாழு மெழுநாளே மேனிப்பசந்து.

(க-ரை.) எமது தலைவர் நேற்றே பிரிந்து போயினார் நாழும் அப்பிரிவுக்கு உடல் வேற்று நிறம் தூடைந்து ஏழுநாள் உடையேம் ஆயினேம். (அ) தொடிநோக்கி மென்றோனு நோக்கி யழி நோக்கி, யஃதான் டவுள்செய் தது. ..

கருத்துரையும்.

உறுபு

(க-ரை.) இவை சில்லாவென்று தன்வளையல்களொப்பார்த்து அதற்கு ஏதுவாக இவை மெலியும் என்று மெல்லிய தோள்களையும்பார்த்து தனது அடிகளையும்பார்த்து அந்த இடத்தில் அவள் செய்த குறிப்பு உடன் போக்கா இருந்தது. (க)

பெண்ணினுற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினுற், காமனேய் சொல்லி யிரவு.

(க-ரை.) மகளிர் தங்காமனோயைத் தோழியர்க்கு வாயாற்சொல்லாது கண்ணினுற் சொல்லிஉடன் போதலைக்குறித்துத் தம்மடியினை இரத்தல் தழுக்கு இயல்பாகிய பெண்மை, மேலும் ஒரு பெண்மையை உடைத்து என்று அறிந்தோர் சொல்லுவார். (க0)

குகூ-ம். அடி.—புணர்ச்சிவிதும்பல்.

அஃதாவது - தலைவனும், தலைவியும் புணர்ச்சியின்கண்ணே விரைதலாம்.

உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில காமத்திற் குண்டு.

(க-ரை.) நினைத்த உடனே களிப்பு அடைதலும், கண்ட உடனே மகிழ்ச்சி அடைதலும், கள்ளிடண்டவர்க்கு இல்லை, காமம் உடையவர்க்கு உண்டு.

தினைத்துனையும் மூடாமை வேண்டும் பனைத் துனையுங், காம நிறைய வரின்.

## உங்கள் திருக்குறள்மூலமும்

(க-ரை.) காமம் பளை அளவுக்கு அதிகம் மகளிர் க்கு உண்டாகும் ஆனால், தினை அளவும் தந்தலை வரோடு பினங்காமை அவரால் விரும்பப்படும்.(எ)

பேனுது பெட்பவே செய்யினுங் கொண்க  
ளைக், கானு தமையல கண்.

(க-ரை.) நம்மை அவமதித்துத் தான் வேண்டும் அவைகளையே செய்தாலும், கணவளை என் கண கள் பாராமல் அமைந்து இருக்க இல்லை. (ஏ)

ஊடற்கட் சென்றேன்மற் ரோழி யதுமறந்து  
கூடற்கட் சென்றதென் னெஞ்சு.

(க-ரை.) தோழியே அன்பரைக் கானுதற்கு முன் அவா செய்த குற்றத்தைத் தன்னேடு என்னி அவரோடு பினங்குதவிலே சென்றேன், என் மனது கண்ட பின் அதை மறந்து புணாதவிலே சென்றது. (ஏ)

எழுதுங்காற் கோல்கானுக் கண்ணேபோற்  
கொண்கன், பழிகாணேன் கண்ட விடத்து

(க-ரை.) முன் எல்லாம் கண்டு இருந்தும் ஏழு தும்போது அஞ்சனக்கோவின் இயல்பைக் காண மாட்டாத நேத்திரம்போல், கணவனுது குற்றத்தை அவனைக்கானுத இடத்தில் எல்லாம் கண்டு இருந்தும், அவனைக் கண்ட இடத்தில் காணமாட்டேன் கானுங்காற் காணேன் றவரூய கானுக்காற். காணேன் றவறல் வலவை

கருத்துரையும்.

உ.அஞ்சி

(க-ரை.) நான் கணவனைக் காணும்பொழுது அவன் குற்றங்களைக் காண இல்லை, அவனைக் காணுதபொழுது குற்றங்கள் அல்லாதவைகளைக் காண இல்லை. (க)

உய்த்த வறிந்து புனலபாய் பவரேபோற்  
பொய்த்த வறிக்தேன் புலந்து.

(க-ரை.) தமமை ராததுக்கொண்டு போதல் அறிது இருந்து ஓடுகின்ற நீரிலேபாய்வோர் செயல் போல் பினாக்கு முடிவு பெருமை அறிந்து இருந்து கணவனேடு பினாகிப் பெறுவது யாது. (க)

இளித்தக்க வினானு செயினுங் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வானின் மார்பு.

(க-ரை.) கள்வனே எங்களுக்கு, உனது மார்புத ண்ணை உண்டுகளித்தவர்க்கு அவமானம் அடையத் தக்க கெடுதியைச் செய்தாலும், அவராலே மேலு மேலும் விரும்பப்படுவது ஆகிய கள்ளைப்போலும். () மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார்.

(க-ரை.) காம இன்பம் புவினும் மெல்லியதாக இருக்கும், அப்படி மெல்லியதா இருப்பதை அறிந்து அதன் பக்குவத்தைப் பெறுவோர் உலகத்திலே சிலர். (க)

கண்ணிற் ருணித்தே கலங்கினாள் புல்லுத  
வென்னினுங் தான்விதுப் புற்று.

உங்கள்

## திருக்குறள்மூலமும்

(க-ரை.) என்காதவிழுன் ஒருநாள் புணரச் சென்ற என்னேடு கண்மாத்திரத்தாலே பினங்கிப்புணர்தவிலே என்னைப்பாக்கிலும் தான் விரைந்து அதனையும் அப்பொழுதே மறந்து கடிவிட்டாள்.

கநாம். அதி.—நெஞ்சோடுபெலத்தல்.

அஃதாவது - காரணம் உண்டாகிய இடத்தும் பினங்க நினையாமல் புணாச்சியை விரும்புகின்ற நெஞ்சோடு தலைவி பினங்குதலும், தலைவன் பினங்குதலுமாம்.

அவர்களுக்கு சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சோ, நீயெமக் காகா தது.

(க-ரை.) எனது நெஞ்சே அவருடைய நெஞ்சம் நம்மை நினையாமல் அவர்க்காக நிற்பதைக்கண்டு இருந்தும், நி அவரையே நினைத்து மைக்காக நில்லா மைக்குக் காரணம் யாது. (க)

உருஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச் செறுரெனச் சேறியென் னெஞ்சு.

(க-ரை.) எனது நெஞ்சே நம் இடத்து அங்கு இல்லாத தலைவரை உள்ளபடி அறிந்த இடத்தும் நாம் போனால் கோபியார் என்பதுபற்றி அவர் இடத்துச் செல்கின்றார்க். உங்கு இப்படிப்பட்டதும் ஓர் அறியாமை உண்டோ. (உ)

கருத்துரையும்.

உள்

கெட்டார்க்கு நட்டாரில் வென்பதோ நெஞ்  
சே, பெட்டாங் கவாபின் செலல்.

(க-ரை.) நெஞ்சே நீ என இடத்து நில்லாமல்  
விருமபியபடியே அவா இடததே செல்லுதற்குக்  
காரணம், கெட்டவாக்கு நட்பு உடையவா உலகத்  
திலே இல்லை எனகிற நினைவோ. (ஏ)

இனியன்ன நின்னெழு சூழ்வார்யார் நெஞ்சே  
துனிசெய்து துவ்வாய்காண மற்று.

(க-ரை.) நெஞ்சே நீ அவரைக்கண்ட பொழு  
தே இனபம் அனுபவிக்க நினைப்பது அல்லால்,  
அவர் தவறுநோக்கிப் பிணக்கை உண்டு செய்து,  
அதனை அளவு அறிந்து பின் அனுபவிக்கநினையாய்  
ஆதலால், இனி அப்படிப்பட்டவைகளை உன்னுட  
னே எண்ணுவோ யாவர், நான் அது செய்யேன்.  
பெருஅமையஞ்சும் பெறிற்பிரி வஞ்சு  
மருஅ விடும்பைததென் னெஞ்சு.

(க-ரை.) தலைவரைப்பெருதாளிலும் அப்பெரு  
ஸமக்கு அஞ்சா நிற்கும் பெற்றாளிலும் அவரது  
பிரிவை நினைந்து அஞ்சா நிற்கும் ஆதலால் என்  
மனம் ஆனது எந்நாலும் நீங்காத துன்பம் உடைய  
தா இருக்கின்றது. (ஏ)

தனியே யிருந்து நினைத்தக்கா வென்னைத்  
தினிய விருந்ததென் னெஞ்சு.

(க-ரை.) என் மனம் ஆனது இங்கே இருந்தது  
காதலைப்பிரிந்து இருந்து அவர் கொடுக்கினா

## உ-அ-அ திருக்குறள்மூலமு

நான் தன்னேடு நினைத்தபோது, அச்சமையம் அறி  
ந்து என்னைத் தின்பதுபோல் துன்பம்செய்தற்பொ  
ருட்டே. (க)

நானு மறந்தே னவாமறக் கலலாவென்  
மானு மடநெஞ்சிற் படடு.

(க-ரை.) தன்னை மறந்த அவரை மறக்கமாட்  
டாதமாட்சி இல்லாத, எனது அறிவு இல்லாத  
மனத்தோடு கூடி என உயிரினும் சிறந்த நானைத்  
தையும் மறந்துவிட்டேன். (ஏ)

எள்ளி னினிவாமென் றெண்ணி யவர்த்திற  
முள்ளுமுயிக்காத னெஞ்சு.

(க-ரை.) உயிர்மேல் ஆசையை உடைய என்  
மனம் நம்மை இகழ்ந்து சென்றூர் என்று நாமும்  
இகழ்வோம் ஆனால் பின்பு நயக்கு அவமானம் வரு  
ம் என்று நினைத்து அவா திறத்தையே நினைக்கின்  
றது. (அ)

துன்பத்திற் கியாரே துணையாவார தாழு  
டைய, நெஞ்சங் துணையல் வழி.

(க-ரை.) ஒருவர்க்குத்துன்பம் வந்த இடத்து அ  
தை நீக்குதற்கு தாம் உரித்தாகப்பெற்ற தயது மன்  
ம் துணையாகாத போது வேறுதேனை ஒருவரும்  
இல்லை.

தஞ்சங் தமரல்ல ரேதிலார் தாழுடைய  
நெஞ்சங் தமரல் வழி.

கருத்துரையும்.

உங்க

(க-ரை.) தாம் உரித்தாக உடையமன்ம் ஒருவர்க் குத்தம்மவா ஆகாதபோது அயலார் தம்மவர் ஆகார் என்பதைச் சொல்லவேண்டுமோ. (க0)

கநக ம். அதி—புலவி.

அஃதாவது - இருவர் நெஞ்சும் புணர்ச்சிவிரும்பாது பினங்க நினைத்த இடத்து ஒருவரோடு ஒருவர் பினங்கலாம்.

புலலா திராஅப புலத்தை யவருறு  
மலலனேய் காணகஞ் சிறிது.

(க-ரை.) அக்காதலர் அடையும் துன்பநோயினைச்சிறிது காணக்கடவோம் நீ அவரை விரைந்து போய்த் தழுவாமல் இத்தொழிலையே மேற்கொண்டு இருக்கு பினங்கு. (க)

உப்பமைங் தற்றூற் புலவி யதுசிறிது  
மிக்கற்றா ணீள விடல்.

(க-ரை.) பினக்கு புணர்ச்சி இன்பம் செய்தற்கு வேண்டும் அளவுத்தன்மை ஆகுதல், உப்பு ஆனது உணவுகளை இன் சுவை ஆக்குதற்கு வேண்டும் அளவுத்தன்மை ஆகுதல்போலும், மிகவிடுதல் அந்த உப்பு அளவு சிறிது மிகுந்ததுபோலும். (க)

அலந்தாரை யல்லனேய் செய்தற்றூற் றமி  
மைப், புலந்தாரைப் புல்லா விடல்.

உகூ

## திருக்குறள்மூலமு

(க-ரை.) தம்மைப்பெற்று பினங்கியமகளிரை  
அப்பிணக்கு நீக்கிப்புணராயல் விடுதல் முன்னமே  
துன்பம் உற்று அழிந்தவாக்கு அதன்மேலும் மிகு  
ந்த துன்பநோயைச் செய்ததுபோலும். (ஏ)

ஊடி யவரை யுணராமை வாடிய  
வள்ளி முதலரிச் தற்று.

(க-ரை.) நம்மோடு பினங்கியமகளிரைப் பினக்  
குத் தீததுக்கூடாமை முன்னமே நீபெற்றுமல் வா  
டிய கொடியை அடியிலே அறுததல்போலும். ()  
நலத்தகை நல்லவர்க் கேள புலத்தகை  
பூவன்ன கணனு ரகத்து.

(க-ரை.) நற்குணங்களாலே தகுதியை உடைய  
தலைவர்க்கு அழிகு ஆவது மலாபோலும் கண்ணியர்  
நெஞ்சில் உண்டாகின்ற பினககினமிகுதி அன்றே.  
துனியும் புலவியு மிலலாயிற் காமங்  
கனியுங் கருக்காடு மற்று.

(க-ரை.) பெரும்பிணக்கும் சிறுபிணக்கும் இல்  
லை ஆனால் காமம் ஆனது பக்குவ முதிர்ந்த பழமும்  
இளங்காயும்போலும். (க)

ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புனர்வது  
நீலை தன்றுகொ வென்று.

(க-ரை.) புணர்ச்சி ஆனது நீடிக்குமோ நீடியா  
தோ என்று வினைத்தால் இன்பத்திற்கு ஆவசியம்  
வேண்டும் பினக்கிலேயும் ஒருதுன்பம் உண்டு. ()

கருத்துரையும்.

உக்க

நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறி  
யுங், காதல ரில்லா வழி.

(க-ரை.) இவர் நம்பொருட்டு நொந்தார் என்று  
அங்நோயை அறிகிற அன்பு உடையவரைப்பெற்ற  
இடத்து, ஒருவர்நோகின்றதனால் பயன்யாது. (அ)  
நீரு நிழல தினிதே புலவியும்  
வீழுநர் கண்ணே யினிது.

(க-ரை.) உயிக்கு ஆவசியம்வேண்டும் நீரும் நிழ  
வில் உள்ளதே இனிது ஆகும், அதுபோல் புணர்ச்  
சிக்கு ஆவசியம்வேண்டும் பினக்கும் அன்பு உடை  
யவா இடத்தே இனிது ஆகும், மற்றை அன்பிலார்  
இடத்து ஆகாது. (க)

ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்  
கடுவே மென்ப தவா.

(க-ரை.) தான்பினங்கவிலேவருங்கி இருக்கவும்  
தன்னைவிட்டு இருக்கவல்லாரோடு என்மனம்கூடக்  
கடவோம் என்று முயற்சிசெய்தற்குக்காரணம்தன்  
ஆசையே வேறில்லை. (க0)

கஞ்ச-ம். அடி.—புலவிநுணுக்கம்.



அஃதாவது - தலைவனும் தலைவியும் ஒருபடிக்கை  
யிலேகூடி இருந்தபோது அவன் இடத்தில் பினங்க  
குதற்குக்காரணம் இல்லாது இருக்கவும், ஆசை  
அதிகப்படுதலால் நுட்பமாகிய ஒருக்காரணம் இருக்

உகூ

## திருக்குறள்மூலமு

கிறதாக நினைத்து அதனை அவன்மேல் ஏற்றி அவள் பினாங்குதலாம்.

பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொது வுண்பர், நன்னேன் பரத்தனின் மாடு.

(க-ரை.) பரத்தையர் இடத்துச் செல்லுதல் உடையாய் பெண் இயல்பினை உடையார் எல்லா ரும் தமதுகண்களால் பொதுவாக உன்னை அனுபவிப்பார் அதனால் அவர் எச்சில் ஆகிய நின்மார் பைப் பொருங்தேன். (க)

ஊடி யிருக்கேமாத் துமமினார் யாந்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

(க-ரை.) யாம் தம்மோடு பினாங்கிப்பேசாது இருந்தோம் ஆக காதலர் துமமினார் அப்பினக்கு நீங்கி நாம் தம்மை நெடுங்காலம் வாழ்க் கன்று சொல்லு வோம் ஆகனினைத்து. (உ)

கோட்டுப்பூச் சூடினுங் காடு மொருத்தியைக் காட்டிய சூடினீ ரென்று.

(க-ரை.) வளைவு ஆகிய பூமாலையைச் சூடினேன் ஆயினும் உம்மால் இச்சிக்கப்பட்ட ஒருத்திக்கு இப்பூ அலங்கரிப்பைக் காட்டுதல்வேண்டி அணிந்தீர் கன்று கோபித்துவிற்பன் இப்படிப் பட்டவளுக்கு ஒருக்காரணம் வேண்டுமோ. (ஈ)

யாரினுங் காதல மென்றேனு ஓடினுள் யாரினும் யாரினு மென்று.

(க-ரை.) காமம் அனுபவிததற்கு உரிய இருவராய் உள்ளவா எவரினும் நாம்மிகுந்த காதலை உடையேம் என்பது நினைத்து யாரினும் மிகுந்த காதலை உடையேம் என்றுசொன்னேன் ஆக உனதுதோழி அது நினையாமல் உன்னால் விரும்பப்பட்ட மகளிர் பலர் உள்ளும், உன் இடத்து மிகுந்தகாதலை உடையேம் என்றேன் ஆக நினைத்துயாரினும் யாரினும் என் இடத்து காதலை உடையீர் என்று சொல்லிப் பினாங்கினா.

(ச)

இம்மைப் பிறப்பிற் பிரியல் னென்றேனுக் கண்ணிறை நீகொண் டனள்.

(க-ரை.) காதல் மிகுதியால் இப்பிறப்பிலே பிரியேன் என்று சொன்னேன் ஆக, அதனால் என்னை கூறுபிறப்பிலே பிரிவேன் என்கிறகருத்தை உடையேன் ஆக நினைத்து அவள் கண்ணிறைந்த நீரைக் கொண்டாள்.

(இ)

உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தி ரென்றென்னைப், புலலாள் புலத்தக் கனள்.

(க-ரை.) பிரிந்தகாலத்து உண்ணை இடைவிடாமல் நினைந்தேன் என்னும் கருத்தால் யான் நினைந்தேன் என்றேன். அவள் அதனை ஒருகால்மறந்து பின்நினைந்தேன் என்று சொல்லியதாக என்னி அதற்கு விரோதமாக என்னமறந்தீர் என்றுசொல்லி முன்னேதமுவதற்கு அழைமாந்தவள் என்னைத் தழுவாதவள் ஆகிப் பினங்குதற்கு அழைமாந்தாள். ()

உக்கு திருக்குறள்மூலமும்

வழுத்தினு டும்மினே வை வழித்தழுதாள்  
யாருள்ளித் துமமினீ ரென்று.

(க-ரை.) கூடி இருக்கின்றவள் யான் தும்மினே  
ன் ஆக தன் இயற்கைப்பற்றி வாழ்த்தினாள் அப்  
படி வாழ்த்திய தானே அக்கருததைமறித்து உம்  
மை நினைந்து வருங்குகின்ற மகளீர்களுக்குள் யார்  
நினைத்தலால் தும்மினீர் என்று பினங்கி அழு  
தாள். (எ)

தும்முச் செறுப்ப வழுதா ஞுமருள்ள  
வெம்மை மறைத்தீரோ வென்று.

(க-ரை.) எனக்குத் தும்மல்தோனறிய இடத்  
தே யார் நினைத்தலால் தும்மினீர் என்று பினங்கு  
தற்கு அஞ்சி அத்தும்மலை அடக்கவும், உம்மைநினை  
த்தலை உம்மோடு ஒருசம்பந்தமும் இல்லாத எம்மை  
மறைக்கலுற்றீரோ என்றுசொல்லி பினங்கி அழு  
தாள். (ஏ)

தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குதீ  
ரின்றீர ராகுதி ரென்று.

(க-ரை.) பிறமகளிர்க்கும், அவர் பினங்கியபோ  
து இப்படியே வணங்கிப் பினக்குத் தீர்க்கும்தன்  
மை பீராகின்றீர் என்று சொல்லி, இவலிதத்தாலே  
பினங்கிய தன்னை நான் வணங்கிப் பினக்குத்  
தீர்க்கும்போது கோபித்து விற்பள். (க)

கருத்துரையும்.

உக்கு

நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர்  
யாருள்ளி நோக்கினீ ரென்று.

(க-ரை.) என் அவயவம் எல்லாம் நீர் அவைகளி  
ன் ஒப்புண்மையால் யாவரை நினைத்துப்பார்த்தீர் என்  
று சொல்லி தன் அவயவங்களின் ஒப்பு இல்லாமை  
யை நினைத்து அவைகளையே பார்த்துக் கொண்டு  
இருந்தாலும் என்னைக்கோபித்து நிற்பள். (க0)

---

கநாட-ம். அதி.—ஹடலுவகை.



அஃதாவது - அப்படிப்பட்ட ஹடலாலத்தக்குக்  
கடவில் இன்பம் சிறந்த இடத்து அச்சிறப்புக்கு  
ஏதுவாகிய அவூடலைத் தலைவி மகிழ்தலும், தலை  
வன் மகிழ்தலுமாம்.

இல்லை தவறவர்க் காயினு மூடுதல்  
வல்ல தவரளிக்கு மாறு.

(க-ரை.) அவர் இடத்துப்பிழைகள் இல்லாது  
இருந்தாலும், நமக்கு அவர் அருள்செய்கின்றவிதம்  
பினாங்கலை விளைக்க வல்லது ஆகின்றது. (க)

ஹடலிற் ரேன்றுஞ் சிறதுளி எல்லளி  
ஹடலும் பாடு பெறும்.

உக்கு திருக்குறள்மூலமும்

(க-ரை.) பினங்குதலாலேநமது இடத்தில்தோன்றுகிற சிறியதுன்பத்தால் தலைவர் செய்கிற எல்ல அருள்வாடும் ஆயினும் பெருமையைப்பெறும். ()

புலத்தவிற் புத்தேணு ஞெடோ நிலத்தொடு நீரியைங் தன்னு ரகத்து.

(க-ரை.) நிலத்தினேடு நீர் ஆனது கலந்ததுபோல் ஒற்றுமை உடைய காதலர் இடத்து பினங்குதல்போல் நமக்கு இன்பஞ்செய்வது ஒரு தெய்வ லோகம் உண்டோ. (ஏ)

புல்வி விடாஅப் புலவியுட் டோன்றுமென் ஆவள் முடைக்கும் படை.

(க-ரை.) காதலரைத் தழுவிக்கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்பினாக்கின் உள்ளே தன்மேற்சென்ற என் உள்ளத்தைச் சிதைக்கிற ஆயுதம் உண்டாகும். (ஏ)

தவறில ராயினுங் தாம்ஹீழ்வார் மென்றே எகறவி ஞங்கொன் ருடைத்து.

(க-ரை.) ஆடவர்தம் இடத்துப்பிழை இல்லாத வரா இருந்தாலும் உடையார்போல் பினங்கப்பட்டு தம்மால் விரும்பப்படும் மகளிரது மெல்லியதோன் களைக்கூடப் பெருதசமையத்தில், அவர்க்கு அப்ப டிப்பட்ட ஓர் இன்பம் பயத்தல் உடைத்து. (இ)

உணவினு முன்ட தறவினிது காமம்  
புணர்தலி ஆட வினிது.

(க-ரை.) உயிர்களுக்கு மேலே உண்ணுத வினும்  
முன் உண்ணப்பட்டது சீரணித்தல் இன்பங்க்கரும்.  
அதுபோல் காமத்துக்குமேலே புணர்தலினும் முன்  
தவறுபற்றிப் பினங்கல் இன்பங்கரும். (க)

ஊடவிற் ரேற்றவர் வென்று ரதுயன்னுங்  
கூடவிற் காணப் படும்.

(க-ரை.) காமம் அனுபவித்தற்கு உரிய இருவ  
ரில் பினக்கிலே தோற்றவாவென்றேர் ஆவர்,  
அப்பொழுது அறியப்படாது ஆயினும், பின்புணர்  
ச்சியிலே அவரால் அறியப்படும். (க)

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வியர்  
பக், கூடவிற் ரேஞ்சிய வுப்பு.

(க-ரை.) இப்போது இவளது நெற்றிவெயர்க்கும்  
வகை புணர்ச்சி இடத்து உண்டாகிய இனிமையை  
இன்னும் ஒருகால் இவள்பினங்கியாம் பெறவல்லே  
மோ. (க)

ஊடுக மன்னே வொளியிழை யாமிரப்ப  
நீடுக மன்னே வீரா.

(க-ரை.) விளங்குகின்ற ஆபரணத்தை உடைய  
வள் இன்னும் எம்மோடுபினங்குவாள் ஆக, அப்

உகா திருக்குறள்மூலமும்  
கருத்துரையும்.

படிப்பினங்கி நிற்றற்கும் அதனைத்தீர்த்தற் பொரு  
ட்டும் இரங்கு நிற்றற்குக்காலம் பெறும்வகை இந்த  
இரவுவிடியாது நீதித்தல் வேண்டும். (க)

ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்  
கூடி முயங்கப் பெறின்.

(க-ரை.) காம அனுபவத்திற்கு இன்பம் ஆவது  
அதனை அனுபவித்தற்கு உரியோர் ஆராமைபற்றித்  
தம் உள் பினங்குதலாம். அப்பினங்குதலுக்கு இன்  
பம் ஆவது அதனை அளவு அறிந்து நீங்கித் தம் உள்  
கூடிப்புணர்தல் கூடும் ஆயின், அப்புணர்ச்சியாம்.()

கற்பியல் முற்றிற்று.

காமத்துப்பால் முற்றிற்று.

ஆபால் - ஈ - க்கு அதிகாரம் - கங்கை - க்குத்  
திருக்குறள் - கங்கை-ம்  
கருத்துரையுடன் நிறைவேறியது.  
விஜூப(ஞ) வைகாசியீ

முப்பாலின் விளக்கம். 2.கூ

அறப்பாலில் அதி.

பாயிரம்	ச தூறவறவியல்	கந
இல்லறவியல்	20 ஊழ்	க

ஆகவகை-ச-க்குக்குறள் - ந-அ0.

பொருட்பாலில் அதி.

அரசியல்	உடு   அங்கவியல்	ந-ஏ
	இதனுட்பீரிவு.	

அமைச்சு	க0}
நாடு	க}
அரண்	க}
பொருள்	க}
படை	உ
நட்பு	கஏ}

நழிபியல்	கந
ஆகவகை-ந-க்குக்குறள்-எ00.	

காமத்துப்பாலில் அதி.

களவியல்	எ   கற்பியல்	க-அ
	இதனுட்பீரிவு.	

தலைவனுரைப்பது	எ}
தலைவியுரைப்பது	க-ஏ}
அவ்விருவருமூரைப்பது	க }

ஆகவகை-உ-க்குக்குறள்-உடு0.

ஆக-ஆதிகாரம்-கநநக்குக்  
குறள்-கநந0.

\* இந்த யேழுபேர்

திவ்ய சரி த்திரக்குறிப்பு.

பகவானிடத்திலே, ஆதியென்பவள்முன்செய்து கொண்ட பிரதிக்கிணையின்படி இரலிற் ரங்கிய விடங்களில் கூடி. அடியிற்கண்ட யெழுவரையும் யேழுதினத்தில் ஈன்று உடனே தாய் நீங்குங் கா வத்தில், தாய் மனந்தளராவண்ணம் அக்குழங்கை கள் பாடிய வெண்பாக்கள் வருமாறு.

\* ஒளைவு.

இட்டமுடனென்றலையி வின்னபடியென்றெழுதி விட்டசிவதுஞ்செத்துவிட்டானேமுட்டமுட்டப் பஞ்சமேயானும் பாரமவதுக்களானும் கெஞ்சமே வஞ்சாதே கீ.

உப்பை.

அத்திமுதலெறும்பீ ரூனவயிரத்தனைக்குஞ் சித்தமகிழிந்தளிக்குஞ் தேசிகன் - முற்றலே கற்பித்தான்போனுனே காக்கக்கடனிலையோ வற்பனே வன்னு யரன்.

அதிகமான்.

கருப்பைக்குண்முட்டைக்குஞ் கல்வினுட்டேரைக் விருப்புற்றமுதளிக்கு மெய்ய-ஆருப்பெற்கு [கும் அடிவளர்க்கானே வோக்கிவாயன்னுய்கேள் வாட்ட முனக்கேள் மகிழ்,

உறுப்பு.

சண்டப்பைக்குள்ளுயிராதன்றுயருஞ்சத்தான்றுஞ்சு  
அண்டத்துயிராபிழைப்ப தாச்சிரிய - மண்டி (ம்  
யலைகின்றவன்கு யராதுடையவுண்மை  
சிலைகண்டு நீயறிந்து சில்.

கபிலர்.

கண்ணுழையாக்காட்டிற் கருங்கற்றவளைக்கு  
முண்ணும்படியறிக் நூட்டுமவர் - நண்ணு  
நமக்கும்படியளப்பார் நாரியோர்பாகர்  
தமக்குத் தொழிலென்ன தான்.

வள்ளியம்மை.

அன்ளைவயிற்றி வருத்திவளர்த்தவன்று  
னினாலும்வளாக்கானே வென்றுயே - மின்னரவ  
சூடும்பெருமான் சுடுகாட்டின்றுவிளை [அ  
யாடும் பெருமானவன்.

திருவள்ளுவர்.

எவ்விருங்காக்கவொருவீசலுண்டோவில்லையோ  
வவ்வியிரில்யானானாருவ எல்லவோ - வவ்வி  
யருகுவதுகொண்டின கலைதேனன்னே  
வருகுவது தானே வரும்.

6

திருக்குறளின்  
கிறப்புப்பாயிரமானிய  
திருவள்ளுவமாலை.

ଆଜିର ମହିନେ

திருத்தகு தேய்வத் திருவள் ஒவரோ  
குருத்தகு நற்பலகை-யொக்க-விருக்க  
வருத்திர சன்மி ரென்வரைத்து வானி  
வொருக்கவோ வென்றதோ சொல்.

ଫର୍ମ କରିବାରେ

ஈடா முதலுன் மறைநான் முக்குவிற்  
பாடா விடைபாரதம் பகர்ந்தேன்-கூடார  
யெள்ளிய வென்றி யீலங்கிகைவேன் மாறபின்  
வள்ளுவன் வாயதென் வாக்கு. 2.

இ கை நடவடிக்கை

என்றும் புரூ தியாணர்நாட் செல்லுகினு [த  
நின்றவர்களுதேன்பிலிற்று நீர்மையதாயக்-குன்று  
செங்தளிர்க்கற்பகத்தினு ரெய்வத்திருமலர்போன  
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல், ந.

## உக்கிரப்பெருவழுதியா.

நான்மறையின் மெய்ப்பொருளை மூட்பொருளார் நான்முகததோன், ருண்மறைந்த வள்ளவை குய்த்தங்குரைத்த-அள்ளமுறையை. வந்திடிக்கிசென விவாய்வாழ்த்துக்கான்கெஞ்சன், சிக்கிக்கேட்க செயி.

திருவள்ளுவமாலை.

நடந

க பி ல ர்.

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நின்ட  
பளையளவு காட்டும் படித்தாள்-மஜையளகு  
வள்ளைக் குறநகும் வளாட்ட வள்ளுவனுர்  
வெள்ளைக் குறட்பா விரி.

ஞ.

ப ர ண ர்.

மாலை குறளாய் வளர்ந்திரண்டு மாண்பியான்  
ஞால முடிது நயந்தளங்தான்-வாலுறிவின் (ததா  
வள்ளுவனுர் தனகுறள்விவண் பாவடியால்வைய  
குளுவுவெவல் வாமளங்தா ரோர்ந்து. சு.

ந க் கீ ர ர்.

தானே முழுதுணாந்து தண்டமிழின்வெண்குறளா  
வானு வறமுதலா வங்கான்கு-மேனேருக்  
கூழி ஜுரைத்தாற்கு மொண்ணீர் முகிஜுக்கும்  
வாழியல கென்னுற்று மற்று. ஏ.

ம ர மூ ல ன ர்,

அறம்பொரு ஸின்பம் வீடென்னு மந்கான்கின்  
நிறங்குதரிக்கு செப்பிய தேவை-மறக்கேயும் (ந  
வள்ளுவனென்பானேர் பேதையவள்வாய்க்கொ  
கொள்ளா ரநிவடை யார். அ.

க வ ள ர ட ர்.

ஒன்றேபொருளென்னின் வேறென்பவேறென்னி  
னன்றென்ப வாறு சமயத்தர்-நன்றென்ன

ந.ஃ திருவள்ளுவமாலை.

வெப்பா வவரு மியைபவே வள்ளுவனுர்  
முப்பான் மொழிந்த மொழி. க.

சித்தலீச்சாத்தனர்.

மும்மலையு முங்காடு முங்களையு முப்பதியு  
மும்முரசு முத்தமிழு முக்கொடியு-மும்மாவுஞ்  
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றுரன்ஞே  
பாமுறைதேர் வள்ளுவர் முப்பால். க.ஃ.

மருத்துவன்றுமோதரனர்.

சிங்கிநிர்க் கண்டங் தெறிசுக்குத் தேனளாய்  
மேங்தபின் யார்க்குஞ் தலைக்குத்தில்-காங்தி  
மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற்  
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு. கக.

ஏ கன் ரே ரவ் னுர்.

தாளார் மவர்ப்பொய்கை தாங்குடைவார் தண்  
வேளா தொழிதல் வியப்புஞ்சு-வரளாதர்(ஸ்ரீ)ர  
மப்பா பொருபாவை யாய்பவேர வள்ளுவனுர்  
முப்பான் மொழிமுழ்கு வார். க.ஃ.

அ ரி சிற்கியார்.

பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு  
தெரிக்கு திறங்கொறுஞ் சேரச்-கருங்கிய (ஆதல்  
சொல்லால் விநித்துப் பொருள்விளங்கச் சொல்  
ஆல்வாரார் வள்ளுவரல் வால், கங.

பொன் முடியார்.

தாளின்ற தொங்கலைய் காலிபனுர் தந்துமுன்  
காலின்ற நூல்த் தூற்றெள்ளப்-தாள்முறையுள்

திருவள்ளுவமாலை,

ந. ०७

வானின்று மண்ணின் றளங்ததே வள்ளுவனுர்  
தானின றளங்த குறள். கச.

கோதமனூர்.

ஆற்றலழியுமென் றங்தணர்க ஜன்மறையைப்,  
போற்றியிரத்தேட்டின் புறத்தெழுதா-ரேட்டெ  
ழுதி, வல்லுங்கும் வல்லாரும் வள்ளுவனுர்முபபா  
லீச், சொல்லிடினு மாற்றல்சோர் வின்று. கஞ்.

நத்தத்தனூர்.

ஆயிரத்து மூந்தாற்று மூப்பதருங் குறளும்  
பாயிரத்து ஞேடு பகர்ந்ததற்பின்-போயொருதார்  
வாய்க்கேட்க நாலுளவோ மன்னு தமிழ்ப்புலவ  
ராய்க்கேட்க வீற்றிருக்க வரம். கச.

முகையலூர்ச்சிறுகருந்தும்பியார்.

உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத்  
தெள்ளுத வன்றே செயற்பால்-வள்ளுவனுர்  
மூப்பாவின் மிக்க மொழியுண் டெனப்பகர்வா  
ரெப்பா வலரினு மில். கள.

ஆசிரியர்கல்லங்துவனுர்.

சாற்றிய பல்கலையுங் தப்பா வருமறையும்  
போற்றி யுரைத்த பொருளொல்லாங்-தோற்றவே  
மூப்பான் மொழிந்த முதற்பா வலரைப்பா  
ரெப்பா வலரினு மில். கஞ்.

கிரங்கதயார்.

தப்பா முதற்பாவாற் ரூமங்ட பாடலீனுன்  
மூப்பாவி குற்பான் மொழிந்தவு-செப்பாலும்

ஈ.ஏ.கு.

## திருவள்ளுவமாலை.

வைவைத்த கூர்வீல் வழுதி மனமகிழுத  
தெய்வத் திருவள் ஞவர்.

ககு.

சிறு மே தா வி யா ர்.

வீட்டான்று பாயிர நான்கு விளங்கற  
நாடிய முப்பத்து மூன்றூன்று மூழு-கூடுபொரு  
ளௌளி வெழுப திருபதிந்றைங் தின்பம  
வள்ளுவர் சொனன வகை.

உ.ஏ.

நல் சூர வேள் வி யா ர்.

உப்பக்க நோக்கி யுபகேசி தோணமணங்தர  
அுத்தர மாமதுரைக் கச்சென்ப-விப்பக்க  
மாதானு பங்கி மறுவில் புலச்செங்காப்  
போதார் புனர்க்கூடற் கச்ச.

உ.க.

தொடித்தலைவிழுத்தண்டினர்.

அறநான் கறிபொரு ளேழூன்று காமத்  
திறமூன ரெணப்பதுதி செய்து-பெறலரிய  
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணாவா  
போலு மொழிந்த பொருள்.

உ.ஏ.

வெள் ளி வீ தி யா ர்.

செய்யா மொழிக்குஞ் திருவள் ஞவர்மொழிந்த  
பெரய்யாமொழிக்கும் பொருளொன்றே-செய்யா  
வதற்குரியா ரந்தணரே யாராயி னேனை  
யிதற்குரியா ரல்லாதா ரில்.

உ.ஏ.

மாங்கு டி மருத னர்.

இதற் கெளிதா யுணர்தற் கரிதாகி  
வேதப் பொருளாய் யிகவிளங்கித்-திதற்றே

ருள்ளுதோ ருள்ளுதோ ருள்ள முருக்குமே  
வள்ளுவர் வாயமொழி மாண்பு. உடு.

எ றி ச் ச ஹா ம ல ட னா.

பாயிர நான்கில் வறமிருபான பன்முன்றே  
தூய துறவறமென ரூழாக-வாய (ன்)  
வறத்துப்பா ஞல்வகையாவர்யங்குரைத்தார் நாலி  
நிறத்துப்பால் வள்ளுவனுர் தேர்ந்து. உடு.

போக்கியா ா.

அரசிய லையெந் தமைச்சிய லீரைந்  
துநுவ வரணிரண்டொன ரெண்கூ-ழிருவிய  
நின்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்  
றெண்பொரு ளேழூ மிவை. உசு.

மோ ஜி கீ ர னா ர்.

ஆண்பாலே ழாநிரண்டு பெண்பா ஸுத்தன்பு  
பூண்பா வீருபாலோ ராஜூ-மாண்பாய  
காமத்தின பக்கமொரு மூன்றுக்கக் கட்டுரைத்தார்  
நாமத்தின் வள்ளுவனா நன்கு. உ.ஏ..

காவிரிப்புமபட்டினத்துக் காரிக்கண்ணனா.  
ஐயாறு நூறு மதிகார மூன்றுமா  
மெய்யாய வேதப் பொருள்விளங்கப்-பொய்யாது  
தந்தா ஒவகிற்குத் தான்வள் ஞவராகி  
யந்தா மரைமே வயன். உ.ஏ.

மதுரைத்தமிழ்நாயகனார்.

எல்லாப் பொருள் மிதன்பா ஒளவிதன்பா  
வில்லாத வெப்பொருளு மில்லையற்-சொல்லார்

ஒ.ஒ.

## திருவள்ளுவமாலை.

பரந்தபா வாவென் பயன்வள் ஞவனுர்  
கரந்தபா வையத் துணை.

ஒ.ஒ.

## பாரதமபாடியபெருங்தேவனூர்.

எப்பொருளும் யாரு மியல்பி னறிவறச்  
செப்பிய வள்ளுவர்தாஞ்செப்பவரு-முப்பாற்குப்  
பாரதஞ்சி ராம கதைமனுப் பண்ணடமறை  
நேவனமற் றில்லை நிகர்.

ஒ.ஒ.

## உருத்திர சன்மகண்ணர்.

மணற்கிளைக்க கீழ்ரு மைந்தர்கள் வாய்வைத்  
துணச்சரக்குஞ் தாய்மூலையொண்பால்-பினக்கிலா  
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோக்  
காய்தொறு மூறு மறிவு.

ஒ.ஒ.

## பெருஞ்சித்தனூர்.

ஏதமில் வள்ளுவ ரினகுறள்வென் பாவினு  
லோகிய வொன்பொரு ஸெல்லா-முரைத்தனூற்  
ஞுதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த  
வேதமே மேதக் கன.

ஒ.ஒ.

## ஏரி வெருத்தலையார்.

இன்பம் பொருளாறம் வீடென்னு மினான்கு  
முன்பறியச் சொன்ன முதுமொழிநூன்-மன்ப  
குள்ள வரிதென் றவைவள் ஞவருவகங் [தைகட்  
கொள்ள மொழிந்தர் குறள்.

ஒ.ஒ.

## மதுரைத்தமிழாசிரியர்

## செங்குன் றாக்னிமார்.

புலவர் திருவள் ஞவரள்றிப் பூமேற்  
சிலவர் புலவரெனக் செப்ப-ஷ்டா

திருவள்ளுவமா ஸி.

८०५

பிறங்கொள்ளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்  
கறங்கிருண்மா லைக்கும் பெயர். குசு.

மதுரையறைவொண்டினிலேட்டா.

இன்பழுங் துன்பழு மென்னு மிலவயிரண்டு  
மன்பதைக் கெல்லா மனமகிழ்-வள்பொழியா  
துள்ளி யுனர வுரைத்தாரே யோதுசீர்  
வள்ளுவர் வாயுறை வரம்த்து. ஈடு.

## கவிசாகரப்பெருக்தேவனர்.

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புளத  
மாவிற் கருமுனியா யானைக்-கமராும்ப  
றேவிற் றிருமா வெணச்சிறந்த தெண்பவே  
பாவிற்கு வள்ளுவர்வெண் பா. ஈடு.

மதுரைப்பெருமாந்தன்.

அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்  
திறமிருபத் தைந்தாற் தென்னிய-முறைமையால்  
வேத வீழுப்பொருளை வெண்குறளால்வள்ளுவது  
ரோசவழுக் கற்ற துவகு. நட.

## கோவூர் கல்லூர்.

## உறையுருமுதலைற்றலர்.

தேவிற் சிறந்த திருவள் ஞவர்குறள்வெள்  
பாவிற் சிறங்கிடமேய் பால்மகாசி-பாவிற்

ஈகா

## திருவள்ளுவமாகிளி

குயவில்லை சொற்கங்கல யோர்வில்லை மற்றுஞ்  
செயவில்லை யெனஞுங் திரு. நக:

**இழிகட்பெருங்கண்ணார்.**

இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ்  
செம்மை நெறியிற் ரெளிவுபெற-மும்மையின்  
வீடுவற்றி ஞங்கின் விதிவழக வளஞ்வனுர்  
பாடின ரின்குறளவென் பா. ச.ஒ.

**செயிர்க்காவிரியாமகனாசாத்தனா.**

ஆவணவு மாகா தனவு மறிவுடையார்  
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத்-தேவா  
திருவள்ளுவர் தாழுஞ் செப்பியவே செய்வார்  
பொருவி லொழுக்கம்பூண் டார். சக.

**செயலூராக்கொடுஞ்செங்கண்ணார்.**

வேதப் பொருளை விரகால் விரித்துலகோ  
ரோதத் தமிழா ஹரைசெய்தா-ராதலா  
ஆள்ளுங் ருள்ளும் பொருளெல்லா முன்னெடன்ப  
வள்ளுவா வாய்மொழி மாட்டு. ச.உ.

**வணணக்கஞ்சாத்தனார்.**

ஆரியமுஞ் செந்தமிழு மாறுய்ந் திதனினிது  
சிரிய தென்றென்றைச் செப்பரிதா-லாரியம்  
வேத முடைத்துத் தமிழ்திரு வள்ளுவனு  
ரோது குற்பா வடைத்து. சந..

**களத்தூர்க்கிழமார்.**

ஒருவரிருந்துளே முப்பாலி ஞேதுங்  
தரும முதனுன்குஞ் சாது-மருமைநைக

கிருவர்க்குவமாலை,

五五

கீர்த்தாந் சமயது வாறுகம் வள்ளுவனுர்  
புஞ்சி மொழிந்த பொருள்.

46

କୁଳମୁଣ୍ଡା

அக்காரக்களினச்சுமனூர்.

கலைநிரம்பிக் காண்டற் கிணிதாகிக் கண்ணாரி  
நிலைநிரம்பு நீர்மைத் தெனிஜுங்-தொலைவிலா  
வானூர் மதியங் தனக்குண்டோ வள்ளுவர்முப்  
பூனூ னயததின பயன். ஏக.

## புபாவத்துறை.

அறக்கடனியான்ற பொருட்டின் யின்பு  
சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு-குறும்பாவா  
வள்ளுவனு ரேற்றினார் வையத்து வாழ்வார்க  
ருள்ளிரு ணிக்கும் விளக்கு. ஈ

## குலபத்தினாய்க்குரு.

உள்ளக் கமல மலாத்தி யுளத்துள்ளா  
தள்ளற் கரியவிரு டள்ளதலால்-வள்ளுவனும்  
வெள்ளைக்குறட்பாவும் வெங்கதிருமொக்குமெனக்  
கொள்ளத் தகுங்குளத்தைக் கொண்டு. . சுதா.

## தென் க்குடிக்கீரார்.

பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின்பெரும் விளக்கனவே-முப் பலாத், மெய்ப்பாலமெய்யசு விளக்கனவே-முப்

ஈடு.

## திருவள்ளுவமாலை.

பாலிற், தெய்வத் திருவள் ஞவர்செப் பியஞ்சூரளர்  
ல், வையத்து வாழ்வார் மனத்து. சக.

கோடி ஞாழன்மாணி பூதனூர்.

அறனறிக்தே மாண்ற பொருளாறிக்தே மின்பின்  
றிறனறிக்தே ம் வீடு தெளிக்தே-மறனெறிக்த  
வாளார் நெடுமாற் வள்ளுவனூர் தம்வாயாற்  
கேளா தனவெல்லாங் கேட்டு. இ0.

க வு ணி ய ஞ ர்.

கிங்கைக் கிணிய செவிக்கிணிய வாய்க்கிணிய  
வந்த விருவிழைக்கு மாமருந்து-முந்திய  
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனூர்  
பன்னிய வின்குறள்வெண் பா. இக.

மதுரைப்பாலாசிரியனூர்.

வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்டின்கள்  
பொள்ளெண கீக்கும் புறவிருளைத்-தெள்ளிய  
வள்ளுவ ரின்குறள் வெண்பா வகிலுத்தோ  
குள்ளிரு ணீக்கு மொளி. இ2.

ஆ வங் கு டி வங் க ஞ ர்.

வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் அாய்மடுக்  
குக், தெள்ளமுதின்றீஞ்சலவயுமொவ்வாதாற்-தெ  
ள்ளமுத, முண்டறிவார் தேவ ருவகடைய வண்  
ஆமரல், வண்டமிழின் மூப்பான் மகிழ்ந்து. இங்.

திருவள்ளுவமாலை-முற்றிற்று.

## இடைக்காட்டாடல். நகர்

\* கடிகைத் துணித்தேழு கடலீப் புகட்டிக்  
குறுகத் தறித்த குறள்.

ஓளவையார் இப்பாட்டிலே,

\* “கடிகை” என்னும் முதற்சொல்லை மாற்றி,  
அனுவைத் துணித்தேழு கடலீப்புகட்டிக்  
குறுகத் தறித்த குறளெனச் சிறப்பிக்கப்பட்டது.

திரும்பிலை

தயவப்புலமைத்

**திருவள்ளுவநாயனார்**  
சாருபஸ்துதி:  
விருத்தம்,

திருமுடிமிசையார்மயிர்முடியழகுஞ் தீர்க்கப்  
ண்டரநுதலமுகும், திரண்மணிபுயங்கைவருஞ்செ  
வியழகுஞ் திகழுவெடுந்தாடியினமுகும், அருமுடி  
ஜெபமாவிகைசினமுத்திரைசே ரபயனேர்வலக்கை  
யினமுகும், அமிழ்துறழ்தமிழ்மாமறைமுறைவரத  
மமைதருமிடக்கையினமுகும், கருமுடியோகப்பட்  
டையினமுகுஞ் கடிகொளகீட்கேவணவழகும், கழு  
ல்களிற்றிகிரிவளைவரயழகுஞ் கமலங்லாதனத்த  
முகும், தருமுடிமுகிழேய்மயிலையினிடைமா தவர்  
களகண்டிரைஞ்சவீற்றிருக்கும், தழைபுகழ்த்திரு  
வள்ளுவரெனுாம் சற்குருசரணமேசரணம்.

திருமயிலை  
 தெய்வப்புலமைத்  
**திருவள்ளுவநாயனர்**  
 வருகைபபஞ்சகம்.

---

காப்பு-வெண்பா.

அருண்ணான சம்பந்த ரங்கம் பெண் சொபதும்  
 மருளூன வாயிலா வந்தும்—திருவாரூம்  
 தெனமயிலைச் சற்குருவே சிருந பணிமுடிக்க  
 ஏன்றனக்கு வந்தநீள்வா யிங்கு.

‘சோதிவருக துயபரஞ்  
 சட்டேவருக சுகாதுபவ  
 நீதிவரங்க நினமலத்தோா  
 நினைவேவருக நீண்டமறை  
 யோதிவருக வியன்குறட்பா  
 வருவேவருக ஓவாங்குதமிழுக்  
 காதிவருக திருமயிலைக்  
 கரசேவருக வருகவே. (க)

நித்தாவருக நிறைகதசில  
 நிலையேவருக நீறுபுனை  
 சித்தாவருக ஏல்லை  
 சிவதற்குபதேசிகவருக  
 சுத்தாவருக இல்லறத்திற்  
 றறந்தாய்வருக துண்பொழிக்கும்  
 முத்தாவருக திருமயிலை  
 முதல்வாவருக வருகவே. (க)

வருகப்பஞ்சகம்.

நகஞ்

வேதாவருக அறமுரைத்த  
 வேந்தாவருக மெய்ஞ்ஞான  
 போதாவருக னங்குணர்த்தும்  
 புலவாவருக பெருந்தவததோர்  
 நாதாவருக சிரமுடியார்  
 நண்பாவருக னளினமலாப்  
 பாதாவருக திருமயிலைப்  
 பதியேவருக வருகவே. (ந)

பொருளேவருக தவக்கோலப்  
 புளிதாவருக முத்திரைக்கைத்  
 தெருளேவருக செபமாலைச்  
 செல்வாவருக சிக்திததோர்க்  
 கருளேவருக கடைச்சங்க  
 மழித்தாய்வருக மெய்யன்பர்  
 மருளேதவிர்க்குங் திருமயிலை  
 வாழ்வேவருக வருகவே. (ஏ)

மதியேவருக மாசகற்று  
 மணியேவருக மண்ணிலுயர்  
 கதியேவருக என்னிரண்டு  
 கண்டனைவருக கருணைசெறி  
 நிதியேவருக நெஞ்சகத்தி  
 னினைக்கவருக நீயுவங்தித்  
 ததியேவருக மயிலையிற்சற்  
 குருவேவருக வருகவே. (ஏ)  
 முற்றிற்று.

திருமயிலை-வி. சந்தரமுதலியாரியற்றியது

திருமயிலை  
தெய்வப்புலமைத்

## திருவள்ளுவநாயனார் சந்நி திவிளக்கம்.



வெண்பா.

திருவள்ளுவனார் திகழுற் சவங்கொள்  
பொருவிலருண மூத்தமது பொற்பா-

யுருவமைநத,

அத்தினந்தா னாகலியி லானவிடு வருடஞ்  
சித்திரையிற் பூசத் தினம்.

இவ்வலகில், எம்மததவரும் சம்மதித்திருக்  
கும் சமரசனான நிதிநாலாகவும், வித்வஜனசபை  
களி வெங்கும் பிரகாசிக்குங் தமிழ்வேதமாகவும்  
சிறப்புற்றிருப்பது திருக்குறள். இந்தாஸிரியரா  
கிப தேவர் திருவவதாரன் செயதநூலிய கேஷத  
திரமாகிப திருமயிலாப்பூரிலே ஷ நாயனர் ஆல  
யத்தில்லெடுகாலமாக உத்ஸவமூர்த்தம் ஓனமை  
யால், அதை எளியேன்முடிப்பிக்கக்கருதி சென்ற  
(கஅஅகஞ்சு) விஷாஞ்சு) சித்திரையீர் உசவ  
குருவாரம் பூசங்கூத்திரங்கூடிய கூடுதினம் மாலை  
ச-மணிக்கு ஷ யூர் போன்னம்பலஸ்தபதியாரால்  
சிற்பசாஸ்திரோக்தமாக தரிசித்த பேர்களுக்குப்  
பரிசுத்தமாகிய ஞானவைராக்கிய பக்கி யெய்தும்  
வண்ணம்.

திருவள்ளுவநாயனார்

சங்கிதி விளக்கம்.

நகள்

உத்ஸவமுர்த்தம் மகாகெம்பீர திவ்யமங்களசொ  
ரூபமாக புண்ணிடசிலருதவியால் பூத்திசெய்வி  
ததும், ஷே நாயனார் வீதியுத்ஸவத்திற்கும், சதா  
யெழுந்தருளியிருப்பதற்கும். தக்க பிரபைதோட்  
ஏ கேடயங்களும், பெரிதான ஆராய்ச்சிவெங்கல  
மணியும், கொத்துமணியும், சரவளிக்கு முதலியன  
முடிப்பிததும். ஷே ஆலயத்தில் நாயனார் ஆன்  
மாத்த மூத்தமாயெழுந்தருளி யிருக்கும் ஸ்ரீ  
கைலாசநாதா சங்கிதிக்குரிய ஸ்ரீ பாலசுப்பிரமணிய  
யக்கடவுளும், ஸ்ரீ சண்டேசரமூத்தியும் சிலாமூ  
ர்த்தமாக முடிப்பித்தும், ஸ்ரீ சந்தராம்பிகை சங்கிதியும் நூதனமாயமைக்கப்பட்டிருப்பதோடு, இன  
னாஞ் சிலதிருப்பணிகளும் பூர்த்தியாகவேண்டும்.'

ஆதாலால், மேற்படி திராவிடாசாரிய சுவாமி  
களருளிய திருக்குறட்பயனால் கல்வி, அறிவு, ஒழு  
க்கமெய்திவரும் குருபக்திமான்கள் யாவரும் சதர  
ஷே ஆலயத்தில் வந்து தரிசித்துப் பேரானந்தம  
டைவதோடு, அங்நாயனாரது குருபூசைத்திருக்கூத்  
திரமாகியபிரதிமாகிமாதவுத்திரததில், ஷே பரமா  
சாரிய மூர்த்திக்குக் கூடிய வரையில் குருபூசை  
யும், மகேசரபூசையும். நடத்தி, சோட்சோபசாரத  
துடன் வீதி மகோத்ஸவமும் நடப்பித்து வரு  
வார்களாயின், பெறுதற்கரிய இஷ்டகாமியார்த்த  
சித்திகளைப் பெற்றுய்வர்களெனத் திருவருளைக்  
சிந்திக்கின்றனன். சுபம். திருமயிலை,

அ டி யே ண்

வி-சுந்தரமுதலியார்.

விவமயம்.

# திருக்குறள் செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
அ		அடற்றக்கடி	காரு
அகடாராரல்	கக்க	அடுக்கியகோ	உங
அகப்பட்டி	உஙஅ	அடுக்கிவரினு	கஙசு
அகரமுதவ	க	அடுத்ததுகா	கஞ்ச
அகலாதனு	கக்க	அணங்குகொ	உஙங
அகழ்வரை	ஙங	அண்ணியன்றே	உக்க
அகனமர்ந்து	கக	அந்தணரென்	எ
அகனமர்ந்தித	உக	அந்தணாதாற்	ககனி
அஃகாமை	ஙக	அமரகத்தாற்	கசை
அஃகியகன்	ஙஅ	அமரகத்துவ	உகஅ
அங்கணத்து.	கஙச	அழிழ்தினு	கஞ்ச
அசையியற்	உஙச	அமைந்தாங்	கஙங
அச்சமுடை	கக்க	அரங்கின்றி	அன
அச்சமேக்கு	உஙஅ	அரம்பொரு	கஅகை
அஞ்சாமைய	கஙஅ	அரம்போலு	உகட
அஞ்சமையி	அங	அரிதரோதே	உசஅ
அஞ்சமறியா	கஙச	அரிதாற்றி	உஞ்ச
அஞ்சவதஞ்	கங	அரியகற்று	கங்க
அஞ்சவதோ	எக	அரியவற்று	சக
அடக்கமமர	உங	அரியவென்று	கக்க
அடல்வெண்டு	எங	அருங்கேட	சஞ்ச

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
அருஞுசெவு	கூட	அவையறியா	கநுங்
அருட்செல்	டீடு	அவ்வித்தழுக்	நஸ்
அருமறை	காக	அவ்வியினஞ்	நள
அருமையு	கங்க	அழக்கொண்	கசல
அரும்பய	சங்	அழச்சொல்லி	கஎங்
அருவினையெ	கங்கி	அழல்போ	உசா
அருளவலத்தி	டுஞி	அழிவதூஉ	கீ
அருளில்லார்	(நுங்	அழிவநத	கங்க
அருளென்னு	கசல	அழிவினங்வ	கசா
அருளொடு	,,	அழிவின்ற	கசங்
அருளகருதி	சுக	அழுக்கற்	நன
அருள்சேர்	நுங்	அழுக்கறவா	அ
அருள்வெர்க்கி	ந.அ	அழுக்காறுடையா	நஸ்
அலநதாரை	உஅகு	அழுக்காறுடை	ந०
அலரெழுவாரு	உசநு	அழுக்காறென	நள
அல்லாஞ்சன	உசங்	அழுக்காற்றி	நஸ்
அல்லவரு	நுங்	அளவல்லசெய்	சுக
அல்லவை	உட	அளவளாவில்	ககங்
அல்லற்பட்	கூட	அளவறிந்தார்	சுல
அவர்தந்தா	உஞ்சு	அளவறிந்து	ஷஸ
அவர்கெநஞ்	உஅகு	அளவின்க	சுங்
அவாவில்லா	ஏக	அளித்தஞ்ச	உசா
	,,	அறங்கூரு	சங்
அவாவென்	ஏஅ	அறங்காரா	உஉங்
அவிசொரிங்	நுக	அறஞ்சொல்	சங்
அவையறிங்	கநுங்	அறத்தாறிது	ஷி

## ஏ செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
அறத்தாற்றி	கக	அறிவிலாணை	கசி०
அறத்தான்வரு	கூ	அறிவினானாகு	கசி
அறத்திற்கே	கசி	அறிவிலூளை	சச
அறத்தினாஷன்	அ	அறிவினமை	கசி०
அறம்பொரு	கங்கை	அறிவுடையாரா	கூ
அறவாழியங்	உ	அறிவுடையாரை	கங்கை
அறவினையா	கூகூ	அறிவுருவாரா	கசங்
அறவினையு	ககங்கை	அறுவாய்நிறை	உங்கி
அறனழிடு	சங்	அறைபறை	உங்கை
அறனறிந்தா	கங்கை	அற்காவியல்	எங்
அறனறிந்தழு	கூகை	அற்றதறிந்து	உங்கை
அறனறிந்துவெ	ங்கை	அற்றமறைக்கு	உங்கை
அறஞுக்கம்வே	ங்கை	அற்றமறைத்த	கசிகை
அறனியலானி	ங்கை	அற்றவரென்	எகை
அறனிமுக்கா	அங்	அற்றுரழிப்பி	சஅ
அறனிலுமின்	ககங்கை	அற்றுரைத்தே	கக०
அறனெனனப்	கக	அற்றுர்க்கொன்	உகை
அறஞேஞ்சி	சக	அற்றுலாவறிங்	உங்கை
அறன்கடை	ங்கை	அற்றேமென்	கங்கை
அறன்வரை	ங்கை	அனிச்சப்பு	உங்கி
அறிகிலாரை	உச்சை	அனிச்சமு	உங்கை
அறிகொன்	கங்கை	அன்பக்த்தில்	கசி
அறிதோற்றி	உங்கை	அன்பறிவாரா	கசங்
அறிந்தாற்றி	கெங்	அன்பறிவு	கக்கை
அறிவற்றங்	கக	அன்பில்லை	கசிசை
அறிவிலார்தா	கெபு	அன்பிலாரெல்	ககை

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி. ச

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
அன்பிற்குழு	கள	ஆற்ரூருமா	கள
அன்பின்வழி	கஅ	ஆற்றினளவறிந்து	கஞ்ச
அன்பினவி	க்கூச	ஆற்றினளவறிந்து	கஞ்ச
அன்டீஞுமா	கள	ஆற்றினவருங்	கங்க
அன்புடை-வில்	உக்க	ஆற்றினிலைத்	கஞ்ச
அன்புடை-ல்வே	கசள	ஆற்றினெழுக்	கக
அன்புநாணே	உங்க	ஆற்றுபவர்க்கு	கஞ்ச
அன்புமறஜு	கங	ஆற்றுவா-விக	ககங்
அன்புற்றமாங்	கள	ஆற்றுவா-ல்பனி	சஅ
அன்பெராரிஇ	உக்டு	ஆற்றுவா-ல்பணி	உகங்
அன்போடியை	கள	இ	
அன்றறிவாமெ	அ	இகலானுமி	கஅங்
ஆ		இகவிற்கெ	,,
ஆகாறளவிட்	கங்க	இகவினமி	,,
ஆக்டூர்டே	அங	இகவிலதிர்	,,
ஆக்கங்கருதி	கங்க	இகவெணப	கஅங்
ஆக்கமதர்வி	கஉஅ	இகவெணஞு	,,
ஆக்கமிழுங்	,,	இகவகாணு	கஅங்
ஆக்கமுங்	கஞ்ச	இகழ்ச்சியிற்	ககங்
ஆங்கமை	கஞ்ச	இகழுந்தெள்	உங்கு
ஆபயன்கு	கஉக	இடமெல்லா	உங்க
ஆயுமறிவி	க்கூஞ	இடனில்பாரு	சள
ஆயந்தாய்ங்	களங	இடிக்குங்துணை	கங்க
ஆராவியற்கை	ஏக	இடிபுரிந்தெள்	கங்க
ஆவிற்குநீரெ	உங்க	இடிப்பாரையி	கங்க
ஆவினையு	உக்க	இடுக்கட்படிஞு	கக

## ஒ செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்	குறள்.	பக்கம்.
இடுக்கண்கா	உக்கு	இருநோக்க	உங்கு
இடுக்கண்வ	கங்கு	இருந்துள்ளி	உங்கு
இடுப்பைக்கே	,,	இருந்தோம்பி	ககு
இடும்பைக்கே	உக்கு	இருபுனலும்	கநுஅ
இடடதெரிக்	கருங்	இருமனப்பெண்	கக்கு
இணஞமுத்து	கசா	இருமைவகை	ஈ
இணரெரிதோ	ஈகு	இருவேறுலக	அா
இதனையிதனு	ககு	இருள்சேரிரு	உ
இமைப்பிறகர	உசக	இலக்கமுடம்	கந்து
இமையாரின்	ககங்	இலங்கிழாயி	உஎஅ
இம்மைப்பிற	உகங்	இலமென்றசை	உஉக
இயல்பாகு	ஏச	இலமென்றுவெ	ஈஅ
இயல்பினு	கக	இலாபலராகிய	ஞஅ
இயல்புளி	ககஅ	இலனென்றுதீய	சச
இயற்றலு	அங	இலனென்னு	சஅ
இரக்கவிரத்	உங	இல்லாழ்வா	கா
இரத்தவினி	சகு	இல்லதெனி	கு
இரத்தலுமீத	உஙச	இல்லாரை	கக்க
இரந்துமுயிர்	உஙகு	இல்லாளையஞ்	ககங்
இரப்பனிரப்	உஙங	இல்லாள்கட்	ககு
இரப்பாரையி	உஙநு	இல்லைதவற	உக்கு
இரப்பான்வெ	,,	இவறலுமாண்	கச
இரவாரிரப்	உஙா	இழத்தொறுஷ	உங
இரவளளவுள்	உஙங	இழிவறிந்துண	உஙக
இரவென்னு	,,	இழுக்கலுடை	கங
இருணீஙகி	ஏகு	இழுக்காகம	கக்கு

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி. ஈ

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
இல்லத்ததிக	கச-ன	இனபநகடன்	உ-ரு-இ
இளித்தக்க	உ-அ-நு	இன்பத்து-பய	க-கி-ய
இளிவரினவா	உ-ஏ	இன்பத்து-வி	க-ஞ-நு
இனிதாகமு	க-அ-அ	இனபமிட	ஏ-க
இனியரின	க-ஞ-ங	இன்பமிரு	உ-உ-ச
இறந்தமைங்	க-ஸ-உ	இன்பம்விழூ-னி கா-நு	
இறந்தவெகு	க-க-நு	இனபம்விழூ-ன்கந-உ	
இறந்தாரிறந	க-ஸ	இன்மையிடும்	உ-உ-ஈ
இறப்பேபுரி	உ-ஏ-அ	இன்மையினி-த	உ-உ-க
இறவீனுமெ	உ-க-உ	இன்மையினி-து	க-உ-க
இறுதிபயப்	க-ச-அ	இன்மையுளி	ந-க
இறைகடிய	க-உ-உ	இன்மையெ	உ-உ-உ
இறைகாக்கு	க-க-அ	இன்மையொ	உ-க-உ
இற்பிற-கணண	உ-ஏ-உ	இன்றியமை	உ-ஏ-ஏ
இறபிற-கண்ணேட-உ-உ		இன்றும்வரு	உ-உ-உ
இனத்தாற்றி	க-உ-ஈ	இன்னுசெ-ரை	க-ஏ
இனம்போன்	க-ஏ-உ	இன்னுசெ-ர்	உ-க-உ
இனித்தக்க	உ-அ-ஞு	இன்னுதிரக்	ச-அ
இனியவளவாக	உ-உ	இன்னுதின	உ-க-க
இனியன்ன	உ-அ-ஏ	இன்னும	க-ஞ-நு
இனைத்துளைத்	உ-ஏ	இன்னுவெ	க-அ
இனையரிவரை	க-க-க		
இனகனுடை	உ-ச-அ	நட்டமிலறி	உ-க-ச
இனசொலால்ர	உ-க	நதலினசப	ஞ-உ
இனசொலால்த	அ-ச	நதுவக்கு	ச-க
இன்சொலினி	உ-உ	நாங்கலிதி	உ-உ-க

## எ செய்யுள் முதற்குந்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
ஈவாகணனன	உ.ஏ.ஞி	உயிர்நடம்பி	எக
ஈனறபோழு	கஈ	உயிர்ப்பவு	கஅஅ
ஈன்றுணமுக	கக்கூ	உய்த்தலறிக்	உஅஞி
ஈனருள்பகே	கசக	உரமொரு	கஉகூ
உ .		உரனசைஇ	உஎஅ
உடம்பாழி	ககீ	உரவென்ஜு	கூ
உடம்போ	உ.ச.ஒ	உருவுகண்டெ	கதங
உடுக்கையி	கக்கூ	உருளாயமோ	ககஅ
உடுப்பதுஉ	உகூ	உரைப்பாரு	நு.ஓ
உடைசெல்வ	உ.ஒ	உலகத்தாரு	கஅக
உடைத்தம்	கஃங	உலகத்தீஶா	நக
உடைமையு	உ.ஒ	உலகந்தழிஇ	கூ.ஒ
உடையிரண	கஉ.அ	உலைவிடத்து	ககங
உடையார்மு	அகூ	உவக்காணை	உஞிள
உட்கப்படா	கக்கூ	உவங்துறை	உ.உக
உட்பகைய	கஅகூ	உவப்பத்	அஞி
உணரவது	கஞ்சா	உழங்துழங்	உஞிச
உணவிஜு	உகூ.எ	உழவினூர்	2.20
உண்டாக	உ.உ.ஒ	உழுதுண்டு	"
உண்ணறக	கக்கூ	உழுவாருவ	"
உண்ணுதுநோ	நஞி	உழூப்பிரி	ககஞி
உண்ணுமையு	நு.ஞி	உள்போன்	கஉ.ச
உண்ணுமைவே	,,	உளரெனிஜு	கஞிள
உதவிவரைத்த	உ.ஞ.	உளரென்ஜு	அஅ
உப்பமைங்	உஅகூ	உளவரைதூக்	கஃங
உயர்வுகலங்	கஞிசூ	உள்ளக்களித்	உஅஞி

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி. அ

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
உள்ளத்தார்	உசை	உறுப்பங்ம	கஞ்ச
உள்ளத்தாலு	குக	உறுப்பொத்	உகக
உள்ளத்தாற்	கஞ்ச	உறுவத்தோ	கஎசை
உள்ளமிலாத	கஷக	உறைசிறியா	கசை
உள்ளமுடை	கஷஅ	உற்றநோய்கீ	கஷக
உள்ளம்போ	உஞ்சுஞ்ச	உற்றநோய்னோ	ஞ்சுக
உள்ளற்கவள்	கஎக	உற்றவன்றீர்	உ.ஒ.ர்
உள்ளிப்பெத	ககள	உற்றுள்ளவு	,
உள்ளிலெல்	கஷை		உ.ஏ
உள்ளிஞ்சுந	உ.கஷ	ஊக்கமுடையா	காந்தி
உள்ளினை	உ.ஞஞ	ஊடலிற்கீறுந்	உ.கஞ
உள்ளுவதெல்	கஷஅ	ஊடலிற்கேண	உ.கஞ்சு
உள்ளுவன்-னு	உ.ஞஞ	ஊடலிஞ்சை	உ.கூ.ஞ
உள்ளுவன்-ம	உ.சா.ஞ	ஊடலுணங	உ.கூக
உள்ளொற்றி	ககள	ஊடலுணர்த	உ.கஞ
உறங்குவது	ஏஞ	ஊடற்கட்சை	உ.அ.கை
உறணமுறை	கஹை	ஊடிப்பெறு	உ.கஞ
உறுஅஶவாக்	உ.ஏ.கை	ஊடியவறை	உ.கூ.ஞ
உருஅதவாபோ	உஞ்சு	ஊடியிருங்	உ.கூக
உருஅதோழு	உ.ச.ஞ	ஊடுகமண்	உ.கஞ
உருஅதிர்க்குறு	உ.கூ.ஞ	ஊடுதல்கா	உ.கூ.அ
உருஞட்டறி	கஎசை	ஊடுஞடை	உ.கஞ்சு
உறிஞ்சியிரஞ்	ககள	ஊதியமென்	கஎ.ஞ
உறிதோறுயி	உஞ்சு	ஊரவர்கெள	உ.கூக
உறுப்பிய	கஞ்ச	ஊருணிசீர்	கஞ்ச
உறுப்பாரு	கசை	ஊழிபெய	உ.கூ.ஞ

## கூ செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.		குறள்.	பக்கம்.
ஊழிறவபரு	அ.உ	எல்லைக்கணி	க.எ
ஊழியுமுப	கந.ந	எவ்வதுறைவு	க.உ
ஊவிரூரா	கச.உ	எழுதுங்காறு	உ.அ.ஈ
ஊனைக்கு	உ.க.ஈ	எழுபிறப்புந	க.ச
ஏ		எழுங்மயேழு	உ.ச
எச்சமென்	உ.க.ஈ	எளிதெனவில்	ஊ.உ
எட்பகவன	கக.ஓ	எள்ளாரதவை	க.ஓ.உ
எண்டீர்ந்த	கக.ச	எள்ளாரங்மலை	க.க
எண்ணித்துணி	க.ஓ.க	எளளினிலி	உ.அ.அ
எண்ணிபாரெ	க.ஓ.எ	எற்றிற்குரி	உ.உ.கு
எண்ணிபவை	கச.உ	எற்றெறன்றி	க.சக
எண்ணென்ப	அ.ஞி	எனைத்தானுந	க.உ
எண்பதத்தாலே	உ.க.க	எனைத்தானுமெ	க.அ
எண்பதத்தானே	கக.க	எனைத்திடப	க.ச.ச
எண்பொருள்	க.உ	எனைத்துங	க.எ.ஞி
எநிரதாக்காக்	க.உ	எனைத்துணை	ஊ.உ
எங்கனாறிகொ	உ.ச	எனைத்துஞினை	உ.கூ.உ
எப்பொருளு	க.சக	எனைத்தொன்	உ.கூ.க
எப்பொருளெள	எ.கூ	எனைப்பகை	ச.ஞி
எப்பொருள்யா	க.உ	எனைமாட்சி	க.கூ.க
எய்தற்கரிய	க.ஓ.கூ	எனைவகையா	க.கக
எரியாற்சுடப்	கக.க	என்பிலதனை	க.அ
எல்லாப்பொ	க.உ.ஓ	என்றுமொரு	க.ச.ஓ
எல்லாக்குஞ	உ.அ	ஏன்னைமுன்	க.கூ.ஞி
எல்லாக்குமெ	க.உ.கூ	ஏ	
எல்லாவிளக்கும்	க.கூ	ஏதம்பெருஞு	உ.கூ

# செய்யுள் முதற்குறிப்பு அகராதி. கட

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
வதிலாராரத	கங	ஒல்ததகா	ககச
வதிலாகுற்றம்	சக	ஒல்லுங்கரும்	கஎநு
வதிலார்போல	உஞ	ஒல்லும்வகை	அ
வந்தியகோள்	ககஉ	ஒல்லும்வாயே	கசநு
வழறறவறி	கஅச	ஒல்வதறிவ	காட.
வரினுனனாரூ	உஙக	ஒழுக்கத்தினை	நா
வரினுழாஆ	ச	ஒழுக்கத்திடை	,,
வவவஞ்செய்	கஅக	ஒழுக்கத்துஞ்	ஞ
ஜ		ஒழுக்கமுடைமை	உக
ஜந்தவித்தா	கா	ஒழுக்கமுடைய	நா
ஜயத்திர்ங்கி	எக	ஒழுக்கமும்வாய்	உங
ஜயப்படாஆ	கஞக	ஒழுக்கம்விழு	உக
ஜயுணாவையதி	எக	ஒழுக்காருக்	நஞு
ஒ		ஒ ஸியாருன்	கஞங
ஒட்டார்பின	உஙக	ஒளியொருவ	உங
ஒண்ணுதற்	உஙஉ	ஒறுத்தாரை	நஸ
ஒண்பொருள்	ககங	ஒறுத்தார்க்	,,
ஒத்ததறிவா	சக	ஒறுத்தாற்று	காஞு
ஒப்புரவினால்	சங	ஒற்றினுவே	கஙக
ஒருதலையா	உஞக	ஒற்றமுறை	,,
ஒருங்களமு	உஙப	ஒற்றெற்றித்	கங
ஒருபொழுதும்	எக	ஒற்றெற்றுண	,,
ஒருங்கமக்கட்	அக	ஒன்றுகங்ல	ககக
ஒருங்கமச்செ	கஎஅ	ஒன்றுமையொ	கஅக
ஒருங்கமமகளி	உஙஅ	ஒன்றுவலகத்	ஞும
ஒருங்கமயுளா	துஅ	ஒன்றுஹந்திச்	உஙஅ

## கக செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
ஸுனிறையதி	கசுஅ	கண்டுகேட்டு	உங்க
ஒன்னாத்தெ	ஏன	கண்ணிறைந்த	உஅத
இ		கண்ணிற்கணி	கஉங
ஒஒதல்வேண்டி	கசக	கண்ணிற்றுனி	உஅஞி
ஒதியுணாந்து	கஎஅ	கண்ணினபச	உங்க
ஒம்பினமை	உசகூ	கண்ணின்றுகண்	சா
ஒாத்துள்ள	ஏஏ	கண்ணுங்கொ	உங்க
ஒர்ந்துகண்	ககஏ	கண்ணுங்டய	அடி
ஒஒவினிதே	உஞ்ச	கண்ணுள்ளார்	உங்க
க		கண்ணுள்ளிற்	உசா
கடலன்னகாம	உங்க	கண்ணுஞ்சுகண்	உங்க
கடலோடா	கான	கண்ணுஞ்சு-த்	கஉங
கடன்றிந்து	கசஅ	கண்ணுஞ்சு-மி	கஉஞி
கடனென்ப	உங்க	கண்ணுஞ்சு-மெ	கஉங
கடாஅக்களி	உங்க	கதங்க॥ததுக்	உகூ
கடாஅவரு	கஉங	கதுமெனததா	உஞ்ச
கழதோச்சி	கஉஏ	கயலுண்கண்	உங்க
கழந்தகழிந்	கசக	கரததலுமாற்	உஞ்சிக
கடுஞ்சொல்	கஉஏ	கரப்பவர்க்கியா	உங்க
கடுமொழியுங்	கஉங	கரப்பிடும்பை	உங்க
கடைக்கொட்க	கசங	கரட்பிலாந	,,
களைகொடிதி	சா	கரப்பிலார்	,,
கள்களவு	உங்க	கரப்பிலுங	உங்க
கண்டதுமன்	உங்க	கரவாதுவஂ	உங்க
கண்டாங்கலு	உஞ்ச	கருமஞ்சிதை	கஉஞி
கண்டாருயிரு	உங்க	கருமஞ்செய	உங்க

## செய்யுள் முதற்குறிப்பு அகாடி. கூ

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
கருமணியிற்	உடீ	கற்றறநதா	குடிச
கருமததானு	உகஞி	கற்றுருட்கற்	குடிடு
கருவியங்கால	கந்தூ	கற்றுர்முற்	,,
கலங்காதுகண	கசச	கற்றிலனுயினு	குடு
கலங்துணா	உஙந	கற்றெனடு	எசு
கலலாதமேற்	கஅக	கற்றுக்கண	கசங
கல்லாதவரிற்	கந்தூ	களவினுதுண்	உச்ச
கல்லாதவரு	அன	களவினுமின்னு	கனஞு
கல்லாதானு	அஅ		கா
கலலாப்பிணி	கஉந	காக்கபொருளா	உங
கல்லாவொரு	அஅ	காக்கைகரவா	ககச
கல்லான்வெ	கஅச	காட்சிககெளியன	அச
கவறுங்கழுக	கக்கூ	கானுசினத்தா	கமஞு
கழாதுக்கால்	கஎகூ	கானுதாற்காட்டு	கஅக
களவினுலாகி	கக	கானிற்குவரீன	உந்அ
களவினகட்	,,	கானுங்காற்கா	உஅச
களவெனுனுங	கஉ	காணகமற்	உங்க
களித்தறியே	ககள	காதலகாத	கஞி
களித்தானைக்	,,	காதலரில்னழி	உக்க
களித்தொறு	உக்கூ	காதலாதுதொ	உக்கு
களவாக்குத்	கஉ	காதலவரி	உங்க
கள்ளுண்ணுப்	ககஅ	காதனமைகங்	ககங்
கறுததின்னு	கஉ	காமக்கடன்	உநிக
கற்ககசடறக்	அஞு	காமக்கடு-இ	உகந
கற்றதனுலரய்	க	காமக்கடு-னீ	உநிடு
		காமக்கணிசி	உங்கி

## கா செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
காமமுனானு	2.நுக	குணலீலனுயக்	கஅநு
காமமுழங்து	2.சட	குணனுவகுடி	கஎ0
காமபெணவொ	2.ஞு	குவஞ்சுடினு	2.கஎ
காமம்விடுவொ	2.ஏந	குழலினிதியா	கஞு
காமமவகுளி	எ.எ	குறிக்கொண்	உ.நந
காலங்கருதி	க.ஞு	குறித்ததுக்கூறு	கஞுக
காலத்தினற்	உ.ந	குநிபபறிந்து	கஞு0
காலாழ்களரி	க.ஞ	கு.ஸிப்பிற்-ரா	கஞுக
காலீககுசசெய	உ.கூ	குறிப்பிற்-ரா	,,
காலையரும்பி	உ. அ	குறநமிலனுய்	உ.கஅ
கானமுபவெ	க.கூ	குறற்மீகாக்க	கூச
கு			
குடம்பைதலி	எ.ஏ	குனறன்னா	கக்க
குடிசெயவலெ	உ.கரி	குனறின்னே	உ.ஏ
குடிசெயவார்	உ.கூ	கு.ஸ்ரேறியா	கக.ஏ
குடிதழீஇக்	கக.அ	கூடியகாமம்	உ.எ.அ
குடிபுறங்காத்	கக.கூ	கூத்தாட்டவை	எக
குடிப்பிறங்கா	உ.ஏ	கூ-முங்குடியு	க2.0
குடிப்பிறங்குது	க.கூ	கூ-ருமைநோக்	கஞுக
குடிப்பிறங்குத	க.எ.ஏ	கூ-றநங்குதித	ஞு.அ
குடிமதிங்து	கந.0	கூ-றநங்குதக்	கக்க
குடியாணமை	கந.க	கூ-றநமோ	உ.நக
குடியெனனுங்	கந.0	கூ-றந்தன்று	கக்க
குணலீலசா	உ.கூ	கெ	கெ
குணனுடிக்குற்	க.கூ	கெடல்வெண்டி	கக.ஏ
குணமெனனுங்	எ	கெடாஅவழி	கஎநந

## செய்யுள் முதற்குறிப்பு அகாதி. க்க

குறள்	பக்கம்.	குறள்.	பக்கம்.
கெடுங்கால்	களக	காட்டுயளி	ஏ.ஏ
கெடுபபதூஉ	சு	கொல்மேற	கக்கூ
கெடுவல்யான	உ.சு	கொல்லிற்	கக்கூ
கெடுவாகவை	உ.சு	கொல்வினைய	ஏ.ஏ
கெட்டாரக்கு கே	உ.அன கே	கொல்லால	உ.கூ
கேட்ரியாக்	கடுஅ	கொல்லானபு	நிலூ
கேடிலவ்மு	அன	கொளபபட்டே	கநி.ஏ
கேடும்பெருக	உ.சு	கொளற்கரிதா	கக்கூ
கேட்டாரப்பி	கந.அ	கொனறனன	உ.ஏ
கேட்டினுமு	கள.ஏ	கோ	
கேட்டினுங	சு.ஏ	கோட்டுப்பூச	உ.கூ
கேளிமுககங	களங	கேளில்பொறி	ஏ
கக		கள	
கைமாறுவீ	சஞ	களாவயாற்	உ.சஞ
கையறியாமை	கக்க		
கைவேலகளி	கக்க.க	ச	
கொ			
கொக்கொக்க	கஃக	சமனசெய்து	உ.கூ
கொழியா-யி	உ.நு.உ	சலந்தாறுபா	கக்கூ
கொழியார்-யு	உ.ஏ.ஏ	சலமபற்சி	உ.ஏ.ஏ
கொடுத்தலு	கக்க	சாதவினினாலு	சக
கொடுத்துங	கஅநி	சாயலுநாலு	உ.நு.கூ
கொடுப்பதழுக்	உ.கூ	சாா-ணர்ச்து	ஏ.ஏ
கொடுபபதூஉ	உ.கூ	சால்பிற்குக்	உ.கூ
கொடும்புருவ	உ.நக	சான்றவர்சா	உ.கூ

·கு செய்யுள் முதற்குறிப்பு அகாதி.

குறள்	பக்கம்	குறள்.	பக்கம்.
சி		சிவல்பியாளியூ	சூ
சிதைவிடத	கடக	சழுமிசை	கக்கு
சிறப்பறிய	கடன	சழன ருமோ	உக்கு
சிறப்பி-மீ	எ	சுற்றத்தாற்	கக்கு
சிறப்பி-ம்	ஏன		
சிறப்பொடிபூ	ச	குழாமறறு	உக்கு
சிறியாருணா	உஙி	குழச்சிமுடிவு	கச்சு
சிறுதாபயிற	கநுகூ	குழவாகண்	கள
சிறுபடையா	கநு		
சிறுமைகமக	உங்கூ	செப்பழுடைய	உநு
சிறுமைபல	கக்கூ	செப்பினபுணா	கஅக்கு
சிறுமையுஞ்	கநுநி	செயறகரிய	சு
சிறுமையுணி	உநி	செயற்கரியயா	கச்சு
சிறைகாக்குங	கநு	செயற்கைய	கந்து
சிறைநலனு	கநு	செயற்பாலசெ	கநுநி
சிறநினமஞ்	கநு	செயற்பாலதோ	கு
சிறநினபமா	நநு	செயிரிற்றலீ	நுகு
சினததைப	கக்கு	செய்கபொரு	கக்கநு
சினமெனலுஞ்	கக்கு	செய்தக்கவல்ல	கந்தக
சீ		செய்தேமஞ்	கஎசு
சீரிடங்கா	கநுநி	செய்யாமற	உநு
சீரினுஞ்சிரல்	உநுநி	செய்யாமற்செ	கள
சீருட்டசசெ	உக்குநி	செய்வாளை	ககு
சோமைசிறப்	சுந	செய்வினைசெ	கச்சு
சு		செருக்குஞ்	கக்கு
சுடச்சு-ரு	குந	செருவந்த	கந்து

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி. கண

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
செல்லாழைம்	உச்சு	சொலவனைக்	களள
செல்லாவிட்ட	சுடு	சொற்கோட்ட	உசு
செல்லானகி	உக	ஞா	
செலவிடத்துக்	சுடு	ஞாலங்கருதி	காடு
செலவுத்துட	அகு	த	
செலவிருக்தோ	உடு	தகுதியென	உடு
செவிகைப்ப	அசு	தக்காங்குநா	கஉக
செவிக்குணவி	அகு	தக்காரினத	கள
செவிச்சொல்	கச்சு	தக்காராதகவில	உடு
செவியிறசுவை	குக	தஞ்சங்தமர	உஅஅ
செவியுணவிற	குங	தணந்தமை	உசுகு
செறுஅசு	உங்ச	தண்ணைநதுறை	உஅஙு
செறிதொழிசெ	உஅக	தந்தைமகற்கா	காடு
செறிவறிந்து	உங	தநநலமபாரி	க்காநு
செறுநரைக்	கங்க	தநநெஞ்சத	உசுங்
செறுவாக்கு	கக்கு	தமராகிததற்	கக்கு
செற்றவர்பி	உங்க	தமபொரு	குங்
செற்றுரென	உங்க	தமயிலிருந்து	உங்க
செற்றாபின	உங்க	தமயிறபெரியா	க்குக
சென்றவிட்ட	குக	தய்மிறறம்மக்க	க்குக
சொ		தலைப்பட்டா	எசு
சொல்லவல்ல	கங்கூ	தூலையினிழிநத	உங்கு
சொலலுக-வி	உங	தவஞ்செய்வா	குங்
சொல்லுக-லை	கங்க	தவமறைந்தல்	குங்
சொல்லுதல்	கங்க	தவமுநதவழு	குங்
சொல்லப்பய	உக்க	தவறிலராயி	உக்குக்

## கள செப்புள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
தள்ளாவிளை	கஞ்ச	திறனறிந்து	கந்ச
தற்காத்துத	கந	தினற்போருட	நநு
தனக்குவுமை	உ	தினைத்துணை	உந
தனியேயிருந	உஅன	தினைத்துணையா	ங்ச
தன்குற்றநீக்கி	ங்ச	தினைத்துணையு	உஅந
தன்றுணையின்	கஅன		தி
தன்னுயிர்க்கிண்	சுஅ	தீப்பாலதான	சங
தன்னுயிர்தான	ஞுஅ	தீயவலசெய்	சநு
தன்னுயிர்க்கிப்பி	ஏங	தீயவலதீய	சங
தனுனூன்பெந	ஞுச	தீயளவனறித	உங
தனுனெஞுசறி	ஙந-	தீயினுற்கட்ட	உஅ
தனுனைத்தான்-க்	ங்ச	தீவினையாரஞ்	ஙந
தனுனைத்தான்-த	சநு		து
தனுனையுணாத்	உக்ச	துஞ்சினாசெ	க்சங
தா		துஞ்சுங்காற	உஞ்சி
தாயின்புறுவ	அசு	துணைலமாக்க	கமங
தாம்வீழ்-த	உஞ்ச	துப்பார்க்குத்	ங
தாமவீழ்-மெ	உஞ்சு	துபபினெவனு	உஞ்செ
தாமவேண்டி	உசன	துப்புரவில்லார	உங்ச
தார்தாங்கிச்	க்சங	துமமுச்செறு	உக்ச
தாளாண்மையி	கநங	துளியினமை	கங
தாளாண்மையெ		துறநதா-த	ஞின
தாளாற்றித	சங	துறநதா-ங்	கங
தானந்தவ	ஞ	துறநதார்ப்படி	கங்ச
தி		துறநதாபெரு	நிதி
திறனால்வதற்			

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி. கன

குறள்	பக்கம்.	குறள்.	பக்கம்.
துறப்பார்முற்	அக	தேவரணியா	உ.ஏ.ஆ
துறைவன்றுற	உ.சூ	தேறற்கயாரை	கக.ஓ
துணியுங்புலவி	உ.கூ	தேறினுங்தேளை	கஅ.ஏ
துனபத்திறகி	உ.அ.அ	தொ	
துனபழுறவறி	க.ச.க	தொகசசொல்	கக.ஏ
துனட்ருஷந	உ.க	தொடாஙகற்க	க.ஏ.க
துனஞ்சூத்துற	உ.எ.க	தொட்டீலக்கு	உ.ஏ.ஏ
துனஞ்சா	ச.க	தொடிநோக்கி	உ.அ.ஒ
தூ		தொடிப்புழுதி	உ.ஏ.ஒ
தூங்காமாகவ	அ.ங	தொடியொடு	உ.ஏ.ஓ
தூங்குகதூங	க.ஏ.நு	தொடிற்சுடி	உ.ஏ.ஒ
தூயமைதுணை	க.ஏ.அ	தொட்டினைத்	அ.கூ
தூயமைபென	எ.அ	தொல்வரவுங்	உ.ஏ.ஏ
தெ		தொழுதகைய	க.ஏ.ஏ
தெண்ணிரடுபு	உ.ஏ.க	தோ	
தெய்வத்தானு	க.ஏ.ஏ	தோன்றிற்புகழூரா	உ.க
தெய்வங்தொழா	க.ஏ		ஏ
தெரிதலுங்தோ	க.ஏ.ஏ	நகவல்லரல்	உ.ஏ.ஏ
தெரிநதவினத	க.ஏ.ஏ	நகுதற்பெரரு	க.க.அ
தெரிநதுணரா	உ.ஏ.நு	நகையீகையின	உ.ஏ.ஏ
தெருளாதான	உ.க	நகையமுவகை	உ.கு
தெளிவிலத்தைத்	க.ஏ.க	நகையுள்ளுமி	உ.ஏ.ஏ
தென்புலத்தார்	க.ஏ	நகைவளக்ய	க.ஏ.க
தே		நஸ்சியாரா	உ.கூ
தேரானபிறைன	க.ஏ.க	ந்ச்சபபடாத	உ.கூ
தேரானதெளி	,,	நடிவினரினன	உ.கூ

## ககு செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்	பக்கம்.	குறள்.	பக்கம்.
நட்டார்குறை	ககுநட	நலவினாத்தினு	க30
நட்டார்க்கு	ககசு	நவிரூறு	ககுஅ
நட்டார்போ	கஎகு	நறபொரு	க.க.க
நட்பிற்குவீற்	கககு	நனவினாற	க.க.க
நட்பிறகுறுப்பு	கஎஸ்	நனவினானல்	க.க.க
நண்பாற்றாரா	க.க.க	நனவினானல்-க	க.க.கு
நத்தம்போற்க	கு.ஒ	நனவினானந	க.க.க
நயநதவாக்கு	க.கு.க	நனவினானல்-ரைகு.ஏ.கு	க.க.க
நயநதவர்ங்கல	க.க.க	நனவேங்வொ	,,
நயனிலசொல்லி	கந	நனாமயுந்திமை	ககக
நயனிலவெனாப	க.உ	நனற்றிவாரிற்	க.க.அ
நயனீண்றுநன	க.உ	நனரூகுமாகக	க.உ
நயஞுடையா	க.உ	நனரூங்கானல	அக
நயஞுடுங்கன	க.க.உ	நனரூற்றறுள	க30
நயன்சாராங்கள்	க.உ	நனறிக்குவித	ந.உ
நலக்குரியார்	க.உ	நனறிமறப்பது	க.உ
நலத்தகைகல்	க.க.உ	நனறெங்கறவற்	ககு.ந.
நலத்தின்கணு	க.உ.க	நனறேதரினு	க.உ.
நலம்வேண்டி	,,	நன்னீரைவா	க.உ.ஏ
நல்குரவென்	க.க.க	நா	க.க.க
நல்லவையெல்	அக	நாங்காதல்கொ	க.கு.க
நல்லாண்மை	க.க.அ	நாசசெறறுவிக்	க.உ
நல்லார்கட்	அஅ	நாடாதுநட்ட	ககு.க
நல்லாறெனாப்	க.உ	நாடெனபநா	ககு.அ
நல்லாறெனினு	க.அ	நாடொறுநாடி	க.க.உ
நல்லாற்றுஞ்சி	கு.ந	நாடொறுநாடி	ககந

# செய்யுள் முதற்குறிப்பு அகராதி. 20

குறள்.	பக்கம்	குறள்.	பக்கம்.
நானைகத்தில	உகள	நினைத்திருந்து	உச்சு
நானுமைநா	காமு	நினைத்தொன்	உ.ஏ.ஏ.
நானுலுயிரை	உகஸ	நினைப்பவா	உச்சக
நானுமறந்தே	உ.அ.அ		நீ
நானேனவோ	உகள	நீங்கானவெகு	கஅ.ஈ
நானேனன்னு	கக்கூ	நீங்கிறதற்றுஉ	உ.ந.ஞு
நானெழுடிடல்	உசுட	நிரின்றமைபா	ஞு
நான்வேவி	உகஸ	நீருஷிழ்வதினி	உச்சக
நானவெண்ணு	கந.அ		நு
நாவெனவெவான்	எ.ஏ	நுதல்வெயாடப	உகள
	நி	நுணங்குமியகேள	உகக
நீண்டதியிலிட	உ.ஏ.ஏ	நுலாண்மீதாநால	அ.ஓ
நிலங்கதிடலபா	க.அ	நுணங்குமீமே	கஞ்சு
நிலத்திறகிட	உ.ஏ	நுணமானுமூ	அ.அ
நிலவரைச்சீ	ஞ.ஓ	நுனிக்கொம்ப	காந
நிலைமுக்களா	கங்கு		நூ
நிலையான்கிந்த	எ.ஓ	நுலாருணுல	க.ஏ
நிலையிறநிரி	உ.ஏ		நே
நிலவாதவற்றை	ஏ.க	நெஞ்சத்தாா	உச்சக
நிழுனீருமின்னு	க.அ.அ	நெஞ்சிறறுறவா	ஞக
நின்றநாக்கீரவர்	க.ஏ.ஏ	நெடுங்கடலுங	சு
நிறைநெஞ்சமில்	கக்கு	நெடுங்க்மற	கந.ஓ
நிறைமொழிமாங்	எ	நெடும்புன்னு	க.ஏ.ஏ
நிறைமரியா	உ.சுப	நெய்யாலெவி	உகஸ
நிற.ந.யுடைமை	ந.ச	நெருப்பினுட	உ.உ.ஏ
நிற.ந.யுடைமே	உ.கஸ	நெருங்குளவெ	ஏ.ஏ.

## ஒக செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்	பக்கம்.
நெருநற்றுச் நோ	2.அ.2	படுபமனவெ	உ.ஆ
நோக்கினு-கி	2.ந.ந	பண்ட-குழி	அ.ங
நோக்கினு-கே	2.ந.0	பண்ட.கொண்	கு.நி
நோதலைவன	2.கூ.க	பணியமாமெ	2.ஒ.அ
நோவெய்ல்வா	க.கூ	பணிவுடைய	உ.க
நோய்நாடி	2.ஒ.ங	பணைங்கிப்	உ.கூ
நோவற்கனோ	க.ஏ.ங	பண்ணெனன்னு	க.உ.ச
நோனுவடம் ப	உ.ச.உ	பண்பிலான்	உ.கந
பகசெசால்லி	ச.க	பண்புஷட்யா	உ.க.உ
பகலகருதிப்	க.ஏ.உ	பதிமருணு	உ.க.அ
பகல்வெல்லு	க.ஏ.ச	பயனிலபல்லார்	ச.உ.
பகுததுண்டு	க.கூ	பயனில்சாற்	,,
பகுகநட்பாக்	க.ஏ.ங	பயன்மரமுள்	க.க
பகைநட்பாங	க.ஏ.ங	பயன்றாக்கார்	உ.ந
பகைபாவம	உ.உ	பயன்றாக்கி	க.கூ.ச
பகைமையுங	க.நு.உ	பரிந்தவர்கல்	உ.ஏ.ச
பகையகததுச்	க.ஞ.ஞு	பரிந்தோமபிக்	உ.க
பகையகததுப்	க.நு.ஞ	பரிந்தோமபிப்	உ.ஒ
பகையென்னு	க.ஏ.கூ	பரியதுகாங	க.உ.க
பசக்கமற்	உ.நு.அ	பரியினுமர்கா	அ.க
பசங்தாளி	உ.நு.ஏ	பருகுயாபோ	க.ஏ.ந
பசப்பென	உ.நு.அ	பருவத்தோடெ	க.ஏ.ஞ
படலாற்று	உ.நு.ச	பருவரதும	உ.கூ.ஓ
படியுடையா	உ.ந.ஓ	பலகுஞடாஷி	உ.ஏ.ஓ
		பலசொல்லக்	க.ஏ.ஓ

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி. 22

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
பலங்வலகற்ற	கஈக	பின்னியினங்ம	கஞ்சி
பலகுழுவும்	கஞ்சி	பின்னேரம்	உந்த
பலவலகவகற	கஞ்சீ	பிரித்ததும்	கஈக
பலவர்ப்பகை	கூசி	பிரிவுகரக்கு	உசை
பல்லவர்முனி	சு	பிளமுத்துணர்	கீ
பழக்கச்சல்வ	கச்சை	பிறப்பென்னு	என
பழக்டஙடபெ	கங்க	பிறப்பொக்கு	உங்க
பழங்குயை	கங்க	பிறாக்கண்ண	காசி
பழிர்வைக	கசக	பிறாநாணைத்	உக்கள்
பழியாஜிப	கா	பிறாபழியுங்	,,
பழுதெண்ணு	கந்த	பிறலிப்பெருங்	ந
பணமும் மென	கஞ்சி	பிறனபழிக்கறு	சா
பற்றற்றகண்ணு	ககந்	பிறனபொரு	நக
பற்றற்றகண்ணென	எஞி	பிறனமைனோ	நா
பற்றற்றமெனபாருக்க		பீ	
பற்றிவிடாஅ	எச	பீவிபெயசாக்	காந
பற்றுப்பற்ற	எஞி	பு	
பற்றுளவள	கஞ்சி	புகழினருற்	உங்க
பணியரும்பி	உங்க	புகழுந்தவை	கக்கை
பணமாயக்கள	உங்க	புகழுப்படவாழா	குச
பா		புகழுபுரிந்தில்லி	கந
பாடுபெறுதி	உங்க	புக்கல்மைந	எந
பாததுணமாரீஇ	கூசு	புணாச்சிபழு	கசுசி
பாவொடுதே	உங்க	புத்தேளவுக்க	கூசு
பி		புரங்தார்கண்	கங்க
பின்னிக்குமருங்	உங்கு	புலத்தவிற்	உக்கு

## ஒங் செய்யுள் முதற்குறிப்பு அகாதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
புலப்பலெனச்	உள்ள	பெரும்பாரு	கந்த
புலப்பேணகொ	உள்கூ	பெருஅமைய	உஅள
புல்வவையுட்	கந்சூ	பெறிவென்னாலு	உஅந
புல்லாதிராஅப்	உஅகூ	பேறுமவற்றுள்	கச
புல்லிக்கெடங்	உஞ்சூ	பெற்றுற்பெறி	கந்
புல்லிவிடாப்	உக்கூ		பே
பறங்குனறி	காந	பேணுதுபெட்	உநிநு
புறங்குறிப்	காந	பேணுதுபெட்ப	உஅச
புறத்துறுப்	கஅ	பேணுதுபெண்	ககூ
புறாதூபமை	- கசூ	பேதபெருநு	கஎச
புனகண்ணே	உக்கூ	பேதப்படுக்கு	அந
பெ		பேதமையுளே	கஎஅ
பெண்ணிப்	உக்கூ	பேதமையெ	கஎள
பெண்ணிற	கூ	பேதமையொ	கஎஉ
பெண்ணினுற்	உஅந	பேராணமையெ	கக்கூ
பெண்ணேவல்	கக்கூ		பொ
பெயக்கண்டு	கக்கு	பொச்சாப்பா	கக்கூ
பெயலாற்று	உக்கூ	பொச்சாப்புக்	கக்கு
பெரிதாற்றிப்	உஅந	பொதுஈலத்தா	கக்கு
பெரிதினிது	கஎகூ	பொதுநோக்கா	கக்கூ
பெரியாறைப்	ககாந	பொய்ப்புமொ	கஎஅ
பெருக்கத்து	உஞ்சூ	பொய்னமயும்	கந்த
பெந்நகோடை	கக்கூ	பொய்யானம	கசூ
பெந்நமக்கு	கக்கூ	பொய்யானமய	,,
பெந்நமெயரு	உஞ்சீ	பொருஷாந்த	கந்த
பெஞ்சமயுடை	,	பொருட்பெண்டி	கக்கூ

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி. 25

அறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
போருட்பொரு	கச்சு	மதியிலாமனன்	,
போருணீங்கி	நுந	மதியுளாண்	கநந
போருணமா	உச்ச	மதியையமதியா	கந०
போருளாக்ருவி	கச்சு	மதித்தவரவெல்	கநச
பொருள்கெடுத்	கக்கூ	மணிர்குமணானு	கருகூ
பொருளால்வங்கரை	கக்க	மணியிறநிகழி	உஅக
பொருளால்வவற்	எஞி	மண்ணேஞ்சியை	கநச
பொருளாற்றா	நுசு	மதிநுடபதா	கநஏ
பொருளாட்சி	,	மதியுடநதை	உநசி
பொருளானு	உநந	மயிர்நிப்பின	200
பொருளெனன	கநக	மருநதாசித	சங
பொளெனன	கநநு	ருங்வதன	200
போறியினமை	கநந	மருங்தோமற்	200
பெறிவாயிலீங்	உ	மருவுகமாசற்	கஙக
பொறுத்தவிறப்	நந	மலரனன-ண்	உந-கூ
பொறையொரு	கநுஏ	மலானன-ளாரு	உச்சு
பேர்		மலரினுவெல	உஅஞு
போற்றினரிய	கச்ச	மலாகாணின்	உநஏ
ம		மலாமினசயேஙி	உ
மகன்றங்கதக்	கசு	மழிததலுநிட்ட	சந
மக்கணமெய்	கநு	மறத்தல்வெகு	கநு
மக்களேபோல்	உநசி	மறத்துமடிறன	சங
மக்கலமெனப	கச	மறப்டினுமோ	உகூ
மடலூராதல்	கநந	மறப்பின்னவ	உநஷ
மதிமதிக்கொ	கந०	மறமானமா	கஙச
மதிமைகுழிமை	கநக	மறவறகமா	உசி

## உடு செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
மங்ரநதலவு	கடங்	மா	
மங்ரப்பறலு	உருடு	மாதாமுதம்	உங்கி
மங்ரப்பேணமற்	உன்று	மாலீனோய்	உங்கள்
மங்ரப்பேணமனை	உந்து	மாலீயோவல்	உங்கள்
மற்றியானன	உசு	மாறபாடில்லா	உங்க
மற்றுங்கொடர்	ஏச்	மி	
மனத்ததுமாசா	கூ.0	மிகச்செயது	களள்
மனத்தானுமா	கூ.அ	மிகன்மேவு	கஅங்கு
மனத்தினாமம	களகூ	மிசிலுங்குறையி	2.00
மனத்துக்கண்	அ	மிகுதியானமி	ங்கு
மனத்துள்ளது	கூகூ	மு	
மனத்தொடு	கூங்	முகத்தானமாதி	உக
மனங்வததி	க.00	முகத்தினினி	களகூ
மனங்வநன்கு	கூகூ	முகத்தினமுது	கஞ்சிய
மனங்வமனது	,	முகங்கந்தப்	கக்அ
மனங்குதாயார்க்	,	முகநோக்கி	கந்து
மனங்குதாய்மை	,	முககமொக்கு	உஅக
மனமானுவட்	கஅகூ	முடிவுமிடை	கங்கு
மனைத்தக்க	க.உ	முதலிலாக்	கூக
மனைமாட்டி	,	முபக்கிடை	உங்க
மனையாளை	கூங்	முபங்கியகை	,
மனைவிழழ	கூ.உ	முயற்சிதிருவி	கங்க
மன்னாக்கு	க.உ.0	முரண்சேங்	கங்க
மன்னாவிழழ	கக்கூ	முறிமேனி	உங்கள்
மனஞுயிரெல்	உருடு	முறைகோடி	* கங்க
மனஞுயிரோ	குங்	முறைசெய்து	அக

## செய்யுள் முதற்குறிப்பு அகாதி. 2

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
முறறப்படச்	கநசு	வகையறச்	கங்க
முற்றற்றிமுற	கந்த	வகையறிந்துத	கசீன
முற்றியுமுற்று	,	வகையறிந்துவ	கடிடு
முனைமுகத்து	,	வசையிலாவண்	ஞிக
முன்னுறக்கா	கக்ஸ	வசையெனப	"
மே		வசையொழிய	"
மேவிருந்து	உள	வஞ்சமனத்தா	நிச
மேற்பிறந்தா	அகு	வருகமற்கா	உன
மை		வருமுனனர்க்	கூர
மையவொருவ	கஸ்கு	வருவிருந்து	ககு
மோ		வரைவிலாமா	கக்கு
மோப்பக்குழை	உ)	விவியாக்கு	கசீச
யா		விவியாழுற்	ஞிச
யாகாவர்ரா	உசி	வவியினிலைஹ	ஞிக
யாகுகண்ணி	உஷ	வழங்குவதுன்	உங்க
யாணடுசுங்ச	கக்க	வழிநோக்கா	கஅநி
யாதனினயா	ஏந	வழுத்தினுடும்	உங்ச
யாதானுராடா	அசு	வறியாக்கங்கா	சன
யாமுழுளைக	உக்க	வனகண்குடி	கந்ச
யாமிமயயாக்	கசு	வா	
யாரினுங்காதல	உக்க	வரணிகஞ்செய	உங்க
யானெனதென்	ஏசு	வரய்மமயென	கந
யானேக்குன	உந்த	வாராக்காற்	உந்து
வ		வாரிபேருக்கி	கக்க
வசுத்தானவு	அக	வாழுதலூபிர்க்	உ.ங்க
வகைமான்	கக்க	வாழுவர்க்கு	உந்திக்

## ஒள் செய்யுள் முதற்குறிப்பு அகராதி.

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
வாள்றற்றுப்	உளசி	வினைகலந்து	உங்க
வாளொடென்	கருசு	வினைக்கண்வினை	ககங்
வாள்போலபகை	கஅஅ	வினைக்கண்வினைகநங்	
வானின்றல	ங	வினைக்குரிமை	ககங்
வானுயர்தோற்	ஞூசு	வினைசெயவா	கங்கு
வானேக்கிவாழு	ககள்	வினைத்திடப்	கசங்
	வி	வினைபகையெ	கசநு
விசமபிற்றுளி	ச	வினையானவி	கந்கு
ங்டாஅதுசெ	உங்க	வினைவலியுந	கங்கு
விடுமாற்றம	கசஅ		வீ
விண்ணின்று	ச	வீழப்படுவா	உஞ்கு
வித்துமிடல்	கக	வீழுநாலீழப்	,,
வியவற்க	கஞு	வீழுமிருவாக்	உங்கு
விருந்துபுறத்	கக	வீழுநாள்படா	கூ
விருப்பழுச்	ககங்	வீழ்வாரினின்	உங்கா
விரைந்துதொ	கங்கு	வீறையதிமா	கசந்கு
விலங்கொடு	அகு		வெ
வில்லேருழவா	கஅசு	வெண்மையெ	கஅங்
விழித்தகண	கச்சு	வெருவந்தசெ	கங்கு
விழுப்புணபட	கச்சு	வெள்ளத்தனைய	கஉஅ
விழுப்பேற்றி	ங்கு	வெள்ளத்தனைய	கங்கு
விழைதகையா	கங்கு		வே
விழையார்விழை	கங்கு	வேட்டீபெரழு	உங்கு
விளக்கற்றம்	உஞ்சு	வேட்பத்தாஞ்	கங்கு
விளிந்தாரின்	ங்க	வேட்பணசொல்	கஞ்சு
விளியுமென்	உங்கு	வேண்டற்கவெங்கி நகூ	

## செய்யுள் முதற்குறிப்பு அகராதி. २ சி

குறள்.	பக்கம்.	குறள்.	பக்கம்.
வேண்டறகவை	ககஅ	வேலன்றுவென ககஅ	
வேண்டாமை	எஅ	வேலொடுங்கின் ககக	
வேண்டியவே	ருள		
வேண்டியுண	எந		
வேண்டுங்கால	எஅ	வைத்தானவாய உகந	
வேண்டுதல்வேண்		வையததுள்வாழ கக	

திருக்குறள்செய்யுள் முதற்குறிப்பு அகராதி  
முற்றிற்று.



பிழைத்தாருத்தம்.

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
உங	கங	இதிலமென்	இலமென
உஙடு	கக	இனித்தக்க	இனித்தக்க
உஙங	கங	நதல்வியர்	நதல்வெய்த்ப்

# புத்தகவிளம்பரம்.

ஸ்தலவுரிசைத் தேவாரம் 1 - முதல்			
7-வது திருமுறைவரையில். ...	5	0	0
திருவாசகம், திருக்கோவயார், திரு			
விசைப்பா, திருப்பல்லாண்டி, திருமங்			
திரம், பதினெட்டாங்கிருமுறை, 8 -			
முதல் 11-வது திருமுறைவரையில் 3	8	0	
பெரியபுராணமூலம், நாயன்மார்சரித்தி			
ரச்சகுக்கம், தேவாரப்பதிகங்களூடன்			
12-வது திருமுறை. ... ..	2	8	0
திருக்கோவயார் பதவுரை, திருக்கோ			
வையாருண்மை. ... ...	1	12	0
ஷெயுடன்திருவாசகமூலமுஞ்சேர்ந்தது 2	0	0	
திருக்குறள்-திருவருட்பயன் - மூலமூம்,			
கருத்துறையும். ... ...	1	0	0
பெரியபுராண வசனச்சகுக்கம்	0	10	0
திருவிளையாடற்புராணவசனச்சகுக்கம் 0	10	0	
ஷெஇரண்டுபுராணவசனமூலஞ்சேர்ந்தது 1	0	0	
தோத்திரக்கொத்து(70)பிரபந்தம் 0	10	0	
வியாசைக்கோவை, மஹாவித்வான்மீனு			
கவிச்ந்தரம்பிள்ளையவர்களப்பாடியது. 0	4	0	
திருமுருகாற்றுப்படைப்பதவுரையுடன் 0	3	0	
இன்னுஞ்சத்தமானபதிப்புப்புத்தகம் கிடைக்கும்.			

திருமயிலை

வி. சுந்தரமுதலியார்.

விழிவது கெ. திருவிளைப்பாயக்கன் குளத்து வீதி  
சென்னப்பட்டணம்.

சிவமயம்.

கொற்றவன்குடி

உமாபதிசிவாசாரியசவாமிகள்

அருளிச்செய்த

திருவருட்பயன் மூலம்.

இதன்கருத்துரையுடன்.

—○—○—○—

திருமயிலை,

திருவள்ளுவநாயனார் சங்கிதியில்

திருத்தொண்டுசெய்துவரும்

மேற்படியூர்

வி - சு ந் த ர மு த லியா ரு டை ய

சென்னை

விக்டோரியா ஜுலபிலி அச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டது

முதற்பதிப்பு.

காலை(ஞ).



## சிறப்புப்பாயிரம்.

—♦—  
நேரிசையாசிரியப்பா.

திருமகள்பிறந்த விரிதிகைப்பாற்கடற்  
குறையங்கடுங்காற் சமுற்றுடுவெடுப்ப  
வலைவதறவெழுஞ் தண்டமீப்படர்ந்து  
நிலைபெறங்கின்ற நெடுங்கிரளன்ன  
வின்னரீரின்ப ஸன்னலஞ்சுரத்தவின்  
விளங்கெழுற்றருமாக திரண்டுவீற்றிருந்த  
வண்ணமும்போலு மண்ணறங்கயிலை  
காவலிற்புரக்குங் கண்ணுதற்கடவு  
ணங்கிதாள்சுமங்குவங் தவவழித்தோன்றற்  
பெண்ணையாறுடுத்த வெண்ணைநின்றுருத்த  
தொண்டர்களிதய முண்டகமலாத்தும  
விஞ்சைவாளிரவி மெய்கண்டதேவன்  
மறையகத்தடக்கிய ஒருதனிக்குழிலையு  
மருணுானிரைந்த பொருண்முழுதுணர்த்து  
மாழபோலக் கூழியகாட்சியிற்  
புகல்சிவஞான போதநூரூகுத்த  
வகல்பொருடேர்தற் கருஷமயுமாங்கவன்  
சம்பிரதாயத் தந்தமில்வான்பொரு  
ஞலவாப்பெருங்களி யுள்ளம்பலைடத்த  
பண்பின்மேதகைய சண்பையர்கோமான்  
றற்பலன்நேராப் பற்பலசமயிகள்  
மலைத்தலைக்கொண்று மாருதமறைந்தெனத்  
தலைத்தலையிரியத் தாணினிதுரைத்த  
புகழ்சிவஞான போதமுள்ஞுறையாங்  
திகழ்சிவஞான சித்தியின்விரிவு

## திருப்புங்பாயிதம்.

மெண்போண்மருண்ட புன்புலமாக்க  
 ஈராவிடும்பையுந் திருவளங்கொண்டுதன்  
 அஷாத்தலி ஞக்கியோனுகப்  
 பாவிடங்கொண்டதன் னவிடங்கொண்டு  
 பவய்ப்பிரகாசப் படரிருள்விழுங்குஞ்  
 சிலப்பிரகாசத் திருப்பெயர்மேவித  
 திக்கமகண்மருங்கிற் பரிவுடன்வளைத்த  
 ஈராவியின்ரூஸைக்கு ஊன்மடங்குடைய  
 ணசுகறூற்சலதி நொய்தினிற்கடத்து  
 மரக்கலுமதற்கு மாலுமியோப்ப  
 ஒழுயிலீரைக்கும் வழுவறப்புணர்த்தித்  
 தென்னுசீரப்புலமை வள்ளுவன்றனக்கோர  
 கற்றுணையுடைத்தெனக் கற்றவர்களிப்ப  
 கருட்புலவன்னு வதற்கொருநாமத்  
 தெஞ்சுப்படப்புளைந்து செந்தமிழ்யாப்பித்  
 குதாடுவென்னோயொருதாறியம்பினன்  
 மத்தவன்புலியூர் வளங்கர்க்கிழ்பாற்  
 கொற்றவன்குடியிற் குடுதொண்டுறைந்த  
 புதுருஷைந்த புதுமதிவேள்ளியுங்  
 காந்தார்கள்டமுந் கரந்த  
 புதுருஷபலி சிவபெண்புலவரே.

திரப்புங்பாயித் முற்றிற்கு.







१

திருச்சிற்றம்பலம்.

**திருவருட்பயன்**  
மூலமும், கருத்துரையும்.

காப்பு.

நற்குஞ் சரக்கன்று கண்ணிற் கலைஞரானால்  
கற்குஞ் சரக்கன்று காண்.  
விளாயகக்கடவுளை வந்திப்பவர்களுக்கு வேதாகம  
புராண கலைகள் யாவும் எளிதில் வரும்.

முதலாவது பதிமுதுநிலை.

அஃதாவது - மேலாகிய இறைவனது இயல்பாம்.

அகர வுயிர்போ வறிவாகி யெங்கு  
நிகரிலிறை நிற்கு நிறைந்து.

(க-ரை.) அகரமாகியவயிர் எழுத்துக்க ளெங்கா  
வற்றிலும்பொருந்தி வேறை நிற்கும் தன்மைபோல்.  
இறைவன் உலகுயிர்முழுதும் ஒழிவறிரம்பி ஞான  
வருவாய் அழிவின்றி நிற்பன். (६)

தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்  
சத்தி, பின்னாமிலா னெங்கள் பிரான்.

(க-ரை.) இறைவன், தனது வியல் ஆனந்த வீட்டின் எல்லையை ஆனமாக்கள் வந்து பொருந்தும்படிச்செய்யும் அருடசத்தியுடனே பேதயினரியொன்றினிற்பன். (ஒ)

பெருமைக்கு நுணமைக்கும் பேரெருட்கும் பேற்றி, ஸருமைக்கு மொபயின்மையான்.

(க-ரை.) இறைவன், நிறைவினாலும் நொய்மையினாலும் கருணையினாலும் பெருதற கருமையினாலும் ஒப்பிலன். (ஏ)

ஆக்கி யெவையு மளித்தா சுடனடங்கப்  
போக்குமவன் போகாப புகல்.

(க-ரை.) இறைவன், ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட வலகங்கள் அனைத்தையும் படைத்து நிறுத்தி ஆனமாக்கள் மூலமலத்துடனே அடங்கியிருக்கும்படி அழித்தலைச்செய்து அவற்றிற்கு நீங்காததோர் புகலிடமாயிருப்பன. (ச)

அருவு முருவு மறிஞாக் கந்வா  
முருவ முடையா னுளன்.

(க-ரை.) இறைவன், அருவடிவும் - உருவடிவும்- அறிவுடையோ உள்ளத்தில் தோன்றும் ஞான வடிவமும் - உடையன். (இ)

பலவா ருயிருணரும் பான்மையென மே  
லொருவ, னில்லாதா னெங்க னிறை.

(க-ரை.) இறைவன், ஆனமாக்கள் அறிவிக்க அறியும் பகுதிபோலத் தனக்கு மேலாய் நின்று உணாததுவதோர் கடவுளை இல்லாதவன். (க)

ஆன வறிவா யகலா னடியவர்க்கு  
வான்டா கானு தமன்.

(க-ரை.) இறைவன், தேவர்களாலும் காண்டற்  
கரிய மேலோனுயினும் அடியார உள்ளக் கமலத்  
தைவிட்டு நீங்காத ஞானசொருபி. (எ)

எங்கு மெவையு மெரியுறுநீ போலேகந  
தங்குமவன் ரூனே தனி.

(க-ரை.) இறைவன், சடசித்துக்களில் நீரிடை  
நின்ற தழுவபோல இரண்டறக்கலங்து நிற்பினும்  
அப்பதங்களில் தங்காது நீங்கி யேகனுய்நிற்பன.()

நலமில னண்ணூர்க்கு நண்ணினாக்கு நல்  
லன், சலமிலன போசங் கரன்.

(க-ரை.) இறைவன், தன்னை யடைந்தவருக்கு  
நன்மைச்செய்தலும்,அடையாதவருக்கு அது செய்  
யாதிருத்தலுமுடையனுயினும்,விருப்புவெறுப்பி  
ந்றிச் சகல ஆன்மாக்களுக்கும் சுகததைச் செய்ப  
வனுகையால் \*சங்கரன் என்னும் பெயருடையன்.

உன்னுமுள தைய மிலதுணாவா யோவா  
து, மன்னுபவந் தீக்கு மருநது.

(க-ரை.) இறைவன், ஞானமயமாய்ப் பிரிப்பின்  
நி நின்று அனுதியே தொடர்ந்துவரும் பிறவிப்பி  
ணியை அறுத்தற்கு ஓர்மருந்தாகும் தன்மையினை  
யடையன், அதற்குச் சங்தேகமிலலை. (க0)

\* சம்=சகம். கரன்=செய்பவன்.

உ - வ து. ப சு நி லீ.

---

அஃதாவது - பலவாகிய ஆன்மாக்களது தன்மையாம்.

---

பிறக்காண் மேலூம் பிறக்குங்கள் போலுங் துறக்கோர் துறப்போர் தொகை.

(க-ஸர.) ஆன்மாக்கள், இதுகாறும் தோன்றிய காலத்தினது அளவும், இனித்தோற்றும் காலத்தினது அளவும், இதுகாறும் மோட்சத்தை யடைந்தாரது தொகையும், இனியடைதற்குரியாரது தொகையும், தம்மிலொக்கும்; எனவே அளவில்லை. (க)

திரிமலத்தா ரொன்றதனிற் சென்றூர்கள் ன்றி, யொருமலத்தா ராயு மூனர்.

(க-ஸர.) ஆன்மாக்கள், ஆணவும் - காமியம் - மாயை - என்னும் மூம்மலமுடைய சகலராயும், ஆணவும் காமியம் என்னும் இருமலமுடைய பிரளையாகலராயும், ஆணவுமென்னும் ஒருமலமுடைய விஞ்ஞானகலராயும் இருப்பர். (உ)

மூன்றுதிறத் துள்ளாரு மூலமலத் துள்ளார்கள், டோன்றலர்தொத் துள்ளார் துணை.

(க-ஸர.) அம்மூலித ஆன்மாக்களும் மூலமலமாகிய ஆணவுத்தால் பின்னிக்கப்பட்டவர்களே. அவருள் மாயையைத் துணையாகவுடைய சகலர், தாம்

கருத்துரையும்.

(இ)

கட்டுற்றுவர் என்னும் தன்மை தமக்குத் தெரிதலிலர். எனவே மற்றிருவருக்குங் தெரியும். (ஈ.)

கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுஞ் திண்டிறலுக் கென்னே செயல்.

(க-ரை.) சகலாவத்தையில் தாம் கண்டறிந்த பொருள்களைச் சொற்பறுவததையில் திரிவுபடக் கானும் அற்ப வலியினையுடைய ஆன்மாக்களுக்குச் சுதந்தரச்செயல்ஏது? (ச)

பொறியின்றி யொன்றும் புனராத புந்திக் கறிவென்ற போன்ற றற.

(க-ரை.) செவி முதலிய கருவிகள் கூடாமல் ஒருவிடயததையும் அறியமாட்டாத வணாவினையுடைய ஆன்மாவுக்கு நூல்வல்லோன, அறிவுடையன், எனறிட்டபோ மிகவும் நன்று. (இ)

ஒளியு மிருஞ் மூலகு மலர்கட  
டெளிவி வெளிவென செய.

(க-ரை.) சூரியன் - சந்திரன் - அக்கிளி என்னும் சடர்களும், அந்தகாரமும், உலகமும், கண்களினிடத்து ஒளியில்லையாயின என்ன பயனைச் செய்யும்? எனவே விளக்க விளங்கும் கண்போல, ஆன்மாக்கள் உணர்த்த உணரும் உணர்வினையுடையர். (க)

சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்களிலை, யுப்த்தல் சதசத்தா முயிர்.

க

## திருவருட்பயன்மூலமு

(க.ர.) சத்தாகிய இறைவனுக்கு, அசத்தாகிய சடப்பொருள்களைச்சுட்டி அறியவேண்டுவதில்லை. அசத்தாகிய தத்துவங்களுக்கு அறியும் அறிவில்லை. ஆகையால் அவவிரண்டு தனமையையும் பகுத்தறியும் ஆன்மாக்கள், சததும் அசத்தும் அன்றிச் சத சத்தாதல் வேண்டும். (ஏ)

இருளி விருளாகி யெல்லிடத்தி லெல்லாம் பொருள்களிலோ புவி.

(க.ர.) இருளில் மறைந்தும் ஒளியில் விளங்கியும் நிற்கும் பொருள்களையுடையது உலகம். எனவே கண்ணும், படிகமும், ஆகாசமும்போல ஆன்மா அதுவதுவாய் நின்று அறிவன். (அ)

ஹமன்கண்போல வொளியு மிகவிருளே வாமன்கண் காணு தவை.

(க.ர.) கோட்டானுடைய கண்ணுக்குச் சூரி யப்பிரகாசம தோன்றுது, அதுபோல ஆன்மாக்களுக்குச் சிவஞானம் தோன்றுது. (க)

அன்றளவு மாற்றுமுயிராதோ வருடெரிவ தென்றளவொன் றில்லா விடர்.

(க.ர.) அனுதியாய் ஓன்ன மரணமாகிய துன் பத்தை அனுபவிக்கின்ற ஆன்மாக்கள் திருவருளைக் கண்டு, தம்மிடும்பைதோங்கு, பேரின்பத்தையெய்து நாள் எத்தானோ!! (க0)

உ - வது, பாசநிலை, (இஞ்சலநிலை.)

அஃதாவது - அறியாமையே வடிவாகிய ஆணவமலத்தினது தனமையாம்.

துன்றும் பவத்துயரு மின்புங் துணைப்பொருளு, மின்றெனப தெவ்வாறு மில.

(க-ரை.) பிறவித்துனபமும், வீட்டின்பமும், இவற்றைக்கூட்டி முடிக்கும் காரணங்களும், இல்லையென்று அறுதியிட்டுக்கூறுதல், காணடல் முதலிய அளவைகளானும் இல்லை. (க)

இருளான தன்றி யிலதெவையு மேகப் பொருளாகி நிற்கும் பொருள்.

(க-ரை.) இருள், எல்லாப் பதார்த்தங்களையும் மறைத்து நிற்பதுபோல, ஆணவம், பிறப்பு- இறப்பு வீட்டுநெறி- முதலிய வற்றைப் பகுத்தறியாதபடி மறைத்து நிற்கும். (க)

இருபொருளுங் காட்டா திருள்ளுவங்காட்டு, மிருபொருளுங் காட்டா திது.

(க-ரை.) இருள், வேறொருபொருளையும் காட்டாமல் தனினையே காட்டிநிற்கும். ஆணவம், ஞானத்தையும் காட்டாது, தனினையும் காட்டாது, மறைத்து நிற்கும். எனவே இருளினும் ஆணவம் மிகக்கொடிது. (ங)

அன்றளவியுள்ளொளியோடாவியிடையடங்கி, யின்றளவு நின்ற திருள்.

அ

## திருவருட்பயன்மூலமும்

(க-ரை.) ஆணவம், அகவிளக்காகிய ஞானத்தின் நேடே அனுதியே கலங்குகொண்டு அந்த ஞானத்தினமேற் படராது, உயிரளவிலே அமைவற்று இதுகாறும் நீங்காது நின்றது. (ச)

பலரைப்புணர்துமிருட்பாவைக்குண்டென்றுங், கணவற்குங் தோன்றுத கற்பு.

(க-ரை.) ஆணவம், ஆன்மாக்கனீ இடையருது கலங்குங்றும், தன்னை அவ்வான்மாக்களுக்குக்காட்டாத தன்மையை உடையது. (டு)

பன்மொழிக வென்னுணரும் பான்மை தெரியாத, தன்மையிரு எாராதங் தது.

(க-ரை.) ஆன்மாக்களுக்கு, அறிய வேண்டும் பொருள்களை அறியாது நிற்கும் இயல்பைக்கொடுத்தது ஆணவமே. (கு)

இருளின்றேற் றுன்பே நுயிரியல்பேற் போக்கும், பொருளுண்டே லொன்றுகப்போம்.

(க-ரை.) ஆணவம், இல்லையாயின் பிறவித்துன் பந்துக்கு ஏது இல்லை; அஃது ஆனமாவின் சபாவமாயின் நீங்கமாட்டாது; நீக்கும் சிவஞானமுண்டாயின் ஆணவமும் ஆனமாவும் ஒருசேர்க் கெடும் எனவே ஆணவம் உண்டு. (எ)

ஆசா திடீயலைனவ காரணமென்ற முத்தி நிலை, பேசா தகவும் பிணி.

(க-ரை.) ஆணவம் இடையே வந்ததாயின், அஃது ஓர் காரணமில்லாமல் வந்து பொருங்தியது

என்னே? அஃது முத்தியினும் வந்து பொருந்துமல் வவா? எனவே ஆணவம் அனுதி. (அ)

ஒன்றுமிகினு மொளிகவராதே லுள்ள  
மென்று மகலா திருள்.

(க-ரை.) இருளை, விளக்கொளி கரும்தன்மை போல, உயிர்களுக்கு மாயாகாரியங்களைக் கவரும் தன்மையிருத்தலால், ஆணவம் நீங்கி முத்தியடை தற்கு ஏது உண்டு. (க)

விட்வா மளவும் விளக்கனைய மாயை  
வடிவாதி கன்மத் துவந்து.

(க-ரை.) சிவஞானம் உண்டாய் அதனால் ஆண வம் நீங்குமளவும், மாயையினிடமாகத் தனுகரண புவனபோகங்கள் உயிரகளின் புண்ணியபாவங்களுக்கிடோகத்தோன்றி, அறியாமையைச் சிறிது நீக்கி, விடய இன்பங்களைக்காட்டும். (க0)

ச - வது அநுளதுநிலை.

அஃதாவது - கருணை உருவாகிய ஞானத்தின் முறைமையாம்.

---

அருளிற் பெரிய தகிலத்து வேண்டும்  
பொருளிற் றலையிலது போல்.

(க-ரை.) உலகில் ஒருவனுக்கு விரும்பிய பெருளின் மேலாய பொருள் இல்லாதவாறுபோல,  
அருளின்மிக்க பொருள் இல்லை. (க)

க0                   திருவருட்பயனமூலமு

பெருக்கதுகர்வினை பேரொளியா யெங்கு  
மருக்க என்றிறகு மருள்.

(க-ரெ.) உலககாரியத்திற்குக் காரணமாயிருக்க  
ன்ற சூரியனைப்போல, ஆன்மாக்களின சுக துக்க  
துக்சசிக்குக் காரணமாயிருப்பது அருள். (2)

ஹனறியாதொன்று முயிரறியா தொன்று  
மிவை, தானறியாதாரறிவா தான.

(க-ரெ.) உடலுக்கு அறிவில்லை, உயிதானே  
இன்றை அறியமாட்டாது, ஆதலால் அருளையினறி  
அறிவினைப் பெறுவா யா? (ஏ)

பாலாழிமீனுமொன்மைத்தருளுயிர்கள்  
மாலாழியானுமறித்து.

(க-ரெ.) அருளின்கண்பட்ட ஆன்மாக்கள் பே  
ரின்பத்தை நுகராது மாயாபோகததுள் அழுங்குங்  
தன்மை, பார்க்டவினகண் வைகிய மீனாகள் பாலை  
நுகராது சிறிய பிராணிகளைத் தேழியுண்ணும் மு  
றைமைத்து. (ஶ)

அனுகு துணையறியா வாற்றேனி லெங்து  
முணாவை யுணரா வயிர.

(க-ரெ.) இந்திரியங்கள், ஆன்மாவினால் காரியப்  
படும்போதே தாம் ஆன்மாவினால் காரியப்படுகிறோ  
மென்று அறியாத தன்மைபோல, ஆன்மாக்கள்,  
அருளினால் காரியப்படும்போதே தாம் அருளினால்  
காரியப்படுகிறோம் என்று அறியாத தன்மையை  
யுடையன. (ஞ)

கருத்துரையும்.

கக

தரையை யறியாது தாழேதிரிவார்  
புரையை யுணரா புனி.

(க-ரை.) பூமி ஆதாரமாக கடக்கும்போதே அதை மறந்து தமக்குத்தாழே ஆதாரமாகப் போக்குவரவு செய்வாரோபோல, ஆன்மாக்கள், அருளினுலே தொழிற்படச்சேயே அதைத் தமக்கு ஆதாரமென்று அறியாததன்மையை யுடையன. (க)

மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்  
கெடுத்தோர் ஞானம், தலைகெடுத்தோரா த  
[ற்கேடர்தாம்.

(க-ரை.) அருள் வியாபகத்திலிருந்தும் ஆன்மாக்கள் அருளோயறியாததன்மை, மலை - நிலம் - ஆகாயம் இவற்றிலிருந்துகொண்டே இவற்றைத் தேடுபவர் தன்மையை யொக்கும். (க)

ளாம், கள்ளாத் திறைவர் கடன்.

(க-ரை.) ஆன்மாக்கள், அருளோடு கலங்கிருக்கும் அதன்பயனை நுகராததன்மை, வெள்ளத்தில் நின்றும் தாகத்துக்குவருக்கி, சூரியவள்ளிச்சத்திலிருந்தும் மயங்கி, நின்றவர் தன்மையை யொக்குகிறார்கள். (க)

பரப்பமைந்தகேண்மினிது பாற்கலன்மேற் பூணு, கரப்பருந்த நாடுங் கடன்.

(க-ரை.) சஞ்சலமற்ற மனதுடன் அருளின் தன்மையை விசாரித்தறிதல்கேண்டும், இல்லாவிட

## கூ திகுவருட்பயன்மூலமு

ஷல் உறியின்கண் பாற்குடத்தின்மேல் இருந்த  
பூனை அதிலுள்ள பாலைக்குடியாது, சுவரில் ஓடுகி  
நை கரப்பினைப்பற்றி யுண்ணத்தால், பாற்குடத்  
தையுடைத்து பாலையும், கரப்பினையும், இழந்ததன்  
மையை யொக்கும். (க)

இற்றவரையிசைந்து மேதும்பழக்கமில்லா  
வெற்றுயிரக்குஷீடு மிகை.

(க-ரை.) அனுதியாய் அருளோடு இரண்டரக்  
கலங்கிருந்தும் அதில் தோயாத ஆன்மாக்களுக்கு  
வீடு சிட்டாது. (க0)

### ஞ - வநு அநுஞநுநிலை.

அஃதாவது - ஞானவழவாகிய குரவனது தன்  
மையாம். .

அறியாமை யுண்ணின் றள்ளத்தட்ட காணு  
ங், குறியாகி நீங்காத கோ.

(க-ரை.) தோன்றாத்துணையாய் உள்ளின்று நட-  
த்தின அருளே, காணப்படும் குருவழவாய் வந்தது.

அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி யதனை  
ச், சகத்தவருங் காணபாரோ தான்.

(க-ரை.) ஒருவனுக்கு அந்தரங்கமான இடத்  
தில்வங்க வியாதியை அவனுக்கு அந்தரங்கமான

கருத்துரையும்.

கந்.

பேர் அறிவதன்றி அயலார் அறியார். எனவே ஆன் மாவின ஆணவப்பினியை அறிந்தன் அரனே.

அருளாவகையா லருள்புரிய வஞ்ச  
பொருளா ரறிவார்புவி.

(க-ரை.) குருவடிவை உலகத்தவர் அருள்வடிவாய் அறியார். எனவே தம்மைப்போல நினைப்பா. (ஏ)

பொய்யிருண்ட சிங்தைப் பொறியிலார்  
போதமா, மெய்யிரண்டுங் கானூர் மிக.

(க-ரை.) உலகவாழ்க்கையினையும், மறைந்த வணர்வினையுமுடையார், அருளையும் அருளானுகிய தேசிகவடிவையும் சிறிதும் அறியமாட்டார். (ச)

பார்வையென மாக்களைப் பற்றிப் பிடித்த தற்காம, போர்வையெனக் கானூர் புவி.

(க-ரை.) மாளைக்காட்டி மான்பிடிப்பதுபோல, மனிதரைத் தன்வயப்படுத்த அருளே மாளிடச் சட்டை சாத்திவந்ததென உலகத்தவர் அறியார், ()

எமக்கெ னெவனுக் கெவைதெரியு மல்வத் தமக்கவளை வேண்டத் தவிர்.

(க-ரை.) எந்த நாற்பொருளும் குரவனையின்றி உணரப்படமாட்டாது. (க)

விடங்குல மேவினுமெய்ப் பாவகளின் மீஞ்சுங், கடனிலிருள் போவதெவன் கண். ~

கச திருவருட்பயன்மூலமும்

(க-ஸர.) கீரிதானேவந்து தீண்டினும் நீங்காத விஷம், கீரிவழி வினைப் பாவிப்பாலென்றாலும் நீங்கு மாறுபோல, அருள் அனுதியே உயிரோடு கலங் திருங்தும் நீங்காதபாசம், குரவன் அருள்ளோக்கால் நீங்கும். (க)

அகலத் தருமருளை யாக்கும் வினைக்குஞ் சகலர்க்கு வந்தருளுங் தான்.

(க-ஸர.) விஞ்ஞானகலருக்கும் பிரளயாகலருக்கும் ஸிராதாரமாய் நின்றனுக்கிரகிக்கும் அருள், சகலருக்கு குரவனை ஆதாரமாய் :

ஆரம்பிவா ரெல்லா மகன்ற நெ  
பேரறிவான் வாராத பின்.

(க-ஸர.) ஞானவழிவாசிய அருளே குருவருக் கொண்டு வாராக்கரீல் வீட்டு நெறியினை அறிய வல்லவர் ஒருவருமில்லை. (க)

ஞான மிவலெழிய நண்ணியினெற்கலநற் பாஜு வொழியப் படின்.

(க-ஸர.) சூரியனையின்றிச் சூரியகாந்தக்கல்லில் நெருப்பு தோன்றுமாயின், அருளுருவாசிய குரவனையின்றி ஆன்மாவுக்கு ஞானமுண்டாகும். எனவே இரண்டுமில்லை. (க0)

க-வது அறியுநேரி.

அஃதாவது - உண்மைப்பொருளை யுணர்க்கும்நேரம்.

நீடு மிருவினைக் னேராக நேராதல்  
கூடுமிறைசத்தி கொள்ள.

(க-ரை.) புண்ணியபாவங்கள் இரண்டும் தம்  
மில் ஒப்பாகவரும் பருவத்தில் இறைவனது சத்தி  
பசியும். (க)

ஏக னனேக னிருள்கரும மாயையிரண  
டாகவிவை யானு தியில்.

(க-ரை.) கடவுள், ஆன்மாக்கள், ஆணவம், கன்  
மம், சுத்தமாயை, அசுத்தமாயை, ஆகிய ஆறும்  
அனுதி. (க)

செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்ப்பானுஞ்  
சேர்ப்பவனு, முய்வா னுளனென் றுணர்.

(க-ரை.) புருடன், அவனும்செய்யப்படும் விளை  
கள், அவற்றின பயனுகிய இன்பதுண்பங்கள், அவ  
ற்றைக்கூட்டிப் புசிப்பிக்கும் கத்தா, ஆகிய இங்ஙன  
ன்கும், ஆன்மா கதியடைதற்பொருட்டேயாம். ()

ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனை  
யீரா, தானுணாவோ டொன்றுஞ் தரம்.

(க-ரை.) உடம்பு, உயிரோடுகூடி ஒன்றுபட்டு  
குக்கும் தன்மையையுடையது, அதுபோல உயிர்  
அறிவோடுகூடி ஒன்றுபட்டிருக்கும் தன்மையை  
உடையது. (க).

தன்னிறமும் பன்னிறமுங் தானுங்கற் றன்  
மைதரும், பொன்னிறம்போன் மன்னிற  
[மிப்பு]

## கசு திருவருட்பயன்மூலமும்

(க-ரை.) பழகத்தின் பிரகாசத்தையும், பஞ்ச வண்ணங்களின் நிறத்தையும், விளக்குதற்குச் சூரி யப்பிரகாசம் காரணமாயிருப்பதுபோல, சித்தின் அறிவிற்கும், ஜடத்தின பிரேரகததிற்கும், கத்தா வின் ஞானசததி காரணமாம். (டு)

கண்டொல்லை காணுகெறி கண்ணுயிர் நா ப்பனைளி, யுண்டில்லை யல்லா தொளி.

(க-ரை.) கண்ணுள் ஒளியிருப்பதுபோல, ஆன் மாவில் ஞானவொளியுண்டு. எனவே ஞானம் முன் நிற்பின அலவது அறிதல் கூடாது. (கு)

புன்செயலி ஞேடும் புலன்செயல்போ னி ன்செயலீ, மன்செயல தாக மதி.

(க-ரை.) தொழிலின்வழியே இந்திரியங்கள் செல்வதுபோல, கிரியாசத்தியின்வழியே ஆன்மாவின் செயல் நடக்கின்றது. (எ)

ஒராதே யொன்றையுமுற் றுன்னுதே நீம ந்திப், பாராதே பாத்ததனைப பா.

(க-ரை.) ஞானம் எவவண்ண மிருக்குமோவென்று நீயாக விசாரியாதே, நினையாதே, முன சென்று பாராதே, நீ அசைவினாறி நிற்க ஞானம் தானே தோன்றும். (அ)

களியே மிகுபுல ஞக்கருதி ஞான வொளியே யோளியா வொளி.

(க-ரை.) ஞானத்தினால் வரும் மகிட்சியையே விடயமாகக்கருதி, அந்த ஞானத்தின் ஒளியிலே யே கூடுநிற்பாயாக. (ஏ)

கருத்துரைடும்.

கள்

கண்டபடி யேகண்டு காணுமை காணுமை  
கொண்டபடி யேகொண டிரு.

(க-ரை.) உனக்கு ஞானம் எப்படி வெளிப்பட்ட  
தோ அப்படியே நியும் நிலைத்திருப்பாயாக. (க0)

எ - வது உயிர்விளக்கம்.

அஃதாவது - ஆன்மசத்தி பண் ஆவதாம்.

தூஷிமலார் தற்காருஞ் சொல்லாரா தொகு  
மிதுபோற், றுனதுவாய் நிற்குஞ் தரம்.

(க-ரை.) வெய்யவில் வருங்தினேன நிழலையடை  
யுந்தன்மைபோல, உலக வெறுபடுவந்த உயிர் அரு  
ளினை அடையும். (க)

தித்திக்கும் பாரூனுங் கைக்குஞ் திருந்திடு  
நாப, பித்தத்தின றுன்றவிராந்த பின்.

(க-ரை.) பிததாநோய் நீங்கியபின்னர் முன் கை  
த்தபாலும் தித்திக்கும், அதுபோல மலவிருள்ளீங்  
கியபின்னர் முன் மறைந்து நின்ற மருஞும் அருள்  
வழவாகி வெளிப்படும். (க)

காண்பா ஞெளியிருளிற் காட்டிடவுங் தா  
ன்கண்ட, யீண்பாவ மெங்காள் விழும்.

(க-ரை.) ஞானமானது தானே தன்னைக்காட்ட  
வும், அதைனை நாடாது உயிர் தானே காண்பதா  
கக் கண்டமையால் வரும் பயன் என்னை? (ங)

## கால திருவருட்பயன்மூலமும்

ஒளியு மிருஞ் மொருமைத்துப் பண்மை  
தெளிவு தெளியார் செயல்.

(க-ஸர.) ஒரு பொருளின்தன்மை, ஒளியிலும்-இருளிலும் - ஒருபடித்தேயாயினும், அது ஒளியில் விளங்கியும் இருளில் மழுங்கியும் நிற்றல்போல, உயிர் அருளில் தெளிந்து நிற்றலும் மருளில் மரு என்று நிற்றலுமே பேதம். (ச)

கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க் கல்லா, வெடுத்துச் சுமப்பானை யின்று.

(க-ஸர.) அருள்ளாட்டமுடையார்மேல் சமத்தப் படும் சுமையானது, மற்றொருவனுல் சுமக்கப்படும். எனவே அவர்களை வினைதொடராது. (இ)

வஞ்ச முடனெருவன் வைத்த நிதிகவரத் துஞ்சினையோ போயினையோ சொல்.

(க-ஸர.) ஒருவன் விழித்திருக்க அவன் பொருளை மற்றொருவன் கவர்தல் கூடாதவாறுபோல, கூடாதல்தவஞ்சித்து நேயத்தை யடைதல்கூடாது. ()

தனக்கு நிழலின்று மொளிகவருங் தம்ப மெனக்கவர வில்லா திருள்.

(க-ஸர.) படிகம், தன்னிறம்தோன்றுதபடி சூரி யகிரணத்தினால் கவரப்படுதல்போல, ஆன்மாதம் போதம் ஜீவியாதபடி ஆருளினால் கவரப்படுவன்.

உற்கைத்தரும் பொற்கையுடையவர்போ வூண்மைப்பி, னிற்க வருளார் னிலை,

(க-ரை.) வேண்டியதொருபொருளைக்காண விளக்கைக் கையிற்பிடித்திருப்பதுபோல, நேயத்தைக் காண அருளை முன்னிட்டு நிற்றல் அருளோடு கூடின்று நிலையாம். (அ)

ஐம்புலன்ற றுன்கண் டகன்று லதுவொழிய, வைமபுலன்ற தாமா ரதற்கு.

(க-ரை.) ஆனமா ஒருவிஷயத்தையே பஞ்சேந்திரியங்களைக்கொண்டு அறியவேண்டியதாயிருக்க, நேயத்தை அறிய ஆன்மா ஆர்? ஐம்புலன் ஆர்? எனவே, அருள்காட்ட ஆன்மா நேயத்தை அறியும். (க)

தாமே தருமவரைத் தம்வலீயி னற்கருதலாமே யிவனு ரதற்கு.

(க-ரை.) ஒருவன் தயவினால் கொடுக்கத்தக்க பொருளை வலியினால் கொள்ளத்தக்கதாக நினைத்தல் முறைமையோ, அதுபோல அருளால் பெறத்தக்க நேயத்தை அடைதற்கு ஆன்மா ஆர்? (க0)

அ-வது இன்புறுநிலை.

அஃதாவது - ஆன்மலாபமடையுமுறைமையாம்.

இன்புறுவார் துன்புறுவா ரிருளி னெழுஞ் சுட்ரின், பின்புகுவார் முன்புகுவார் பின்.

(க-ரை.) விளக்கை - முன்னிட்டுச் செல்வோர் வெளிச்சத்துறுதயும், பின்னிட்டுச் செல்வோர் திருட்டு

கையும், அடைவதுபோல, அருளீ - முன்னிட்டுச் செல்வோர் இன்பத்தையும், பின்னிட்டுச் செல்வோர் துண்பத்தையும், அடைவா. (க)

இருவ மடங்கையருக் கென்பயனின் புண்டா, மொருவ நெருத்தி யுறின்.

(க-ரை.) பெண்ணுக்குப் புருஷங்களன்றி இன் பழுண்டாகாதவாறுபோல, உயிர்க்கு அருள்வதிவா கிய நேயம் வெளிப்பட்டாலன்றி யின்பழுண்டா காது. (ஒ)

இன்பதனை யெப்துவார்க் கீடு மவாக்குருப மின்பகன் மாதவினு வில.

(க-ரை.) ஆன்மாக்களுக்கு மலங்கத்தில் இன் பத்தினெழங்கும் மலரகிதராகிய கடவுளுக்கு ஆரங்தமே வதிவாகலான் அவா தன்னைத்தான் நுகர் வதில்லை. (ஏ)

தாடலைபோற் கூடியவை தானிகழா வேற் றின்பக், கூடலைந் யேகமெனக் கொள்.

(க-ரை.) தாள் - தலை - யென்னும்சொற்கள் இரண்டும் சங்கியால் தாடலை யென ஒன்றூய்வினரூற் போல, ஆன்மா ஞானத்தினால் நேயத்தழுந்தி யொன்றுபட்டிருக்கும். தாள் - தலையென்றது ஆன்மாவின் இழிவும் இறைவன் உயர்வும் காட்டவங்த வுவஸம். (ஶ)

ஒன்றூறு மொன்றூ திரண்டாலு மோசை  
யழா, தென்றூலு ஸோரிரண்டு மில,

(க-ரை.) இறைவனும் ஆன்மாவும் ஒன்றென் ரூல் பினனர் பொருந்தவேண்டுவதில்லை, இரண் டென்றூல் தம்முள்தாக்கிய ஒவிய ஏழைச்செய் யாது, ஆதலால் ஒன்றும் அல்ல, இரண்டாவதும் இல்லை. எனவே தமயில் கலப்பினால் அங்கியமா கிய அத்துவிதமாம். (ஞ)

உற்றூரும் பெற்றூரு மோவா துரையோழி யப, பற்றூரு மற்றூரா பவம்.

(க-ரை.) முத்தியடைந்தவரும், நிஷ்டைக்டின் வரும், மெய்ப்பொருளைவிட்டு நிங்காதவர். வாக்கிறக் கும்பதி அதனைப்பற்றி நில்லாதவா பதமுத்திகளை அடைபவா. (க)

பேயான்றுங் தன்மை பிறக்கு மளவுமே நியொன்றுஞ் செய்யாம னில்.

(க-ரை.) பேய்ப்பிடி யுண்டவர் செயலெல்லாம் பேயின்செயலாமாறுபோல, உன் செயலைனத்தும் இறைவன் செயலாமளவும், நியென வொன்றும் செய்யாதிருப்பாயாக. (ஏ)

ஒன்பொருட்க ஊற்று ருறுபயனே யல் வாது, கணபடுப் போ கைப்பொருள்போ [ற கான்.

(க-ரை.) மெய்ப்பொருளினைப் பற்றினவர்க்கு அதனால் எதும் பேரின்பமன்றி, மற்றுள்ளதோழில் கள் யாவும் உறங்குவோன்கையில் பண்டம்போல தானே நிங்கும். (அ)

## ११ திருவருட்பயன்மூலமும்

மூன்றாய தன்மை யவர்தம்மின் மிகழுயங்கித், தோன்றாத வின்பமதன் சொல்.

(க-ரை.) ஞாதரு ஞான ஞேயங்கள் தம்மிற்குதிய கலப்பினால் தோன்றும் பேரின்பம் சொல்லமுடியாது. (க)

இன்பி வினிதென்ற வின்புண்டே வின்புண்டா, மன்பு நிலையேயது.

(க-ரை.) இன்பங்களிலெல்லாம் இனிமையான இன்பம் பேரின்பம், அது அன்பை நிலையாகவுடையதாகலான், ஒருவனுக்கு அன்புண்டான்போதே அப்பேரின்பம் உண்டாம். (க)

**கூ - வது**

அஃதாவது - ஐவகைப்பட்ட திருவெழுத்தாகிய அருளினது முறைமையாம்.

---

அருளுாலு மாரணமு மல்லாது மைந்தின் பொருளுா நெரியப் புகும்.

(க-ரை.) வேதம் - ஆகமம் - புராணம் ஆகிய இவைகளெல்லாம் பஞ்சாட்சரத்தின் பொருளாகிய பதி பசு பாசங்களைச் சொல்லும் நூல்களே. (க)

இறைசத்தி பாச மெழின்மாயை யாவி யுறங்கு மோங்காரத் துள்.

(க-ரை.) கத்தா - அருள் - ஆணவம் - திரோதம் - ஆன்மா - ஆகிய ஐந்தும் ஐந்தெழுத்தோரே முத்தாகிய பிரணவத்தினுள்ளே அமைக்குமிருகும்.

ஊன எடன மொருபா லொருபாலா  
ஞானெடந தானுவே நாடு.

(க-ரை.) ஆணவமும், திரோதமும், ஒருபக்கலாகவும், அருளும், கத்தாவும் ஒருபக்கலாகவும், ஆன்மா நடுவே நிற்பன. (ஏ.)

விரியமன மேவியவ்வை மீளவிடா சித்தம்  
பெரியவினை தீரப் பெறும்.

(க-ரை.) ஆணவம் ஆனமாவைத் திரும்பவிடாது. திரோதமும், ஆணவமும், நீங்கில் ஆனமா அருள்தாரகமாய் கத்தாவை அடைவன். (ச.)

மாலா திரோத மலமுதலாய் மாறுமோ  
மேலாசு மீளா விடின்.

(க-ரை.) பஞ்சாட்சரததை நகாரம் முன்னதாக உச்சரித்தால், திரோதமும், ஆணவமும், நீங்கமரட்டா. சிகாரம் முன்னதாக உச்சரிக்கில் அவை நீங்கும். (இ.)

ஆராதி யாதார மக்தோ வதுமீன்டு  
பாராது மேலோதும் பற்று.

(க-ரை.) நகாரம் முன்னதாக வுச்சரிக்கும் வீருப்பம், ஆதாரம் கத்தா என வறியாதகுற்றம். அக்தோ!

சிவமுதலே யாமாறு சேருமேற் றீரும்  
பவமிதுசீ யோதும் படி.

(க-ரை.) சிகாரம் முன்னதாக உச்சரித்தல் கூடு  
மாயின், பிறவித்துன்பம் நீங்கும். (எ).

வாசி யருளியதை வாழ்விக்கு மற்றதுவே  
யாசி அருவமுமா மங்கு.

(க-ரை.) அவவாறு உச்சரிக்கில் அருள் ஆன்  
மாவுக்குக் கத்தாவைக்காட்டிப் பேரினபத்திலிருத்  
தும். (அ)

ஆசினவா நாப்பண்டையா தருளினால்  
வாசியிடை நிற்கை வழக்கு.

(க-ரை.) திரோதமும் ஆணவமும் பொருந்தா  
மல், ஆசாரியன் அனுக்கிரகத்தினால் ஆன்மா அரு  
ளுக்கும் சிவத்துக்கும் நடுவேங்கிற்பது முறையை.()

எல்லா வகையு மியம்பு மிவளகன்று  
நில்லா வகையை நினைந்து.

(க-ரை.) எல்லா நால்களும் உரைக்கும் எவ்வ  
கைப்பட்ட வுபாயங்களும், ஆன்மாக்களுக்கு, அரு  
ளையும் சிவத்தையும் விட்டு நீங்காது நிற்கும் தீரத்  
தினை விளக்கும்பொருட்டேயாம். (க0)

க0 - வது அணைந்தோரிதன்மை.

அஃதாவது-நேயத்தமுக்கிய முத்தான்மாக்களது  
தன்மையாம்.

கருத்துரையும்.

உடு

ஒங்குணர்வி னுள்ளோடுங்கி யுள்ளத்து ஸி  
ன்பொடுங்கத், தூங்குவர்மற் றேதுண்டு  
[சொல்.

(க-ரை.) யேத்தழுங்கிய முத்தான்மாக்கள் ஞா  
னத்தினுள்ளே தாமடங்கித் தம அறிவினுள்ளே  
பேரின்பம் அடங்கும்படி ஆங்நதஷித்திரை செய்தி  
ருப்பா. (க)

ஐதொழிலுங் காரணங்க ளாங்தொழிலும்  
போகநுகா, வெதொழிலு மேவாமிக.

(க-ரை.) முத்தான்மாக்கள் முதல்வனது பஞ்ச  
கிருத்தியத்தையும், பிரமாதிதேவரது முததொழி  
லையும், சுவாக்காதிபோகத்தையும், விரும்பார். (ஏ)

எல்லா மறியு மறிவுறினு மீங்கிவரொன்  
றல்லா தறியா ரற.

(க-ரை.) முத்தான்மாக்கள் சர்வக்கியத்துவாதி  
குணங்கள்வந்து பொருந்தினுலும் யேம் ஒன்றை  
யே கண்டிருப்பார். (ஏ)

புலன்டக்கித் தம்முதற்கட் புக்குறுவர்  
போதார், தலந்டக்கு மாமை தக.

(க-ரை.) ஆரவாரங்கண்டபோது தலையை உள்  
ளேவாங்கி அசைவறக்கிடக்கும் ஆஸ்யபோல, முத  
தான்மாக்கள் ஓர் விண்யம் எதிரிடுங்கால் அதன்

## உசு திருவருட்பயன்மூலமும்

மேல் செல்லும் உணர்வினைமாற்றி நேயத்துள் அ  
மூந்தியிருப்பர். (க)

அவனையகன் ரெங்கின்று மாங்கவனு யெ  
ங்கு, மிவனையொழிக் துண்டாத வில.

(க-ரை.) உலகம் இறைவனைவிட்டு நீங்காது.  
அதுபோல இறைவன் முத்தானமாக்களை விட்டு  
நீங்கான். (ஞ,

உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சி  
ருக, கெள்ளுக திறமேது மில.

(க-ரை.) உள்ளும் புறமும் ஒருதன்மைத்தாய்  
நிறகும் ஞானத்தினை அடைந்தோருக்கு, ஒன்றினை  
இகழ்ந்திடிம் வண்ணழ ஏவாற்றிருப்பும் இல்லை. (க)

உறுதொழிற்குத் தக்க பயனுலகந தத்தட  
வறுதொழிற்கு வாய்மை பயன்.

(க-ரை.) உலகத்தவர் செய்தொழிலுக்குப் பிர  
யோசனம் உலகவாழ்க்கை. முத்தான்மாக்கள் செ  
யவினைமைக்குப் பிரயோசனம் நேயத்தமூந்தல். (ங)

என்ற வினையுடலோ டேகுமிடை யேறும்  
வினை, தோன்றி வருளே ஈடும்.

(க-ரை.) பிராரத்தம் தேகத்துடனேபோம், சன்  
சிதம் தீஷங்கமினுல்போம், ஆகாமியம் சிவஞானத்  
தால் சடப்படியு

கருத்துரையும்.

28

மும்மை தருவினைகண் மூளாவா முதறிவா  
ர்க், கம்மையு மிம்மையே யாம்.

(க-ரை.) முத்தான்மாக்கள் பின்படையவேண்  
ய முத்தியை இப்போதே அனுபவிப்பதால், அவர்  
ஞக்கு மேற்குறித்த மூவிதவினையுஞ் சேரா.(க)

கள்ளத் தலைவா துயாகருத்த் தங்கருண  
வெள்ளத் தலைவா மிக.


(க-ரை.) முத்தான்மாக்கள் உயிரகள் இந்திரியங்  
ளின் வயத்தாய்ப்படுக்குயரங்களை நினைத்து, கரு  
ணயினால் தளர்வெய்துவா. (க0)

திருவருட்பயன்

மூலமும, கருத்துரையும்.

மு ற றி ற று.

விஜயங்கு வைகாசிமா



# அறவிப்பு.

திருக்குறள், திருவருடப்பியன்  
மூலமும், கந்த்துரையும்.

உலகத்தில் மாணிடதேகத்தை எடுத்ததனுடைய  
அடையவேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு  
என்னும் புருஷாங்கத்தம் நான்களுள், முதல் மூன்றாவது  
ஏற்பிம் தெய்வப்புலனமைத் திருவள்ளுவநாயுருர்  
திருக்குறள் வழியாய் வெளியிட்டனர்.

நான்காவது வீட்டு நெறியைக் கடவுள்குருஞா  
த்தமாய் ஆன்மாக்களுக்கு விளக்குமுறையையே  
கொற்றவன்குடி உமாபத்சிவாசாரியகவாமிகள்,  
மேற்படி திருக்குறளுக்கு ஏற்றுணையாகத் திருவருட  
ப்பெய்னன்னும் சிந்தாந்த நாலைக் குறட்சாலினுல்  
செய்தகுளினர். இவவிரண்டு நால்களையும் ஓசிப்ப  
தற்கூலமாய் சிறுபாக்கெட்டுத்தகழாக ஒடுத்திரு  
வள்ளுவநாயுருர், உமாபத்சிவாசாரியர் திருவருடப்  
படங்களுடன் அச்சிட்டி, ஆன்று சேர்த்து கூலை  
கோபயின்டு கோட்டுக்குப்புதால், வேண்டியாக கூலை  
கோட்டுக்குப்புதால் கேட்டிலில், விக்டோரியா  
கோட்டுக்குப்புதால் பெற்றுக்கொள்ளலைய்.

MARAIMAI இந்துப்புதையா (க.)

LIBRARY  
MADE BY விஜயந்தரமுதலியார்

